

நாலாயிர திவ்ய ப்ரபந்தம் திருவாய் மொழி

ஶ्रீ
ஸ்ரீமதே ராமானுஜாய நம:

நாலாயிர திவ்ய ப்ரபந்தம்

திருவாய்மொழி
பொருளடக்கம்

முதல் பத்து	பக்கம் 5-16
இரண்டாம் பத்து	பக்கம் 17-30
மூன்றாம் பத்து	பக்கம் 31-44
நான்காம் பத்து	பக்கம் 45-58
ஐந்தாம் பத்து	பக்கம் 59-72
ஆறாம் பத்து	பக்கம் 73-86
எழாம் பத்து	பக்கம் 87-100
எட்டாம் பத்து	பக்கம் 101-114
ஒன்பதாம் பத்து	பக்கம் 115-129
பத்தாம் பத்து	பக்கம் 130-143

நாலாயிர திவ்ய ப்ரபந்தம் திருவாய் மொழி

முதல் பத்து

உயர்வற
வீடுமின்
பத்துடை
அஞ்சிறைய
வளவேழ்
பரிவதில்
பிறவித்துயரற
ஓடும்புள்ளேறி
இவையும் அவையும்
பொருமா நீள்படை

இரண்டாம் பத்து

வாயும் திரையுகளும்
திண்ணன் வீடு
ஹனில் வாழுமிரே
ஆடியாடி
அந்தாமத்து
வைகுந்தா மணிவண்ணனே
கேசவன்தமர்
அணைவது
எம்மாவீட்டு
கிளரோளியிளமை

மூன்றாம் பத்து

முடிச்சோதியாய்
முந்நீர் ஞாலம்
ஓயிலில் காலமெல்லாம்
புகழும் நல் ஒருவன்
மொய்ம்மாம் பூம்பொழில்
செய்ய தாமரைக் கண்ணனாய்
பயிலும் சுடரோளி
முடியானே.
சொன்னால் விரோதமிது
சன்மம் பஸபல

நான்காம் பத்து

ஒரு நாயகமாய்
பாலனாய்
கோவை வாயாள்
மண்ணையிருந்து
வீற்றிருந்து
தீர்ப்பாரையாம்
சீலம் இல்லா
ஏறானும் இறையோனும்
நண்ணாதார்
ஒன்றும் தேவும் உலகும்

ஐந்தாம் பத்து

கையார் சக்கரத்து
பொலிக பொலிக
மாசறு சோதி
ஊரெல்லாம் துஞ்சி
எங்கனேயோ
கடல்ஞாலம்
நோற்ற நோன்மிலேன்
ஆரா அழுதே.
மானேய் நோக்குநல்லீர்
பிறந்த வாறும்

ஆறாம் பத்து

வைகல் பூங்கழிவாய்
மின்னிடை மடவார்கள்
நல்குரவும் செல்வும்
குரவை யாய்ச்சியரோடு
துவளில் மாமணி
மாலுக்கு
உண்ணுஞ் சோறு
பொன்னுலகாள்ரோ
நீராய் நிலனாய்
உலகம் உண்ட பெருவாயா.

நாலாயிர திவ்ய ப்ரபந்தம் திருவாய் மொழி

ஏழாம் பத்து

உண்ணிலாவிய
கங்குலும் பகலும்
வெள்ளைச் சுரிசங்கொடு
ஆழியேழ
கற்பார்
பாமரு முவுலகும்
ஏழையர்
மாயா
என்றைக்கும்
இன்பம் பயக்க

எட்டாம் பத்து

தேவிமார் ஆவார்
நங்கள் வரிவளையாய்
அங்கும் இங்கும்
வார்கடா அருவி
மாயக்கூத்தா
எல்லியும் காலையும்
இருத்தும் வியந்து
கண்கள் சிவந்து
கருமானிக்க
நெடுமாற்கடிமை

ஒன்பதாம் பத்து

கொண்ட பெண்டிர்
பண்ணடாளாலே
ஓராயிரமாய்
மையார்கருங்கண்ணி
இன்னுயிர்ச்சேவலும்
உருகுமால் நெஞ்சம்
எங்கானல் அகங்கழிவாய்
அறுக்கும்
மல்லிகைகமழ்
மாலைநன்னி

பத்தாம் பத்து

தாள தாமரை
கெடும் இடராயவெல்லாம்
வேய்மரு தோளினை
சார்வே
கண்ணன் கழலினை
அருள்பெறுவார்
செஞ்சொற் கவிகாள்
திருமாலிருஞ்சோலை
குழ்விசம்பு
முனியேநான்முகனே.

நாலாயிர திவ்ய ப்ரபந்தம் திருவாய் மொழி

ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமாநுஜாய நம:

நம்மாழ்வார் திருவாய் மலர்ந்தருளிய திருவாய்மொழி
திருவாய்மொழித் தனியன்கள்
நாதமுனிகள் அருளிச்செய்தது:

ப⁴க்தாம்ருதம் விஸ்வ ஜானு மோத³நம்
ஸர்வார்த்த²த³ம் ஸ்ரீ ஷட்கோப வாங்மயம்.
ஸஹஸ்ர ஶாகோபநிஷத் ஸமாக³மம்
ஈமாம்யஹம் த்³ராவிட்³ வேத³ ஸாக³ரம்.

ஈச்வரமுனிகள் அருளிச்செய்தது:

திருவழுதி நாடென்றும் தென்குருகூர் என்றும்,*
மருவினிய வண்பொரு நலென்றும்,* - அருமறைகள்
அஞ்தாதி செய்தான் அடியினையே* எப்பொழுதும்,
சீஞ்தியாய் நெஞ்சே! தெளிந்து.

சொட்டை நம்பிகள் அருளிச்செய்தது:

மனத்தாலும் வாயாலும் வண்குருகூர் பேணும்*
இனத்தாரையல்லா திறைஞ்சேன்,* - தனத்தாலும்
ஏதும் குறைவிலேன்* எஞ்தை சடகோபன்,
பாதங்கள் யாழுடைய பற்று.

அனஞ்தாழ்வான் அருளிச்செய்தது:

ஏய்ந்தபெருங்கீர்த்தி இராமானுசமுனிதன்*
வாய்ந்தமலர்ப் பாதம் வணங்குகின்றேன்,* - ஆய்ந்தபெருஞ்ச்
சீரார் சடகோபன் செஞ்தமிழ் வேதம்தரிக்கும்,*
பேராத உள்ளம் பெற.

பட்டர் அருளிச்செய்தவை:

வான்திகழும் சோலை மதிளரங்கர் வண்புகழ்மேல்*
ஆன்ற தமிழ்மறைகள் ஆயிரமும்,* - ஈன்ற
முதல்தாய் சடகோபன், மொய்ம்பால் வளர்த்த*
இதத்தாய் இராமுனுசன்.

மிக்க இறைங்கிலையும் மெய்யாம் உயிர்ந்கிலையும்,*
தக்க நெறியும் தடையாகித் - தொக்கியலும்,*
ஜம்பினையும் வாழ்வினையும் ஓதும் குருகையர்கோன்,*
யாழினிசை வேதத் தியல்.

நாலாயிர திவ்ய ப்ரபஞ்சம் திருவாய் மொழி

திருவாய் மொழி முதற் பத்து.

முதல் திருமொழி

2791:##

உயர்வற உயர் நலம்* உடையவன் யவனவன்*
மயர்வற மதி நலம்* அருளினன் யவனவன்*
அயர்வறும் அமர்கள்* அதிபதி யவனவன்*
துயரறு சுடரடி* தொழுதெழு என்மனனே! (2) 1.1.1

2792:

மனனகமலமற* மலர்மிசை எழுதரும்*
மனனுணர் வளவிலன்,* பொறியுணர் வதவயிலன்*
இனனுணர், முழுஙலம்,* எதிர்சிகழ் கழிவினும்*
இனனிலன் எனனுயிர்,* மிகு நரை இலனே. 1.1.2

2793:

இலனது உடையனிது* என சினைவரியவன்*
சிலனிடை விசம்பிடை* உருவினன் அருவினன்*
புலனொடு புலனலன்,* ஒழிவிலன் பரஞ்சத* அன்-
நலனுடை ஒருவனை* நனுகினம் நாமே.* 1.1.3

2794:

நாமவன் இவன்உவன்,* அவள்இவள் உவளொவள்*
தாமவர் இவர்உவர்,* அதுவிது வுதுவெது*
வீமவையிவையுவை,* அவைகலம், தீங்கவை*
ஆமவையாய் அவையாய்* சின்ற அவரே.* 1.1.4

2795:

அவரவர் தமதமது* அறிவறி வகைவகை*
அவரவர் இறையவர்* என அடி அடைவர்கள்*
அவரவர் இறையவர்* குறைவிலர் இறையவர்*
அவரவர் விதிவழி* அடைய சின்றனரே. 1.1.5

2796:

சின்றனர் இருங்கனர்* கிடங்கனர் திரிங்கனர்*
சின்றிலர் இருங்திலர்* கிடங்திலர் திரிங்திலர்*
என்றுமொர் இயல்வினர்* எனசினை வரியவர்*
என்றுமொர் இயல்வொடு* சின்றவெங்திடரே. 1.1.6

2797:

திடவிசம் பெரிவளி* நீர்சிலம் இவைமிசை*
படர்பொருள் முழுவதுமாய்* அவை அவைதொறும்*
உடல்மிசை உயிரெனக்க* கரங்தெங்கும் பரஞ்சுளன்*
சுடர்மிகு சுருத்தியள்* இவையண்ட சுரனே. 1.1.7

2798:

சுரர்தி வருங்கிலை* விண்முதல் முழுவதும்*
வரன் முதலாயவை* முழுதுண்ட பரபரன்*
புரமொரு மூன்றெரித்து* அமர்க்கு அறிவியங்து*
அரனயன் என* உலகழித்தமைத் துளனே. 1.1.8

நாலாயிர திவ்ய ப்ரபஞ்சம் திருவாய் மொழி

2799:

உள்ளென்னில் உள்ளன் அவன்* உருவம் இவ்வுருவுகள்*
உள்ளென்னில், அவன்* அருவமிவ்வுருவுகள்*
உள்ளென இலெனன* இவைகுண முடைமையில்*
உள்ளிரு தகைமையொடு* ஓழிவிலன் பரங்தே. 1. 1. 9

2800:

பரங்கத்தன் பரவையுள்* நீர்தொறும் பரங்குளன்*
பரங்க அண்டமிகென: * நிலவிசும் பொழிவறு*
கரங்க சிலிடங்கதொறும்* இடங்கிகழ் பொருள்தொறும்*
கரங்கதெங்கும் பரங்குளன்: * இவையுண்ட கரனே. 1. 1. 10

2801:##

கரவிசும் பெரிவளி* நீர்நிலம் இவைமிகை*
வரனவில் திற்றவலி* அளிபொறையாய் நின்ற*
பரன் அடி மேல்* குருசுர்ச் சட்கோபன்சொல்*
நிரல் நிறை ஆயிரத்து* இவைபத்தும் வீடே. (2) 1. 1. 11

இரண்டாம் திருமொழி

2802:##

வீடுமின் முற்றவும்* வீடுசெய்து* உம்முயிர்
வீடுடை யானிடை* வீடுசெய்ம்மினே. (2) 1. 2. 1

2803:

மின்னின் நிலையில* மன்னுயிர் ஆக்கைகள்*
என்னு மிடத்து* இறை உன்னுமின் நிரே. 1. 2. 2

2804:

நீர்நுமது என்றிவை* வேர்முதல் மாய்த்து* இறை
சேர்மின உயிர்க்கு* அதன் சேர்ந்திறை யில்லே. 1. 2. 3

2805:

இல்லதும் உள்ளதும்* அல்லது அவனுரு*
எல்லையில் அங்கலம்* புல்குபற்றற்றே. 1. 2. 4

2806:

அற்றதுபற்றெனில்* உற்றது வீடுஉயிர்*
செற்றது மன்னுறில்* அற்றிறை பற்றே. 1. 2. 5

2807:

பற்றிலன் ஈசனும்* முற்றவும் நின்றனன்*
பற்றிலையாய்* அவன் முற்றிலடங்கே. 1. 2. 6

2808:

அடங்கெழில் சம்பத்து* அடங்கக்கண்டு* ஈசன்
அடங்கெழில் அஃதென்று* அடங்குக உள்ளே. 1. 2. 7

2809:

உள்ளம் உரை செயல்* உள்ள இம்முன்றையும்*
உள்ளிக் கெடுத்து* இறை யுள்ளிலொடுங்கே. 1. 2. 8

நாலாயிர திவ்ய ப்ரபஞ்சம் திருவாய் மொழி

2810:

ஓடுங்க அவன்கண்* ஓடுங்கலும் எல்லாம்*
விடும்; பின்னும் ஆக்கை* விடும்பொழுது என்னே. 1. 2. 9

2811:

எண்பெருக்கு அங்கலத்து* ஒண்பொருள் ஈறில*
வண்புகழ் நாரணன்* திண்கழல் சேரே. 1. 2. 10

2812:##

சேர்த்தடத்த* தென்குரு கூர்ச் சடகோபன் சொல்*
சீர்த்தொடை ஆயிரத்து* ஓர்த்தஇப்பத்தே. (2) 1. 2. 11

முன்றும் திருமொழி

2813:##

பத்துடை அடியவர்க்கு எளியவன்;* பிறர்களுக்கு அரிய
வித்தகன்* மலர்மகளவிழும்பும்* நம் அரும்பெறல் அடிகள்*
மத்துறு கடைவெண்ணெய்* களவினில் உரவிடையாப் புண்டு*
எத்திறம், உரலினேடு* இனைந்திருந்து ஏங்கிய எளிவே! (2) 1. 3. 1

2814:

எளிவரும் இயல்வினன்* நிலைவரம் பிலபல பிறப்பாய்*
ஒளிவரு முழுநலம்* முதலில கேடில வீடாம்*
தெளிதரும் நிலைமையது ஓழிவிலன்* முழுவதும்; இறையோன்*
அளிவரும் அருளினேடு* அகத்தனன் புறத்தனன் அமைந்தே. 1. 3. 2

2815:

அமைவுடை அறுநெறி* முழுவதும் உயர்வற உயர்ந்து*
அமைவுடை முதல்கெடல்* ஓடிவிடையற நிலமதுவாம்*
அமைவுடை அமரரும்* யாவையும் யாவரும் தானும்*
அமைவுடை நாரணன்* மாயையை அறிபவர் யாரே? 1. 3. 3

2816:

யாரும் ஓர் நிலைமையனை* அறிவரிய எம்பெருமான்*
யாரும் ஓர் நிலைமையனை* அறிவெளிய எம்பெருமான்*
பேரும் ஓராயிரம்* பிறபல உடைய எம்பெருமான்*
பேரும் ஓர் உருவழும்* உளதில்லை இலதில்லை பினக்கே. 1. 3. 4

2817:

பினக்கற அறுவகைச் சமயமும்* செறியுள்ளி உரைத்த*
கணக்கறு நலத்தனன்* அங்குமில் ஆதியம் பகவன்*
வணக்குடைத் தவசெறி* வழிசின்று புறுசெறி களைகட்டு*
உணக்குமின், பசையற!* அவனுடை உணர்வு கொண்டுணர்ந்தே. 1. 3. 5

2818:

உணர்ந்துணர்ந்திழிந்தகன்று* உயர்ந்துருவியந்த இங்நிலைமை*
உணர்ந்துணர்ந்துணரிலும்* இறைநிலை உணர்வரிது உயிர்காள்!*
உணர்ந்துணர்ந்துரைத்துரைத்து* அரியனரனென்னும் இவரை*
உணர்ந்துணர்ந்துரைத்துரைத்து* இறைஞ்சுமின் மனப்பட்டதொன்றே. 1. 3. 6

நாலாயிர திவ்ய ப்ரபஞ்சம் திருவாய் மொழி

2819:

ஒன்றெனப்பலவென* அறிவரும் வடிவினுள் தின்ற*
 நன்றெழில் நாரணன்* நான்முகன் அரென்னும் இவரை*
 ஒன்றநும் மனத்துவைத்து* உள்ளினும் இருபசை அறுத்து*
 நன்றென நலஞ்செய்வது* அவனிடை நம்முடை நாளே. 1.3.7

2820:

நானும் தின்றடுஙமபழமை* அங்கொடு வினையுடனே
 மாஞும்* ஓர் குறைவில்லை;* மனனக மலமறக் கழுவி*
 நானும் நம் திருவுடை அடிகள்தம்* நலங்கழல் வணங்கி*
 மாஞும் ஓரிடத்திலும்* வணக்கொடு மாள்வது வலமே. 1.3.8

2821:

வலத்தனன் திரிபுரம் ஏரித்தவன்,* இடம்பெறத் துங்தித
 தலத்து* எழு திசைமுகன் படைத்த* நல்லுலகமும் தானும்
 புலப்பட* பின்னும் தன்னுலகத்தில்* அகத்தனன் தானே
 சொலப்புகில்* இவைபினனும் வயிற்றுள;* இவை அவன் துயக்கே. 1.3.9

2822:

துயக்கறு மதியில்கல் ஞானத்துள்* அமரரைத் துயக்கும்*
 மயக்குடை மாயைகள்* வானிலும் பெரியன வல்லன்*
 புயற்கரு சிறுத்தனன்;* பெருங்கிலம் கடங்த நல் அடிப்போது*
 அயர்ப்பிலன் அலற்றுவன்* தழுவுவன் வணங்குவன் அமர்ந்தே. 1.3.10

2823:##

அமர்கள் தொழுதெழு* அலைகடல் கடைந்தவன் தன்னை*
 அமர்பொழில் வளங்குருகூர்ச்சு* சடகோபன் குற்றேவல்கள்*
 அமர்க்கவ ஆயிரத்து* அவற்றினுள் இவை பத்தும் வல்லார்*
 அமரரோடு உயர்வில்சென்று* அறுவர்தம் பிறவியஞ் சிறையே. (2) 1.3.11

நான்காம் திருமொழி

2824:##

அஞ்சிறைய மடாராய்! *அளியத்தாய்!* சியும்தின்
 அஞ்சிறைய சேவலுமாய்* ஆவா என்று எனக்கருளி*
 வெஞ்சிறைப்புள்ளுயர்த்தார்க்கு* என் விடுதூதாய்ச் சென்றக்கால்*
 வன்சிறையில் அவன்வைக்கில* வைப்புண்டால் என்செய்யுமோ? (2) 1.4.1

2825:

என்செய்ய தாமரைக்கண்* பெருமானுர்க்கு என்தூதாய்*
 என்செய்யும் உரைத்தக்கால்?* இனக்குமில்காள்! நீரலிரே?*
 முன்செய்த முழுவினையால்* திருவடிக்கீழ்க் குற்றேவல்*
 முன்செய்ய முயலாதேன்* அகல்வதுவோ? விதிமினமே. 1.4.2

2826:

விதியினால் பெடைமணக்கும்* மென்னடைய அன்னங்காள்!*
 மதியினால் குறள்மாணைய்* உலகிரங்த கள்வற்கு*
 மதியிலேன் வல்வினையே* மாளாதோ? என்று ஒருத்தி*
 மதியெல்லாம் உள்கலங்கி* மயங்குமால்' என்னே! 1.4.3

நாலாயிர திவ்ய ப்ரபஞ்சம் திருவாய் மொழி

2827:

என்டிர்மை கண்டிரங்கி* இதுதகாது என்னது*
என்டில முகில்வண்ணற்கு* என்சொல்லியான் சொல்லுகேனே?*
நன்னீர்மை இனியவர் கண்* தங்காதென்று ஒருவாய்ச்சொல்*
நன்னீல மகன்றில்காள்!* நல்குதிரோ? நல்கிரோ? 1. 4. 4

2828:

நல்கித்தான் காத்தளிக்கும்* பொழிலேழும்; வினையேற்கே*
நல்கத்தான் ஆகாதோ?* நாரணைக் கண்டக்கால்*
மல்குநிர்ப் புற்படப்பை* இரைதேர்வண் சிறுகுருகே!*
மல்குநிர்க் கண்ணேற்கு* ஓர் வாசகங்கொண்டு அருளாயே. 1. 4. 5

2829:

அருளாத சிருளி* அவராவி துவராமுன்*
அருளாழிப் புட்கடவீர்* அவர்வீதி ஒருநாள்' என்று*
அருளாழியம்மானைக்* கண்டக்கால் இதுசொல்லி*
அருள் ஆழி வரிவண்டே!* யாழும் என பிழைத்தோமே? 1. 4. 6

2830:

என்பிழைக் கோப்பதுபோலப்* பனிவாடை ஈர்கின்ற*
என்பிழையே நினைத்தருளி* அருளாத திருமாலார்க்கு*
என்பிழைத்தாள் திருவடியின்* தகவினுக்கு என்று ஒருவாய்ச்சொல்*
என்பிழைக்கும்? இளங்கிளியே!* யான்வளர்த்த சியலையே? 1. 4. 7

2831:

சியலையே? சிறுவாய்!* நெடுமாலார்க்கு என்தூதாய்*
நோயெனது நுவலென்ன,* நுவலாதே இருங்கொழிந்தாய்*
சாயலொடு மணிமாமை* தளர்க்கேன் நான்* இனி உனது-
வாயலகில் இன்னடிசில்* வைப்பாரை நாடாயே. 1. 4. 8

2832:

நாடாத மலர்சாடி* நாள்தோறும் நாரணன் தன்*
வாடாத மலரடிக்கீழ்* வைக்கவே வகுக்கின்று*
வீடாடி வீற்றிருத்தல்* வினையற்றது என் செய்வதோ?*
ஊடாடு பனிவாடாய்!* உரைத்தீராய் எனதுடலே. 1. 4. 9

2833:

உடலாழிப் பிறப்புவீடு* உயிர்முதலா முற்றுமாய்*
கடலாழி சிர்தோற்றி* அதனுள்ளே கண்வளரும்*
ஆடலாழி அம்மானைக்* கண்டக்கால் இதுசொல்லி*
விடல் ஆழி மடநெஞ்சே!* வினையோ ஒன்றுமளவே. 1. 4. 10

2834:##

அளவியன்ற ஏழுலகத்து* அவர்பெருமான் கண்ணைன*
வளவயல்குழ் வண்குருகூர்ச்* சடகோபன் வாய்ச்சுரைத்த*
அளவியன்ற அந்தாதி* ஆயிரத்துள் இப்பத்தின்*
வளவுரையால் பெறலாகும்* வானேஞ்கு பெருவளமே. (2) 1. 4. 11

ஜங்தாம் திருமொழி

2835:##

வளவேழ் உலகின் முதலாய* வானேர் இறையை* அருவினையென்-
களவேழ் வெண்ணெய் தொடுவண்ட* கள்வா! என்பன்; பின்னையும்*

நாலாயிர திவ்ய ப்ரபந்தம் திருவாய் மொழி

தளவேழ் முறுவல் பின்னைக்காய்* வல்லான் ஆயர் தலைவனுய்*
இளவேறேழும் தழுவிய* எந்தாய்!‘ என்பன் சினைக்துநைந்தே. (2) 1.5.1

2836:

சினைக்துனைக்து உள்கரைந்துருகி,* இமையோர் பலரும் முனிவரும்*
புனைக்த கண்ணி நீர்சாந்தம்* புகையோடு ஏந்தி வணங்கினால்*
நினைக்த எல்லாப் பொருள்கட்கும்* வித்தாய், முதலில் சிதையாமே*
மனம் செய் ஞானத்து உன்பெருமை* மாகுண்டோ? மாயோனே! 1.5.2

2837:

மாயோனிகளாய் நடைகற்ற* வானேர் பலரும் முனிவரும்*
'நீயோனிகளைப் படை' என்று* நிறைநான் முகளைப் படைத்தவன்*
சேயோன் எல்லா அறிவுக்கும்;* திசைகள் எல்லாம் திருவடியால்
தாயோன்* எல்லா எவ்வுயிர்க்கும் தாயோன்* தானேர் உருவனே. 1.5.3

2838:

தானேர் உருவே தனிவித்தாய்த்* தன்னில் மூவர் முதலாய*
வானேர் பலரும் முனிவரும்* மற்றும் மற்றும் முற்றுமாய்*
தானேர் பெருங்கி தன்னுள்ளே தோற்றி* அதனுள் கண்வளரும்*
வானேர் பெருமான் மாமாயன்* வைகுந்தன் எம் பெருமானே. 1.5.4

2839:

மானேய் சோக்கி மடவாளை* மார்வில் கொண்டாய்! மாதவா!*
கூனே சிதைய உண்டைவில்* சிறத்தில் தெறித்தாய்! கோவிச்தா!*
வானுர் சோதி மனிவன்னு!* மதுகுதா! நீ அருளாய்* உன்-
தேனே மலரும் திருப்பாதம்* சேருமாறு வினையேனே. 1.5.5

2840:

வினையேன் வினைதீர் மருந்தானுய!* விண்ணேர் தலைவா! கேசவா!*
மனசேர் ஆயர் குலமுதலே!* மா மாயனே! மாதவா!*
சினையேய் தழைய மராமரங்கள்* ஏழும் எய்தாய்! சிர்தரா!*
இனையாய்! இனைய பெயரினுய!* என்று கைவன் அடியேனே. 1.5.6

2841:

அடியேன் சிறிய ஞானத்தன்;* அறிதல் ஆர்க்கும் அரியானை*
கடிசேர் தண்ணாங் துழாய்க்க* கண்ணி புனைக்தான் தன்னைக் கண்ணனை*
செடியார் ஆக்கை அடியாரைச்* சேர்தல் தீர்க்கும் திருமாலை*
அடியேன் காண்பான் அலற்றுவன்;* இதனில் மிக்கோர் அயர்வுண்டே? 1.5.7

2842:

உண்டாய் உலகேழ் முன்னமே;* உமிழ்ந்து மானயயால் புக்கு*
உண்டாய் வெண்ணெய் சிறுமனிசர்* உவலை ஆக்கை நிலையெய்தி*
மன்தான் சோர்க்ததுண்டேலும்* மனிசர்க்காகும் பீர்* சிறிதும்-
அண்டா வண்ணம் மன்கரைய* நெய்துண் மருந்தோ? மாயோனே! 1.5.8

2843:

மாயோம் தீயவலவலைப்* பெருமா வஞ்சப் பேய்வீய*
தூய குழவியாய் விடப்பால் அமுதா* அமுது செய்திட்ட-
மாயன்* வானேர் தனித்தலைவன்* மலராள் மைக்தன் எவ்வுயிர்க்கும்-
தாயோன்* தம்மான் என்னம்மான்* அம்மா முர்த்தியைச் சார்க்கேதே. 1.5.9

நாலாயிர திவ்ய ப்ரபந்தம் திருவாய் மொழி

2844:

சார்ந்த இருவல் வினைகளும் சரித்து* மாயப் பற்றறுத்து*
 தீர்ந்து தன்பால் மனம்வைக்கத்* திருத்தி, வீடு திருத்துவான்*
 ஆர்ந்த ஞானச் சுடராகி* அகலம் கீழ்மேல் அளவிறந்து*
 சேர்ந்த உருவாய் அருவாகும்* இவற்றின் உயிராம் நெடுமாலே! 1.5.10

2845:##

மாலே! மாயப் பெருமானே!* மா மாயனே!‘ என்றென்று*
 மாலே ஏறி மாலருளால்* மன்னு குருகூர்ச் சடகோபன்*
 பாலேய் தமிழர் இசைகாரர்* பத்தர் பரவும் ஆயிரத்தின-
 பாலே* பட்ட இவைபத்தும்* வல்லார்க்கு இல்லை பரிவதே. 1.5.11

ஆரும் திருமொழி

2846:##

பிரிவதில் ஈசனைப் பாடி* விரிவது மேவலுறுவீர்!*
 பிரிவகையின்றி நன்னீர்தூய்* புரிவதுவும் புகை பூவே. (2) 1.6.1

2847:

மதுவார் தண்ணீர் துழாயான்* முதுவேத முதல்வனுக்கு*
 எதுவே? என்பனி? என்னுது* அதுவே ஆட்செய்யும் ஈடே. 1.6.2

2848:

சடும் எடுப்பும் இல் ஈசன்* மாடு விடாது என் மனனே*
 பாடும் என் நா அவன் பாடல்* ஆடும் என் அங்கம் அணங்கே. 1.6.3

2849:

அணங்கென ஆடும் எனங்கம்* வணங்கி வழிபடும் ஈசன்*
 பினங்கி அமரர் பிதற்றும்* குணங்கெழு கொள்கையினுனே. 1.6.4

2850:

கொள்கை கொளாமை இலாதான்* எள்கல் இராகம் இலாதான்*
 விள்கை விள்ளாமை விரும்பி* உள்கலந்தார்க்கு ஓரமுதே. 1.6.5

2851:

அமுதம் அமரர்க்கட்கு ஈந்த* நிமிர் சுடர் ஆழி நெடுமால்*
 அமுதிலும் ஆற்ற இனியன்* நிமிர்திரை தீளகடலானே. 1.6.6

2852:

தீளகடல்குழி இலங்கைக்கோன்* தோள்கள் தலைதுணி செய்தான்*
 தாள்கள் தலையில் வணங்கி* நாள் கடலைக் கழிமினே. 1.6.7

2853:

கழிமின் தொண்டர்கள் கழித்து* தொழுமின் அவனைத் தொழுதால்*
 வழிசின்ற வல்வினை மாள்வித்து* அழிவின்றி ஆக்கம் தருமே. 1.6.8

2854:

தரும வரும் பயனுய* திருமகளார் தனிக் கேள்வன்*
 பெருமை உடைய பிரானர்* இருமை வினைகடிவாரே. 1.6.9

நாலாயிர திவ்ய ப்ரபஞ்சம் திருவாய் மொழி

2855:

கடிவார் தீய வினைகள்* நொடியாரும் அளவைக்கண்*
கொடியா அடுபுள் உயர்த்த* வடிவார் மாதவனுரோ. 1. 6. 10

2856:##

மாதவன் பால் சடகோபன்* தீதவம் இன்றி உரைத்த*
ஏதமில் ஆயிரத்து இப்பத்து* ஒதவல்லார் பிறவாரே. 1. 6. 11

ஏழாம் திருமொழி

2857:##

பிறவித்துயரற* ஞானத்துள்ளின்று,*
துறவிச்சடர்விளக்கம்* தலைப்பெய்வார்,*
அறவனை* ஆழிப்படை அந்தணை,*
மறவியையின்றி* மனத்துவைப்பாரே. 1. 7. 1

2858:

வைப்பாம்மருந்தாம்* அடியரை, வல்வினைத்*
துப்பாம்புலனங்தும்* துஞ்சக்கொடான் அவன்,*
எப்பால்யவர்க்கும்* நலத்தால் உயர்ந்துயரங்து,*
அப்பாலவன் எங்கள்* ஆயர்கொழுக்கே. 1. 7. 2

2859:

ஆயர் கொழுந்தாய்* அவரால் புடையுண்ணும்,*
மாயப்பிரானை* என் மாணிக்கச்சோதியை,*
தூய அழைத* பருகிப்பருகி,* என்–
மாயப்பிறவி *மயர்வறுத்தேனே. 1. 7. 3

2860:

மயர்வற என்மனத்தே* மன்னினை தன்னை,*
உயர்வினயேத்தும்* ஒண்சுடர்க்கற்றையை,*
அயர்வில் அமர்கள்* ஆதிக்கொழுந்தை,* என்
இசைவினை* என்சொல்லி யான்விடுவேஞே. 1. 7. 4

2861:

விடுவேஞே? என்விளக்கை* என்னவியை,*
நடுவேவாக்து* உய்யக்கொள்கின்ற நாதனை,*
தொடுவேசெய்து* இளவாய்ச்சியர் கண்ணினுள்,*
விடவேசெய்து* விழிக்கும்பிரானயே. 1. 7. 5

2862:

பிரான்* பெருநிலங்கீண்டவன்,* பின்னும்
விராய்* மலர்த்துழாய் வேய்ந்தமுடியன்,*
மராமரம் எய்த மாயவன்,* என்னுள்
இராணனில்* பின்னையானொட்டுவேஞே? 1. 7. 6

2863:

யானொட்டியென்னுள்* இருத்துவமென்றிலன்,*
தானொட்டிவங்து* என்தனி செஞ்சை வஞ்சித்து,*
ஊனொட்டினின்று* என் உயிரில்கலங்து,* இயல்
வானொட்டுமோ?* இனி என்னை நெகிழ்க்கவே. 1. 7. 7

நாலாயிர திவ்ய ப்ரபஞ்சம் திருவாய் மொழி

2864:

என்னெக்கிழ்க்கிலும்* என்னுடை நல் நெஞ்சங்-
தூண்னை,* அகல்விக்கத் தானும்*கில்லான் இனி,*
பின்னெடும்பைனத் தோள்* மகிழ்பீடுடை,*
முன்னை அமரர்* முழுமுதலானே. 1. 7. 8

2865:

அமரர்முழுமுதல்* ஆகிய ஆதியை,*
அமரர்க்கு அழுதீங்த* ஆயர்க்கொழுங்கை,*
அமரவழும்பத்த* துழாவி என்னுவி,*
அமரர்த்தமுவிற்று* இனி அகலுமோ. 1. 7. 9

2866:

அகலில் அகலும்* அணுகில் அணுகும்,*
புகலும் அரியன்* பொருவல்லன் எம்மான்,*
நிகரில் அவன் புகழ்* பாடி இளைப்பிலம்,*
பகலும் இரவும்* படிந்து குடைங்கே. 1. 7. 10

2867:##

குடைங்துவண்டுண்ணும்* துழாய்முடியானை,*
அடைங்த தென்குருகூர்ச்* சடகோபன்,*
மிடைங்த சொல்தொடை* ஆயிரத்து இப்பத்து,*
உடைங்து சோய்களை* ஓடுவிக்குமே. 1. 7. 11

எட்டாம் திருமொழி

2868:##

ஓடும் புள்ளேறி,* சூடும் தன் துழாய்,*
நீடு நின்றவை,* ஆடும் அம்மானே. 1. 8. 1

2869:

அம்மானுய்ப் பின்னும்,* எம்மாண்பும் ஆன்,*
வெம்மாவாய்கீண்ட,* செம்மா கண்ணனே. 1. 8. 2

2870:

கண்ணவான் என்றும்,* மண்ணேர் விண்ணேர்க்கு,*
தன்னைர் வேங்கட,* விண்ணேர் வெற்பனே. 1. 8. 3

2871:

வெற்பையொன்றெடுத்து,* ஒற்கமின்றியே,*
நிற்கும் அம்மான்சீர்,* கற்பன்வைகலே. 1. 8. 4

2872:

வைகலும் வெண்ணெய்,* கைகலங்துண்டான்,*
பொய்கலவாது,* என் மெய்கலங்தானே. 1. 8. 5

2873:

கலங்து என்னுவி,* நலங்கொள்ளாதன்,*
புலங்கொள்மாண்ய,* நிலம்கொண்டானே. 1. 8. 6

நாலாயிர திவ்ய ப்ரபஞ்சம் திருவாய் மொழி

2874:

கொண்டான் ஏழ்விடை,* உண்டான் ஏழ்வையம்,*
தண்தாமம்செய்து,* என் எண்தானுள்ளேன். 1.8.7

2875:

ஆனுன் ஆனுயன்,* மீஞ்சேடேனமும்;*
தானுனுன் என்னில்,* தானுயசங்கே. 1.8.8

2876:

சங்குசுக்கரம்,* அங்கையில்கொண்டான்,*
எங்கும்தானுய,* நங்கள்காதனே. 1.8.9

2877:

நாதன்ஞாலங்கொள்* பாதன், என்னம்மான்,*
ஒதம்போல்கிளர்,* வேதநீரனே. 1.8.10

2878:##

நீர்புரைவண்ணன்,* சீர்ச்சடகோபன்,*
நேர்தலாயிரத்து,* ஓர்தலிவையே. 1.8.11

ஒன்பதாம் திருமொழி

2879:##

இவையும் அவையும் உவையும்* இவரும் அவரும் உவரும்,*
எவையும் யவரும் தன்னுள்ளே* ஆகியும் ஆக்கியும் காக்கும்,*
அவையுள் தனிமுதல் எம்மான்* கண்ணபிரான் என்னமுதம்,*
சவையன் திருவின்மணைளன்* என்னுடைச் சூழலுள்ளனே. 1.9.1

2880:

சூழல்பலபலவல்லான்* தொல்லையங்காலத்து உலகை*
கேழல் ஒன்றுகியிடந்து* கேசவன் என்னுடைய அம்மான்,*
வேழமருப்பையொசித்தான்* விண்ணவர்க்கு எண்ணலரியான்*
ஆழீடுநீங்கடல்சேர்ந்தான்* அவன் என்னருகலிலானே. 1.9.2

2881:

அருகலிலாயபெருஞ்சீர்* அமர்களாதிமுதல்வன்,*
கருகிய நீல நன் மேனி வண்ணன்* செந்தாமரைக்கண்ணன்,*
பொருசிறைப்புள்ளுவங்தேறும்* பூமகளார்தனிக்கேள்வன்,*
ஒருகதியின் சுவைதங்திட்டு* ஒழிவிலன் என்னேடு உடனே. 1.9.3

2882:

உடனமர்க்காதல்மகளிர்* திருமகள் மண்மகள் ஆயர்-
மடமகள்,* என்றிவர்முவர் ஆளும்* உலகமும் முன்றே,*
உடனவையொக்கவிழுங்கி* ஆலிலைச் சேர்ந்தவன் எம்மான்,*
கடல்மலி மாயப் பெருமான்* கண்ணன் என் ஒக்கலை யானே. 1.9.4

2883:

ஒக்கலை வைத்து முலைப்பால் உண்ணென்று* தங்திடவாங்கி,*
செக்கஞ்செக அன்றவள்பால்* உயிர்செக்கவுண்டபெருமான்,*
நக்கபிரானேடு அயனும் *இங்திரனும் முதலாக,*
ஒக்கவும் தோற்றிய ஈசன்* மாயன் என்னெஞ்சினுள்ளனே. 1.9.5

நாலாயிர திவ்ய ப்ரபஞ்சம் திருவாய் மொழி

2884:

மாயன் என்னெஞ்சினுள்ளான்* மற்றும்யவர்க்கும் அதுவே,*
காயமும் சீவனும் தானே* காலும் ஏரியும் அவனே,*
சேயன் அணியன்யவர்க்கும்* சீங்தைக்கும் கோசரமல்லன்,*
தூயன் துயக்கன் மயக்கன்* என்னுடைத் தோளினையானே. 1.9.6

2885:

தோளினைமேலும் நன்மார்பின்மேலும்* சுடர்முடிமேலும்,*
தாளினைமேலும் புளைக்த* தண்ணாந்துழாயுடையம்மான்*
கேளினையொன்றுமிலாதான்* கிளாரும் சுடர் ஒளி முர்த்தி,*
நாளைனாந்தொன்றும் அகலான்* என்னுடைநாவினுள்ளானே. 1.9.7

2886:

நாவினுள் நின்று மலரும்* ஞானக் கலைகளுக் கெல்லாம்,*
ஆவியும் ஆக்கையும்தானே* ஆழிப்போடு அளிப்பவன் தானே,*
பூவியல்நால்தடங்கோளன்* பொருப்படை ஆழி சங்கேங்தும்,*
காவி நன் மேனிக் கமலக்கண்ணன்* எனகண்ணினுள்ளானே. 1.9.8

2887:

கமலக்கண்ணன் என்கண்ணினுள்ளான்* காண்பன் அவன்கண்களாலே,*
அமலக்களாகவிழிக்கும்* ஜம்புலனும் அவன் முர்த்தி,*
கமலத்தயன்கம்பிதன்னைக்* கண்ணுதலானொடும்தோற்றி*
அமலத் தெய்வத்தோடு உலகமாக்கி* என்கொற்றியுள்ளானே. 1.9.9

2888:

நெற்றியள் நின்று என்னையாறும்* நிரைமலர்ப் பாதங்கள்குடி,*
கற்றைத்துழாய்முடிக்கோலக்* கண்ணபிரானைத்தொழுவார்,*
ஒற்றைப்பிறையனிக்தானும்* நான்முகனும் இங்கிரனும்,*
மற்றை அமரரும் எல்லாம் வந்து* எனது உச்சியுள்ளானே. 1.9.10

2889:##

உச்சியுள்ளே நிற்கும் தேவதேவற்குக்* கண்ணபிராற்கு,*
இச்சைசுயள் செல்ல உணர்த்தி* வண்குருகூர்ச்சடகோபன்,*
இச்சொன்னவாயிரத்துள்* இவையும் ஓர்பத்து எம்பிராற்கு,*
நிச்சலும் விண்ணப்யம் செய்ய* நீள்கழல்சென்னிபொருமே. 1.9.11

பத்தாம் திருமொழி

2890:##

பொருமாநிள்படை* ஆழிசங்கத்தொடு,*
திருமாநிள்கழல்* ஏழுலகும்தொழு,*
ஒருமாணிக்குறளாகி*நிமிர்ந்த,* அக்
கருமாணிக்கம்* என் கண்ணுளதாகுமே. 1.10.1

2891:

கண்ணுள்ளே நிற்கும்* காதன்மையால்தொழில்,*
என்னிலும்வரும்* என் இனிவேண்டுவம்?*
மன்னும் நிரும்* ஏரியும்நல்வாயுவும்,*
விண்ணுமாய் விரியும்* எம்பிரானையே. 1.10.2

2892:

எம்பிரானை* எங்தை தந்தை தந்தைக்கும்-
தம்பிரானை,* தண்தாமரைக்கண்ணை,*

நாலாயிர திவ்ய ப்ரபஞ்சம் திருவாய் மொழி

கொம்பராவு* நுண்ணேரிடைமார்வளை,*
எம்பிரானைத்தொழாய்* மடசெஞ்சமே. 1. 10. 3

2893:
செஞ்சமே நல்லை நல்லை* உன்னைப்பெற்றுல்-
என்செய்யோம்?* இனியென்னகுறைவினம்?*
மைங்துளை மலராள்* மணவாளைன்,*
துஞ்சும்போதும்* விடாது தொடர் கண்டாய். 1. 10. 4

2894:
கண்டாயே செஞ்சே* கருமங்கள்வாய்க்கின்று, * ஓர்
எண்தானுமின்றியே* வங்தியலுமாறு, *
உண்டானை* உலகேழும் ஓர் மூவடு
கொண்டானை, * கண்டு கொண்டனைசியுமே. 1. 10. 5

2895:
நீயும் நானும்* இந் சேர்சிற்கில், * மேல்மற்றேர்,
நோயும்சார்க்கொடான்* செஞ்சமே சொன்னேன், *
தாயும்தங்தையுமாய்* இவ்வுலகினில், *
வாயும் ஈசன்* மணிவண்ணன எந்தையே. 1. 10. 6

2896:
எந்தையே என்றும்* எம்பெருமான் என்றும்,*
சிங்தையுள் வைப்பன்* சொல்லுவன் பாவியேன், *
எந்தை எம்பெருமான் என்று* வானவர், *
சிங்தையுள் வைத்துச்* சொல்லும் செல்வனையே. 1. 10. 7

2897:
செல்வ நாரணனென்ற* சொல் கேட்டலும், *
மல்கும் கண்பனி* நாடுவன் மாயமே, *
அல்லும் நன்பகலும்* இடைவீடின்றி, *
நல்கி என்னை விடான்* நம்பி நம்பியே. 1. 10. 8

2898:##
நம்பியைத்* தென் குறுங்குடினின்ற, * அச்
செம்பொனேதிகழும்* திருமூர்த்தியை, *
உம்பர் வானவர்* ஆதியஞ்சோதியை, *
எம்பிரானை* என் சொல்லி மறப்பனே?. 1. 10. 9

2899:
மறப்பும்ஞானமும்* நான் ஒன்று உணர்ச்திலன், *
மறக்குமென்று* செஞ்தாமரைக்கண்ணாடு, *
மறப்பற என்னுள்ளே* மன்னினுன் தன்னை, *
மறப்பனே? இனி* யான் என் மணியையே. 1. 10. 10

2900:##
மணியை வானவர் கண்ணைத்* தன்னதோர்-
அணியை, * தென்குருகூர்ச்சட்கோபன், * சொல்
பணிசெயாயிரத்துள்* இவைபத்துடன், *
தணிவிலர் கற்பரேல்* கல்விவாயுமே. 1. 10. 11

நாலாயிர திவ்ய ப்ரபந்தம் திருவாய் மொழி

திருவாய் மொழி இரண்டாம் பத்து

முதல் திருமொழி

2901:##

வாயும் திரையுகளும்* கானல் மடநாராய்,*
ஆயும் அமருலகும்* துஞ்சிலும் நிதுஞ்சாயால்,*
நோயும் பயலைமையும்* மீதூர எம்மேபோல்,*
நியும் திருமாலால்* செஞ்சம் கோட்பட்டாயே?. 2.1.1

2902:

கோட்பட்ட சிந்தையாய்க்* கூர்வாய அன்றிலே,*
சேப்பட்டயாமங்கள்* சேராதிரங்குதியால்,*
ஆப்பட்ட எம்மேபோல்* நியும் அரவணையான்,*
தாட்பட்ட தன் துழாய்த்* தாமம் காமுற்றுயே. 2.1.2

2903:

காமுற்ற கையறவோடு* எல்லே இராப்பகல்,*
நிமுற்றக் கண்துயிலாய்* செஞ்சருகி ஏங்குதியால்*
தீமுற்றத் தென்னிலங்கை* ஊட்டினேன் தாள் நயங்த,*
யாமுற்றது உற்றுயோ?* வாழி கஜைகடலே. 2.1.3

2904:

கடலும்மலையும்* விசம்பும் துழாயெம்போல்,*
சுடர் கொள் இராப்பகல்* துஞ்சாயால் தண்வாடாய்,*
அடல்கொள் படையாழி* அம்மானைக் காண்பான்சி,*
உடலம் நோயுற்றுயோ* ஊழிதோறுாழியே. 2.1.4

2905:

ஊழி தோறுாழி* உலகுக்கு நீர்கொண்டு,*
தோழியரும் யாமும்போல்* நீராய் செக்கிழிகின்ற,*
வாழிய வானமே* நியும் மதுகுதன்,*
பாழிமையிற்பட்டு அவன்கண்* பாசத்தால் கைவாயே. 2.1.5

2906:

கைவாயவெம்மேபோல்* நாண்மதியே நீ இங்காள்,*
மைவானிருள் அகற்றுய்* மாழாங்து தேம்புதியால்,*
ஐவாய் அரவணைமேல்* ஆழிப்பெருமானேர்,*
மெய் வாசகம் கேட்டு* உன் மெய்ந்திர்மை தோற்றுயே. 2.1.6

2907:

தோற்றேம் மடெஞ்சம்* எம்பெருமான் நாரணற்கு* எம்
ஆற்றுமை சொல்லி* அழுவோமை நீங்குவே,*
வேற்றேர் வகையில்* கொடிதாய் எளையுழி,*
மாற்றுண்மை நிற்றியோ* வாழி கஜை இருளே. 2.1.7

2908:

இருளின் திணி வண்ணம்* மார்ச்க்கழியே போய்,*
மருஞுற்று இராப்பகல்* துஞ்சிலும் நீ துஞ்சாயால்,*
உருஞும் சகடம்* உதைத்த பெருமானேர்,*
அருளின் பெரு நசையால்* ஆழாங்துநொங்தாயே. 2.1.8

நாலாயிர திவ்ய ப்ரபந்தம் திருவாய் மொழி

2909:

நொக்தாராக் காதல் நோய்* மெல்லாவியுள் உலர்த்த,*
நங்தா விளக்கமே* சியும் அளியத்தாய்,*
செங்தாமரைத் தடங்கண்* செங்கனிவாய் எம்பெருமான்,*
அங்தாமத்தணதுமாய்* ஆசையால்வேவாயே. 2.1.9

2910:

வேவாரா வேட்கைநோய்* மெல்லாவியுள் உலர்த்த,*
ஓவாது இராப்பகல்* உன்பாலே வீழ்த்து ஒழிந்தாய்,*
மாவாய் பிளங்கு* மருதிடை போய் மண்ணளங்த,*
ஸுவா முதல்வா* இனியெம்மைச் சோரேலே. 2.1.10

2911:##

சோராத எப்பொருட்கும்* ஆதியாம் சோதிக்கே,*
ஆராத காதல்* குருகூர்ச் சடகோபன்,*
ஓராயிரம் சொன்ன* அவற்றுள் இவைப்பத்தும்,*
சோரார் விடார் கண்டூர்* வைகுந்தம் திண்ணெனவே. 2.1.11

இரண்டாம் திருமொழி

2912:##

திண்ணன் வீடு* முதல் முழுதுமாய்,*
எண்ணின் மீதியன்* எம்பெருமான்,*
மண்ணும் விண்ணுமெல்லாம்* உடனுண்ட,* நம்
கண்ணன் கண்ணல்லது* இல்லையோர் கண்ணே. 2.2.1

2913:

ஏபாவம் பரமே* ஏழ் உலகும்,*
ஈபாவம் செய்து* அருளால் அளிப்பாரார்,*
மாபாவம் விட* அரற்குப் பிச்சைபெய்,*
கோபாலகோளரி* ஏறன்றியே. 2.2.2

2914:

ஏறனைப் பூவனைப்* பூமகள் தன்னை,*
வேறின்றி விண் தொழுத்* தன்னுள்வைத்து,*
மேல்தன்னை மீதிட* நிமிர்ந்து மண்கொண்ட,*
மால்தனில் மிக்கும் ஓர்* தேவும் உளதே. 2.2.3

2915:

தேவும் எப்பொருளும் படைக்க,*
பூவில் நான் முகளைப் படைத்த,*
தேவன் எம் பெருமானுக்கு அல்லால்,*
பூவும் பூசனையும் தகுமே. 2.2.4

2916:

தகும் சீர்த்* தன்தனி முதலினுள்ளே,*
மிகும்தேவும்* எப்பொருளும்படைக்க,*
தகும்கோலத்* தாமரைக்கண்ண் எம்மான்,*
மிகும்சோதி* மேலறிவார்யவரே. 2.2.5

நாலாயிர திவ்ய ப்ரபந்தம் திருவாய் மொழி

2917:

எவரும் யாவையும்* எல்லாப்பொருளும்,*
கவர்வின்றித்* தன்னுள் ஒடுங்கானின்ற,*
பவர்கொள்ஞான* வெள்ளச் சுடர் மூர்த்தி,*
அவர் எம்மாழி* அம்பள்ளியாரே. 2.2.6

2918:

பள்ளியாலிலை* ஏழூலகும் கொள்ளும்,*
வள்ளல்ஸ* வல் வயிற்றுப் பெருமான்,*
உள்ளுளார் அறிவார்* அவன்தன்,*
கள்ளமாய* மனக்கருத்தே. 2.2.7

2919:

கருத்தில் தேவும்* எல்லாப்பொருளும்,*
வருத்தித்த* மாயப் பிரானையன்றி,* ஆரே
திருத்தித்* தீண்ணிலை மூவுலகும்* தம்முள்
இருத்தி* காக்கும் இயல்வினரே. 2.2.8

2920:

காக்கும் இயல்வினன்* கண்ணபெருமான்,*
சேர்க்கை செய்து* தன்னுங்தியுள்ளே,*
வாய்த்த திசைமுகன்* இந்திரன் வானவர்,*
ஆக்கினுன்* தெய்வ உலகுகளே. 2.2.9

2921:

கள்வா எம்மையும்* ஏழூலகும்,* சின்
னுள்ளே தோற்றிய* இறைவ! என்று,*
வெள்ளேறன் நான்முகன்* இந்திரன் வானவர்,*
புள்ளுஷ்டி* கழல் பணிக்தேத்துவரே. 2.2.10

2922:##

ஏத்த ஏழூலகும் கொண்ட* கோலக்
கூத்தனை,* குருகூர்ச்சடகோபன்சொல்,*
வாய்த்த ஆயிரத்துள்* இவைபத்துடன்,*
ஏத்தவல்லவர்க்கு* இல்லையோர் ஊனமே. 2.2.11

ஸுன்றும் திருமொழி

2923:

ஊனில் வாழுமிரே* நல்லைபோஉன்னைப்பெற்று,*
வானுளார் பெருமான்* மதுகுதன் என்னம்மான்,*
தானும் யானுமெல்லாம்* தன்னுள்ளே கலங்தொழிந்தோம்,*
தேனும் பாலும் நெய்யும்* கன்னலும் அமுதுமொத்தே. 2.3.1

2924:

ஒத்தார் மிக்கானர* இலையாய மாமாய,*
ஒத்தாய் எப்பொருட்கும் உயிராய்,* என்னைப்பெற்று-
அத் தாயாய் தங்கதயாய்* அறியாதன அறிவித்த,*
அத்தா, சிசெய்தன* அடியேன் அறியேனே. 2.3.2

நாலாயிர திவ்ய ப்ரபஞ்சம் திருவாய் மொழி

2925:

அறியாக் காலத்துள்ளே* அடிமைக்கண் அன்பு செய்வித்து,*
அறியா மாமாயத்து* அடியேன வைத்தாயால்,*
அறியாமைக் குறளாய்* சிலம்மாவலி மூவடியென்று,*
அறியாமை வஞ்சித்தாய்* எனதாவியுள் கலங்தே. 2. 3. 3

2926:

எனதாவியுள் கலங்க* பெருங்கல்லுதவிக்கைம்மாறு,*
எனதாவி தங்கொழிந்தேன்* இனிமீளவுகெதன்பது உண்டே,*
எனதாவியாவியும் நி* பொழிலேமும் உண்ட எந்தாய்,*
எனதாவியார் யான் ஆர்?* தங்க நி கொண்டாக்கினேயே. 2. 3. 4

2927:

இனியார் ஞானங்களால்* எடுக்கலெழாத எந்தாய்,*
கனிவார் வீட்டின்பமே* என்கடல்ப்பா அழுதே,*
தனியேன் வாழ்முதலே* பொழிலேமும் ஏனிமொன்றுய்,*
நுனியார் கோட்டில் வைத்தாய்* உனபாதம் சேர்க்கேதனே. 2. 3. 5

2928:

சேர்ந்தார் தீவினைகட்கு* அரூங்குசைத்திண்மதியை,*
தீர்ந்தார் தம்மனத்துப்* பிரியாதவர் உயிரை,*
சோர்ந்தே போகல் கொடாச் சுடரை* அரக்கியைமுக்கு-
கார்ந்தாயை,* அடியேன் அடைக்கேதன்* முதல்முன்னமே. 2. 3. 6

2929:

முன்கல்யாழ்பயில் நூல்* நரம்பின் முதிர் சுவையே,*
பன்னலார் பயிலும்* பரனே பவித்திரனே,*
கன்னலே அழுதே* கார்முகிலே என்கண்ணை,*
நின்னலால் இலேன்காண்* என்னைச்சுறிக்கொள்ளே. 2. 3. 7

2930:

குறிக்கொள் ஞானங்களால்* எனையூழிசெய்தவழும்,*
குறிக்கொண்டிப்பிறப்பே* சிலாகாளில் எய்தினன்யான்,*
உறிக்கொண்ட வெண்ணெய்பால்* ஒளித்துண்ணும் அம்மான் பின்,*
ஙெறிக்கொண்டநெஞ்சனுய்* பிறவித்துயர்க்கடிந்தே. 2. 3. 8

2931:

கடிவார்தண்ணக்துழாய்* கண்ணன் விண்ணவர்பெருமான்,*
யடிவானமிறங்க* பரமன் பவித்திரன்சீர்,*
செடியார்நோய்கள்கெடப்ப* யடந்துகுடைந்தாடி,*
அடியேன் வாய்மடுத்துப்* பருகிக் களித்தேனே. 2. 3. 9

2932:

களிப்பும் கவர்வும் அற்றுப்* பிறப்புப் பினி மூப்பு இறப்பற்று,*
ஒளிக்கொண்ட சோதியுமாய்* உடன்கூடுவதென்றுகொலோ,*
துளிக்கின்ற வான் இங்கிலம்* சுடராழிசங்கேந்தி,*
அளிக்கின்ற மாயப்பிரான்* அடியார்கள் குழாப்களையே. 2. 3. 10

2933:##

குழாங்கொள் பேரரக்கண்* குலம் வீய முனிச்தவளை,*
குழாங்கொள் தென்குருகூர்ச்* சுடகோபன்தெரிச்துரைத்த,*

நாலாயிர திவ்ய ப்ரபந்தம் திருவாய் மொழி

குழாங்கொள் ஆயிரத்துள்* இவைபத்தும் உடன்பாடி,*
குழாங்களாய் அடியிருடன்* சூடினின்றுடுமினே. 2.3.11

நான்காம் திருமொழி

2934:##

ஆடியாடி* அகம்கரைந்து,* இசை
பாடிப்பாடிக்க* கண்ணீர்மல்கி,* எங்கும்
நாடிநாடி* நரசிங்கா என்று,*
வாடிவாடும்* இவ்வானுதலே. 2.4.1

2935:

வானுதல்* இம்மடவரல்,* உம்மைக்
கானும் ஆசையுள்* கைகின்றுள்,* விறல்
வானன்* ஆயிரங்தோள்துணித்தீர்,* உம்மைக்
காண* சீர் இரக்கமில்லே. 2.4.2

2936:

இரக்க மனத்தோடு* எரியைன,*
அரக்கும் மெழுகும்* ஒக்குமிவள்,*
இரக்கமெழீர்* இதற்கு என்செய்கேன,*
அரக்கனிலங்கை* செற்றீருக்கே. 2.4.3

2937:

இலங்கைசெற்றவனே என்னும்,* பின்னும்
வலங்கொள்* புள்ளுயர்த்தாய் என்னும்,* உள்ளம்
மலங்க* வெவ்வுயிர்க்கும்,* கண்ணீர்மிகக்
கலங்கிக்க* கைதொழும் நின்று இவளே. 2.4.4

2938:

இவள் இராப்பகல்* வாய்வெர்இ, * தன
குவளையொன்* கண்ணகிர் கொண்டாள்,* வண்டு
திவலேமு* தன்னாக் துழாய்கொடர்,* என
தவளவண்ணர்* தகவுகளே. 2.4.5

2939:

தகவுடையவனே என்னும்,* பின்னும்
மிகவிரும்பும்* பிரான் என்னும்,* எனது
அகவுயிர்க்கு* அமுதே என்னும்,* உள்ளம்
உகவுருகி* நின்று உள்ளனளே. 2.4.6

2940:

உள்ளாவி* உலர்க்துலர்க்து,* என
வள்ளலே* கண்ணனே என்னும்,* பின்னும்
வெள்ளார்க்க* கிடங்தாய் என்னும்,* என
கள்விதான்* பட்ட வஞ்சனையே. 2.4.7

2941:

வஞ்சனே என்னும்* கைதொழும்,* தன
நெஞ்சம்வேவ* நெடிதுயிர்க்கும்,* விறல்
கஞ்சனை* வஞ்சனை செய்தீர்,* உம்மைத்
தஞ்சமென்று* இவள் பட்டனவே. 2.4.8

நாலாயிர திவ்ய ப்ரபஞ்சம் திருவாய் மொழி

2942:

பட்டபோது* எழு போதறியாள்,* விரை
மட்டலர்* தண்துழா யென்னும்,* சுடர்
வட்டவாய்ஸ் நுதி நேமியீர்,* நுமது
இட்டம் என்கொல்ஸ் இவ்வேழைக்கே. 2. 4. 9

2943:

ரழைபேதை* இராப்பகல்,* தன
கேழில் ஒண்ஸ் கண்ணார் கொண்டாள்,* கிளர்
வாழ்வைவேவ* இலங்கை செற்றீர்,* இவள்
மாழைநோக்கு ஒன்றும்* வாட்டேன்மினே. 2. 4. 10

2944:##

வாட்டமில்புகழ்* வாமனைன,* இசை
கூட்டி* வண்சடகோபன் சொல்,* அமை
பாட்டு* ஓராயிரத்து இப் பத்தால்,* அடி
சூட்டலாகும்* அந்தாமமே. 2. 4. 11

ஜுந்தாம் திருமொழி

2945:##

அந்தாமத்து அன்புசெய்து* என்னவிசேர் அம்மானுக்கு,*
அந்தாமவாழ்முடிசங்கு* ஆழிநூல் ஆரமுள்,*
செந்தாமரைத் தடமகண்* செங்கனிவாய் செங்கமலம்,*
செந்தாமரயடிக்கள்* செம்பொன் திருவுடம்பே. 2. 5. 1

2946:

திருவுடம்புவான் சுடர்* செந்தாமரைகண் கைகமலம்,*
திருவிடமே மார்பம்* அயனிடமேகாப்பழ்,*
ஒருவிடமும்* எந்தை பெருமாற்கு அரனேயோ,*
ஒருவிடம் ஒன்றின்றி* என்னுள்கலங்தானுக்கே. 2. 5. 2

2947:

என்னுள்கலங்தவன்* செங்கனிவாய் செங்கமலம்,*
மின்னும் சுடர் மலைக்கு* கண்பாதம் கைகமலம்,*
மன்னுமுழவேழ் உலகும்* வயிற்றினுள்,*
தன்னுள்கலவாதது* எப்பொருளும்தானிலையே. 2. 5. 3

2948:

எப்பொருளும் தானுய்* மரதகக் குன்றமொக்கும்,*
அப்பொழுதைத்தாமரப்பூக்* கண்பாதம் கைகமலம்,*
எப்பொழுதும் நாள்திங்கள்* ஆண்டு ஊழியிதொறும்,*
அப்பொழுதைக் அப்பொழுது* என்றாவமுதமே. 2. 5. 4

2949:

ஆராவழுதமாய்ஸ் அல்லாவியுள்கலங்து,*
காரார் கருமுகில்போல்ஸ் என்னம்மான் கண்ணனுக்கு,*
நேராவாய் செம்பவளம்* கண்பாதம் கைகமலம்,*
பேரார் நீள் முடிசாண்ஸ் பின்னும் இழைபலவே. 2. 5. 5

நாலாயிர திவ்ய ப்ரபந்தம் திருவாய் மொழி

2950:

பலபலவே ஆபரணம்* பேரும் பலபலவே,*
பலபலவே சோதி* வடிவு பண்பு எண்ணில்,*
பலபல கண்டுண்டு* கேட்டுற்றுமோந்தின்பம்,*
பலபலவே ஞானமும்* பாம்பனைமேலாற்கேயோ. 2.5.6

2951:

பாம்பனைமேல் பாற்கடலுள்* பள்ளி அமர்ந்ததுவும்,*
காம்பனைதோள் பின்னைக்கா* ஏறுடன் ஏழ்செற்றதுவும்,*
தேம்பனைய சோலை* மராமரம் ஏழைய்ததுவும்,*
ழும்பினைய தண்துழாய்* பொன்முடியம் போரேறே. 2.5.7

2952:

பொன்முடியம் போரேற்றறை* எம்மானை நால்தடங்தோள்,*
தன்முடி ஒன்றில்லாத* தன் துழாய் மாலையனை,*
என்முடிவு காணுதே* என்னுள் கலந்தானை,*
சொல் முடிவு காணேன்கான* சொல்லுவது என் சொல்லே. 2.5.8

2953:

சொல்லீர் என்னம்மானை* என்னுவியாவிதனை,*
எல்லையில்சீர்* என் கருமாணிக்கச்சடரை,*
ஙல்லவமுதம்* பெற்றகரிய வீடுமாய்,*
அல்லிமலர் விரையொத்து* ஆணல்லன் பெண்ணல்லனே. 2.5.9

2954:

ஆணல்லன் பெண்ணல்லன்* அல்லா அலியுமல்லன்,*
காணலுமாகான்* உளனல்லன் இல்லையல்லன்,*
பேணுங்கால்பேணும்* உருவாகும் அல்லனுமாம்,*
கோனை பெரிதுடைத்து* எம்பெம்மானைக்காறுதலே. 2.5.10

2955:##

கூறுதலொன்றுராக்* குடக்கூத்த அம்மானை,*
கூறுதலே மேவிக்* குருகூர்ச்சடகோபன்,*
கூறின அந்தாதி* ஓராயிரத்துப் பூப்பத்தும்,*
கூறுதல் வல்லாருளரேல்* கூடுவர் வைகுந்தமே. 2.5.11

ஆறும் திருமொழி

2956:##

வைகுந்தா மணிவண்ணனே* என்பொல்லாத் திருக்குறளா என்னுள்மன்னி,*
வைகும் வைகல்தோறும்* அமுதாய வானேறே,*
செய்குந்தா வருந்தைமை உன்னடியார்க்குத் தீர்த்து* அசுரர்க்குத் தீமைகள்-
செய்குந்தா* உன்னைகான் பிடித்தேன் கொள் சிக்கெனவே. 2.6.1

2957:

சிக்கெனச்சிறுதோரிடமும்* புறப்படாத்தன்னுள்ளே,* உலகுகள்
ஒக்கவே விழுங்கிப்* புகுந்தான் புகுந்ததற்பின்,*
மிக்க ஞான வெள்ளச்சுடர் விளக்காய்த்* துளக்கற்று அமுதமாய்,* எங்கும்
பக்கம் தோக்கறியான்* என் பைக்தாமரைக் கண்ணனே. 2.6.2

நாலாயிர திவ்ய ப்ரபந்தம் திருவாய் மொழி

2958:

தாமரைக்கண்ணனை* விண்ணேந்தீர் பாவும் தலைமகளை,* துழாய்விரைப் பூமருவு கண்ணி* எம்பிரானப் பொன்மலையை,*
நாமருவின்கோத்தி* உள்ளி வணங்கி நாம்மகிழ்ந்தாட,* நாவலர் பாமருவி சிற்கத்தந்த* பான்மையே வள்ளலே. 2. 6. 3

2959:

வள்ளலே மதுகுதனு* என்மரதக மலையே,* உனைசினைக்து,
எள்கல்தந்த எந்தாய்* உன்னை எங்கனம் விடுகேன்,?*
வெள்ளமே புரைஞ்னுகழ் குடைந்தாடிப்பாடி* களித்து உகந்துகந்து*
உள்ள நோய்கள் எல்லாம் தூரந்து* உய்ந்து போக்திருங்கே. 2. 6. 4

2960:

உய்ந்துபோக்து என்னுலப்பிலாத* வெங்கி வினைகளை நாசஞ்செய்து* உனது அக்தமிலடிமை* அடைந்தேன் விடுவேநே,?*
ஜங்துபைந்தலை ஆட அரவணமேவிப்* பாற்கடல் யோகசித்திரை,*
சிந்தை செய்த எந்தாய்* உன்னைச் சிந்தை செய்துசெய்தே. 2. 6. 5

2961:

உன்னைச் சிந்தை செய்துசெய்து* உன்னெடுமா மொழி இசைபாடியாடி* என் முன்னைத் தீவினைகள்* முழுவே அரிச்தனன்யான்,*
உன்னைச் சிந்தையினால் இகழ்ந்து* இரணியனகல்மார்வம் கீண்ட* என் முன்னைக் கோளரியே* முடியாததென் எனக்கே. 2. 6. 6

2962:

முடியாததென் எனக்கேல் இனி?* முழுவேமுலகுமுண்டான்* உகந்துவங்து
அடியேநுள் புகுந்தான்* அகல்வானுமலலன் இனி,*
செடியார் நோய்களெல்லாம் தூரந்து* எமர்க்கீழ் மேலெழு பிறப்பும்,*
விடியா வெங்கரகத்து என்றும்* சேர்தல்மாறினரே. 2. 6. 7

2963:

மாறிமாறிப் பலபிறப்பும் பிறந்து* அடியை அடைந்து உள்ளம் தேறி*
கறில் இன்பத்திருவெள்ளம்* யான் மூழ்கினன்,*
பாறிப்பாறி அசுரரதம்* பல்குழாங்கள் நிழெழி,* பாய்ப்பறவையொன்று
ஏறிவீற்றிருந்தாய்* உன்னை என்னுள்கேல் எந்தாய். 2. 6. 8

2964:

எந்தாய்! தண்திருவேங்கடத்துள் சின்றுய்* இலக்கை செற்றுய்,* மராமரம் பைந்தாளேமுருவு * ஒரு வாளிகோத்த வில்லா,*
கொந்தார் தண்ணந்துழாயினுய் அமுதே* உன்னை என்னுள்ளே குழுத்த எம் மைந்தா,* வானேறே* இனியெங்குப்போகின்றதே?. 2. 6. 9

2965:

போகின்ற காலங்கள் போய காலங்கள்* போகு காலங்கள்,* தாய்தந்தை உயிராகின்றுய்* உன்னை நானடைந்தேன் விடுவேநே,?
பாகின்ற தொல்புகழ் மூவுலகுக்கும்* நாதனே! பரமா,* தண்வேங்கடம் மேகின்றுய்* தண்துழாய் விரைகாறுகண்ணியனே. 2. 6. 10

2966:##

கண்ணித் தண்ணந்துழாய் முடிக்* கமலத்தடம் பெருங் கண்ணனை,* புகழ் கண்ணித் தென்குருகூர்ச்* சடகோபன் மாறன்சொன்ன,*

நாலாயிர திவ்ய ப்ரபந்தம் திருவாய் மொழி

எண்ணில் சோர்விலந்தாதி* ஆயிரத்துள் இவையும் ஓர்பத்து இசையொடும்,*
பண்ணின் பாடவஸ்லாரவர்* கேசவன்தமரே. 2. 6. 11

மொழி திருமொழி

2967:##

கேசவன்தமர்* கீழ்மேலெமர் ஏழைமுபிறப்பும்,*
மாச திரிதுபெற்று* நம்முடை வாழ்வு வாய்க்கின்றவா,*
ஈசன் என்கருமாணிக்கம் என் செங்கோலக் கண்ணன்* விண்ணேர்
நாயகன்,* எம்பிரான் எம்மான்* நாராயணனுலே. 2. 7. 1

2968:

நாரணன் முழுவேழுலகுக்கும்* நாதன் வேதமயன்,*
காரணம் கிரிசை கருமமிவை* முதல்வன் எஞ்சை,*
சீரணங்கமரர் பிறர் பலரும்* தொழுதேத்தனின்று,*
வாரணத்தை மருப்பொசித்த பிரான்* என் மாதவனே. 2. 7. 2

2969:

மாதவன் என்றதேகொண்டு* என்னை இனி இப்பால் பட்டது,*
யாதவங்களும் சேர்க்கொடேனன்று* என்னுள் புகுந்திருந்து,*
தீதவம் கெடுக்கும் அழுதம்* செங்காமரைக்கண் குன்றம்,*
கோதவமிலென் கண்ணல் கட்டி* எம்மான் என் கோவிக்தனே. 2. 7. 3

2970:

கோவிக்தன் குடக்கூத்தன்* கோவலனென்றேகுனித்து*
தேவும்தன்னையும்* பாடியாடத்திருத்தி,* என்னைக்கொண்டு என்
பாவந்தன்னையும்* பாறக்கைத்து எமர் ஏழைமு பிறப்பும்,*
மேவும் தன்மையமாக்கினுன்* வல்லன் எம்பிரான் விட்டுவே. 2. 7. 4

2971:

விட்டிலங்குசெஞ்சோதித்* தாமரைபாதம் கைகள் கண்கள்,*
விட்டிலங்கு கருஞ்சுடர்* மலையே திருவுடம்பு,*
விட்டிலங்கு மதியம்சீர்* சங்குசக்கரம்பரிதி,*
விட்டிலங்கு முடியம்மான்* மதுகுதனன் தனக்கே. 2. 7. 5

2972:

மதுகுதனையன்றி மற்றிலேனன்று* எத்தாலும் கருமமின்றி,*
தூதி சூழ்ந்த பாடல்கள் பாடியாட* நின்றாழியிழிதொறும்,*
ஏதிர்குழல்புக்கு எனத்தோர் பிறப்பும்* எனக்கே அருள்கள் செய்ய,*
விதி சூழ்ந்ததால் எனக்கேல் அம்மான்* திரிவிக்கிரமனையே. 2. 7. 6

2973:

திரிவிக்கிரமன் செந்தாமரைக்கண்* எம்மான் என் செங்கனிவாய்*
உருவில் பொலிக்த வெள்ளைப் பனிங்கு* நிறத்தனென்றென்று,* உள்ளிப்
பரவிப் பணிக்து* பல்லுாழியிழி நின்பாதபங்கயமே,*
மருவித் தொழும் மனமே தந்தாய்* வல்லைகாண் என் வாமனனே. 2. 7. 7

2974:

வாமனன் என் மரதகவனன்* தாமரைக் கண்ணினன்-
காமனைப்பயந்தாய்,* என்றென்று உன்கழல்* பாடியே பணிங்து,*
தூமனத்தனனுய்* பிறவித்துழுதிநிங்க, * என்னைத்
தீமனங்கெடுத்தாய்* உனக்கென்செய்கேன்? என்சிர்தரனே. 2. 7. 8

நாலாயிர திவ்ய ப்ரபஞ்சம் திருவாய் மொழி

2975:

சீர்இதரன் செய்யதாமராக்கண்ணன்* என்றென்று இராப்பகல்வாய்
வெர்இ,* அலமங்து கண்கள் நிர்மல்கி* வெவ்வுயிர்த்துயிர்த்து,*
மர்இயதீவினைமாள இன்பம்வளர* வைகல்வைகல்
இர்இ,* உன்னை என்னுள் வைத்தனை* என் இருட்கேசனே. 2.7.9

2976:

இருட்கேசன் எம்பிரான்* இலங்கை அரக்கர்க்குலம்,*
முருடு தீர்த்தபிரான் எம்மான்* அமரர் பெம்மானென்றென்று,*
தெருடியாகில் சொல்வேணக்கு* தீண்ணம் அறி அறிந்து,*
மருடியேலும் விடேல்கண்டாய்* நம்பி பற்பாபனையே. 2.7.10

2977:##

பற்பாபன் உயர்வறவுயரும்* பெருங்திறலோன்,*
எற்பரன் என்னையாக்கிக்கொண்டு* எனக்கே தன்னைத்தந்த
கற்பகம்,* என்னமுதம் கார்முகில்போலும்* வேங்கடால்
வெற்பன்,* விசம்போர்பிரான்* எந்தை தாமோதரனே. 2.7.11

2978:

தாமோதரனைத் தனிமுதல்வைன* ஞாலம் உண்டவைன,*
ஆமோதரமறிய* ஒருவர்க்கென்றெ தொழுமவர்கள்,*
தாமோதரன் உருவாகிய* சிவற்கும் திசைமுகற்கும்,*
ஆமோதரமறிய* எம்மானை என் ஆழிவண்ணனையே. 2.7.12

2979:##

வண்ணமாமணிச்சோதியை* அமரர் தலைமகனை,*
கண்ணைன சொடுமாலைத்து* தென்குருசூர்ச்சடகோபன்,*
பண்ணிய தமிழ்மாலை* ஆழிரத்துள் இவை பன்னிரண்டும்,*
பண்ணிற் பன்னிருநாமப் பாட்டு* அண்ணல்தாள் அனைவிக்குமே. 2.7.13

எட்டாம் திருமொழி

2980:##

அனைவது அரவணமேல்* பூம்பாவையாகம்
புனர்வது,* இருவரவர் முதலும்தானே,*
இனைவனும்* எப்பொருட்கும் வீடுமுதலாம்,*
புனைவன்* பிறவிக்கடல் நின்துவார்க்கே. 2.8.1

2981:

நின்தும் துயர்ப் பிறவி* உட்பட மற்றெல்வையும்,*
நின்தும் துயரில்லா* வீடு முதலாம்,*
பூந்தண் புனல் பொய்கை* யானை இடர்க்கடிந்த,*
பூந்தண்துழாய்* என்தனிநாயகன்புனர்ப்பே. 2.8.2

2982:

புனர்க்கும் அயனும்* அழிக்கும் அரனும்,*
புனர்த்த தன்னுஞ்தியோடு* ஆகத்துமன்னி,*
புனர்த்த திருவாகித்* தன்மார்வில்தான்சேர்,*
புனர்ப்பன் பெரும்புனர்ப்பு* எங்கும்புலனே. 2.8.3

நாலாயிர திவ்ய ப்ரபஞ்சம் திருவாய் மொழி

2983:

புலனைக்துமேயும்* பொறியைக்தும் சிக்கி,*
நலமங்தமில்லது ஓர்* நாடு புகுவீர்,*
அலமங்து வீய* அசுரரைச் செற்றுன்,*
பலமுங்துசிரில்* படிமின் ஓவாதே. 2.8.4

2984:

ஓவாத் துயர்ப் பிறவி* உட்பட மற்றெல்லை வெவையும்,*
ஸ்ரூபாத் தனிமுதலாய்* ஸ்ரூபாத் தனிமுதலாய்,*
மாவாகி ஆமையாய்* மீனுகி மானிடமாம்,*
தேவாதி தேவபெருமான்* என்தீர்த்தனே. 2.8.5

2985:

தீர்த்தன் உலகளாக்து* சேவடிமேல்யுங்தாமம்,*
சேர்த்தி அவையே* சிவன்முடிமேல் தான்கண்டு,*
பார்த்தன் தெளிக்தொழிங்து* பைங்துமாயான் பெருமை,*
பேர்த்தும் ஒருவரால்* பேசக்கிடங்ததே?. 2.8.6

2986:

கிடங்திருந்து நின்றளாக்து* கேழலாய்க்கீழ்புக்கு
இடங்திடும்,* தன்னுள் கரக்கும் உமிழும்,*
தடம் பெருங்தோள் ஆரத்தமுவும்* பாரென்னும்
மடங்தையை,* மால் செய்கின்ற* மால் ஆர் காண்பாரே?. 2.8.7

2987:

காண்பாரார்? எம்மீசன்* கண்ணைன என்காணுமாறு,?*
ஊண்பேசில் எல்லா* உலகும் ஓர் துற்றிற்று,*
சேண்பாலவிடோ* உயிரோ மற்றெற்ப் பொருட்கும்,*
ஏண்பாலும் சோரான்* பரங்துளானும் எங்குமே. 2.8.8

2988:##

எங்கும் முளன் கண்ணென்ற* மகனைக்காய்க்து,*
இங்கில்லையாலென்று* இரணியன் தூண்புடைப்ப,*
அங்கு அப்பொழுதே* அவன் வீயத் தோன்றிய,* என்
சிங்கப்பிரான் பெருமை* ஆராயும்சீர்மைத்தே. 2.8.9

2989:

சீர்மைகொள்வீடு* சுவர்க்காநரகீரு,*
சுர்மைகொள் தேவர்* நடுவா மற்றெற்ப் பொருட்கும்,*
வேர்முதலாய் வித்தாய்ப்* பரங்து தனிசின்ற,*
கார்முகில்போல் வண்ணன்* என் கண்ணை நான் கண்டேனே. 2.8.10

2990:##

கண் தலங்கள் செய்ய* கருமேனியம்மானை,*
வண்டலம்பும் சோலை* வழுதிவளாடன்,*
பண் தலையில் சொன்னதமிழ்* ஆயிரத்து இப்பத்தும் வல்லார்,*
விண் தலையில் வீற்றிருந்தாள்வர்* எம்மாவீடே. 2.8.11

ஒன்பதாம் திருமொழி

2991:##

எம்மாவீட்டுத்* திறமும்செப்பம்,* நின்
செம்மா பாதபற்புத்* தலைசேர்த்து* ஒல்லை,-

நாலாயிர திவ்ய ப்ரபஞ்சம் திருவாய் மொழி

கைம்மாதுன்பம்* கடிஞ்தபிரானே,*
அம்மா அடியேன்* வேண்டுவது ஈதே. 2.9.1

2992:
�தே யானுனீனக்* கொள்வது எஞ்ஞான்றும்,* என்
மைதோய்சோதி* மனிவண்ண எஞ்தாய்,*
எய்தா நின்கழல்* யானெய்த,* ஞானக்
கைதா* காலக் கழிவு செய்யேலே. 2.9.2

2993:
செய்யேல் தீவினையென்று* அருள்செய்யும்,* என்
கையார்ச் சக்கரக்* கண்ணபிரானே,*
ஜயார் கண்டம் அடைக்கிலும்* நின்கழல்
எய்யாது ஏத்த,* அருள் செய் எனக்கே. 2.9.3

2994:
எனக்கேயாட்செய்* எக்காலத்தும் என்று,* என்
மனக்கே வங்து* இடைவீடின்றிமன்னி,*
தனக்கேயாக* எனைக்கொள்ளும் ஈதே,*
எனக்கே கண்ணீன* யான்கொள்சிறப்பே. 2.9.4

2995:
சிறப்பில் வீடு* சுவர்க்கம் நரகம்,*
இறப்பில் எய்துக* எய்தற்க,* யானும்
பிறப்பில்* பல்பிறவிப் பெருமானை,*
மறப்பொன்றின்றி* என்றும் மகிழ்வேனே. 2.9.5

2996:
மகிழ்கொள் தெய்வம்* உலோகம் அலோகம்,*
மகிழ்கொள் சோதி* மலர்ந்த அம்மானே,*
மகிழ்கொள் சிந்தை* சொல் செய்கை கொண்டு,* என்றும்
மகிழ்வுற்று* உன்னை வணக்கவாராயே. 2.9.6

2997:
வாராய்* உன் திருப்பாத மலர்க்கீழ்,*
பேராதே யான் வங்து* அடையும்படி
தாராதாய்,* உன்னை என்னுள்* வைப்பில் என்றும்
ஆராதாய்,* எனக்கு என்றும் எக்காலே. 2.9.7

2998:
எக்காலத்தெந்தயாய்* என்னுள்மன்னில்,* மற்று
எக்காலத்திலும்* யாதொன்றும் வேண்டேன்,*
மிக்கார் வேத* விமலர்விமுங்கும்,* என்
அக்காரக்கனியே* உன்னையானே. 2.9.8

2999:
யானே என்னை* அறியகிலாதே,*
யானே என்தனதே* என்றிருந்தேன்,*
யானேநி* என்னுடைமையும் நியே,*
வானேயேத்தும்* எம்வானவரேறே. 2.9.9

நாலாயிர திவ்ய ப்ரபந்தம் திருவாய் மொழி

3000:

ஏற்றே ஏழும்* வென்று ஏர்கொள் இலங்கையை,*
நிறேசெய்த* செடுஞ்சுடர்ச்சோதி,*
தேற்றே என்னை* உன் பொன்னடிச்சேர்த்து* ஒல்லை-
வேறேபோக* எஞ்ஞான்றும் விடலே. 2. 9. 10

3001:# #

விடலில் சக்கரத்து * அண்ணலை, மேவல்*
விடலில் வண்குருகூர்ச்* சடகோபன்சோல்,*
கெடலில் ஆயிரத்துள்* இவைபத்தும்,*
கெடலில் வீடுசெய்யும்* கிளர்வார்க்கே. 2. 9. 11

பத்தாம் திருமொழி

3002:

கிளரொளியிளமை* கெடுவதன் முன்னம்,*
வளரொளி மாயோன்* மருவிய கோயில்,*
வளரிளம் பொழில்குழ்* மாலிருஞ்சோலை,*
தளர் விலராகிச்* சார்வதுசத்திரே. 2. 10. 1

3003:

சதிரிள மடவார்* தாழ்ச்சியை மதியாது,*
அதிர் குரல் சங்கத்து* அழகர்தம்கோயில்,*
மதிதவழ்குடுமி* மாலிருஞ்சோலை,*
பதியது ஏத்தி* எழுவது பயனே. 2. 10. 2

3004:

பயனல்ல செய்து* பயனில்லை செஞ்சே,*
புயல்மழை வண்ணர்* புரிந்துறைகோயில்,*
மயல்மிகு பொழில்குழ்* மாலிருஞ்சோலை,*
அயன்மலை அடைவது* அதுகருமே. 2. 10. 3

3005:

கருமவன்பாசம்* கழித்துழன்றுயியவே,*
பெருமலையெடுத்தான்* பீடுறைகோயில்,*
வருமழை தவழும்* மாலிருஞ்சோலை,*
திருமலையதுவே* அடைவதுதிறமே. 2. 10. 4

3006:

திறமுடை வலத்தால்* தீவினை பெருக்காது,*
அறமுயலாழிப்* படையவன் கோயில்,*
மறுவில் வண்களை குழ்* மாலிருஞ்சோலை,*
புறமலை சாரப்* போவதுகிறியே. 2. 10. 5

3007:

கிறியென நினைவின்* கீழ்மை செய்யாதே,*
உறியமர் வெண்ணெய்* உண்டவன் கோயில்,*
மறியொடு பின்சேர்* மாலிருஞ்சோலை,*
நெறிபட அதுவே* நினைவதுநலமே. 2. 10. 6

நாலாயிர திவ்ய ப்ரபந்தம் திருவாய் மொழி

3008:

நலமென சினமின்* நரகமுந்தாதே,*
நிலமுனமிடந்தான்* சிடுறை கோயில்,*
மலமறுமதிசேர்* மாலிருஞ்சோலை,*
வலமுறை எய்தி* மருவுதல் வலமே. 2.10.7

3009:

வலம்செய்து வைகல்* வலங்கழியாதே,*
வலம்செய்யும் ஆய* மாயவன் கோயில்,*
வலம்செய்யும் வானேர்* மாலிருஞ்சோலை,*
வலம்செய்து நானும* மருவுதல் வழக்கே. 2.10.8

3010:

வழக்கென சினமின்* வல்வினை மூழ்காது,*
அழக்கொடியட்டான்* அமர் பெருங் கோயில்,*
மழக்களிற்றினம் சேர்* மாலிருஞ்சோலை,*
தொழுக் கருதுவதே* துணிவது சூதே. 2.10.9

3011:

சூதென்று களவும்* சூதும் செய்யாதே,*
வேதமுன் விரித்தான்* விரும்பிய கோயில்,*
மாதுறு மயில்சேர்* மாலிருஞ்சோலை,*
போதவிழ் மலையே* புகுவது பொருளே. 2.10.10

3012:##

பொருளென்று இவ்வுலகம்* படைத்தவன் புகழ்மேல்,*
மருளில் வண்குருசூர்* வண்சடகோபன்,*
தெருள்கொள்ளச் சொன்ன* ஓராயிரத்துள் இப்பத்து,*
அருளுடையவன் தாள்* அனைவிக்கும் முடித்தே. 2.10.11

நாலாயிர திவ்ய ப்ரபந்தம் திருவாய் மொழி

திருவாய் மொழி முன்றும் பத்து

முதல் திருமொழி

3013:##

முடிச்சோதியாய்* உனது முகச்சோதி மலங்தத்துவோ,*
அடிச்சோதி நினினறு* தாமரையாய் அலர்ந்தத்துவோ*,
படிச்சோதி ஆடையொடும்* பல்கலனுய்,* நின்பைம்பொன்
கடிச்சோதி கலங்தத்துவோ?* திருமாலே! கட்டுரையே. (2) 3.1.1.

3014:

கட்டுரைக்கில் தாமரை* நின் கண்பாதம் கையொவ்வா,*
சுட்டுரைத்த நன்பொன்* உன் திருமேனி ஒளி ஒவ்வாது,*
ஒட்டுரைத்து இவ்வுலகு உன்னை* புகழ்வெல்லாம் பெரும்பாலும்,*
பட்டுரையாய்ப் புற்கென்றே* காட்டுமால் பரஞ்சோதி! 3.1.2.

3015:

பரஞ்சோதி! நிபரமாய்* நின்னிகழ்ந்து பின்,* மற்றே
பரஞ்சோதி இன்மையின்* படியோவி நிகழ்கின்ற,*
பரஞ்சோதி நின்னுள்ளே* படருலகம் படைத்த,* எம்
பரஞ்சோதி கோவிந்தா!* பண்புரைக்க மாட்டேனே. 3.1.3.

3016:

மாட்டாதே ஆகிலும்* இம் மலர்தலை மாஞாலம்,* நின்
மாட்டாய மலர்ப்புரையும்* திருவுருவும் மனம்வைக்க*
மாட்டாத பலசமய* மதிகொடுத்தாய், மலர்த்துமாய்*
மாட்டேநி மனம்வைத்தாய்* மாஞாலம் வருந்தாதே? 3.1.4.

3017:

வருந்தாத அருந்தவத்த* மலர்க்கதிரின் சுடர் உடம்பாய்,*
வருந்தாத ஞானமாய்* வரம்பின்றி முழுதியன்றுய்,*
வருங்காலம் நிகழ்காலம்* கழிகாலமாய்,* உலகை
ஒருங்காக அளிப்பாய் சீர்* எங்கு உலக்க ஒதுவனே? 3.1.5.

3018:

ஒதுவார் ஒத்தெல்லாம்* எவ்வுலகத்து எவ்வெவையும்,*
சாதுவாய் சின்புகழின்* தகையல்லால் பிறிதில்லை,*
போதுவாழ் புனக்துமாய்* முடியினுய்,* பூவின்மேல்
மாதுவாழ் மார்பினுய்!* என்சொல்லியான் வாழ்த்துவனே? 3.1.6.

3019:

வாழ்த்துவார் பலராக* நின்னுள்ளே நான்முகைன,*
மூழ்த்த சீர் உலகெல்லாம்* படையென்று முதல்படைத்தாய்*
கேழ்த்தசீர் அரன்முதலாக்க* கிளர்தெய்வமாய்க் கிளர்ந்து,*
குழ்த்த அமரர் துதித்தால்ஸ* உன் தொல்புகழ் மாசுண்டே? 3.1.7.

3020:

மாசுணைச் சுடர் உடம்பாய்* மலராது குவியாது,*
மாசுணை ஞானமாய்* முழுதுமாய் முழுதியன்றுய்,*
மாசுணைவான்கோலத்து* அமரர்க்கோன் வழிபட்டால்,*
மாசுணை உன்பாத* மலர்சோதி மழுங்காதே? 3.1.8.

நாலாயிர திவ்ய ப்ரபந்தம் திருவாய் மொழி

3021:

மழங்காத வைஞ்ஞதிய* சக்கராங் வலத்தையாய்,*
தொழங்காதல் களிறவிப்பான்* புள்ளூர்க்கு தோன்றினையே,*
மழங்காத ஞானமே* படையாக, மலர் உலகில்*
தொழும்பாயார்க்கு அளித்தால்* உன் சுடர்ச்சோதி மறையாதே? 3.1.9.

3022:

மறையாய நால்வேதத்துள் நின்ற* மலர்சுடரே,*
முறையால் இவ்வுலகெல்லாம்* படைத்திடங்குண்டு உமிழங்களாந்தாய்,*
பிறையேறு சடையானும்* நான்முகனும் இந்திரனும்*
இறையாதல் அறிந்தேத்த* வீற்றிருத்தல் இதுவியப்பே? 3.1.10.

3023:##

வியப்பாய வியப்பில்லா* மெய்ஞ்ஞான வேதியனை,*
சயப்புகழார் பலர்வாழும்* தடங்குருகூர் சுடகோபன்,*
துயக்கின்றித் தொழுமுறைத்த* ஆயிரத்துள் இப்பத்தும்,*
உயக்கொண்டு பிறப்பறுக்கும்* ஒலிமுங்கீர் ஞாலத்தே. (2) 3.1.11

இரண்டாம் திருமொழி

3024:##

முங்கீர் ஞாலம் படைத்த* எம் முகில்வண்ணனை,*
அங்காள் டி தந்த* ஆக்கையின் வழி உழல்வேன்,*
வெங்காள் கோய் வீய* வினைகளை வேறுப்பாய்ந்து,*
ஙங்காள் யான் உன்னை* இனிவங்கு கூடுவனே? (2) 3.2.1.

3025:

வன்மா வையம் அளங்த* எம் வாமனு,* நின்
பன்மா மாயப்* பல்பிறவியில் படிகின்றயான்,*
தொன்மா வல்வினத்த* தொடர்களை முதலரிங்கு,*
நின் மாதாள் சேர்ந்து* நிற்பது எஞ்ஞான்றுகொலோ? 3.2.2.

3026:

கொல்லா மாக்கோல்* கொலைசெய்து பாரதப்போர்,*
எல்லாச் சேனையும்* இருநிலத்து அவித்த எந்தாய்,*
பொல்லாவாக்கையின்* புனர்வினை அறுக்கலரு,*
சொல்லாய் யான் உன்னைச்* சார்வதோர் சூழ்ச்சியே. 3.2.3.

3027:

சூழ்ச்சி ஞானச்* சுடரோளி யாகி,* என்றும்
ஏழ்ச்சிக் கேடின்றி* எங்கனும் நிறைங்க எந்தாய்,*
தாழ்ச்சி மற்றெங்கும் தவிர்ந்து* நின் தாளினக்கீழ்
வாழ்ச்சி,* யான் சேரும்* வகையருளாய் வங்கே. 3.2.4.

3028:

வங்தாய்போலே* வங்கும் என்மனத்தினை,*
சிங்தாமல் செய்யாய்* இதுவே இதுவாகில்,*
கொங்தார் காயாவின்* கொழுமலர்த் திருநிறத்த
எந்தாய்,* யான் உன்னை* எங்குவங்கணுகிற்பனே? 3.2.5.

நாலாயிர திவ்ய ப்ரபந்தம் திருவாய் மொழி

3029:

கிற்பன் கில்லேன்* என்றிலன் முனாளாளால்,*
அற்ப சாரங்கள் * அவை சுவைத்த கன்றோழிச்தேன்,*
பற்பல்லாயிரம்* உயிர்செய்த பரமா,* தின்
நற்பொன் சோதித்தாள்* நனுகுவது எஞ்ஞான்றே? 3. 2. 6.

3030:

எஞ்ஞான்று நாம் இருங்திருங்து* இரங்கி செஞ்சே!*
மெய்ஞ்ஞானமின்றி* வினையியல் பிறப்பழுந்தி,*
எஞ்ஞான்றும் எங்கும்* ஒழிவற சிறைந்துசின்ற,*
மெய்ஞ்ஞானச்சோதிக்* கண்ணை மேவுதுமே? 3. 2. 7.

3031:

மேவு துன்ப வினைகளை* விடுத்துமிலேன்,*
ஒவுதலின்றி* உன்கழல் வணங்கிற்றிலேன்,*
பாவுதொல் சீர்க்கண்ண! * என் பரஞ்சுட்டே,*
கூவுகின்றேன் காண்பான்* எங்கெயிதக் கூவுவனே? 3. 2. 8.

3032:

கூவிக்கூவிக்* கொடுவினத் தூற்றுள் தின்று*
பாவியேன் பலகாலம்* வழித்தைகத்து அலமர்க்கின்றேன்,*
மேவியன்றுகிரைகாத்தவன்* உலகமெல்லாம்,*
தாவிய அம்மானை* எங்கு இனித் தலைப்பெய்வனே? 3. 2. 9.

3033:

தலைப்பெய் காலம்* நமன்தமர் பாசம்விட்டால்,*
அலைப்புணுண்ணும்* அவ்வல்லல் எல்லாம் அகல,*
கலைப்பல் ஞானத்து* என் கண்ணைக் கண்டுகொண்டு,*
நிலைப்பெற்று என் செஞ்சம் பெற்றது* திடுயிரே. 3. 2. 10.

3034:##

உயிர்களெல்லா* உலகம் உடையவனை,*
குயில்கொள் சோலைத்* தென்குருகூர்ச் சடகோபன்,*
செயிரில் சொல்லிசைசமாலை* ஆயிரத்துள் இப்பத்தும்,*
உயிரின் மேலாக்கை* ஊனிடை ஒழிவிக்குமே. (2) 3. 2. 11

மூன்றும் திருமொழி

3035:##

ஓழிவில் காலமெல்லாம்* உடனுய் மன்னி,*
வழுவிலா* அடிமை செய்ய வேண்டும் நாம்,*
தெழிகுரல் அருவித்* திருவேங்கடத்து,*
எழில்கொள் சோதி* எந்தைததந்தை தந்தைக்கே (2) 3. 3. 1

3036:

எந்தை தந்தை தந்தை* தந்தை தந்தைக்கும்
முங்கை,* வானவர்* வானவர்க்கோனாடும்,*
சிங்குபை மகிழும்* திருவேங் கடத்து,*
அந்த மில்புகழ்க்* காரோழில் அண்ணலே. 3. 3. 2

நாலாயிர திவ்ய ப்ரபந்தம் திருவாய் மொழி

3037:

அண்ணல் மாயன்* அனிகொள் செஞ்தாமரைக்
கண்ணன்,* செங்கனி வாய்க்க* கருமாணிக்கம்,*
தெண்ணிறைச்சுனை நீர்த்த* திரு வேங்கடத்து,*
எண்ணில் தொல்புகழ்* வானவர் ஈசனே. 3. 3. 3

3038:

ஸசன் வானவர்க்கு* என்பன் என்றால்,* அது
தேசமோ* திரு வேங்கடத் தானுக்கு?,*
நிசனேன்* நிறைவொன்றுமிலேன்,* என்கண்
பாசம் வைத்த* பரஞ்சுடர்ச் சோதிக்கே. 3. 3. 4

3039:

சோதியாகி* எல்லாவுலகும் தொழும்,*
ஆதி மூர்த்தியென்றால்* அளவாகுமோ?,*
வேதியர்* முழு வேதத்தமுதக்தை,*
தீதில் சீர்த* திரு வேங்கடத் தானையே. 3. 3. 5

3040:

வேங்கடங்கள்* மெய்ம்மேல்வினை முற்றவும்,*
தாங்கள் தங்கட்கு* நல்லனவே செய்வார்,*
வேங்கடத்து உறைவார்க்கு* நமவென்ன-
லாம்கடமை,* அதுசுமங்தார்க்கடக்கே. 3. 3. 6

3041:

சுமங்து மாமலர்* நீர்சுடர் தூபம்கொண்டு,*
அமர்ந்து வானவர்* வானவர் கோணொடும்,*
நமன்றெழும்* திருவேங்கடம் நங்கட்கு,*
சமன்கொள் வீடுதரும்* தடங்குன்றமே. 3. 3. 7

3042:##

குன்றம் ஏந்திக்க* குளிர்மழை காத்தவன்,*
அன்று ஞாலம்* அளங்த பிரான்,* பரன்
சென்று சேர்* திரு வேங்கட மாமலை,*
ஒன்றுமேதொழு* நம்வினை ஓயுமே. (2) 3. 3. 8

3043:

ஓயும் மூப்புப்* பிறப்பு இறப்புப்பினி,*
வீயுமாறு செய்வான்* திரு வேங்கடத்து
ஆயன்,* நாள்மலராம்* அடித் தாமரை,*
வாயுள்ளும்மனத்துள்ளும்* வைப்பார்க்கடகே. 3. 3. 9

3044:

வைத்த நாள்வரை* எல்லை குறுகிச்சென்று,*
எய்த்திலைப்பதன்* முன்னம் அடைமினே,*
பைத்த பாம்பனையான்* திரு வேங்கடம்,*
மொய்த்த சோலை* மொய்யுந்தடம் தாழ்வரே. 3. 3. 10

3045:##

தாள் பரப்பி* மன் தாவிய ஈசனை,*
நிள்பொழில்* குருகூர்ச் சடகோபன்சொல்,*

நாலாயிர திவ்ய ப்ரபந்தம் திருவாய் மொழி

கேழில் ஆயிரத்து* இப்பத்தும் வல்லவர்*
வாழ்வர் வாழ்வெய்தி* ஞாலம் புகழவே. (2) 3. 3. 11

நான்காம் திருமொழி

3046:##

புகழும் நல் ஒருவன் என்கோ!* பொருவில்சீர்ப் பூமி என்கோ,*
திகழும்தன் பரவை என்கோ!* தீயென்கோ! வாயுவென்கோ,*
நிகழும் ஆகாசம் என்கோ!* நின்சுடர் இரண்டும் என்கோ,*
இகழ்வில் இவ்வனத்தும் என்கோ* கண்ணனைக் கூவுமாறே! (2) 3. 4. 1

3047:

கூவுமாற்றிய மாட்டேன்* குன்றங்கள் அனைத்தும் என்கோ,*
மேவுசீர் மாரி என்கோ!* விளாங்கு தாரகைகள் என்கோ,*
நாவியல் கலைகள் என்கோ!* ஞானால்லாவி என்கோ,*
பாவுசீர்க் கண்ணன் எம்மான்* பங்கயக் கண்ணனையே! 3. 4. 2

3048:

பங்கயக் கண்ணன் என்கோ!* பவளச்செவ்வாயன் என்கோ,*
அங்கதிர் அடியன் என்கோ!* அஞ்சன வண்ணன் என்கோ,*
செங்கதிர் முடியன் என்கோ!* திருமறு மார்வன் என்கோ,*
சங்குசக்கரத்தன் என்கோ!* சாதிமாணிக்கத்தையே! 3. 4. 3

3049:

சாதிமாணிக்கம் என்கோ!* சவிகோள்பொன் முத்தம் என்கோ,*
சாதிசல்வயிரம் என்கோ,* தவிவில்சீர் விளக்கம் என்கோ,*
ஆதியஞ் சோதி என்கோ!* ஆதியம் புருடன் என்கோ,*
ஆதுமில் காலத்து எங்கை* அச்சுதன் அமலைனேயே! 3. 4. 4

3050:

அச்சுதன் அமலன் என்கோ,* அடியவர் வினைகெடுக்கும்,*
நங்குமா மருந்தம் என்கோ!* நலங்கடல் அழுதம் என்கோ,*
அச்சுவைக் கட்டி என்கோ!* அறுகுவை அடிசில் என்கோ,*
நெய்ச்சுவைத் தேறல் என்கோ!* கனியென்கோ! பாலெங்கேனே! 3. 4. 5

3051:

பாலென்கோ!* நான்கு வேதப் பயனென்கோ,* சமய நீதி
நூலென்கோ!* நூடங்கு கேள்வி இசையென்கோ!* இவற்றுள் நல்ல
மேலென்கோ,* வினையின் மிக்க பயனென்கோ,* கண்ணன் என்கோ!–
மாலென்கோ! மாயன் என்கோ* வானவர் ஆதியையே! 3. 4. 6

3052:

வானவர் ஆதி என்கோ!* வானவர் தெய்வம் என்கோ,*
வானவர் போகம் என்கோ!* வானவர் முற்றும் என்கோ,*
ஊனமில் செல்வம் என்கோ!* ஊனமில் சுவர்க்கம் என்கோ,*
ஊனமில் மோக்கம் என்கோ!* ஒளிமணி வண்ணனையே! 3. 4. 7

3053:

ஒளிமணி வண்ணன் என்கோ!* ஒருவனென்றேத்த தின்ற*
நளிர்மதிச் சடையன் என்கோ!* நான்முகக் கடவுள் என்கோ,*
அளிமகிழ்ச்து உலகமெல்லாம்* படைத்தவை ஏத்த தின்ற,*
களிமலர்த் துளவன் எம்மான்* கண்ணனை மாயனையே! 3. 4. 8

நாலாயிர திவ்ய ப்ரபந்தம் திருவாய் மொழி

3054:

கண்ணனை மாயன் தன்னைக்க* கடல்கடைந்து அழுதங் கொண்ட,*
அண்ணலை அச்சுதனை* அனந்தனை அனந்தன் தன்மேல்,*
நன்னிசங்கு உறைகின்றுளை* ஞாலம் உண்டுமிழங்க மாலை,*
என்னுமாறு அறிய மாட்டேன்,* யாவையும் யவரும் தானே. 3.4.9

3055:

யாவையும் யவரும் தானுய* அவரவர் சமயங் தோறும்,*
தோய்விலன் புலன் ஜங்துக்கும்* சொல்ப்படான் உணர்வின் முர்த்தி,*
ஆவிசேர் உயிரின் உள்ளால்* ஆதுமோர் பற்றிலாத,*
பாவனை அதனைக் கூடில்* அவனையும் கூடலாமே. 3.4.10

3056:##

கூடிவண்டறையும் தன்தார்க்க* கொண்டல்போல் வண்ணன் தன்னை*
மாடலர் பொழில்* குருகூர் வண்சடகோபன் சொன்ன,*
பாடலோர் ஆயிரத்துளை* இவையுமோர் பத்தும் வல்லார்,*
வீடில போக மெய்தி* விரும்புவர் அமரர் மொய்த்தே (2) 3.4.11

ஜங்தாம் திருமொழி

3057:##

மொய்ம்மாம் பூம்பொழில் பொய்கை* முதலைச் சிறைப்பட்டு நின்ற,*
கைம்மாவுக்கு ஆருள் செய்த* கார்முகில் போல்வண்ணன் கண்ணன்,*
எம்மானைச் சொல்லிப் பாடி* எழுங்தும் பறங்தும் துள்ளாதார்,*
தம்மால் கருமமென் சொல்லீர்* தன்கடல் வட்டத்துள்ளே! (2) 3.5.1

3058:

தன்கடல் வட்டத்துள்ளாரைத்* தமக்கிரையாத் தடிந் துண்ணும்,*
திண்கழற்கால் அசுரர்க்குத்* தீங்கிழைக்கும் திருமாலை,*
பண்கள் தலைக்கொள்ளப் பாடிப்* பறங்தும் குனித்துழலாதார்,*
மண்கொள் உலகில் பிறப்பார்* வல்வினை மோத மலைக்கே. 3.5.2

3059:

மலையை எடுத்துக் கல்மாரி காத்துப்* பசுஞ்சை தன்னை,*
தொலைவு தவிர்த்த பிரானைச்* சொல்லிச்சொல்லி னின்று எப்போதும்,*
தலையினேடாதனம் தட்டத்* தடுகுட்டமாய்ப் பறவாதார்,*
அலைகொள் நரகத்தமுந்திக்* கீடந்து உழைக்கின்ற வம்பரே. 3.5.3

3060:

வம்பவிழ் கோதை பொருட்டா* மால்விடையேழும் அடர்த்த,*
செம்பவளத் தீரள் வாயன்* சிர்தரன் தொல்புகழ் பாடி,*
கும்பிடு நட்டமிட்டாடிக்* கோகுகட்டுண்டு உழலாதார்,*
தம்பிறப்பால் பயனென்னே* சாது சனங்களிடையே? 3.5.4

3061:

சாது சனத்தை நலியும்* கஞ்சனைச் சாதிப்பதற்கு,*
ஆதியஞ் சோதியுரவை* அபகுவைத்து இங்குப் பிறங்த,*
வேத முதல்வனைப் பாடி* வீதிகள் தோறும் துள்ளாதார்,*
ஓதியுனர்ந்தவர் முன்னு* என்சவிப்பார் மனிசரே? 3.5.5

நாலாயிர திவ்ய ப்ரபந்தம் திருவாய் மொழி

3062:

மனிசரும் மற்றும் முற்றுமாய்* மாயப் பிறவி பிறந்த,*
தனியன் பிறப்பிலி தன்னைத்* தடங்கடல் சேர்ந்த பிரானை,*
கனியைக் கரும்பினின் சாற்றைக்* கட்டியைத் தேனை அழைத்,*
முனிவின்றி ஏத்திக் குனிப்பார்* முழுதுணர் நிர்மையினாரே. 3.5.6

3063:

நிர்மையில் நூற்றுவர் வீய* ஜவர்க்கு அருள்செய்து நின்று,*
பார்மல்கு சேனை அவித்து* பரஞ்சுடரை நினைக் தாடி.*
நிர்மல்கு கண்ணினராகி* செஞ்சம் குழைந்து நையாடே,*
ஹர்மல்கி மோடு பருப்பார்* உத்தமர்க்கடகு எனசெய்வாரே? 3.5.7

3064:

வார்புனல் அந்தணருவி* வடத்திருவேங்கடத்து எந்தை,*
பேர்பல சொல்லிப் பிதற்றிப்* பித்தர் என்றே பிறர்க்கூற,*
ஹர்பல புக்கும் புகாதும்* உலகோர் சிரிக்க நின்றுடி,*
ஆர்வம் பெருகிக் குனிப்பார்* அமரர் தொழப்படுவாரே. 3.5.8

3065:

அமரர் தொழப்படுவானை* அனைத்துலகுக்கும் பிரானை,*
அமரர் மனத்தினுள் யோகு புனர்ந்து* அவன் தன்னேடு ஒன்றுக,*
அமரத் துணிய வல்லார்கள் ஒழிய* அல்லாதவர் எல்லாம்,*
அமர நினைக்தெழுந்தாடி* அலற்றுவதே கருமமே. 3.5.9

3066:

கருமமும் கருமபலனும் ஆகிய* காரணன் தன்னை,*
திருமணி வண்ணைனச் செங்கண் மாலினத்* கேவ பிரானை,*
ஒருமை மனத்தினுள் வைத்து* உள்ளங்குழைந்து எழுந்தாடி,*
பெருமையும் நானும் தவிர்ந்து* பிதற்றுமின் பேதமை தீர்ந்தே. 3.5.10

3067:##

தீர்ந்த அடியவர் தம்மைத்* திருத்திப் பணிகொள்ளவல்ல,*
ஆர்ந்த புகழ் அச்சுதனை* அமரர் பிரானை எம்மானை,*
வாய்க்கத வளவயல்குழ்* தன் வளன் குருகூர்ச்சடகோபன்,*
நேர்ந்த ஓராயிரத்து இப்பத்து* அருவினை நிறு செய்யுமே. (2) 3.5.11

ஆரும் திருமொழி

3068:##

செய்ய தாமரைக் கண்ணனுய்* உலகு ஏழும் உண்ட அவன்கண்டர்,*
வையம் வானம் மனிசர் தெய்வம்* மற்றும் மற்றும் மற்றும் முற்றுமாய்,*
செய்யகுழ் சுடர் ஞானமாய்* வெளிப் பட்டிவை படைத்தான்* பின்னும்,
மொய்கொள் சோதியோடு ஆயினை* ஒரு மூவராகிய மூர்த்தியே. (2) 3.6.1

3069:

மூவராகிய மூர்த்தியை* முதல் மூவர்க்கும் முதல்வன் தன்னை,*
சாவ மூளைன நீக்கு வானைத்* தடங்கடல் கிடங்தான் தன்னைத்,*
தேவ தேவனைத் தென்னிலங்கை* ஏரியெழச்செற்ற வில்லியை,*
பாவ நாசனைப் பங்கயத்துடங் கண்ணைனப்* பரவுமினே. 3.6.2

நாலாயிர திவ்ய ப்ரபந்தம் திருவாய் மொழி

3070:

பரவி வானவரேத்த னின்ற* பரமைனப் பாஞ் சோதியை,*
குரவை கோத்த குழகளை* மணி வண்ணளைக் குடக் கூத்தனை,*
அரவமேறி அலைகடல் அமரும்* துயில்கொண்ட அண்ணலை,*
இரவும் நன்பகலும் விடாது* என்றும் ஏத்துதல் மனம் வைம்மிடே. 3. 6. 3

3071:

வைம்மின் நூம்மனத்தென்று* யானுரைக்கின்ற மாயவன் சீர்மையை*
எம்மனோர்கள் உரைப்பதென்று?* அது நிற்க நாள்தொறும்,* வானவர்
தம்மை யானும் அவனும்* நான்முகனும் சடைமுடி அண்ணலும்,*
செம்மையால் அவன் பாத பங்கயம்* சிங்கித்து ஏத்தி திரிவரே. 3. 6. 4

3072:

திரியும் காற்றேடு அகல்விசம்பு* தினிக்த மண்கிடந்த கடல்,*
ஏரியும் தீயோடு இருக்குத் தெய்வம்,* மற்றும் மற்றும் முற்றுமாய்,*
கரிய மேனியன் செய்ய தாமரைக் கண்ணன்* கண்ணன் விண்ணேறிரிறை,*
சரியும் பல்கருங்குஞ்சி* எங்கள் சுடர்முடியண்ணல் தோற்றுமே. 3. 6. 5

3073:

தோற்றக் கேடவையில்லவனுடையான்* அவன் ஒரு முர்த்தியாய்,*
சீற்றத்தோடு அருள் பெற்றவனடிக்கீழ்ப்புகானின்ற செங்கண்மால்,*
நாற்றத் தோற்றச் சுவையொலி* உறலாகி னின்ற,*
எம் வானவர் ஏற்றையேயன்றி* மற்றொருவரை யானிலேன் எழுமைக்குமே. 3. 6. 6

3074:

எழுமைக்கும் எனதாவிக்கு* இன்னமுதத்தினை எனதாருயிர்,*
கெழுமிய கதிர்ச் சோதியை* மணி வண்ணளைக் குடக்கூத்தனை,*
விழுமிய அமரர் முனிவர் விழுங்கும்* கண்ணற் கணியினை,*
தொழுமின் தூய மனத்தராய்* இறையும்நில்லா துயரங்களே. 3. 6. 7

3075:

துயரமே தரு துன்ப இன்ப விளைகளாய்* அவை அல்லனுய்,*
உயர னின்றதோர் சோதியாய்* உலகேழும் உண்டுமிழ்க்கான் தன்னை,*
அயர வாங்கு நமன் தமர்க்கு* அரு நஞ்சினை அச்சுதன்தன்னை,*
தயரதற்கு மகன்தன்னை அன்றி* மற்றிலேன் தஞ்சமாகவே. 3. 6. 8

3076:

தஞ்ச மாகிய தங்கை தாயோடு* தானுமாய் அவை அல்லனுய்,*
எஞ்சலில் அமரர் குலமுதல்ஸ்* மூவர் தம்முள்ளும் ஆதியை,*
அஞ்சி நிருலகத்துள்ளிர்கள்!* அவன் இவனென்று சூழேன்மின்,*
ஙெஞ்சினால் நினைப்பான் யவன்* அவன் ஆகும் நிள்கடல் வண்ணனே. 3. 6. 9

3077:

கடல்வண்ணன் கண்ணன்* விண்ணவர் காஞ் மாணிக்கம் எனதாருயிர்*
படவரவினைக் கிடந்த* பரஞ்சுடர் பண்டு நூற்றுவர்,*
அடவரும் படை மங்க* ஜவர்க்கட் காகி வெஞ்சமத்து,* அன்றுதேர்
கடவிய பெருமான்* களைகழல் காண்பது என்றுகொல் கண்களே? 3. 6. 10

3078:##

கண்கள் காண்டற்கரியனைய்க்* காஞ்சுதுக்கு நன்றும் எளியனை,*
மண்கொள் ஞாலத்து உயிர்க்கெல்லாம் அருள் செய்யும்* வானவர் ஈசனை,*

நாலாயிர திவ்ய ப்ரபந்தம் திருவாய் மொழி

பண்கொள் சோலை வழுதி நாடன்* குருகைக்கோன் சடகோபன் சொல்,*
பண்கொள் ஆயிரத்து இப்பத்தால்* பத்தராகக் கூடும் பயலுமினே. (2) 3.6.11

எழாம் திருமொழி

3079:##

பயிலும் சுட்ரோளி மூர்த்தியையும்* பங்கயக் கண்ணை, *
பயில இனிய* நம் பாற்கடல் சேர்ந்த பரமனை, *
பயிலும் திருவுடையார்* யவரேலும் அவர் கண்டர், *
பயிலும் பிறப்பிடைதோறு* எம்மை ஆனும் பரமரே. (2) 3.7.1

3080:

ஆனும் பரமனைக் கண்ணை* ஆழிப் பிரான்தனை, *
தோனும் ஓர் நான்குடைத்து* தூமனி வண்ணன் எம்மான்தனை*
தானும் தடக்கையும் கூப்பிப்* பணியும் அவர் கண்டர், *
நானும் பிறப்பிடை தோறு* எம்மையானுடை நாதரே. 3.7.2

3081:

நாதனை ஞாலமும் வானமும் ஏத்தும்* நறுந்துழாயும்
போதனை,* பொன்னெடுஞ் சக்கரத்து* எந்தை பிரான்தனை*
பாதம் பணிய வல்லாரைப்* பணியும் அவர் கண்டர், *
ஒதும் பிறப்பிடை தோறு* எம்மை ஆனுடையார்களே. 3.7.3

3082:

உடையார்ந்த வாடையன்* கண்டிகையன்உடை நாணினன்*
புடையார் பொன்னூலினன்* பொன்முடியன்மற்றும் பல்கலன், *
நடையாவுடைத் திருநாரணன்* தொண்டர் தொண்டர் கண்டர், *
இடையார் பிறப்பிடைதோறு* எமக்கு எம் பெருமக்களே. 3.7.4

3083:

பெருமக்கள் உள்ளவர் தம் பெருமானை,* அமர்க்கட்கு*
அருமையொழிய* அன்று ஆரமுதாட்டிய அப்பனை, *
பெருமை பிதற்ற வல்லாரைப்* பிதற்றும் அவர் கண்டர், *
வருமையும் இம்மையும்* நம்மை அளிக்கும் பிராக்களே. 3.7.5

3084:

அளிக்கும் பரமனை கண்ணை* ஆழிப் பிரான்தனை,*
துளிக்கும் நறுங்கண்ணித்து* தூமனி வண்ணன் எம்மான்தனை, *
ஒளிக்கொண்ட சோதியை* உள்ளத்துக் கொள்ளும் அவர்க்கண்டர், *
சலிப்பின்றி யாண்டெம்மைச்* சன்ம சன்மாந்தரங் காப்பரே. 3.7.6

3085:

சன்ம சன்மாந்தரங் காத்து* அடியார்களைக் கொண்டுபோய்,*
தன்மை பெறுத்தித் தன் தாளினைக் கீழ்*கொள்ளும் அப்பனை, *
தொன்மை பிதற்றவல்லாறைப்* பிதற்றும் அவர்கண்டர்,*
நம்மை பெறுத்து எம்மை* நானுய்யக் கொள்கின்ற நம்பரே. 3.7.7

3086:

நம்பனை ஞாலம் படைத்தவனைத்து* திரு மார்பனை,*
உம்பர் உலகினில் யார்க்கும்*உணர்வரியான்தனைக்,*
கும்பி அரகர்கள் ஏத்துவரேலும்*அவர்கண்டர்,*
எம்பஸ் பிறப்பிடை தோறு*எம்தொழுகுலம் தாங்களே. 3.7.8

நாலாயிர திவ்ய ப்ரபஞ்சம் திருவாய் மொழி

3087:

குலங்தாங்கு சாதிகள்* நாலிலும் கீழிழிஞ்சு,* எத்தனை
நலங்தானிலாது* சண்டாளசண்டாளர்களாகிலும்,*
வலங்தாங்கு சக்கரத் தண்ணல்* மனிவண்ணற்காளன்று உள்
கலங்தார்,* அடியார் தம் அடியார் எம்மடிகளே. 3.7.9

3088:

அடியார்ந்த வையமுண்டு* ஆவிலை அன்ன வசஞ்செய்யும்,*
படியாதுமில் குழவிப்படி* எந்தைபிரான் தனக்கு,*
அடியார் அடியார் தம்* அடியார் அடியார் தமக்கு*
அடியார் அடியார் தம்,*அடியார் அடியோங்களே. 3.7.10

3089:##

அடியோங்கு நூற்றவர் வீய* அன்று ஜவர்க்கு அருள்செய்த-
நெடியோனை,* தென்குருசூர் சட்கோபன்* குற்றேவல்கள்,*
அடியார்ந்த ஆயிரத்துள்* இவை பத்து அவன் தொண்டர்மேல்
முடிவு,* ஆரக்கற்கிற்கில்* சன்மம் செய்யாமை முடியுமே. (2) 3.7.11

எட்டாம் திருமொழி

3090:##

முடியானே! முவலகும் தொழுதேத்தும்* சீர்
அடியானே,* ஆழ்கடலைக் கடைந்தாய்!* புள்ளுர்
கொடியானே,* கொண்டல்வண்ணு!* அண்டத்து உம்பரில்
நெடியானே!,* என்று கிடக்கும் என்னெஞ்சமே. (2) 3.8.1

3091:

நெஞ்சமே! நிளங்கராக* இருந்த என்
தஞ்சனே,* தண்ணிலங்கைக்கிறையைச் செற்ற
நஞ்சனே,* நூலங்கொள்வான்* குறளாகிய
வஞ்சனே,* என்னும் எப்போதும்* என்வாசகமே. 3.8.2

3092:

வாசகமே ஏத்த அருள்செய்யும்* வானவர்தம்-
நாயகனே,* நாளிளங் தீங்களைக்க* கோள்விடுத்து,*
வேயகம் பால்வெண்ணெய்* தொடுவுண்ட ஆனுயர்-
தாயவனே,* என்று தடவும் என் கைகளே. 3.8.3

3093:

கைகளால் ஆரத்* தொழுது தொழுது உன்னை,*
வைகலும் மாத்திரைப்* போதும் ஓர் வீடின்றி,*
பைகொள் பாம்பேறி* உறைபரனே,* உன்னை
மெய்கொள்ளக்காண* விரும்பும் என் கண்களே. 3.8.4

3094:

கண்களால் காண* வருங்கொல்? என்று ஆசையால்,*
மண்கொண்ட வாயனன்* ஏற மகிழ்ச்சுசெல்,*
பண்கொண்ட புள்ளின்* சிறகொலி பாவித்து,*
திண்கொள்ள ஓர்க்கும்* கிடங்சு என்செவிகளே. 3.8.5

நாலாயிர திவ்ய ப்ரபஞ்சம் திருவாய் மொழி

3095:

செவிகளாலார* சின் கீர்த்திக் கனியென்னும்
கவிகளே* காலப்பண்டேன்* உறைப்பத்துற்று,*
புவியின்மேல்* பொன்னெடுஞ் சக்கரத் துன்னையே*
அவிவின்றி ஆதரிக்கும்* எனதாவியே. 3.8.6

3096:

ஆவியே! ஆரமுதே!* என்னை ஆஞ்செட,*
தூவியம் புள்ளைடையாய்!* சுடர் சேமியாய்,*
பாவியேன் செஞ்சுசம்* புலம்பப் பலகாலும்,*
சூவியும் காணப்பெறேன்* உனகோலமே. 3.8.7

3097:

கோலமே! தாமரைக் கண்ணதோர்* அஞ்சன
நீலமே,* நின்று எனதாவியை* ஈர்கின்ற
சீலமே,* சென்றுசெல்லாதன* முன்சிலாம்
காலமே,* உன்னை என்னுள் கண்டு கொள்வனே? 3.8.8

3098:

‘கொள்வன்சான் மாவலி* மூவடி தா’என்ற
கள்வனே,* கஞ்சனை வஞ்சித்து* வாண்னை
உள்வன்மை தீர,* ஓராயிரம் தோள்துணித்து*
புள்வல்லாய்,* உன்னை எஞ்ஞான்று பொருங்துவனே? 3.8.9

3099:

பொருங்திய மாமருதினிடை போய* எம்
பெருங்தகாய்,* உன்கழல்* காணிய பேதுற்று,*
வருங்தான்* வாசக மாலைகொண்டு* உன்னையே
இருங்திருங்து* எத்தனை காலம் புலம்புவனே. 3.8.10

3100:##

புலம்புசீர்ப்* பூமி அளங்த பெருமானை,*
நலங்கொள்சீர்* நன்குருகூர்ச் சடகோபன்,* சொல்
வலங்கொண்ட ஆயிரத்துள்* இவையும் ஓர்ப்பத்து,
இலங்குவான்* யாவரும் ஏறுவர் சொன்னாலே. (2) 3.8.11

ஒன்பதாம் திருமொழி

3101:##

சொன்னால் விரோதமிது* ஆகிலும் சொல்லுவேன் கேண்மினே,*
என்னவில் இன்கவி* யானொருவர்க்கும் கொடுக்கிலேன்,*
தென்னு தெனுவென்று* வண்டு முரல் திருவேங்கடத்து,*
என்னை என்னப்பன்* எம்பெருமான் உள்ளகவே. 3.9.1

3102:

உள்ளகவே என்னித்* தன்னை ஒன்றுகத்தன் செல்வத்தை*
வளனு மதிக்கும்* இம் மானிடத்தைக் கவி பாடியென்,*
குளஞர் கழனிகுழி* கண்ணன் குறுங்குடி மெய்மையே,*
உள்ளை எக்கையை* எக்கைபெம்மானை ஓழியவே? 3.9.2

3103:

ஓழிவொன்றில்லாத* பல்லூழிதோறுழி நிலாவ,* போம்
வழியைத் தரும் நங்கள்* வானவர் ஈசனை நிற்கப்போய்,*

நாலாயிர திவ்ய ப்ரபஞ்சம் திருவாய் மொழி

கழிய மிகங்லவான்* கவி கொண்டு புலவர்காள்,*
இழியக் கருதி* ஓர் மானிடம் பாடல் என்னவதே. 3.9.3

3104:
என்னவது எத்தெனை நாளைக்குப் போதும்* புலவர்காள்,*
மன்னு மனிசரைப் பாடிப்* படைக்கும் பெரும்பொருள்?,*
மின்னுர் மணிமுடி* விண்ணவர் தாதையைப் பாடினால்,*
தன்னகவே கொண்டு* சன்மம்செய்யாமை கொள்ளுமே. 3.9.4

3105:
கொள்ளும் பயனில்லைக்* குப்பை கிளர்த்தன்ன செல்வத்தை,*
வள்ளல் புகழ்க்கு* நும் வாய்மை இழக்கும் புலவர்காள்,*
கொள்ளக் குறைவிலன்* வேண்டிற்றெல்லாம் தரும் கோதில்,* என்
வள்ளல் மணிவண்ணன் தன்னைக்* கவி சொல்லவும்மினே. 3.9.5

3106:
வம்மின் புலவர்!* நும் மெய்வருத்திக்கை செய்து உய்மினே,*
இும்மன்னுலகில்* செல்வர் இப்போதில்லை சோக்கினேம்,*
நும் இன் கவிகொண்டு* நும்நும் இட்டாதெய்வம் ஏத்தினால்,*
செம்மின் சுடர்முடி* என்திருமாலுக்குச் சேருமே. 3.9.6

3107:
சேரும் கொடைபுகழ்* எல்லையிலானை,* ஓராயிரம்
பெரும் உடைய பிரானையல்லால்* மற்று யான்கிலேன்,*
மாரி யனையகை* மால்வரையொக்கும் தின் தோளென்று,*
பாரிலோர் பற்றையைப்* பச்சைப்பசம்பொய்கள் பேசவே. 3.9.7

3108:
வேயின் மலிபுரை தோளி* வின்னைக்கு மனைளைன,*
ஆய பெரும்புகழ்* எல்லையிலாதன பாடிப்போய்,*
காயம் கழித்து* அவன் தாளினைக்கீழ்ப் புகும் காதலன்,*
மாய மனிசரை* என்சொல்லவல்லேன் என் வாய்கொண்டே? 3.9.8

3109:
வாய்கொண்டு மானிடம் பாடவஞ்ச* கவியேன் அல்லேன்,*
ஆய்கொண்ட சீர்வள்ளல்* ஆழிப்பிரான் எனக்கே உளன்,*
'சாய்கொண்ட இம்மையும் சாதித்து* வானவர் நாட்டையும்,*
நீகண்டு கொள்' என்று* வீடும் தரும்சின்று சின்றே! 3.9.9

3110:
நின்றுநின்று பல நாள் உய்க்கும்* இவ்வுடல் நீங்கிப்போய்,*
சென்று சென்றுகிலும் கண்டு* சன்மம் கழிப்பான் என்னி,*
ஒன்றியொன்றி உலகம் படைத்தான்* கவியாயினேற்கு,*
என்றுமென்றும் இனி* மற்றொருவர் கவி ஏற்குமே? 3.9.10

3111:##
ஏற்கும் பெரும்புகழ்* வானவர் ஈசன் கண்ணன் தனக்கு,*
ஏற்கும் பெரும்புகழ்* வணக்கருசூர்ச் சடகோபன் சொல்,*
ஏற்கும் பெரும்புகழ்* ஆயிரத்துப் பீடு இவையும் ஓர்பத்து*
ஏற்கும் பெரும்புகழ்* சொல்லவல்லார்க்கு இல்லை சன்மமே. 3.9.11

நாலாயிர திவ்ய ப்ரபந்தம் திருவாய் மொழி

பத்தாம் திருமொழி

3112:# #

சன்மம் பலபல செய்து வெளிப்பட்டுச்* சங்கொடு சக்கரம்வில்,*
ஒண்மை உடைய உலக்கை ஓள்வாள்* தண்டு கொண்டு புள்ளுர்ச்து,* உலகில்
வன்மை உடைய அரக்கர்ச்* அசரரை மாளப் படைபொருத்,*
நன்மை உடையவன் சீர் பரவப்பெற்ற* நான் ஓர் குறைவிலனே. (2) 3.10.1

3113:

குறைவில் தடங்கடல் கோளர வேற்கூ* தன் கோலச் செந்தாமரைக்கண்,*
உறைபவன் போல ஓர் யோகு புணர்ச்த* ஒளிமணி வண்ணன் கண்ணன்,*
கறையணி முக்குடைப் புள்ளிக் கடாவி* அசரரைக் காய்க்த அம்மான்,*
நிறைபுகழ் ஏத்தியும் பாடியும் ஆடியும்* யான் ஒரு முட்டிலனே. 3.10.2

3114:

முட்டில்பல் போகத்து ஒருதனி நாயகன்* மூவுலகுக் உரிய,*
கட்டியைத் தேனை அழுதை* நன்பாலைக் கனியைக் கரும்புதன்னை,*
மட்டவிழ் தண்ணஞ்துழாய் முடியானை வணங்கி* அவன் திறத்துப்
பட்டபின்னை*,இறையாகிலும்* யான் என் மனத்துப் பரிவிலனே. 3.10.3

3115:

‘பரிவின்றி வாணைக் காத்தும்’* என்றஞ்று படையொடும் வந்தெதிர்ச்த*
திரிபுரம் செற்றவனும் மகனும்* பின்னும் அங்கியும் போர்தொலைய,*
பொருசிறைப் புள்ளைக் கடாவிய மாயைன்* ஆயைனப் பொர்சக்கரத்து
அரியினை,* அச்சுதனைப்பற்றி* யான் இறையேனும் இடரிலனே. 3.10.4

3116:

இடர் இன்றியே ஒரு நாளொரு போழ்தில்* எல்லா உலகும் கழிய,*
படர்புகழிப் பார்த்தனும் வைதிகனும்* உடன் ஏறத் திண்தேர்க்கடவி,*
சுட்ரொளியாய் நின்ற தன்னுடைச் சோதியில்* வைதிகன் பிள்ளைகளை,*
உடலொடும் கொண்டு கொடுத்தவைனப் பற்றி* ஒன்றும் துயரிலனே. 3.10.5

3117:

துயரில் சுட்ரொளி தன்னுடைச் சோதி* நின்ற வண்ணம் நிற்கவே,*
துயரில் மலியும் மனிசர் பிறவியில்* தோன்றிக்கண் காணவந்து,*
துயரங்கள் செய்து தன் தெய்வ நிலையலகில்* புக உய்க்கும் அம்மான்,*
துயரமில் சீர்க்கண்ணன் மாயன் புகழ்துற்ற* யான் ஓர் துண்பமிலனே. 3.10.6

3118:

துன்பமும் இன்பமுமாகிய* செய்வினையாய் உலகங்களுமாய்,*
இன்பமில் வெங்காகை* இனிய நல்வான் சுவர்க்கங்களுமாய்,*
மன்பல் உயிர்களும் ஆகிப்ப* பலபல மாய மயக்குகளால்,*
இன்புரும் இவ்விளையாட்டுடையானப் பெற்று*ஏதும் அல்லவிலனே. 3.10.7

3119:

அல்லவில் இன்பம் அளவிறந்து எங்கும்* அழகமர் சூழோளியன்,*
அல்லி மலர்மகள் போக மயக்குக்கள்* ஆகியும் நிற்கும் அம்மான்,*
எல்லையில் ஞானத்தன் ஞானம்:தேகொண்டு* எல்லாக் கருமப்களும்செய்,*
எல்லையில் மாயைனக் கண்ணைத் தாள்பற்றி* யான் ஓர் துக்கம் இலனே. 3.10.8

நாலாயிர திவ்ய ப்ரபந்தம் திருவாய் மொழி

3120:

துக்கமில் ஞானச் சுடரோளி முர்த்தி* துழாய் அலங்கல் பெருமான்,*
மிக்க பல் மாயங்களால் விகிர்தம் செய்து* வேண்டும் உருவு கொண்டு,*
ஙக்க பிராணேஞ்டு அயன் முதலாக* எல்லாரும் எவையும்,* தன்னுள்
ஒக்க வொடுங்க விழுங்க வல்லானைப்பெற்று* ஒன்றும் தளர்விலனே. 3.10.9

3121:

தளர்வின்றியே என்றும் எங்கும் பரந்த* தனிமுதல் ஞானமொன்றுய்,*
அளவுடைய ஜம்புலங்கள் அறியாவகையால்*அருவாகி நிற்கும்,*
வளரோளி ஈசனை முர்த்தியையும்* பூதங்கள் ஜங்கை இருசுடரை,*
கிளரோளி மாயனைக் கண்ணைத் தாள்பற்றி* யானென்றும் கேடிலனே. 3.10.10

3122:# #

கேடில் விழுப்புகழிக் கேசவனைக்* குருகூர் சுடகோபன் சொன்ன,*
பாடல் ஓர் ஆயிரத்துள்* இவையும் ஓர் பத்தும் பயிற்ற வல்லார்கட்கு,* அவன்
நாடும் நகரமும் நன்குடன் காண* நலனிடை ஊர்தி பண்ணி,*
வீடும் பெறுத்தித்தன் முவுலகுக்கும் தரும்* ஒரு நாயகமே. (2) 3.10.11

நாலாயிர திவ்ய ப்ரபந்தம் திருவாய் மொழி

திருவாய் மொழி நான்காம் பத்து

முதல் திருமொழி

3123:##

ஓரு நாயகமாய்* ஓட உலகுடன் ஆண்டவர்,*
கருநாய் கவர்ந்த காலர்* சிதைகிய பாளையர்,*
பெருநாடு காண* இம்மையிலே பிச்சை தாம்கொள்வர்,*
திருநாரணன்தாள்* காலம் பெறச் சிங்தித்து உய்மினே. 4.1.1

3124:

உய்மின் திறைகொணர்ந்து* என்று உலகாண்டவர்,* இம்மையே
தும்மின் சவை மடவாரைப்* பிறர் கொள்ளத் தாம்விட்டு*
வெம்மின் ஒளிவெயில்* கானகம்போய்க்குமை தின்பர்கள்,*
செம்மின் முடித் திருமாலை* விரைந்து அடி சேர்மினே. 4.1.2

3125:

அடிசேர் முடியினர் ஆகி* அரசர்கள் தாம்தொழி,*
இடிசேர் முரசங்கள்* முற்றுத்தியம்ப இருந்தவர்,*
பொடிசேர்த்துகளாய் போவர்கள்* ஆதலில் நொக்கென*
கடிசேர் துழாய்முடி* கண்ணன் கழல்கள் நினைமினே. 4.1.3

3126:

நினைப்பான் புகில் கடல் எக்கலின்* நுண் மணலிற்பலர்,*
எனைத்தோர் உகங்களும்* இவ்வுலகாண்டு கழிந்தவர்,*
மனைப்பால் மருங்கறு* மாய்தலல்லால் மற்றுக் கண்டிலம்,*
பனைத்தாள் மதகளிற்டவன்* பாதம் பணிமினே. 4.1.4

3127:

பணிமின் திருவருள் என்னும்* அம்சீதப் பைம்பும்பள்ளி,*
அணிமென் குழலார்* இனபக்கலவி அழுதுண்டார்,*
துணிமுன்பு நாலப்* பல்லேழழையர் தாம் இழிப் பச்செல்வர்,*
மணிமின்னு மேனி* நம் மாயவன் பேர்சொலலி வாழ்மினே. 4.1.5

3128:

வாழ்ந்தார்கள் வாழ்ந்தது* மாமழை மொக்குளின் மாய்ந்துமாய்ந்து,*
ஆழ்ந்தாரென்றல்லால்* அன்று முதலின்றறுதியா,*
வாழ்ந்தார்கள் வாழ்ந்தே நிற்பர்* என்பதில்லை நிற்குறில்,*
ஆழ்ந்தார் கடல்பள்ளி* அண்ணல் அடியவர் ஆமினே. 4.1.6

3129:

ஆமின் சுவையவை* ஆற்றொடி சிலுண்டார்ந்தபின்,*
தூமென் மொழிமடவார்* இரக்கப்பின்னும் துற்றுவார்,*
'சமின் எமக்கொரு துற்றென்று* இடறுவராதலின்,*
கோமின் துழாய்முடி* ஆதியஞ்சோதி குணங்களே. 4.1.7

3130:

குணங்கொள் நிறைபுகழ் மன்னர்* கொடைக்கடன் பூண்டிருந்து,*
இணங்கி உலகுடனுக்கிலும்* ஆங்கவளை இல்லார்,*
மனங்கொண்ட போகத்து மன்னியும்* மீள்வர்கள் மீள்வில்லை,*
பணங்கொள் அரவளையான்* திருநாமம் யடுமினே. 4.1.8

நாலாயிர திவ்ய ப்ரபந்தம் திருவாய் மொழி

3131:

படிமன்னு பல்கலன் பற்றேடறுத்து* ஜம் புலன்வென்று, *
செடிமன்னு காயம் செற்றிர்களும்* ஆங்கவளையில்லார், *
குடிமன்னு மிஞ்சவர்க்க மெய்தியும்* மீள்வர்கள் மீள்வில்லை, *
கொடிமன்னு புள்ளுடை* அண்ணல் கழல்கள் குறுகுமினே. 4.1.9

3132:

குறுக மிகவுணர்வத்தொடு கோக்கி* எல்லாம்விட்ட, *
இறுகல் இறப்பென்னும்* ஞானிக்கும் அப்பயனில்லையேல், *
சிறுக நினைவகோர் பாசமுண்டாம்* பின்னும் வீடில்லை, *
மறுபகலில் ஈசீனப் பற்றி* விடாவிடில் வீட்ட.:தே. 4.1.10

3133:# #

அ.:தே உய்யப் புகுமாறென்று* கண்ணன் கழல்கள்மேல், *
கொய்யும் பொழில்குழ்* குருகூர்ச்சடகோபன் குற்றேவல், *
செய்கோலத்தாயிரம்* சீர்த்தொடைப்பாடல் இவைபத்தும், *
அ.:காமல் கற்பவர்* ஆழ்துயர் போய் உய்யற பாலரே. (2) 4.1.11

இரண்டாம் திருமொழி

3134:# #

பாலனும்* ஏழுலகுண்டு பரிவின்றி, *
ஆலிலை* அன்ன வசஞ்செய்யும் அண்ணலார், *
தாளினை மேலணிக் தண்ணாக் துழாயென்றே
மாலுமால், * வல்வினையேன்* மட வல்லியே. (2) 4.2.1

3135:

வல்லிசேர் நுண்ணிடை* ஆய்ச்சியர் தம்மொடும், *
கொல்லைமை செய்து* குரவை பிழைந்தவர், *
நல்லடி மேலணி* நாறு துழாயென்றே
சொல்லுமால், * சூழ்வினையாட்டியேன் பாவையே. 4.2.2

3136:

பாவியல் வேத* நன் மாலை பலகொண்டு, *
தேவர்கள் மாழுனிவர்* இறைஞ்ச இன்ற*
சேவடி மேலணி* செம்பொன் துழாயென்றே
கூழுமால், * கோள்வினை ஆட்டியேன் கோதையே. 4.2.3

3137:

கோதில வண்புகழ்* கொண்டு சமயிகள், *
பேதங்கள் சொல்லிப்* பிதற்றும் பிரான்பரன், *
பாதங்கள் மேலணி* பைம்பொன் துழாயென்றே
ஒதுமால், * ஊழ்வினையேன்* தடங் தோளியே. 4.2.4

3138:

தோளிசேர் பின்னை பொருட்டு* ஏரு தேழ்தழீஇக்
கோளியார்* கோவலஞர்* குடக் கூத்தஞர், *
தாளினை மேலணி* தண்ணாக்துழாயென்றே
நாஞ்சாள், * நைகின்றதால்* என்தன் மாதரே. 4.2.5

நாலாயிர திவ்ய ப்ரபந்தம் திருவாய் மொழி

3139:

மாதர்மா மண்மடந்தை பொருட்டு* ஏனமாய்,*
 ஆதியங் காலத்து* அகலிடம் கீண்டவர்,*
 பாதங்கள் மேலணி* பைம்பொன் துழாயென்றே
 ஒதுமால்,* எய்தினள்* என்தன் மடந்தையே. 4. 2. 6

3140:

மடந்தையை* வண்கமலத் திருமாதினை,*
 தடங்கொள்தார் மார்பினில்ஸ்* வைத்தவர் தாளின்மேல்,*
 வடங்கொள்ளுங் தண்ணாங் துழாய்மலர்க்கே* இவள்
 மடங்குமால்,* வானுதல்ஸ்! என் மடக்கொம்பே. 4. 2. 7

3141:

கொம்புபோல் சீதை பொருட்டு* இலங்கைகாகர்ஸ்*
 அம்பெரி உய்த்தவர்ஸ்* தாளினை மேலணி,*
 வம்பவிழ் தண்ணாங்துழாய்ஸ் மலர்க்கே இவள்–
 நம்புமால்,* நானிதற்கு என்செய்கேன்* நங்கைமர்! 4. 2. 8

3142:

நங்கைமர்! திரும்* ஓர் பெண்பெற்று நல்கினீர்,*
 எங்கனே சொல்லுகேன்* யான்பெற்ற ஏழையை,*
 சங்கென்னும் சக்கரமென்னும்* துழாயென்னும்,*
 இங்கனே சொல்லும்* இராப்பகல் என்செய்கேன்? 4. 2. 9

3143:

என்செய்கேன் என்னுடைப்பேதை* என் கோமளம்,*
 என்சொல்லும்* என்வசமும் அல்லள் நங்கைமர்,*
 மின்செய்துண் மார்பினன்* கண்ணன் கழல்துழாய்,*
 பொன்செய்துண்* மென்முலைக் கென்று மெலியுமே. 4. 2. 10

3144:##

மெலியும் நோய் தீர்க்கும்* நம் கண்ணன் கழல்கள்மேல்,*
 மலிபுகழ் வண்குருகூர்ஸ் சடகோபன்சொல்,*
 ஒலிபுகழ் ஆயிரத்து* இப்பத்தும் வல்லவர்,*
 மலிபுகழ் வானவர்க்காவர்* நற்கோவையே. (2) 4. 2. 11

முன்றும் திருமொழி

3145:##

கோவை வாயாள் பொருட்டு* ஏற்றின் எருத்தம் இறுத்தாய்,* மதிலிலங்கைக்
 கோவை வீயச் சிலைகுனித்தாய்!* குலஙல் யானை மருப்பொசித்தாய்,*
 பூவை வீயா சிர்தூவிப்ஸ் போதால் வணங்கேனேலும்,* சின்
 பூவை வீயாம் மேனிக்குப்ஸ் பூசம் சாக்து என் செஞ்சமே. (2) 4. 3. 1

3146:

பூசம் சாக்து என் செஞ்சமே* புனையும் கண்ணி எனதுடைய,*
 வாசகம் செய் மாலையே* வான் பட்டாடையும் அஃதே,*
 தேசமான அணிகலனும்* என்கைகூப்புச் செய்கையே,*
 ஈசன் ஞாலம் உண்டுமிழ்ந்து* எந்தை ஏக மூர்த்திக்கே. 4. 3. 2

3147:

ஏக மூர்த்தி இருமூர்த்தி* முன்று மூர்த்தி பலமூர்த்தி–
 ஆகி,* ஜங்து பூதமாய் இரண்டு சுடராய்ஸ் அருவாகி,*

நாலாயிர திவ்ய ப்ரபந்தம் திருவாய் மொழி

நாகம் ஏறி நடுக்கடலுள் துயின்ற *ாராயணனே,* உன்-
ஆகம் முற்றும் அகத்தடக்கி* ஆவியல்லல் மாய்த்ததே. 4.3.3

3148:

மாய்த்தல் எண்ணி வாய்மூலை தந்த* மாயப் பேயிர்-
மாய்த்த, * ஆய மாயனே! *வாமனனே மாதவா,*
பூத்தண் மாலை கொண்டு* உன்னைப் போதால் வணங்கேனேலும், * சின்
பூத்தண் மாலை நெடுமுடிக்குப்* புனையும் கண்ணி எனதுயிரே. 4.3.4

3149:

கண்ணி எனதுயிர்* காதல் கனகச் சோதி முடிமுதலா,*
எண்ணில் பல்கலன்களும்* ஏலு மாடையும் அ.:தே, *
நண்ணி மூவுலகும்* நவிற்றும் கீர்த்தியும் அ.:தே, *
கண்ணன் எம்பிரானெமமான்* கால சக்கரத் தானுக்கே. 4.3.5

3150:

கால சக்கரத்தொடு* வெண்சங்கம் கையேஞ்தினுய், *
ஞால முற்றும் உண்டுமிழங்த* நாராயணனே! ‘ என்றென்று, *
ஒலமிட்டு நான்மைத்தால்* ஒன்றும் வாராயாகிலும், *
கோலமாம் என் சென்னிக்கு* உன் கமலம் அன்ன குரைகழலே. 4.3.6

3151:

குரைகழல்கள் நிட்டி* மன் கொண்ட கோல வாமனு, *
குரைகழல் கை கூப்புவார்கள்* கூட சின்ற மாயனே, *
விரைகொள் பூவும் நிரும்கொண்டு* ஏத்த மாட்டேனேலும், * உன்
உரைகொள் சோதித் திருவுருவம்* என்ன தாவி மேலதே. 4.3.7

3152:

என்னதாவி மேலையாய்* ஏர்கொள் ஏழ் உலகமும், *
துன்னி முற்றுமாகி சின்ற* சோதி ஞான முர்த்தியாய், *
உன்னது என்னதாவியும்* என்னது உன்னதாவியும்*
இன்ன வண்ணமே சின்றுய்* என்றுரைக்க வல்லேனே? 4.3.8

3153:

உரைக்க வல்லேன் அல்லேன்* உன் உலப்பில் கீர்த்தி வெள்ளத்தின்*
கரைக்கண் என்று செல்வன்கான?* காதல் மையல் ஏறினேன், *
புரைப்பிலாத பரம்பரனே!* பொய்யிலாத பரஞ்சுடரே, *
இரைத்து நல்ல மேன்மக்கள் ஏத்த* யானும் ஏத்தனேன். 4.3.9

3154:

யானும் ஏத்தி* ஏழலகும் முற்றும் ஏத்தி, * பின்னையும்
தானும் ஏத்திலும்* தன்னை ஏத்தவேத்த எங்கெய்தும், *
தேனும் பாலும் கண்ணலும்* அழுதுமாகித் தித்திப்ப, *
யானும் எம்பிரானையே ஏத்தினேன்* யானுய்வானே. 4.3.10

3155:##

உய்வுபாயம் மற்றின்மை தேறிக்* கண்ணன் ஒண்கழல்கள்மேல்*
செய்ய தாமரைப் பழனத்* தென்னன் குருகூர்ச் சடகோபன், *
பொய்யில் பாடல் ஆயிரத்துள்* இவையும் பத்தும் வல்லார்கள், *
வையம் மன்னி வீற்றிருந்து* விண்ணும் ஆளவர் மண்ணாடே. (2) 4.3.11

நாலாயிர திவ்ய ப்ரபந்தம் திருவாய் மொழி

நான்காம் திருமொழி

3156:##

மண்ணையிருஞ்து துழாவிக் ‘வாமனன் மண்ணிது’ என்னும்,*
விண்ணைத்தொழுது அவன் மேவு* வைகுஞ்தம் என்று கை காட்டும்,*
கண்ணையுண்ணீர் மல்க நின்று* ‘கடல்வண்ணன்’ என்னும் அன்னே!* என்
பெண்ணைப் பெருமயல் செய்தாற்கு* என்செய்கேன் பெய் வளையீரே (2) 4.4.1

3157:

பெய்வளைக் கைகளைக் கூப்பிப்* ‘பிரான்கிடக்கும் கடல்’ என்னும்,*
செய்யதோர் ஞாயிற்றைக் காட்டிச்* ‘சிரிதரன் முர்த்தி ஈதென்னும்,*
நையும் கண்ணீர்மல்க நின்று* ‘நாரணன்’ என்னும்அன்னே,* என்
தெய்வ உருவிற் சிறுமான* செய்கின்றது ஒன்றறியேனே. 4.4.2

3158:

அறியும் சொங் தீயைத் தமுவி* ‘அச்சுதன்’ என்னும்மெய்வேவாள்,*
எறியும்தண் காற்றைத் தமுவி* ‘என்னுடைக் கோவிச்தன்’ என்னும்,*
வெறிகொள் துழாய்மலர் நாறும்* விணையுடை யாட்டியேன் பெற்ற*
செறிவளை முனகைச் சிறுமான* செய்கின்றது எங்கண்ணுக்கு ஒன்றே. 4.4.3

3159:

ஓன்றிய திங்களைக் காட்டி* ‘ஓளிமணி வண்ணனே’ என்னும்*
ஒன்ற குன்றத்தினை கோக்கி* ‘கொடுமாலே! வா’என்று கூவும்,*
நன்று பெய்யும் மழை காணில்ஸ்* ‘நாரணன் வந்தான்’என்று ஆலும்,*
என்றின மையல்கள் செய்தார்* என்னுடைக் கோமளத்தையே. 4.4.4

3160:

கோமளவான் கன்றைப் புல்கிக்* ‘கோவிச்தன் மேய்த்தன’ என்னும்,*
போமிள நாகத்தின் பின்போய்* அவன்கிடக்கை ஈதென்னும்,*
ஆமள வொன்றும் அறியேன்* அருவினை ஆட்டியேன் பெற்ற,*
கோமள வல்லியை மாயோன்* மால்செய்து செய்கின்ற கூத்தே. 4.4.5

3161:

கூத்தர் குடமெடுத்து ஆடில்* ‘கோவிச்தனும்’ என ஓடும்,*
வாய்த்த குழலோசை கேட்கில்ஸ்* ‘மாயவன்’ என்று மையாக்கும்,*
ஆய்ச்சியர் வெண்ணைய்கள் காணில்ஸ்* அவனுண்ட வெண்ணைய் ஈதென்னும்,*
பேய்ச்சி மூலை சுவைத்தார்க்கு* என் பெண்கொடி யேறிய பித்தே! 4.4.6

3162:

ஏறிய பித்தினேடு* எல்லா உலகும் கண்ணன் படைப்பென்னும்*
நீறு செவ்வேயிடக் காணில்ஸ்* ‘கொடுமால் அடியார்’ என்றேடும்,*
நாறு துழாய்மலர் காணில்ஸ்* நாரணன் கண்ணி ஈதென்னும்,*
தேறியும் தேருது மாயோன்* திறத்தனளே இத் திருவே. 4.4.7

3163:

திருவடை மன்னரைக் காணில்ஸ்* ‘திருமாலைக் கண்டேனே’ என்னும்,*
உருவடை வண்ணங்கள் காணில்ஸ்* ‘உலகளந்தான்’என்று துள்ளும்,*
கருவடைத் தேவில்களௌல்லாம்* ‘கடல்வண்ணன் கோயிலே’ என்னும்*
வெருவிலும் வீழ்விலும் ஓவாள்* கண்ணன் கழல்கள் விரும்புமே. 4.4.8

நாலாயிர திவ்ய ப்ரபஞ்சம் திருவாய் மொழி

3164:

விரும்பிப் பகவரைக் காணில்ஸ் ‘வியலிடம் உண்டானே!‘ என்னும்,*
கரும்பெரு மேகங்கள் காணில்ஸ் ‘கண்ணன்‘ என்றேறப் பறக்கும்,*
பெரும்புல ஆநிரை காணில்ஸ் ‘பிரானுளன்‘ என்று பின்செல்லும்,*
அரும்பெறல் பெண்ணினை மாயோன்* அலற்றி அயர்ப்பிக்கின்றனனே! 4. 4. 9

3165:

அயர்க்கும் சுற்றும் பற்றி சோக்கும்* அகலவே நிள் சோக்குக் கொள்ளும்,*
வியர்க்கும் மழழக்கண் துஞ்சும்ப* வெவ்வுயிர்க் கொள்ளும் மெய்சோரும்,*
பெயர்த்தும்‘ கண்ண!‘ என்று பேசும்,* ‘பெருமானே! வா!‘ என்று கூவும்,*
மயல்பெருங் காதலென் பேதைக்கு* என்செய்கேன் வல்வினை யேனே! 4. 4. 10

3166:# #

வல்வினை தீர்க்கும் கண்ணைன* வண்குருசூர்ச் சடகோபன்,*
சொல் வினையால் சொன்ன பாடல்ஸ் ஆயிரத்தான் இவை பத்தும்,*
நல்வினையென்று கற்பார்கள்* நலனிடை வைகுந்தம் நண்ணி,*
தொல்வினை தீர எல்லாரும் * தொழுதெழ வீற்றிருப்பாரே. (2) 4. 4. 11

ஜந்தாம் திருமொழி

3167:# #

வீற்றிருந்து ஏழலகும்* தனிக்கோல் செல்ல, வீவில்சீர்,*
ஆற்றல்மிக்காளும் அம்மானை* எம்மா பிளாக்தான் தன்னை,*
போற்றியென்றே கைகளாரத்* தொழுது சொல்மாலைகள்,*
ஏற்ற சோற்றேற்கு* இனியென்னகுறை எழுமையுமே? (2) 4. 5. 1

3168:

மைய கண்ணேள் மலர்மேல் உறைவாள்* உறைமார்பினன்,*
செய்ய கோலத் தடங்கண்ணன்* விண்ணேறூர் பெருமான் தன்னை*
மொய்ய சொல்லால் இசைமாலைகள் ஏத்தி* உள்ளப் பெற்றேன்,*
வெய்ய சோய்கள் முழுதும்* வியன்னாலத்து வீயவே. 4. 5. 2

3169:

வீவில் இன்பமிக* எல்லை நிகழ்ந்த நம் அச்சதன்,*
வீவில் சீரன் மலர்க்கண்ணன்* விண்ணேறூர் பெருமான்தன்னை,*
வீவில் காலம் இசைமாலைகள் ஏத்தி* மேவப்பெற்றேன்,*
வீவில் இன்பமிக* எல்லை நிகழ்ந்தன் மேவியே. 4. 5. 3

3170:

மேவி தின்று தொழுவார்* வினைபோக மேவும்பிரான்,*
தூவியம் புள்ளுடையான்* அடலாழியம்மான் தன்னை,
நாவியலால் இசை மாலைகள் ஏத்தி* நண்ணப்பெற்றேன்,*
ஆவி என்னவியை* யானறியேன் செய்தவாற்றையே. 4. 5. 4

3171:

ஆற்ற நல்ல வகைகாட்டும் அம்மானை,* அமர்த்தம்–
ஏற்றறை* எல்லாப் பொருளும் விரித்தானை எம்மான்தன்னை,*
மாற்ற மாலை புளைந்தேத்தி* நாளும் மகிழ்வெய்தினேன்,*
காற்றின் முன்னம் கடுகி* வினைசோய்கள் கரியவே. 4. 5. 5

3172:

கரிய மேனிமிசை* வெளிய தீறு சிறிதேயிடும்,*
பெரிய கோலத் தடங்கண்ணன்* விண்ணேறூர் பெருமான்தன்னை,*

நாலாயிர திவ்ய ப்ரபஞ்சம் திருவாய் மொழி

உரிய சொல்லால் இசைமாலைகள் ஏத்திக* உள்ளப் பெற்றேற்கு,*
அரியதுண்டோ எனக்கு* இன்று தொட்டும் இனியென்றுமே? 4.5.6

3173:

என்றும் ஒன்றுகி* ஒத்தாரும் மிக்கார்களும்,* தன் தனக்கு-
இன்றி நின்றுளை* எல்லா உலகும் உடையான் தன்னை,*
குன்றும் ஒன்றுல் மழைகாத்தபிராஜைச்* சொல் மாலைகள்,*
நன்று சூட்டும் விதியெய்தினம்* என்ன குறைங்கக்கே? 4.5.7

3174:

நமக்கும் பூவின்மிசை நங்கைக்கும்* இன்பனை,* ஞாலத்தார்-
தமக்கும்* வானத்தவர்க்கும் பெருமானை,* தன் தாமரை-
சுமக்கும்* பாதைப் பெருமானைச்* சொல்மாலைகள், சொல்லுமாறு-
அமைக்க வல்லேற்கு* இனியாவர் சிகர அகல்வானத்தே? 4.5.8

3175:

வானத்தும் வானத்துள்ளும்பரும்* மண்ணுள்ளும் மண்ணின்கீழ்த்
தானத்தும்,* எண்திசையும் தவிராது* நின்றுந்தன்னை,*
சூனர் சங்கத் தடக்கையவைனக்க* குடமாடியை வானக்
கோளைக்,* கவிசொல்ல வல்லேற்கு* இனிமாறுண்டோ? 4.5.9

3176:

உண்டும் உமிழ்ந்தும் கடஞ்சும் இடஞ்சும்* கிடஞ்சும் நின்றும்,*
கொண்ட கோலத்தொடு வீற்றிருஞ்சும்* மணப்கூடியும்,*
கண்ட வாற்றுல் தனதே* உலகென நின்றுந்தன்னை,*
வண்தமிழ் நூற்க நோற்றேன்* அடியார்க்கு இன்பமாரியே. 4.5.10

3177:##

மாரி மாருத தண்ணம்மலை* வேங்கடத்து அண்ணலை,*
வாரி மாருத பைம்பும் பொழில்குழ்* குருசுர்நகர்,*
காரி மாறன் சடகோபன்* சொல்லாயிரத்து இப்பத்தால்,*
வேரி மாருத பூமேலிருப்பாள்* வினிதீர்க்குமே. (2) 4.5.11

ஆறும் திருமொழி

3178:##

தீர்ப்பாரையாம் இனி* எங்சனம் நாடுதும் அன்னைமீர்,*
ஐர்ப்பால் இவ் வொண்ணுதல்ஸ* உற்ற நல்நோயிது தேறினேம்,*
போர்ப்பாகு தான்செய்து* அன்றைவரை வெல்வித்த,* மாயப்போர்த்
தேர்ப்பாகனுர்க்கு* இவள் சிங்கத துழாய்த் திசைக்கின்றதே. 4.6.1

3179:

திசைக்கின்றதே இவள் நோய்* இது மிக்க பெருந்தெய்வம்,*
இசைப்பின்றி* நிரணப்காடும் இளங்கெதய்வம் அன்றிது,*
திசைப்பின்றியே* சங்கு சக்கர என்றிவள் கேட்க,* நீர்
இசைக்கிற்றிராகில்* நன்றேஇல் பெறுமிது காண்மினே. 4.6.2

3180:

இதுகாண்மின் அன்னைமீர!* இக்கட்டுவிச்சி சொற்கொண்டு,* நீர்
எதுவானும் செய்து* அங்கோர் கள்ளும் இறைச்சியும் தூவேன்மின்,*
மதுவார் துழாய்முடி* மாயப்பிரான் கழல் வாழ்த்தினல்,*
அதுவே இவளுற்ற நோய்க்கும்* அருமருந்தாகுமே. 4.6.3

நாலாயிர திவ்ய ப்ரபந்தம் திருவாய் மொழி

3181:

மருங்தாகுமென்று அங்கோர்* மாய வலவை சொற்கொண்டு,* நீர் கருஞ்சோறும் மற்றைச் செஞ்சோறும்* களனிமைத் தென்பயன்?* ஒருங்காகவே உலகேழும்* விழுங்கி உமிழ்ந்திட்ட,* பெருங்தேவன் பேர்சொல்லகிற்கில்* இவளைப் பெறுதிரே. 4. 6. 4

3182:

இவளைப் பெறும்பரிசு* இவ்வணங்காடு தலன்றங்தோ,* குவளைத் தடங்கண்ணும்* கோவைச்செவ்வாயும் பயங்தனள்,* கவளக் கடாக் களிற்டபிரான்* திரு நாமத்தால்,* தவளப் பொடிக்கொண்டு* நிரிட்டிடுமின் தணியுமே. 4. 6. 5

3183:

தணியும் பொழுதில்லை* நீரணங்காடுதிர் அன்னைமீர்,* பிணியும் ஓழிகின்றது இல்லை* பெருகும் இதுவஸ்லால்,* மணியின் அணிசிற மாயன்* தமரடி நீறுகொண்டு,* அணிய முயலின்* மற்றில்லைகண்டர் இவ்வணங்குக்கே. 4. 6. 6

3184:

அணங்குக்கு அருமருங்து என்று* அங்கோர் ஆடும்கள்ஞும்பராய்* துணங்கை எறிங்து* நும் தோள்குலைக்கப்படும் அன்னைமீர்,* உணங்கல் கெடக்க* கழுதை உதாட்டம் கண்டென்பயன்?* வணங்கீர்கள் மாயப் பிரான்* தமர் வேதம் வஸ்லாரையே. 4. 6. 7

3185:

வேதம் வஸ்லார்களைக் கொண்டு* விண்ணேர்பெருமான் திருப்- பாதம் பணிக்கு,* இவள் நோய்* இது தீர்த்துக் கொள்ளாதுபோய்* ஏதம் பறைங்து அல்ல செய்து* களனுடு கலாய்த்தூய்,* கீத முழவிட்டு* நீரணங்காடுதல் கீழ்மையே. 4. 6. 8

3186:

கீழ்மையினால் அப்கு ஓர்* கீழ்மகனிட்ட முழவின்கீழ்,* நாழ்மை பலசொல்லி* நீரணங்காடும் பொய்காண்கிலேன்,* ஏழ்மைப் பிறப்புக்கும் சேமம்* இங் நோய்க்கும் ஈதே மருங்து,* ஊழ்மையில் கண்ணபிரான்* கழல் வாழ்த்துமின் உன்னித்தே. 4. 6. 9

3187:

உன்னித்து மற்றொரு தெய்வம் தொழாள்* அவளையல்லால்,* நும்மிச்சை சொல்லி* நும் தோள்குலைக்கப்படும் அன்னைமீர்,* மன்னப் படும் மறைவாணனை* வண் துவராபதி- மன்னனை,* ஏத்துமின் ஏத்துதலும்* தொழுதாடுமே. 4. 6. 10

3188:##

தொழுதாடி தூமணி வண்ணனுக்கு* ஆட்செய்து நோய்தீர்ந்த* வழுவாத தொல்புகழி* வண்குருகூர்ச் சடகோபன்,* சொல் வழுவாத ஆயிரத்துள்* இவை பத்து வெறிகளும்,* தொழுதாடிப் பாடவஸ்லார்* துக்க சீலம் இலர்களே. 4. 6. 11

நாலாயிர திவ்ய ப்ரபந்தம் திருவாய் மொழி

ஏழாம் திருமொழி

3189:##

‘சீலம் இல்லாச் சிறியனேலும்* செய்வினையோ பெரிதால்,*
ஞாலம் உண்டாய் ஞானமுர்த்தி* ‘நாராயணு!‘ என்றென்று,*
காலங் தோறும் யானிருந்து* கைதலை பூசலிட்டால்*
கோல மேனி காண வாராய்* சூவியும் கொள்ளாயே. (2) 4.7.1

3190:

‘கொள்ள மாளா இன்ப வெள்ளம்* கோதில தங்கிடும்,* என்
வள்ளலேயோ! வையங் கொண்ட* வாமங்குவோ!‘என்றென்று,*
நள்ளிராவும் நன்பகலும்* நானிருந்து ஓலமிட்டால்,*
கள்ள மாயா! உன்னை* எங்கண் காண வங்கியாயே. 4.7.2

3191:

‘சவிலாத தீவினைகள்* எத்தனை செய்தனன்கொல்?*
தாவி வையம் கொண்ட எந்தாய்!* தாமோதரா!‘என்றென்று*
சுவிக் சுவி பொருசாருகிக்க* கண்பனி சோர சின்றுல்,*
பாவி சின்று ஒன்று சொல்லாய்* பாவியேன் காணவங்தே. 4.7.3

3192:

‘காண வங்து என் கண்முகப்பே* தாமரைக் கண்பிறழி,*
ஆணி செம்பொன் மேனியெந்தாய்!* நின்றருளாய்‘ என்றென்று,*
நாணமில்லாச் சிறுதகையேன்* நான் இங்கு அலற்றுவதென்,*
பேணி வானேர் காணமாட்டாப்* பீடுடை அப்பனையே? 4.7.4

3193:

அப்பனே! அடலாயியானே,* ஆழ் கடலைக்கடைந்த
துப்பனே,* உன் தோள்கள் நான்கும்* கண்டிடக் கூடுங்கொல்? என்று,*
எப்பொழுதும் கண்ண நிர்கொண்டு* ஆவி துவர்க்து துவர்க்து,*
இப்போழுதே வக்திடாயென்று* ஏழையேன் கோக்குவனே. 4.7.5

3194:

கோக்கி கோக்கி உன்னைக் காண்பான்* யான் எனதாவியுள்ளே,*
நாக்கு நின்வன் ஞானமில்லை* நாள்தோறும் என்னுடைய,*
ஆக்கையுள்ளும் ஆவியுள்ளும்* அல்ல புறத்தினுள்ளும்,*
நீக்க மின்றி எங்கும் நின்றுயிர்க்குதிர்க்கே. 4.7.6

3195:

அறிந்தறிந்து தேறித் தேறி* யான் எனதாவியுள்ளே,*
நிறைந்த ஞானமுர்த்தியாயை* நின்மலமாக வைத்து,*
பிறந்தும் செத்தும் நின்றிடறும்* பேதைமை தீர்க்கொழிந்தேன்*
நறுந்துமாயின் கண்ணியம்மா!* நானுன்னைக் கண்டுகொண்டே! 4.7.7

3196:

கண்டு கொண்டு என் கைகளார* நின்திருப்பாதங்கள் மேல்*,
என் திசையுமள்ள பூக்கொண்டு* ஏத்தீ உகந்துகந்து,*
தொண்டரோங்கள் பாடியாடச்* சூழ்கடல் ஞாலத்துள்ளே,*
வண்டுமாயின் கண்ணி வேங்தே!* வக்திடகில்லாயே. 4.7.8

3197:

இடகிலேன் ஒன்றுட்டகில்லேன்* ஜம்புலன் வெல்லகில்லேன்,*
கடவனுகிக் காலங்தோறும்* பூப்பறித்து ஏத்தகில்லேன்,*

நாலாயிர திவ்ய ப்ரபஞ்சம் திருவாய் மொழி

மடவன் செஞ்சம் காதல் சூர* வல்வினையேன் அயர்ப்பாய்,*
தடவுகின்றேன் எங்குக் காண்பன்* சக்கரத்து அண்ணலையே? 4. 7. 9

3198:

சக்கரத்து அண்ணலே என்று* தாழ்ந்து கண்ணீர் ததும்ப,*
பக்கம் கோக்கி நின்றலங்தேன்* பாவியேன் காண்கின்றிலேன்,*
மிக்க ஞான முர்த்தியாய* வேத விளக்கினை,* என்
தக்க ஞானக் கண்களாலே* கண்டு தழுவுவனே. 4. 7. 10

3199:##

தழுவி நின்ற காதல்தன்னால்* தாமரைக் கண்ணன்தன்னை,*
குழுவ மாடத் தென்குருசூர* மாறன் சடகோபன்,* சொல்
வழுவிலாத ஒண்தமிழ்கள்* ஆயிரத்துப் பூபத்தும்,*
தழுவப் பாட யாட வல்லார* வைகுஞ்சம் ஏறுவரே. 4. 7. 11

எட்டாம் திருமொழி

3200:##

ஏறுஞும் இறையோனும்* திசைமுகனும் திருமகஞும்,*
சூருஞும் தனியுடம்பன்* குலங்குலமா அசுரர்களை,*
நீருகும் படியாக* நிருமித்துப் படைதொட்ட,*
மாறுளன் கவராத* மணிமாமை குறைவிலமே. (2) 4. 8. 1

3201:

மணிமாமை குறைவில்லா* மலர்மாதர் உறைமார்வன்,*
அணிமானத் தடவரைத்தோள்* அடலாழித் தடக்கையன்,*
பணிமானம் பிழையாமே* அடியேனப் பணிகொண்ட,*
மணிமாயன் கவராத* மடசெஞ்சால் குறைவிலமே. 4. 8. 2

3202:

மடசெஞ்சால் குறைவில்லா* மகள்தாய் செய்தொருபேய்ச்சி,*
விடாங்ச முலைசுவைத்த* மிகுஞாங் சிறுகுழவி,*
படாகத் தனைக்கிடங்கு* பருவரைத்தோள் பரம்புருடன்,*
செடுமாயன் கவராத* நிறையினால் குறைவிலமே. 4. 8. 3

3203:

நிறையினால் குறைவில்லா* செடும்பைனத்தோள் மடப்பின்னை,*
பொறையினால் முலையனைவான்* பொருவிடைஏழ் அடர்த்துகங்த,*
கறையினர் துவருடுக்கை* கடையாவின் கழிகோல்கை,*
சறையினர் கவராத* தனிர்சிறத்தால் குறைவிலமே. 4. 8. 4

3204:

தனிர்சிறத்தால் குறைவில்லாத* தனிச்சிறையில் விளப்புற்ற,*
கிளிமொழியாள் காரணமாக* கிளரரக்கன் நகரெரித்த,*
களிமலர்த் துழாயங்கல்* கமழ்முடியன் கடல்ஞாலத்து,*
அளிமிக்கான் கவராத* அறிவினால் குறைவிலமே. 4. 8. 5

3205:

அறிவினால் குறைவில்லா* அகல்ஞாலத்து அவரறிய,*
செந்தியெல்லாம் எடுத்துரைத்த* நிறைஞானத் தொருமுர்த்தி,*
குறியமாண் உருவாகிக்* கொடுங்கோளால் நிலங்கொண்ட,*
கிறியம்மான் கவராத* கிளரோளியால் குறைவிலமே. 4. 8. 6

நாலாயிர திவ்ய ப்ரபஞ்சம் திருவாய் மொழி

3206:

கிளரோளியால் குறைவில்லா* அரியுருவாய்க் கிளர்க்கெழுக்கு,*
கிளரோளிய இரண்ணது* அகல்மார்பம் கிழித்துக்கந்த,*
வளரோளிய கனலாழி* வலம்புரியன் மணிசீல,*
வளரோளியான் கவராத* வரிவளையால் குறைவிலமே. 4. 8. 7

3207:

வரிவளையால் குறைவில்லாப்* பெருமுழக்கால் அடங்காரை,*
எரியழலம் புகலுதி* இருநிலமுன் துயர்தவிர்த்த,*
தெரிவரிய சிவன்பிரமன்* அமரர் கோன் பணிக்கேத்தும்,*
விரிபுகழான் கவராத* மேகலையால் குறைவிலமே. 4. 8. 8

3208:

மேகலையால் குறைவில்லா* மெலிவுற்ற அகலல்குல்,*
போகமகள் புகழ்த்தங்கத* விறல்வாணன் புயம்துணித்து,*
நாகமிசைசத் துயில்வான்போல்* உலகெல்லாம் நன்கொடுங்க,*
யோகனைவான் கவராத* உடம்பினுல் குறைவிலமே. 4. 8. 9

3209:

உடம்பினுல் குறைவில்லா* உயிர்பிரிந்த மலைத்துண்டம்,*
கிடங்தனபோல் துணிபலவா* அசரர் குழாம் துணித்துக்கந்த,*
தடம்புனல் சடைமுடியன்* தனியொரு சூறமர்ந்துறையும்,*
உடம்புடையான் கவராத* உயிரினுல் குறைவிலமே. 4. 8. 10

3210:##

உயிரினுல் குறைவில்லா* உலகேழ் தன்னுள்ளொடுக்கி,*
தயிர்வெண்ணை உண்டானைத்,* தடங்குருகூர்ச் சடகோபன்,*
செயிரில் சொல்லிசைசமாலை* ஆயிரத்துள் இப்பத்தால்*
வயிரம்சேர் பிறப்பறுத்து* வைகுந்தம் நன்னுவரே. (2) 4. 8. 11

ஒன்பதாம் திருமொழி

3211:##

நன்னுதார் முறுவலிப்ப* நல்லுற்றுர் கரைந்தேங்க,*
என்னுராத் துயர்விளைக்கும்* இவையென் உலகியற்கை?,*
கண்ணளா! கடல்கடைந்தாய்!* உனகழற்கே வரும்பரிசு,*
தன்னுவாது அடியேனப்* பணிகண்டாய் சாமாறே. (2) 4. 9. 1

3212:

சாமாறும் கெடுமாறும்* தமருற்றுர் தலைத்தலைப்பெய்து,*
ஏமாறிக் கிடங்கலற்றும்* இவையென் உலகியற்கை?,*
ஆமாறு ஒன்றற்றியேன் நான்* அரவைனயாய்! அம்மானே,*
குமாறே விரைகண்டாய்* அடியேனக் குறிக்கொண்டே. 4. 9. 2

3213:

கொண்டாட்டும் குலம்புனைவும்* தமறுற்றுர் விழுநிதியும்,*
வண்டார் பூங்குழலானும்* மனையொழிய உயிர்மாய்தல்,*
கண்டாற்றேன் உலகியற்கை* கடல்வண்ண! அடியேன*
பண்டேபோல் கருதாது* உன்னடிக்கே சூய்ப்பணிகொள்ளே. 4. 9. 3

நாலாயிர திவ்ய ப்ரபஞ்சம் திருவாய் மொழி

3214:

கொள்ளென்று கிளர்க்கெழுங்கு* பெருஞ்செல்வம் செருப்பாக,*
கொள்ளென்று தம்முடும்* இவையென்ன உலகியற்கை?*
வள்ளலே! மணிவண்ண!* உனகழற்கே வரும்பரிசு,*
வள்ளல் செய்து அடியேன* உனதருளால் வாங்காயே. 4. 9. 4

3215:

வாங்குஞர் மலருலகில்* சிற்பனவும் திரிவனவும்,*
ஆங்குமிர்கள் பிறப்பிறப்பும்* பிணிமுப்பால் தகர்ப்புண்ணும்,*
ஈங்கிதன்மேல் வெங்கரகம்* இவையென்ன உலகியற்கை?*
வாங்கு எனை சி மணிவண்ண!* அடியேன மறுக்கேலே. 4. 9. 5

3216:

மறுக்கி வல் வலைப்படுத்திக்* குமைத்திட்டுக் கொன்றுண்பர்,*
அறப்பொருளை அறிந்தோரார்* இவையென்ன உலகியற்கை?*
வெறித்துளவ முடியானே!* வினையேன உனக்கடிமை-
அறக்கொண்டாய,* இனி என்னரமுதே!*கூய் அருளாயே. 4. 9. 6

3217:

ஆயே! இவ்வுலகத்து* சிற்பனவும் திரிவனவும்*
நீயே மற்றொருபொருளும்* இன்றிச் சின்றமையால்,*
நோயே மூப்பிறப்பிறப்பும்* பிணியே என்று இவையொழியக்,*
கூயேகொள் அடியேனக்* கொடுவுலகம் காட்டேலே. 4. 9. 7

3218:

காட்டிஞ் கரங்குமிழும்* சிலம் சிர் தீ விசம்புகால்,*
கட்டஞ் வைத்தமைத்து* இமையோர்வாழ் தனிமுட்டைக்,*
கோட்டையினில் கழித்து* எனை உன் கொழுஞ்சோதி யுரத்து,*
கூட்டரிய திருவடிக்கள்* எஞ்ஞான்று கூட்டுதியே? 4. 9. 8

3219:

கூட்டுதி சின் குரைகழல்கள்* இமையோரும் தொழாவகை செய்து,*
ஆட்டுதி சி அரவணையாய்!* அடியேனும் அஃதுறிவன்,*
வேட்கையெல்லாம் விடுத்து* என்னை உன் திருவடியே சுமங்குழல்,*
கூட்டரிய திருவடிக்கள்* கூட்டினான் கண்டேனே. 4. 9. 9

3220:

கண்டுகேட்டுற்று மோங்குண்டுழவும்* ஜங்கருவி
கண்ட இன்பம்,* தெரிவரிய அளவில்லாச் சிற்றின்பம்,*
ஒன்தொடியாள் திருமகஞும்* சீயுமே சிலாங்றிப,*
கண்டசதிர் கண்டொழிந்தேன்* அடைங்தேன் உன் திருவடியே. 4. 9. 10

3221:##

திருவடியை நாரணைக்* கேசவைனப் பரஞ்சுடரை,*
திருவடி சேர்வது கருதிச்* செழுங்குருகூர்ச் சடகோபன்,*
திருவடிமேல் உரைத்ததமிழ்* ஆயிரத்துள் இப்பத்தும்,*
திருவடியே அடைவிக்கும்* திருவடிசேர்க்கொன்றுமினே. (2) 4. 9. 11

பத்தாம் திருமொழி

3222:##

ஒன்றும் தேவும் உலகும் உயிரும் மற்றும்* யாதுமில்லா
அன்று,* நான்முகன் தன்னொடு* தேவர் உலகோடு உயிர்படைத்தான்,*

நாலாயிர திவ்ய ப்ரபஞ்சம் திருவாய் மொழி

குன்றம்போல் மணிமாட நீடு* திருக்குருகூர் அதனுள்,*
நின்ற ஆதிப்பிரான் நிற்க* மற்றைத் தெய்வம் நாடுதிரே. (2) 4.10.1

3223:

நாடி நீர் வணங்கும் தெய்வமும்* உம்மையும் முன்படைத்தான்,*
வீடில் சீர்ப்புகழ் ஆதிப்பிரான்* அவன் மேவி உறைகோயில்,*
மாட மாளிகை சூழ்ந்தழகாய* திருக்குருகூர் அதனைப்,*
பாடியாடிப் பரவிச் செல்மின்கள்* பல்லுலகீர்! பரங்தே. 4.10.2

3224:

பரங்த தெய்வமும் பல்லுலகும் படைத்து* அன்று உடனேவிழுங்கிக்,*
கரங்துமிழ்ந்து கடங்திடங்தது* கண்டும் தெளியகில்லீர்,*
சிரங்களால் அமர்வணங்கும்* திருக்குருகூர் அதனுள்,*
பரன் திறமன்றிப் பல்லுலகீர!* தெய்வம் மற்றில்லை பேசுமினே! 4.10.3

3225:

பேச நின்ற சிவனுக்கும் பிரமன்தனக்கும்* பிறர்க்கும்
நாயகன் அவனே,* கபாலங்கள் மோக்கத்துக்* கண்டுகொள்மின்,*
தேச மாதிள் சூழ்ந்தழகாய* திருக்குருகூர் அதனுள்,*
ஈசன்பால் ஓர் அவம்பறைதல்* என்னுவது இலிங்கியர்க்கே? 4.10.4

3226:##

இலிங்கத் திட்ட புராணத்திரும்* சமணரும் சாக்கியரும்*
வலிந்து வாது செய்வீர்களும்* மற்றுநாட் தெய்வமும் ஆகிசின்றன்*
மலிந்து சொங்கெல் கவரி வீசம்* திருக்குருகூர் அதனுள்,*
பொலிந்து நின்றபிரான் கண்டர்* ஒன்றும் பொய்யில்லை போற்றுமினே. (2) 4.10.5

3227:

போற்றி மற்றேர் தெய்வம்* பேணப் புறத்திட்டு* உம்மையின்னே
தேற்றி வைத்தது* எல்லீரும் வீடு பெற்றுல் உலகில்லையென்றே,*
சேற்றில் செங்கெல் கமலம் ஓங்கு* திருக்குருகூர் அதனுள்,*
ஆற்ற வல்லவன் மாயம் கண்டர்* அது அறிந்தறிந்து ஓடுமினே. 4.10.6

3228:

ஓடி யோடிப் பலபிறப்பும் பிறங்து* மற்றேர் தெய்வம்,
பாடியாடிப் பணிந்து* பல்படிகால் வழியேறிக்கண்டர்,*
கூடி வானவர் ஏத்தனின்ற* திருக்குருகூர் அதனுள்,*
ஆடு புட்கொடி ஆதி முரத்திக்கு* அடிமை புகுவதுவே. 4.10.7

3229:

புக்கு அடிமையினால் தன்னைக் கண்ட* மார்க்கண்டேயன் அவனை*
நக்கபிரானும் அன்று உய்யக்கொண்டது* நாராயணன் அருளே*
கொக்கு அலர் தடம் தாழை வேலித்* திருக்குருகூர் அதனுள்*
மிக்க ஆதிப்பிரான் நிற்க* மற்றைத் தெய்வம் விளம்புதிரே 4.10.8

3230:

விளம்பும் ஆறு சமயமும்* அவையாகியும் மற்றும்தன்பால்,*
அளங்து காண்டற்கரியன் ஆகிய* ஆதிப்பிரானமரும்,*
வளங்கொள் தண்பனை சூழ்ந்த அழகாய* திருக்குருகூர் அதனை,*
உளங்கொள் ஞானத்து வைம்மின* உம்மை உய்யக்கொண்டு போகுறிலே. 4.10.9

நாலாயிர திவ்ய ப்ரபந்தம் திருவாய் மொழி

3231:

உறுவதாவது எத்தேவும்* எவ்வுலகங்களும் மற்றும்தன்பால்,*
மறுவில் முர்த்தியோடொத்து* இத்தனையும் நின்றவண்ணம் நிற்கவே,*
செறுவில் செஞ்செல் கரும்பொடோங்கு* திருக்குருசூர் அதனுள்*
குறிய மாணுருவாகிய* நிள்குடக் கூத்தனுக்கு ஆட்செய்வதே. 4. 10. 10

3232:##

ஆட்செய்து ஆழிப்பிரானைச் சேர்க்தவன்* வண்குருசூர்ச்கரான்*
நாட்கமழ் மகிழ்மாலை மார்பினன்* மாறன் சடகோபன்,*
வேட்கையால் சொன்ன பாடல்* ஆயிரத்துள் இப்பத்தும் வல்லார்,*
மீட்சியின்றி வைகுந்த மாநகர்* மற்றது கையதுவே. (2) 4. 10. 11

நாலாயிர திவ்ய ப்ரபஞ்சம் திருவாய் மொழி

திருவாய் மொழி ஜங்தாம் பத்து

முதல் திருமொழி

3233:##

கையார் சக்கரத்து* என்கருமாணிக்கமே! என்றென்று,*
பொய்யே கைம்மைசொல்லிப்* புறமே புறமே ஆடி,*
மெய்யே பெற்றோழிந்தேன்,* விதிவாய்க்கின்று காப்பாரார்,*
ஜயோ கண்ணபிரான்!* அறையோ இனிப்போனாலே. (2) 5.1.1

3234:

போனும் மாமருதின் நடுவே* என் பொல்லா மணியே,*
தேனே! இன்னமுதே!‘* என்றென்றே சில சூற்றுச்சொல்ல,*
தானேல் எம்பெருமான்* அவன் என்னுகி ஒழிந்தான்,*
வானே மாடிலமே* மற்றுமற்றும் என்னுள்ளனவே. 5.1.2

3235:

உள்ளன மற்றுளவாப்* புறமேசில மாயம் சொல்லி,*
வள்ளல் மணிவண்ணனே!* என்றென்றே உன்னையும் வஞ்சிக்கும்,*
கள்ளமனம் தவிர்ந்தே* உன்னைக் கண்டுகொண்டு உய்ந்தொழிந்தேன்,*
வெள்ளத்தனைக் கிடந்தாய்* இனியுன்னை விட்டு என்கொள்வனே? 5.1.3

3236:

என்கொள்வன் உன்னை விட்டென்னும்* வாசகங்கள் சொல்லியும்,*
வன்கள்வனேன் மனத்தை வலித்துக்க* கண்ண நீர் கரஞ்சு,*
நின்கண் செருங்கவைத்தே* என்தாவியை நீக்கக்கில்லேன்,*
என்கண் மலினமறுத்து* என்னைக்கவி அருளாய்கண்ணனே! 5.1.4

3237:

கண்ணபிரானை* விண்ணேர கருமாணிக்கத்தை அழுதை,*
நண்ணியும் நண்ணிகில்லேன்* நடுவேயோர் உடம்பிலிட்டு,*
திண்ணம் அழுங்கக்கட்டிப்* பலசெய்வினை வன்கயிற்றுல்,*
புண்ணை மறையவரிந்து* என்னைப் போரவைத்தாய் புறமே. 5.1.5

3238:

புறமறக் கட்டிக்கொண்டு* இரு வல்வினையார் குமைக்கும்,*
முறைமுறை ஆக்கைபுகலொழியக்* கண்டு கொண்டொழிந்தேன்,*
நிறமுடை நால்தடங்தோள்* செய்யவாய் செய்ய தாமரைக்கண்,*
அறமுயல் ஆழியங்கைக்க* கருமேனி அம்மான் தன்னையே. 5.1.6

3239:

அம்மான் ஆழிப்பிரான்* அவன் எவ்விடத்தான்? யான்ஆர்?,*
எம்மா பாவியர்க்கும்* விதிவாய்க்கின்று வாய்க்கும்கண்டர்,*
'கைம்மா துன்பொழித்தாய்!'என்று* கைதுலை பூசலிட்டே,*
மெய்ம்மாலாய் ஒழிந்தேன்* எம்பிரானும் என் மேலானே. 5.1.7

3240:

மேலாத் தேவர்களும்* சிலத்தேவரும் மேவித்தொழும்,*
மாலார் வசது இனாள்* அடியேன் மனத்தே மன்னினர்,*
சேலேய் கண்ணியரும்* பெருஞ்செல்வழும் நன்மக்களும்,*
மேலாத் தாய்தந்தையும்* அவரே இனி யாவாரே. 5.1.8

நாலாயிர திவ்ய ப்ரபஞ்சம் திருவாய் மொழி

3241:

ஆவாரார் துணை என்று* அலீசீர் கடலுள் அழக்தும்-
நாவாய் போல்,* பிறவிக் கடலுள்* இன்று நான்துளங்க,*
தேவார் கோலத்தொடும்* திருச்சக்கரம் சங்கினொடும்,*
ஆவா! என்று அருள் செய்து* அடியேனொடும் ஆனானே. 5.1.9

3242:

ஆனான் ஆஞ்சூடையான் என்று* அ:தே கொண்டு உகந்துவஞ்சு,*
தானே இன்னருள் செய்து* என்னைமுற்றவும் தானுனான்,*
மீனுய் ஆமையுமாய்* நரசீங்கமுமாயக் குறளாய்,*
கானுர் ஏனமுமாயக்* கற்கியாம் இன்னம் கார்வண்ணனே. 5.1.10

3243:##

கார்வண்ணன் கண்ணபிரான்* கமலத்தடங் கண்ணன் தன்னை,*
ஏர்வள ஒன்கழனிக்* குருகூர் சடகோபன் சொன்ன,*
சீர்வண்ண ஒன்தமிழ்கள்* இவை ஆயிரத்துள் இப்பத்தும்*
ஆர்வண்ணத்தால் உரைப்பார்* அடக்கீழ் புகுவார் பொலிங்தே. 5.1.11

இரண்டாம் திருமொழி

3244:##

பொலிக பொலிக பொலிக!* போயிற்று வல்லுயிர்ச் சாபம்*
நலியும் நரகமும் கொஞ்ச* நமனுக்கு இங்கு யாதொன்று மில்லை*
கலியும் கெடும் கண்டு கொள்மின்* கடல்வண்ணன் பூதங்கள் மண்மேல்*
மலியப் புகுந்து இசைபாடி* ஆடி உழிதரக் கண்டோம*. (2) 5.2.1

3245:

கண்டோம் கண்டோம் கண்டோம்* கண்ணுக் கிணியன கண்டோம்*
தொண்டர்! எல்லீரும் வார்ர* தொழுது தொழுது இன்றுரத்தும்*
வண்டார் தண்ணன் துழாயான்* மாதவன் பூதங்கள் மண்மேல்*
பண் தான் பாடி இன்றுடிப்* பரஞ்சு திரிகினறனவே*. 5.2.2

3246:

திரியும் கலியுகம் நிங்கித்* தேவர்கள் தாழும் புகுந்து*
பெரிய கிதையுகம் பற்றிப்* பேரின்ப வெள்ளம் பெருக*
கரிய முகில்வண்ணன் எம்மான்* கடல்வண்ணன் பூதங்கள் மண்மேல்*
இரியப் புகுந்து இசை பாடி* எங்கும் இடம் கொண்டனவே*. 5.2.3

3247:

இடங்கொள் சமயத்தை யெல்லாம்* எடுத்துக் களைவன போலே*
தடங்கடல் பள்ளிப் பெருமான்* தன்னுடைப் பூதங்களேயாய்*
கிடங்தும் இருந்தும் எழுந்தும்* கீதம் பலபல பாடி*
நடங்தும் பறங்தும் குனித்தும்* நாடகம் செய்கின்றனவே*. 5.2.4

3248:

செய்கின்றது என் கண்ணுக்கொன்றே* ஒக்கின்றது இவ்வுலகத்து*
வைகுந்தன் பூதங்களேயாய்* மாயத்தினால் எங்கும் மன்னி*
ஜயம் ஒன்றில்லை அரக்கர்* அசுரர் பிறங்தீர் உள்ளேரல்*
உய்யும் வகையில்லை தொண்டர்!* ஊழி பெயர்த்திடும் கொன்றே*. 5.2.5

நாலாயிர திவ்ய ப்ரபஞ்சம் திருவாய் மொழி

3249:

கொன்றுயிருண்ணும் விசாதி* பகைபசி தீயன வெல்லாம்*
நின்று இவ்வுலகீல் கடிவான்* நேமிப் பிரான் தமர் போந்தார்*
நன்றிசை பாடியும் துள்ளியாடியும்* ஞாலம் பரந்தார்*
சென்று தொழுதுய்ம்மின் தொண்டர்!* சிங்தையைச் செங்சிறுத்தியே*. 5. 2. 6

3250:

நிறுத்திநும் உள்ளத்துக் கொள்ளும்* தெய்வங்கள் உம்மை உய்யக்கொள்*
மறுத்தும் அவனேஞ்சே கண்டர்* மார்க்கண்டேயனும் கரியே*
கறுத்த மனமொன்றும் வேண்டா* கண்ணனல்லால் தெய்வ மில்லை*
இறுப்ப தெல்லாம் அவன் முர்த்தியாய்* அவர்க்கே இறுமினே*. 5. 2. 7

3251:

இறுக்கும் இறையிறுத்துண்ண* எவ்வுலகுக்கும் தன் முர்த்தி*
நிறுத்தினுன் தெய்வங்களாக* அத்தெய்வ நாயகன் தானே*
மறுத்திருமார்வனவன் தன்* பூதங்கள் கீதங்கள் பாடி*
வெறுப்பின்றி ஞாலத்து மிக்கார்* மேவித் தொழுது உய்ம்மின் நீரே*. 5. 2. 8

3252:

மேவித் தொழுது உய்ம்மின்ரகள்* வேதப் புனித இருக்கை*
நாவில் கொண்டு அச்சுதன் தன்னை* ஞான விதி பிழையாமே*
பூவில் புகையும் விளக்கும்* சாக்தமும் நிரும் மலிங்கு*
மேவித் தொழும் அடியாரும்* பகவரும் மிக்கது உலகே*. 5. 2. 9

3253:

மிக்க உலகுகள் தோறும்* மேவிக் கண்ணன் திருமுர்த்தி*
நக்கபிரானேஞ்சே* அயனும் இந்திரனும் முதலாக*
தொக்க அமர் குழாங்கள்* எங்கும் பரந்தன தொண்டர்!*
ஒக்கத் தொழுகிற்றிராகில்* கலியுகம் ஒன்றும் இல்லையே*. 5. 2. 10

3254:##

கலியுகம் ஒன்றும் இன்றிக்கே* தன்னடியார்க்கு அருள் செய்யும்*
மலியும் சுட்ரொளி முர்த்தி* மாய்ப் பிரான் கண்ணன் தன்னை*
கலிவயல் தென்னன் குருகூர்* காரிமாறன் சட்கோபன்*
ஒலிபுகழாயிரத்து இப்பத்து* உள்ளத்தை மாசறுக்குமே*. (2) 5. 2. 11

முன்றும் திருமொழி

3255:##

மாசறு சோதி* என் செய்யவாய் மணிக்குன்றத்தை*
ஆசறு சீலனை* ஆதி முர்த்தியை நாடியே*
பாசற வெய்தி* அறிவிழக்கு எனை நாளையம்?*
ஏசறும் ஊவர் கவ்வை* தோழி! என்செய்யுமே?*. (2) 5. 3. 1

3256:

என்செய்யும் ஊவர் கவ்வை* தோழி! இனி நம்மை*
என்செய்ய தாமரைக் கண்ணன்* என்னை திறைகொண்டான்*
முன்செய்ய மாமை இழங்கு* மேனி மெலிவெய்தி*
என்செய்ய வாயும் கருங்கண்ணும்* பயப்பூர்ந்தவே*. 5. 3. 2

நாலாயிர திவ்ய ப்ரபஞ்சம் திருவாய் மொழி

3257:

ஊர்ந்த சகடம்* உதைத்த பாதத்தன்* பேய்மூலை-
சார்ந்து சுவைத்த செவ்வாயன்* என்னை நிறைகொண்டான்*
பேர்ந்தும் பெயர்ந்தும்* அவனேடன்றி ஓர் சொல்லிலேன்*
தீர்ந்த என் தோழி!* என்செய்யும் ஊவர் கவ்வையே?*. 5. 3. 3

3258:

ஊவர் கவ்வை எருவிட்டு* அன்னை சொல் நிர்மடுத்து*
ஈரெல் வித்தி முளைத்த* செஞ்சப் பெருஞ்செய்யுள்*
பேரமர் காதல்* கடல் புரை விளைவித்த*
காரமர் மேனி* நம் கண்ணன் தோழி! கடியனே*. 5. 3. 4

3259:

கடியன் கொடியன்* செஞ்சமால் உலகங்கொண்ட-
அடியன்* அறிவிரு மேனி மாயத்தன்* ஆகிலும்-
கொடிய என் செஞ்சம்* அவனென்றே கீடக்கும் எல்லே*
தூடி கொளிடை மடத்தோழி!* அன்னை என் செய்யுமே?*. 5. 3. 5

3260:

அன்னை என் செய்யில் என?* ஊர் என் சொல்லில் என? தோழிமீர்*
என்னை இனி உமக்காசை இல்லை* அகப்பட்டேன்*
முன்னை அமரர் முதல்வன்* வண் துவராபதி-
மன்னன்* மனிவண்ணன் வாசதேவன் வலையுளே*. 5. 3. 6

3261:

வலையுள் அகப்படுத்து* என்னை நல்செஞ்சம் சூவிக்கொண்டு*
அலைகடல் பள்ளியம்மானை* ஆழிப்பிரான் தன்னை*
கலைகொள் அகலல்குல் தோழி!* நம் கண்களால் கண்டு*
தலையில் வணங்கம் ஆங்கொலோ?* தையலார் முன்பே*. 5. 3. 7

3262:

பேய் மூலையுண்டு சகடம் பாய்ச்து* மருதிடைப்-
போய் முதல் சாய்ச்து* புள்வாய் பிளக்கு களிற்ட*
தூமுறுவல் தொண்டை வாய்ப்பிரானை* எங்காள் கொலோ*
யாம் உறுகின்றது தோழி!* அன்னையர் நானவே?*. 5. 3. 8

3263:

ஒன்றும் நிறையும் கவர்ச்து* என்னை நல்செஞ்சம் சூவிக்கொண்டு*
சேனுயர் வானத்திருக்கும்* தேவ பிரான் தன்னை*
ஆனை என் தோழி!* உலகுதோறு அலர் தூற்றி* ஆம்-
கோளைகள் செய்து* குதிரியாய் மடலூர்துமே*. 5. 3. 9

3264:

யாம் மடலூர்ச்தும்* எம் ஆழியங்கைப் பிரானுடை*
தூமடல் தண்ணங்துமாய்* மலர் கொண்டு குடுவோம்*
யாம் மடமின்றித்* தெருவதோறு அயல் தையலார்*
நாமடங்காப் பழி தூற்றி* நாடும் இரைக்கவே*. 5. 3. 10

3265:##

இரைக்கும் கருங்கடல் வண்ணன்* கண்ணபிரான்தன்னை*
விரைக்கொள் பொழில்* குருகூர்ச் சடகோபன் சொன்ன*

நாலாயிர திவ்ய ப்ரபந்தம் திருவாய் மொழி

நிரைக் கொளந்தாதி* ஓராயிரத்துள் இப்பத்தும்*
உரைக்க வல்லார்க்கு* வைகுந்தமாகும் தம் மூரெல்லாம்*. (2) 5. 3. 11

நான்காம் திருமொழி

3266:##

ஹெரல்லாம் துஞ்சி* உலகெல்லாம் நள்ளிருளாய்*
நிரெல்லாம் தேறி* ஓர் தீவிரவாய் நின்டதால்*
பாரெல்லாம் உண்ட* நம் பாம்பனையான் வாரானால்*
ஆர் எல்லோ! வல்வினையேன்* ஆவிகாப்பார் இனையே?* (2) 5. 4. 1

3267:

ஆவி காப்பார் இனியார்?* ஆழ்கடல்மண் விண்மூடி*
மாவி காரமாய்* ஓர் வல்லிரவாய் நின்டதால்*
காவி சேர் வண்ணன்* என் கண்ணனும் வாரானால்*
பாவியேன் கெஞ்சமே!* நியும் பாங்கல்லையே?*. 5. 4. 2

3268:

நியும் பாங்கல்லைகாண்* கெஞ்சமே! தீவிரவும்*
ஓயும் பொழுதின்றி* ஊழியாய் நின்டதால்*
காயும் கடுஞ்சிலை* என் காதுத்தன் வாரானால்*
மாயும் வகை அறியேன்* வல் வினையேன் பெண் பிறங்தே*. 5. 4. 3

3269:

பெண் பிறங்தார் எய்தும்* பெருங்துயர் காண்கிலேன் என்று*
ஒண்சுட்ரோன்* வாராதொளித்தான்* இம் மண்ணளங்த-
கண் பெரிய செவ்வாய்* எங்காரேறு வாரானால்*
எண் பெரிய சிங்தைஞாய்* தீர்ப்பார் ஆர் என்னையே?*. 5. 4. 4

3270:

ஆர் என்னை ஆராய்வார்?* அன்னையரும் தோழியரும்*
'நிரென்னே?' என்னதே* தீவிரவும் துஞ்சவரால்*
காரன்ன மேனி* நம் கண்ணனும் வாரானால்*
பேரென்னை மாயாதால்* வல்வினையேன் பின் நின்றே*. 5. 4. 5

3271:

பின்னின்ற காதல் ஞோய்* கெஞ்சம் பெரிதுமால்*
முன்னின்ற இராவுழி* கண் புதைய முடிற்றுல்*
மன்னின்ற சக்கரத்து* எம் மாயவனும் வாரானால்*
இங்னின்ற தீவிரவு* காப்பார் ஆர் இவ்விடத்தே?*. 5. 4. 6

3272:

காப்பார் ஆர் இவ்விடத்து?* கங்கிருளின் நுண்துளியாய்*
சேட்பால தூழியாய்ச்* செல்கின்ற கங்குல்வாய்*
தூப்பால வெண்சங்கு* சக்கரத்தன் தோன்றுனால்*
தீப்பால வல்வினையேன்* தெய்வங்காள்! என்செய்கேனே?*. 5. 4. 7

3273:

தெய்வங்காள்! என் செய்கேன்?* ஓரிரவு ஏழுழியாய்*
மெய் வந்து நின்று* எனதாவி மெலிவிக்கும்*
கை வந்த சக்கரத்து* என் கண்ணனும் வாரானால்*
தை வந்த தண்தென்றல்* வெஞ்சுடரில் தானடுமே*. 5. 4. 8

நாலாயிர திவ்ய ப்ரபந்தம் திருவாய் மொழி

3274:

வெஞ்சுடரில் தானடுமால்ஸ் வீங்கிருளின் நூண் துளியாய்ஸ்
அஞ்சுடர வெய்யோன்ஸ் அணி செடுங்தேர் தோன்றுதால்ஸ்
செஞ்சுடர்த் தாமரைக்கண்ஸ் செல்வனும் வாரானைல்ஸ்
செஞ்சுடர் தீர்ப்பார் இனியார்ஸ் சின்று உருகுகின்றேனே!ஸ். 5.4.9

3275:

நின்று உருகுகின்றேனே போலஸ் செடுவானம்ஸ்
சென்றுருகி நூண்துளியாய்ச்ஸ் செல்கின்ற கங்குல்வாய்ஸ்
அன்று ஒருகால் வையம்ஸ் அளக்தபிரான் வாரான் என்றுஸ்
ஒன்றொருகால் சொல்லாதுஸ் உலகோ உறங்குமேஸ். 5.4.10

3276:##

உறங்குவான் போல்ஸ் யோகு செய்த பெருமானைஸ்
சிறங்த பொழில் சூழ்ஸ் குருகூர் சடகோபன் சொல்ஸ்
சிறம் கிளர்க்க அந்தாதிஸ் ஆயிரத்து இப்பத்தால்ஸ்
இறங்கு போய் வைகுந்தம்ஸ் சேராவாறு எங்ஙவனேயோ?ஸ். 5.4.11

ஜுங்தாம் திருமொழி

3277:##

எங்ஙவனேயோ அன்னைமீர்காள்ஸ்!ஸ் என்னை முனிவது நிர்ஸ்
எங்கள் கோலத் திருக்குறுங்குடி நம்பியைஸ் நான் கண்டபின்ஸ்
சங்கினேநேடும் நோமியோடும்ஸ் தாமரைக் கண்களோடும்ஸ்
செங்கனிவாய் ஒன்றினேடும்ஸ் செல்கின்றது என்செஞ்சமேஸ். (2) 5.5.1

3278:

என் செஞ்சினைல் நோக்கிக் காணீர்ஸ் என்னை முனியாதேஸ்
தென்னன் சோலைத் திருக்குறுங்குடி நம்பியைஸ் நான் கண்டபின்ஸ்
மின்னும் நூலும் குண்டலமும்ஸ் மார்வில் திருமறுவும்ஸ்
மன்னு பூணும் நான்கு தோனும்ஸ் வந்து எங்கும் சின்றிடுமேஸ். 5.5.2

3279:

சின்றிடும் திசைக்கும் கையுமென்றுஸ் அன்னையரும் முனிதிர்ஸ்
குன்ற மாடத் திருக்குறுங்குடி நம்பியைஸ் நான் கண்டபின்ஸ்
வென்றி வில்லும் தண்டும் வாரும்ஸ் சக்கரமும் சங்கமும்ஸ்
சின்று தோன்றிக் கண்ணுள் சிங்காஸ் செஞ்சுள்ளும் சிங்காவேஸ். 5.5.3

3280:

சிங்கநில்லாக் கண்ண சிர்களென்றுஸ் அன்னையரும் முனிதிர்ஸ்
தேன்கொள் சோலைத் திருக்குறுங்குடி நம்பியைஸ் நான் கண்டபின்ஸ்
ழுங்கண் மாலைத் தண் தழாயும்ஸ் பொன் முடியும் வடிவும்ஸ்
பாங்கு தோன்றும் பட்டும் நானும்ஸ் பாவியேன் பக்கத்தவேஸ். 5.5.4

3281:

பக்கம் நோக்கி நிற்கும் கையுமென்றுஸ் அன்னையரும் முனிதிர்ஸ்
தக்க கீர்த்திக் திருக்குறுங்குடி நம்பியைஸ் நான் கண்டபின்ஸ்
தொக்கசோதித் தொண்டை வாயும்ஸ் சிண்ட புருவங்களும்ஸ்
தக்கதாமரைக் கண்ணும்ஸ் பாவியேன் ஆவியின மேலனவேஸ். 5.5.5

நாலாயிர திவ்ய ப்ரபந்தம் திருவாய் மொழி

3282:

மேலும் வன்பழி நங்குடிக்கு இவள் என்று* அன்னை காண கொடாள்*
சோலைகுழ் தண்திருக்குறுங்குடி நம்பியை* நான் கண்டபின்*
கோலங்கள் கொடி முக்கும்* தாமரைக் கண்ணும் கனிவாயும்*
நிலமேனியும் நான்கு தோரும்* என் செஞ்சம் நிறைந்தனவே*. 5. 5. 6

3283:

நிறைந்த வன்பழி நங்குடிக்கு இவள் என்று* அன்னை காணக்கொடாள்*
நிறந்த கீர்த்தித் திருக்குறுங்குடி நம்பியை* நான் கண்டபின்*
நிறைந்த சோதி வெள்ளஞ் குழங்கத் தீண்ட பொன் மேனியொடும்*
நிறைந்து என்னுள்ளே நின்றொழிச்தான்* சேமியங்கையுளதே*. 5. 5. 7

3284:

தையுள் நன்முகம் வைக்கும் கையுமென்று* அன்னையரும் முனிதிர்*
மைகொள் மாடத் திருக்குறுங்குடி நம்பியை* நான் கண்டபின்*
செய்யதாமரைக் கண்ணும் அல்குலும்* சிற்றிடையும் வடிவும்*
மொய்யல்கள் குழல் தாழந்த தோள்களும்* பாவியேன் முன சிற்குமே*. 5. 5. 8

3285:

முன் நின்றுயென்று தோழி மார்களும்* அன்னையரும் முனிதிர்*
மன்னு மாடத் திருக்குறுங்குடி நம்பியை* நான் கண்டபின்*
சென்னி நீண்முடி ஆதியாய* உலப்பிலணி கலத்தன்*
கன்னல் பாலமுதாகி வங்கு* என் செஞ்சம் கழியானே*. 5. 5. 9

3286:

கழியமிக்கதோர் காதலள் இவளென்று* அன்னை காணக்கொடாள்*
வழுவில் கீர்த்தித் திருக்குறுங்குடி நம்பியை* நான் கண்டபின்*
குழுமித் தேவர் குழாங்கள்* கை தொழச்சோதி வெள்ளத்தினுள்ளே*
எழுவதோர் உரு என்செஞ்சள் எழும்* ஆர்க்கும் அறிவரிதே*. 5. 5. 10

3287:##

அறிவரிய பிரானை* ஆழியங்கையனையே அலற்றி*
நறிய நல் மலர் நாடி* நன்குருகூர்ச் சடகோபன் சொன்ன*
குறிகொள் ஆயிரத்துள் இவை பத்தும்* திருக்குறுங்குடி யதன் மேல்*
அறியக் கற்று வல்லார் வைட்னவர்* ஆழிகடல் ஞாலத்துள்ளே*. (2) 5. 5. 11

ஆரும் திருமொழி

3288:##

கடல்ஞாலம் செய்தேனும் யானே என்னும்*
கடல்ஞாலம் ஆவேனும் யானே என்னும்*
கடல்ஞாலம் கொண்டேனும் யானே என்னும்*
கடல்ஞாலம் கீண்டேனும் யானே என்னும்*
கடல்ஞாலம் உண்டேனும் யானே என்னும்*
கடல் ஞாலத்தீசன் வங்தேறக் கொலோ?*
கடல் ஞாலத்தீர்க்கு இவையென் சொல்லுகேன்?*
கடல் ஞாலத்து என் மகள் கற்கின்றவே?*. (2) 5. 6. 1

3289:

கற்கும் கல்விக்கு எல்லையிலனே என்னும்*
கற்கும் கல்வி யாவேனும் யானே என்னும்*
கற்கும் கல்வி செய்வேனும் யானே என்னும்*

நாலாயிர திவ்ய ப்ரபஞ்சம் திருவாய் மொழி

கற்கும் கல்வி தீர்ப்பேனும் யானே என்னும்*
 கற்கும் கல்விச்சாரமும் யானே என்னும்*
 கற்கும் கல்விசாதன் வங்தேறக் கொலோ?*
 கற்கும் கல்வியீர்க்கு இவையென் சொல்லுகேன்*
 கற்கும் கல்வி என்மகள் காண்கின்றவே?*. 5. 6. 2

3290:

காண்கின்ற சிலமெல்லாம் யானே என்னும்*
 காண்கின்ற விசம்பெல்லாம் யானே என்னும்*
 காண்கின்ற வெங்கீடையல்லாம் யானே என்னும்*
 காண்கின்ற இக்காற்றெல்லாம் யானே என்னும்*
 காண்கின்ற கடலெல்லாம் யானே என்னும்*
 காண்கின்ற கடல் வண்ணனேறக் கொலோ?*
 காண்கின்ற உலகத்தீர்க்கு என் சொல்லுகேன்*
 காண்கின்ற என் காரிகை செய்கின்றவே?*. 5. 6. 3

3291:

செய்கின்ற கிதியெல்லாம் யானே என்னும்*
 செய்வான் இன்றனகளும் யானே என்னும்*
 செய்துழுன் இறந்தவும் யானே என்னும்*
 செய்கைப் பயனுண்பேனும் யானே என்னும்*
 செய்வார்களைச் செய்வேனும் யானே என்னும்*
 செய்ய கமலக் கண்ணனேறக் கொலோ?*
 செய்ய உலகத்தீர்க்கு இவையென் சொல்லுகேன்*
 செய்ய கனிவாய் இளமான திறத்தே?*. 5. 6. 4

3292:

திறம்பாமல் மண்காக்கின்றேன் யானே என்னும்*
 திறம்பாமல் மலை எடுத்தேனே என்னும்*
 திறம்பாமல் அசுரரைக் கொன்றேனே என்னும்*
 திறம்காட்டி அன்றுஜவரைக் காத்தேனே என்னும்*
 திறம்பாமல் கடல் கடைந்தேனே என்னும்*
 திறம்பாத கடல்வண்ணன் ஏறக் கொலோ?*
 திறம்பாத உலகத்தீர்க்கு என் சொல்லுகேன்*
 திறம்பாது என் திருமகள் எய்தினவே?*. 5. 6. 5

3293:

இனவேய்மலை ஏந்தினேன் யானே என்னும்*
 இனவேறுகள் செற்றேனும் யானே என்னும்*
 இனவாங்கன்று மேய்த்தேனும் யானே என்னும்*
 இனவாடிரை காத்தேனும் யானே என்னும்*
 இனவாயர் தலைவனும் யானே என்னும்*
 இனத்தேவர் தலைவன் வங்தேறக் கொலோ?*
 இனவேற்கண் நல்லீர்க்கு இவையென் சொல்லுகேன்*
 இனவேற் கண்ணி என்மகள் உற்றனவே?*. 5. 6. 6

3294:

உற்றுர்கள் எனக்கு இல்லை யாருமென்னும்*
 உற்றுர்கள் எனக்கு இங்கெல்லாரும் என்னும்*
 உற்றுர்களைச் செய்வேனும் யானே என்னும்*
 உற்றுர்களை அழிப்பேனும் யானே என்னும்*
 உற்றுர்களுக்கு உற்றேனும் யானே என்னும்*

நாலாயிர திவ்ய ப்ரபந்தம் திருவாய் மொழி

உற்றுரிலி மாயன் வங்கேறக் கொலோ?*
 உற்றிர்கட்கு என்சொல்லிச் சொல்லுகேன் யான?*
 உற்று என்னுடைப் பேதை உரைக்கின்றவே?*. 5. 6. 7

3295:

உரைக்கின்ற முக்கண்பிரான் யானே என்னும்*
 உரைக்கின்ற திசைசமுகன் யானே என்னும்*
 உரைக்கின்ற அமரரும் யானே என்னும்*
 உரைக்கின்ற அமரர் கோன் யானே என்னும்,
 உரைக்கின்ற முனிவரும் யானே என்னும்
 உரைக்கின்ற முகில் வண்ணன் ஏறக்கொலோ?,
 உரைக்கின்ற உலகத்தீர்க்கு என் சொல்லுகேன்?
 உரைக்கின்ற என் கோமள ஒண்கொடிக்கே*. 5. 6. 8

3296:

கொடிய வினையாதுமிலனே என்னும்*
 கொடிய வினையாவேனும் யானே என்னும்*
 கொடியவினை செய்வேனும் யானே என்னும்*
 கொடியவினை தீர்ப்பேனும் யானே என்னும்*
 கொடியான் இலங்கை செற்றேனே என்னும்*
 கொடிய புள்ளுடையவன் ஏறக் கொலோ?*
 கொடிய உலகத்தீர்க்கு இவையென் சொல்லுகேன்*
 கொடியேன் கொடி என்மகள் கோலங்களே?*. 5. 6. 9

3297:

கோலம் கொள் சுவர்க்கமும் யானே என்னும்*
 கோலமில் நரகமும் யானே என்னும்*
 கோலம் திகழ் மோக்கமும் யானே என்னும்
 கோலம் கொள் உயிர்களும் யானே என்னும்,
 கோலம் கொள் தனிமுதல் யானே என்னும்
 கோலம் கொள் முகில்வண்ணன் ஏறக் கொலோ?
 கோலம் கொள் உலகத்தீர்க்கு என் சொல்லுகேன்
 கோலம் திகழ்கோதை என் கூந்தலுக்கே!*. 5. 6. 10

3298:##

கூந்தல் மலர் மங்கைக்கும் மண்மடந்தைக்கும்*
 குலவாயர் கொழுந்துக்கும் கேள்வன் தன்னை*
 வாய்ந்த வழுதி வள நாடன்* மன்னு-
 குருகூர்ச் சடகோபன் குற்றேவல் செய்து*
 ஆய்ந்த தமிழ் மாலை* ஆயிரத்துள்-
 இவையும் ஓர பத்தும் வல்லார்* உலகில்-
 ஏந்து பெருஞ்செல்வத்தராய்த்* திருமால்-
 அடியார்களைப் பூசிக்க நோற்றுர்களே*. (2) 5. 6. 11

ஏழாம் திருமொழி

3299:##

நோற்ற நோன்பிலேன் நுண்ணறிவிலேன்* ஆகிலும் இனி உன்னைவிட்டு*
 ஒன்றும் ஆற்ற கிற்கின்றிலேன்* அரவினை யம்மானே*
 சேற்றுத் தாமரை செங்கெலுாடு மலர்* சிர்வர மங்கல நகர்*
 வீற்றிருந்த எந்தாய்!* உனக்கு மிகையல்லேன் அங்கே*. (2) 5. 7. 1

நாலாயிர திவ்ய ப்ரபஞ்சம் திருவாய் மொழி

3300:

அங்குற்றேன் அல்லேன் இங்குற்றேன் அல்லேன்* உன்னைக் காணும் அபாவில் வீழ்ந்து* நான் எங்குற்றேனும் அல்லேன்* இலங்கை செற்ற அம்மானே* திங்கள் சேர்மணி மாட நீடு* சிர்வர மங்கல நகருறை* சங்கு சக்கரத்தாய்!* தமியேனுக்கு அருளாயே*. 5.7.2

3301:

கருள புட்கொடி சக்கரப் படை* வான நாடு! என் கார்முகில் வண்ணை* பொருள்லாத என்னைப் பொருளாக்கி* அடிமை கொண்டாய்* தெருள்கொள் நான்மறை வல்லவர் பலர்வாழ்* சிர்வர மங்கலங்கர்க்கு* அருள் செய்து அங்கிருந்தாய்!* அறியேன் ஒரு கைம்மாறே*. 5.7.3

3302:

மாறு சேர்ப்பை நூற்றுவர் மங்க* ஓர் ஜவர்க்காயன்று மாயப்போர் பண்ணி* நிறு செய்த எங்தாய்!* நிலங்கீண்ட அம்மானே* தேறு ரூனத்தர் வேத வேள்வியறுச்* சிர்வர மங்கலங்கர்க்* ஏறி வீற்றிருந்தாய்!* உன்னை எங்கெய்தக் கூவுவனே?*. 5.7.4

3302:

எய்தக் கூவுதல் ஆவதே எனக்கு?* எவ்வ தெவ்வத்து உளாயுமாய் தின்று* கை தவங்கள் செய்யும்* கருமேனி அம்மானே* செய்த வேள்வியர் வையத் தேவரருச்* சிர்வர மங்கலங்கர்க்* கை தொழு இருந்தாய்* அது சானும் கண்டேனே*. 5.7.5

3304:##

ஏனமாய் திலம் கீண்ட என்னப்பனே! கண்ணை!* என்றும் என்னை ஆஞ்டை* வான நாயகனே!* மணி மாணிக்கச் சுட்ரே* தேனமாம் பொழில் தண்சிர்வரமங்கலத்தவர்க்* கை தொழுவுறை* வான மாமலையே!* அடியேன் தொழு வந்தருளே*(2) 5.7.6

3305:

வந்தருளி என்னெஞ்சிடம் கொண்ட* வானவர் கொழுங்கே!* உலகுக்கோர்-முங்கைத் தாய்தங்கையே!* முழு ஏழூலகும் உண்டாய்!* செங்தொழிலவர் வேத வேள்வியறுச்* சிர்வர மங்கலங்கர்க்* அந்தமில் புகழாய்!* அடியேன் அகற்றேலே*. 5.7.7

3306:

அகற்ற தீவைத்த மாயவல்லை ஜம்புலங்கள்* ஆமவை* நன்கறிந்தனன்* அகற்றி என்னையும் நீ* அருஞ்சேற்றில் வீழ்த்தி கண்டாய்* பகற்கதிர் மணிமாட நீடு* சிர்வர மங்கை வானனே* என்றும்- புகற்கரிய எந்தாய்!* புள்ளின் வாய் பிளங்தானே!*. 5.7.8

3307:

புள்ளின்வாய் பிளங்தாய்! மருதிடை போயினைய்!* எருதேழ் அடர்த்த* என்கள் மாயவனே!* கரு மாணிக்கச் சுட்ரே* தெள்ளியார் திரு நான்மறைகள் வல்லார்* மலிதண் சிர்வர மங்கை* உள் இருந்த எந்தாய்!* அருளாய் உய்யுமாறு எனக்கே*. 5.7.9

3308:

ஆறெனக்கு தின் பாதமே* சரணைகத் தங்தொழிந்தாய்* உனக்கு ஓர் கைம்- மாறு நானெனான்றிலேன்* என தாவியும் உனதே*

நாலாயிர திவ்ய ப்ரபந்தம் திருவாய் மொழி

சேரு கொள் கரும்பும் பெருஞ்செங்கெலும்* மலிதன் சிர்வர மங்கை*
நாறு பூஞ்சன் துழாய் முடியாய்!* தெய்வ நாயகனே!*. 5. 7. 10

3309:##

தெய்வ நாயகன் நாரணன்* திரிவிக்கிரமன் அடியினைமிசை*
கொய்கொள் பூம்பொழில் சூழ்* குருகூர்ச் சடகோபன்*
செய்த ஆயிரத்துள் இவை* தன்சிர்வர மங்கை மேய பத்துடன்*
வைகல் பாட வல்லார்* வானேர்க்கு ஆராவமுதே*. (2) 5. 7. 11

எட்டாம் திருமொழி

3310:##

ஆரா அமுதே! அடியேன் உடலம்* நின்பால் அன்பாயே*
நீராய் அலைந்து கரைய* உருக்குகின்ற நெடுமாலே*
சீரார் செங்கெல் கவரி வீசும்* செழுஞ்சித் திருக்குடங்தை*
ஏரார் கோலம் திகழக் கிடந்தாய்!* கண்டேன் எம்மானே!*. (2) 5. 8. 1

3311:

எம்மானே! என் வெள்ளை முர்த்தி!* என்னை ஆள்வானே*
எம்மா உருவும் வேண்டும் ஆற்றல்* ஆவாய் எழிலேறே*
செம்மா கமலம் செழுஞ்சித் திருக்குடங்தை*
அம்மா மலர்க்கண் வளர்கின்றுனே!* என்னான் செய்கேனே!*. 5. 8. 2

3312:

என்னான் செய்கேன்! யாரே களைகண்?* என்னை என் செய்கின்றுய?*
உன்னை அல்லால் யாவராலும்* ஒன்றும் குறை வேண்டேன்*
கன்னூர் மதிள்குழ் குடங்தைக் கிடந்தாய்!* அடியேன் அருவானைள்*
சென்னூள் எங்காள்? அங்காள்* உனதாள் பிடித்தே செலக்கானே*. 5. 8. 3

3313:

செலக்கான் கிற்பார் காணும் அளவும்* செல்லும் கீர்த்தியாய்*
உலப்பிலானே! எல்லாவுலகும் உடைய* ஒரு முர்த்தி*
நலத்தால் மிக்கார் குடங்தைக் கிடந்தாய்!* உன்னைக் காண்பான் நான்-
அலப்பாய்* ஆகாசத்தை நோக்கி* அழுவன் தொழுவனே*. 5. 8. 4

3314:

அழுவன் தொழுவன் ஆடிக் காண்பன்* பாடி அலற்றுவன்*
தழுவல் விழையால் பககம் நோக்கி* நானிக் கவிழிஞ்திருப்பன்*
செழுவொன் பழனக் குடங்தைக் கிடந்தாய்!* செங்தாமரைக் கண்ண!*
தொழுவனேனை உனதாள் சேரும்* வகையே சூழ்கண்டாய்*. 5. 8. 5

3315:

சூழ்கண்டாய் என் தொல்லை வினையை அறுத்து* உன் அடிசேரும்-
ஊழகண்டிருந்தே* தூராக் குழிதூர்த்து* எனைநாள் அகன்றிருப்பன?*
வாழ்தொல் புகழார் குடங்தைக் கிடந்தாய்!* வானேர் கோமானே*
யாழின்சையே! அமுதே!* அறிவின் பயனே! அரியேறே!*. 5. 8. 6

3316:

அறியேறே! என்னம் பொற்சுடரே!* செங்கண் கருமுகிலே!*
எரியே! பவளக் குன்றே!* நால்தோள் எந்தாய்! உனதருளே*
பிரியா அடிமை என்னைக் கொண்டாய்* குடங்தைத் திருமாலே*
தரியேன் இனி உன் சரணம் தந்து* என் சன்மம் களையாயே*. 5. 8. 7

நாலாயிர திவ்ய ப்ரபந்தம் திருவாய் மொழி

3317:

களைவாய் துன்பம் களையா தொழிலாய்* களைகண் மற்றிலேன்*
வளைவாய் கேமிப் படையாய்!* குடங்கதைக் கிடங்த மாமாயா*
தளரா உடலம் எனதாவிக் சரிந்து போம் போது*
இளையாது உனதாள் ஒருங்கப் பிடித்து* போத இசை நியே*. 5. 8. 8

3318:

இசைவித்து என்னை உன்தாளினை கீழ்* இருத்தும் அம்மானே*
அசைவில் அமரர் தலைவர் தலைவா* ஆதிப் பெரு முர்த்தி*
திசைவில் வீசும் செழுமாமணிகள் சேரும்* திருக்குடங்கதை*
அசைவில் உலகம் பரவக் கிடங்தாய்!* காண வாராயே*. 5. 8. 9

3319:# #

வாரா வருவாய் வருமென் மாயா!* மாயா முர்த்தியாய்*
ஆராவழுதாய் அடியேன் ஆவி* அகமே தித்திப்பாய்*
தீராவினைகள் தீர என்னை ஆண்டாய்!* திருக்குடங்கதை-
ஹா!* உங்க்காட்பட்டும் *அடியேன் இன்னம் உழல்வேலே?*. (2) 5. 8. 10

3320:# #

உழலை என்பின் பேய்ச்சி முலையுடு* அவளை உயிருண்டான்*
கழல்கள் அவையே சரஞ்க கொண்ட* குருகூர்ச் சடகோபன்*
குழலின் மலியச் சொன்ன* ஓராயிரத்துள் இப்பத்தும்*
மழலை தீர வல்லார்* காமர் மானேய் சோக்கியர்க்கே*. (2) 5. 8. 11

ஒன்பதாம் திருமொழி

3321:# #

மானேய் சோக்குநல்லீர்!* வைகலும் வினையேன் மெலிய*
வானுர் வன் கழுகும்* மது மல்லிகை கழுமும்*
தெனுர் சோலைகள் சூழ்* திருவல்ல வாழுறையும்-
கோனுரை* அடியேன் அடிகூடுவது என்றுகொலோ?*. (2) 5. 9. 1

3322:

என்றுகொல்? தோழிமீர்காள்* எம்மை நீர் நலிந்து என்செய்தீரோ?*
பொன்திகழ் புன்னை மகிழ்* புதுமாதவி மீதனவி*
தென்றல் மணக்கமழும்* திருவல்ல வாழ்நகருள்-
நின்ற பிரான்* அடிநிறு அடியோம் கொண்டு சூடுவதே?*. 5. 9. 2

3323:

சூடும் மலர்க்குழலீர்!* துயராட்டியேன மெலிய*
பாடுால் வேதவொலி* பரவைத்திரை போல் முழங்க*
மாடுயர்ந்து ஓமப்புகை கழுமும்* தன் திருவல்ல வாழ்*
நீடுறைகின்ற பிரான்* கழல் காண்டுங்கொல் நிச்சலுமே?*. 5. 9. 3

3324:

நிச்சலும் தோழிமீர்காள்!* எம்மை நீர்நலிந்து என்செய்தீரோ?*
பச்சிலை நீள் கழுகும்* பலவும் தெங்கும் வாழைகளும்*
மச்சனி மாடங்கள் மீதனவும்* தன் திருவல்ல வாழ்*
நச்சரவினைன் மேல்* நம்பிரானது நன்னலமே*. 5. 9. 4

3325:

நன்னலத் தோழிமீர்காள்!* நல்ல அந்தனர் வேள்விப்புகை*
மைங்கலங் கொண்டுயர் விண் மறைக்கும்* தன் திருவல்லவாழ்*

நாலாயிர திவ்ய ப்ரபந்தம் திருவாய் மொழி

கன்னலங் கட்டி தன்னைக்க* கனியை இன்னமுதம் தன்னை*
என்னலக்கொள் சுடரை* என்றுகொல் கன்கள் காண்பதுவே?*. 5. 9. 5

3326:

காண்பது எஞ்ஞான்று கொலோ?* வினையேன் கனிவாய் மடவீர்*
பாண்குரல் வண்டினொடு* பசுந்தென்றலுமாகி எங்கும்*
சேண்சிலை ஓங்குமரச்* செழுங்கானல் திருவல்ல வாழ்*
மாண்குறள் கோலப்பிரான்* மலர்த்தாமரைப் பாதங்களே?*. 5. 9. 6

3327:

பாதங்கள் மேலணி* பூந்தொழக் கூடுங்கொல்? பாவைகல்லீர்*
ஒது கெடுங்தடத்துள்* உயர்தாமரை செங்கழுங்கர்*
மாதர்கள் வாண்முகமும்* கண்ணுமேந்தும் திருவல்லவாழ்*
நாதன் இஞ்ஞாலமுண்ட* நம்பிரான் தன்னை நாள்தொறுமே?*. 5. 9. 7

3328:

நாள்தொறும் வீடின்றியே* தொழக் கூடுங்கொல் நன்னுதலீர்*
ஆடுறு தீங்கரும்பும்* விளை செங்கொலுமாகி எங்கும்*
மாடுறு பூந்தடம் சேர்* வயல் குழ்தண் திருவல்லவாழ்*
நிடுறைகின்ற பிரான்* நிலம் தாவிய நில் கழலே?*. 5. 9. 8

3329:

கழல்வளை பூரிப்பயாம் கண்டு* கைதொழக் கூடுங்கொலோ*
குழலென்ன யாழுமென்னக்க* குளிர் சோலையுள் தேனருங்து*
மழலை வரிவண்டுகள் இசைபாடும்* திருவல்லவாழ்*
சுழலின்மலி சக்கரப் பெருமான்* அது தொல்லருளே?*. 5. 9. 9

3330:

தொல்லருள் நல்வினையால்* சொலக்கூடுங்கொல் தோழிமீர்காள்*
தொல்லருள் மண்ணும் விண்ணும்* தொழ நின்ற திருங்கரம்*
நல்லருள் ஆயிரவர்* நலனேந்தும் திருவல்லவாழ்*
நல்லருள் நம்பெருமான்* நாராயணன் நாமங்களே?*. 5. 9. 10

3331:##

நாமங்கள் ஆயிரமுடைய* நம் பெருமான் அடி மேல்*
சேமங்கொள் தென்குருகூர்ச்* சுடகோபன் தெரிங்துரைத்த*
நாமங்கள் ஆயிரத்துள்* இவை பத்தும் திருவல்லவாழ்*
சேமங்கொள் தென்னகர்மேல்* செப்புவார் சிறங்தார் பிறங்தே*. (2) 5. 9. 11

பத்தாம் திருமொழி

3332:##

பிறங்க வாறும் வளர்க்க வாறும்* பெரிய பாரதம் கைசெய்து* ஜவர்க்குத்-
திறங்கள் காட்டி யிட்டுச்* செய்து போன மாயங்களும்*
சிறங்தனுடு புக்கு எனதாவியை* நின்றுநின்று உருக்கி உன்கின்ற*இச்-
சிறங்தவான் சுடரே!* உன்னை என்று கொல் சேர்வதுவே!*. (2) 5. 10. 1

3333:

வதுவை வார்த்தையுள் ஏறு பாய்க்கதும்* மாய மாவின வாய்பிளக்கதும்*
மதுவைவார் குழலார்* குரவை பினைந்த குழ்கும்*
அதுவிது உதுவென்னல் ஆவன வல்ல* என்னை உன் செய்கை நைவிக்கும்*
முதுவைய முதல்வா!* உன்னை என்று தலைப் பெய்வனே?*. 5. 10. 2

நாலாயிர திவ்ய ப்ரபந்தம் திருவாய் மொழி

3334:

பெய்யும் யங்குழல் பேய்முலை உண்ட* பிள்ளைத் தேற்றமும்* பேர்க்தோர் சாடிறச்-
செய்ய பாதமொன்றுல்* செய்த நின் சிறுச்சேவகமும்*
நெய்யுண் வார்த்தையுள் அன்னை கோல்கொள்ள*நியுன் தாமரைக்கண்கள் நீர்மல்க*
பையவே சிலையும் வஞ்சு* என் நெஞ்சை உருக்குங்களே*. 5.10.3

3335:

கள்ள வேடத்தைக் கொண்டு போய்ப்* புறம்புக்கவாறும்* கலந்தசுரரை-
உள்ளாம் பேதும் செய்திட்டு* உயிருண்ட உபாயங்களும்*
வெள்ள நீர்ச்சடையானும்* நின்னிடை வேற்லானம் விளங்க நின்றதும்*
உள்ளமுள் குடைந்து* என் உயிரை உருக்கி உண்ணுமே*. 5.10.4

3336:

உண்ண வானவர் கோனுக்கு* ஆயர் ஒருப்படுத்த அடிசிலுண்டதும்*
வண்ணமால் வரையை எடுத்து* மழைகாத்ததும்*
மண்ணை முன் படைத்துண்டுமிழ்க்கு* கடங்க்கிடங்கு மணக்க மாயங்கள்*
எண்ணுங்கோறும் என் நெஞ்சு* ஏரிவாய் மெழுகொக்கும் நின்றே*. 5.10.5

3337:

நின்றவாறும் இருந்தவாறும்* கிடங்தவாறும் நினைப்பரியன*
ஒன்றலா உருவாய்* அருவாய நின்மாயங்கள்*
நின்று நின்று நினைகின்றேன்* உண்ணை எங்ஙனம் நினைகிற்பன்* பாவியேற்கு-
ஒன்று நன்குரையாய்* உலகமுண்ட ஒண்சுடரே!*. 5.10.6

3338:

ஒண்சுடரோடு இருஞுமாய் *நின்றவாறும் உண்மையோடு இன்மையாய் வஞ்சு* என்-
கண்கொளாவகை* நிகரங்கு என்னைச் செய்கின்றன*
எண்கொள் சிங்தையுள் நைக்கின்றேன்* என் கரிய மாணிக்கமே!* என் கண்கட்குத்-
தின்கொள்ள ஒருநாள்* அருளாய் உன் திருவுருவே*. 5.10.7

3339:

திருவுருவு கிடங்தவாறும்* கொப்புழஷ் செங்தாமரை மேல்* திசைமுகன்-
கருவுள் வீற்றிருந்து* படைத்திட்ட கருமங்களும்*
பொருவிலுன் தனி நாயகமவை கேட்குங்கோறும்* என் நெஞ்சம் நின்று நெக்கு*
அருவி சோரும் கண்ணீர்* என்செய்கேன் அடியேனே!*. 5.10.8

3340:

அடியை முன்றை இரங்தவாறும்* அங்கே நின்றும் கடலும் மண்ணும் விண்ணும்-
முடிய* ஈரடியால்* முடித்துக் கொண்ட முக்கியமும்*
நொடியு மாறவை கேட்குங்கோறும்* என் நெஞ்சம் நின்தனக்கே கரைங்குதுகும்*
கொடிய வல்வினையேன்* உண்ணை என்றுகொல் கூடுவதே?*. 5.10.9

3341:

கூடி நிரை கடைந்த வாறும்* அமுதம் தேவர் உண்ண* அசுரரை-
வீடும் வண்ணங்களே* செய்து போன வித்தகமும்*
ஊடு புக்கு எனதாவியை* உருக்கி உண்டிடுகின்ற* நின் தன்னை-
நாடும் வண்ணம் சொல்லாய்* நச்ச நாகலை யானே!*. 5.10.10

3342:#

நாகலை மிசை நம்பிரான்* சரணே சரண் நமக்கென்று* நாள் தொறும்-
ஏக சிங்தையனுய்க்* குருகூர்ச்சடகோபன் மாறன்*
ஆக நூற்றாவந்தாதி* ஆயிரத்துள் இவையுமோர் பத்தும் வல்லார்*
மாக வைகுங்தத்து * மகிழ்வெய்துவர் வைகலுமே*. 5.10.11.

நாலாயிர திவ்ய ப்ரபந்தம் திருவாய் மொழி

திருவாய் மொழி ஆரும் பத்து

முதல் திருமொழி

3343:##

வைகல் பூங்கழிவாய்* வந்து மேயும் குருகினங்காள்*
செய்கொள் சொக்கெலுயர்* திருவண் வண்டுருறையும்*
கைகொள் சக்கரத்து* என்கனிவாய் பெருமானைக் கண்டு*
கைகள் கூப்பிச் சொல்லீர்* விளையாட்டியேன் காதன்மையே*. (2) 6.1.1

3344:

காதல் மென் பெட்டயோடு* உடன் மேயும் கருநாராய்*
வேத வேள்வி ஒலிமுழங்கும்* தன் திருவண் வண்டுர்*
நாதன் ஞாலமெல்லாம் உண்ட* நம்பெருமானைக் கண்டு*
பாதம் கைதொழுது பணியீர்* அடியேன் திறமே*. 6.1.2

3345:

திறங்களாகி எங்கும்* செய்களுடுழல் புள்ளினங்காள்*
சிறங்க செல்வம் மல்கு* திருவண் வண்டுருறையும்*
கறங்கு சக்கரக்கைக்க* கனிவாய்ப் பெருமானைக் கண்டு*
இறங்கி நீர்தொழுது பணியீர்* அடியேன் இடரே*. 6.1.3

3346:

இடரில் போகம் முழ்கி* இனைந்தாடும் மடவன்னங்காள்!*
விடலில் வேதவொலி முழங்கும்* தன் திருவண் வண்டுர்*
கடலமேனிப் பிரான்* கண்ணைன செடுமாலைக் கண்டு*
உடலம் நொங்து ஒருத்தி* உருகும் என்று உணர்த்துமினே*. 6.1.4

3347:

உணர்த்தலூடல் உணர்த்து* உடன் மேயும் மடவன்னங்காள்*
தினர்த்த வண்டல்கள் மேல்* சங்கு சேரும் திருவண்வண்டுர்*
புனர்த்த பூங்தன் துழாய்முடி* நம்பெருமானைக் கண்டு*
புனர்த்த கையினராய்* அடியேனுக்கும் போற்றுமினே*. 6.1.5

3348:

போற்றியான் இரங்கேன்* புனைன மேலுறை பூங்குயில்காள்*
சேற்றில் வாளை துள்ளும்* திருவண் வண்டுருறையும்*
ஆற்றல் ஆழியங்கை* அமரர் பெருமானைக் கண்டு*
மாற்றம் கொண்டருளீர்* மையல் தீர்வது ஒரு வண்ணமே*. 6.1.6

3349:

ஒருவண்ணம் சென்று புக்கு* எனக்கு ஒன்றுரை ஒன் கிளியே*
செருவொண் பூம்பொலில் சூழ்* செக்கர் வேலை திருவண்வண்டுர்*
கருவண்ணம் செய்யவாய்* செய்யகண் செய்யகை செய்யகால்*
செருவொண் சக்கரம் சங்கு* அடையாளம் திருந்தக் கண்டே*. 6.1.7

3350:

திருந்தக் கண்டு எனக்கொன்று உரையாய்* ஒண்சிறு பூவாய்*
செருந்தி ஞாழல் மகிழ்* புனைகுழ் தன் திருவண்வண்டுர்*
பெருந்தன் தாமரைக் கண்* பெருந்தீழுமுடி நால் தடங்கோள்*
கருந்தின் மாழுகில் போல்* திருமேனி அடுகளையே*. 6.1.8

நாலாயிர திவ்ய ப்ரபஞ்சம் திருவாய் மொழி

3351:

அடிகள் கை தொழுது* அலர்மேல் அசையும் அன்னங்காள்*
விடிவை சங்கொலிக்கும்* திருவண் வண்டுர் உறையும்*
கடிய மாயன் தன்னைக்* கண்ணை நெடுமாலைக் கண்டு*
கொடிய வல்வினையேன்* திறம் கூறுமின் வேறுகொண்டே*. 6.1.9

3352:

வேறு கொண்டு உம்மையான் இரங்தேன்* வெறி வண்டினங்காள்*
தேறு சிர்ப் பம்பை* வடபாலைத் திருவண் வண்டுர்*
மாறில் போர் அரக்கன்* மதிள் நீறைழச் செற்றுகங்து*
ஏறு சேவகஞர்க்கு * என்னையும் உள்ள என்மின்களே*. 6.1.10

3353:##

மின்கொள் சேர்புரிநூல் குறளாய்* அகல் ஞாலம் கொண்ட*
வன்கள்வன் அடிமேல்* குருகூர்ச் சடகோபன் சொன்ன*
பண்கொள் ஆயிரத்துள் இவை பத்தும்* திருவண்வண்டுர்க்கு*
இன்கொள் பாடல் வல்லார்* மதனர் மின்னிடை அவர்க்கே*. (2) 6.1.11

இரண்டாம் திருமொழி

3354:##

மின்னிடை மடவார்கள் இன்னருள் சூடுவார்* முன்பு நானதஞ்சவன்*
மன்னுடை இலங்கை* அரண்காய்ந்த மாயவனே*
உன்னுடைய சுண்டாயம் நானறிவன்* இனி அது கொண்டு செய்வதென?*
என்னுடைய பாக்தும் கழலும்* தாங்கு போகு நம்பி!*. (2) 6.2.1

3355:

போகு நம்பி! உந்தாமரை புரைகண்ணினையும்* செவ்வாய் முறுவலும்*
ஆகுலங்கள் செய்ய* அழிதற்கே சோற்றுமேயாம?*
தோகை மாமிலார்கள் இன்னருள் சூடுவார்* செவியோசை வைத்தெழு*
ஆகள் போக விட்டு* குழலாது போயிருங்தே*. 6.2.2

3356:

போயிருங்து இன் புள்ளுவும் அறியாது* அவர்க்கு உரை நம்பி!* இன்செய்ய-
வாயிருங் கனியுங் கண்களும்* விப்ரதம் இங்காள்*
வேயிருங்தடங்தோளினர்* இத்திருவருள் பெறுவார்யவர் கொல்*
மாயிருங் கடலைக் கடைந்த* பெருமானுலே?*. 6.2.3

3357:

ஆவின் ஈவிலை ஏழலகமுண்டு* அன்று சீ கிடங்தாய்* உன் மாயங்கள்-
மேலை வானவரும் அறியார்* இனி எம் பரமே?*
வேலினேர்த் தடங்கண்ணினர்* விளையாடு சூழலைச் சூழவே இன்று*
காலி மேய்க்க வல்லாய்!* எம்மை சீ கழறேலே*. 6.2.4

3358:

கழறேல் நம்பி!* உன் கை தவம் மன்னும் வின்னும் நன்கறியும்* தின்சக்கர-
ஞிழு தொல்படையாய்!* உனக்கு ஒன்று உணர்த்துவன் நான்*
மழறு தேன்மொழியார்கள் இன்னருள்சூடுவார் மனம் வாடி சிற்க* எம்-
குழறு பூவையாடும்* கிளியோடும் குழகேலே*. 6.2.5

3359:

குழகி எங்கள் குழமணன் கொண்டு* கோயின்மை செய்து கன்மம் ஒன்றில்லை*
யழகியாம் இருப்போம்* பரமே இத்திருவருள்கள்?*

நாலாயிர திவ்ய ப்ரபஞ்சம் திருவாய் மொழி

அழகியார் இவ்வுலக மூன்றுக்கும்* தேவிதமை தகுவார் பலருளர்*
கழக மேறேல் நம்பி!* உனக்கும் இளைதே கன்மே.*. 6. 2. 6

3360:

கன்ம மன்று எங்கள் கையில் பாவைபறிப்பது* கடல்ஞாலம் உண்டிட்ட*
நின்மலா! நெடியாய்!* உனக்கேலும் பிழைபிழையே*
வன்மே சொல்லி எம்மை நீ விளையாடுதி* அதுகேட்கில் என்னைமார்*
தன்ம பாவமென்றார்* ஒரு நான்று தடி பினக்கே*. 6. 2. 7

3361:

பினக்கி யாவையும் யாவரும்* பிழையாமல் பேதித்தும் பேதியாதது ஓர்*
கணக்கில் கீர்த்தி வெள்ளக்க* கதிர்ஞான முர்த்தியினுய்,
இணக்கி எம்மை எங்கோழிமார்* விளையாடப் போதுமின் என்ன போக்கோமை*
உணக்கி நீ வளைத்தால்* என் சொல்லார் உகவாதவரே?*. 6. 2. 8

3362:

உகவையால் செஞ்சம் உள்ளஞாகி* உன்தாமரைத் தடங்கண் விழிகளின்*
அகவலைப் படுப்பான்* அழித்தாய் உன் திருவடியால்*
தகவு செய்திலை எங்கள் சிற்றிலும்* யாமடு சிறுசோறும் கண்டு* நின்-
முகவொளி திகழ* முறுவல் செய்து நின்றிலையே*. 6. 2. 9

3363:

நின்றிலங்கு முடியினுய்!* இருபத்தோர் கால் அரசு களை கட்ட*
வென்றி நீள்முவா!* வியன்ஞாலம் முன்படைத்தாய்!*
இன்று இவ்வாயர் குலத்தை வீடுய்யத் தோன்றிய* கருமாணிக்கச் சுடர்*
நின் தன்னால் நலிவே படுவோம் என்றும் *ஆய்ச்சியோமே*. 6. 2. 10

3364:##

ஆய்ச்சியாகிய அன்னையால்* அன்று வெண்ணென்ய வார்த்தையுள்* சிற்ற முண்டமு-
கூத்த அப்பன் தன்னைக்க* குருகூர்ச் சடகோபன்*
ஏத்திய தமிழ் மாலை* ஆயிரத்துள் இவையுமோர் பத்து இசையோடும்*
நாததன்னால் நலில உரைப்பார்க்கு* இல்லை நல்குரவே*. (2) 6. 2. 11

முன்றும் திருமொழி

3365:##

நல்குரவும் செல்வும்* நரகும் சுவர்க்கமுமாய்*
வெல்பகையும் நடபும்* விடமும் அழுதமுமாய்*
பல்வகையும் பரங்த* பெருமான் என்னை ஆள்வானை*
செல்வம் மல்குகுடி* திரு விண்ணகர் கண்டேனே*. (2) 6. 3. 1

3366:

கண்ட இன்பம் துன்பம்* கலக்கங்களும் தேற்றமுமாய்*
துண்டமும் தன்மையும்* தழலும் நிழலுமாய்*
கண்டு கோடற்கரிய* பெருமான் என்னை ஆள்வானார்*
தென் திரைப் புனல்குழி* திருவிண்ணகர் நன்னகரே*. 6. 3. 2

3367:

ஙகரமும் நாடுகளும்* ஞானமும் முடமுமாய்*
நிகரில்குழி சுடராய் இருளாய்* நிலங்கு விசம்பாய்*
நிகர மாடங்கள் குழி* திருவிண்ணகர்ச் சேர்ந்தபிரான்*
புகர்கொள் கீர்த்தியல்லால் இல்லை* யாவர்க்கும் புண்ணியமே*. 6. 3. 3

நாலாயிர திவ்ய ப்ரபஞ்சம் திருவாய் மொழி

3368:

புண்ணியம் பாவம்* புணர்ச்சி பிரிவு என்றிவையாய்*
என்னமாய் மறப்பாய்* உண்மையாய் இன்மையாய் அல்லனுய்*
திண்ணமாடங்கள் சூழ்* திருவிண்ணகர்ச் சேர்ச்சுபிரான்*
கண்ணனின் அருளே* கண்டு கொண்மின்கள் கைதவமே*. 6. 3. 4

3369:

கை தவம் செம்மை* கருமை வெஞ்சுமையுமாய்*
மெய்பொய் இளமை* முதுமை புதுமை பழுமையுமாய்*
செய்ததின் மதிள்குழ்* திருவிண்ணகர்ச் சேர்ச்சுபிரான்*
பெய்தகாவு கண்டர்* பெருங்தேவுடை முவலகே*. 6. 3. 5

3370:

முவலகங்களுமாய்* அல்லனுய் உகப்பாய் முனிவாய்*
பூவில் வாழ் மகளாய்* தவ்வையாய்ப் புகழாய் பழியாய்*
தேவர் மேவித்தொழும்* திருவிண்ணகர்ச் சேர்ச்சுபிரான்*
பாவியேன் மனத்தே* உறைகின்ற பரஞ்சுடரே*. 6. 3. 6

3371:

பரஞ்சுடர் உடம்பாய்* அழக்கு பதித்த உடம்பாய்*
கரங்தும் தோன்றியும் நின்றும்* கை தவங்கள் செய்யும்* விண்ணேர்-
சிரங்களால் வணங்கும்* திருவிண்ணகர்ச் சேர்ச்சுபிரான்*
வரங்கொள் பாதமல்லால் இல்லை* யாவர்க்கும் வன்சரணே*. 6. 3. 7

3372:

வன்சரண் சுரர்க்காய்* அசுரர்க்கு வெங்கற்றமுமாய்*
துன்சரண் நிழற்கீழ்* உலகம் வைத்தும் வையாதும்*
தென்சரண் திசைக்குத்* திருவிண்ணகர்ச் சேர்ச்சுபிரான்*
என்சரண் என் கண்ணன்* என்னையாளுடை என்னப்பனே*. 6. 3. 8

3373:##

என்னப்பன் எனக்காய் இகுளாய்* என்னைப் பெற்றவளாய்*
பொன்னப்பன் மணியப்பன்* முத்தப்பன் என் அப்பனுமாய்*
மின்னப் பொன் மதிள்குழ்* திரு விண்ணகர்ச் சேர்ச்சுபிரான்*
தன்னொப்பார் இல்லப்பன்* தங்தனன் தனதாள் நிழலே*. (2) 6. 3. 9

3374:

நிழல்வெயில் சிறுமை பெருமை* குறுமை நெடுமையுமாய்*
சுழல்வன நிற்பன* மற்றுமாய் அவை அல்லனுமாய்*
மழலை வாழ் வண்டுவாழ்* திருவிண்ணகர் மன்றுபிரான்*
கழல்கள் அன்றி* மற்றேர் களைகணிலம் காண்மின்களே*. 6. 3. 10

3375:##

காண்மின்கள் உலகீர்! என்று* கண்முகப்பே நிமிர்ச்சு*
தானினையன் தன்னைக்* குருகூர்ச் சடகோபன் சொன்ன*
ஆனை ஆயிரத்துத் * திருவிண்ணகர்ப் பத்தும் வல்லார்*
கோளையின்றி விண்ணேர்க்கு* என்றுமாவர் குரவர்களே*. (2) 6. 3. 11

நாலாயிர திவ்ய ப்ரபஞ்சம் திருவாய் மொழி

நான்காம் திருமொழி

3376:##

குரவை யாய்ச்சியரோடு கோத்ததும்* குன்றமொன் ரேஞ்சியதும்*
உரவுஞ்சிர்ப் பொய்கை நாகம் காய்ந்ததும்* உட்பட மற்றும்பல,*
அரவில் பள்ளிப் பிரான்தன்* மாய வினைகளையே அலற்றி,*
இரவும் என்பகலும் தவிர்கிலம்* என்ன குறை நமக்கே? 6. 4. 1

3377:

கேயத் தீங்குழல் ஊதிற்றும் நிரைமேய்த்ததும்* கெண்ணை ஒண்கண்*
வாசப் பூங்குழல் பின்னை தோள்கள் *மணங்ததும் மற்றும்பல,*
மாயக் கோலப் பிரான்தன்* செய்கை நினைந்து மனம்குழைந்து,*
நேயத்தோடு கழிந்த போது* எனக்கு எவ்வளகம் நிகரே? 6. 4. 2

3378:

நிகரில் மல்லரைச் செற்றதும் *நிரை மேய்த்ததும் நீள் நெடுங்கை,*
சிகர மாகளிற்டதும்* இவை போல்வனவும் பிறவும்,*
புகர் கொள் சோதிப் பிரான்தன்* செய்கை நினைந்து புலம்பி என்றும்*
நுகர வைகல் வைகப்பெற்றேன்* எனக்கு என் இனி நோவதுவே? 6. 4. 3

3379:

நோவ ஆய்ச்சி உரலோடார்க்க* இரங்கிற்றும் வஞ்சப்பெண்ணை*,
சாவப் பாலுண்டதும்* ஊர் சகடம் இறச் சாடியதும்,*
தேவக் கோல பிரான்தன்* செய்கை நினைந்து மனம்குழைந்து,*
மேவக் காலங்கள் கூடினேன்* எனக்கு என் இனி வேண்டுவதே? 6. 4. 4

3380:

வேண்டி தேவரிரக்க வந்து பிறங்ததும்* வீங்கிருள்வாய்-
பூண்டு* அன்று அன்னை புலம்பப் போய்* அங்கு ஓராய்க்குலம் புக்கதும்,*
காண்ட லின்றி வளர்க்குது* கஞ்சனைத் துஞ்ச வஞ்சம் செய்ததும்,*
எண்டு நான் அலற்றப் பெற்றேன்* எனக்கு என்ன இகலுள்ளதே? 6. 4. 5

3381:

இகல்கொள் புளை பிளங்ததும்* இமில் ஏறுகள் செற்றதுவும்,*
உயர்கொள் சோலைக் குருங்தொசித்ததும்* உட்பட மற்றும்பல,*
அகல்கொள் வையம் அளங்த மாயன்* என்னப்பன் தன மாயங்களே,*
பகலிராப் பரவப் பெற்றேன்* எனக்கென்ன மனப்பரிப்பே? 6. 4. 6

3382:

மனப்பரிபோடு அழக்கு* மானிட சாதியில் தான்பிறங்து,*
தனக்கு வேண்டுருக்கொண்டு* தான் தன சீற்றத்தினை முடிக்கும்,*
புனத்துழாய் முடிமாலை மார்பன்* என்னப்பன்தன மாயங்களே,*
நினைக்கும் நெஞ்சடையேன்* எனக்கினி யார் நிகர் நினிலத்தே? 6. 4. 7

3383:

நினிலத் தொடுவான் வியப்ப* நிறைபெரும் போர்கள் செய்து,*
வாணன் ஆயிரம் தோள் துணித்ததும்* உட்பட மற்றும்பல,*
மாணியாய் நிலம் கொண்ட மாயன்* என்னப்பன்தன மாயங்களே,*
காணும் நெஞ்சடையேன்* எனக்கு இனியென்ன கலக்க முண்டே? 6. 4. 8

3384:

கலக்க ஏழ்கடல் ஏழ்மலை உலகு ஏழும் கழியக்கடாய்,*
உலக்கத் தேர் கொடு சென்ற மாயமும்* உட்பட மற்றும்பல,*

நாலாயிர திவ்ய ப்ரபஞ்சம் திருவாய் மொழி

வலக்கை ஆழி இடக்கை சங்கம்* இவையுடை மால்வண்ணை, *
மலக்கு நாவடையேற்கு* மாறுளதோ இம் மண்ணின் மிசையே? 6. 4. 9

3385:

மண்மிசைப் பெரும்பாரம் சிங்க* ஓர்பாரத மாபெரும்போர் பண்ணி, *
மாயங்கள் செய்து, சேனையைப் பாழ்ப்பட* நூற்றிட்டுப்போய், *
விண்மிசைச்த் தனதாமமேயுக* மேவிய சோதிதனதாள், *
நண்ணிசான் வணங்கப் பெற்றென்* எனக்கு ஆர்பிற்ற நாயகரே? 6. 4. 10

3386:##

நாயகன் முழுவேழுலகுக்குமாய்* முழுவேழுலகும், * தன்
வாயகம் புக வைத்துமிழுங்து* அவையாய் அவையல்லனுமாம், *
கேசவன் அழியின மிசைக* குருசூர்ச் சடகோபன் சொன்ன*
தூய ஆயிரத்து இப்பத்தால்* பத்தராவர் துவளின்றியே. 6. 4. 11

ஜங்தாம் திருமொழி

3387:##

துவளில் மாமணி மாடமோங்கு* தொலைவில்லி மங்கலம் தொழும்
இவளை,* நீர் இனி அன்னை மீர்!* உமக்கு ஆசை இல்லை விடுமிடே, *
தவள ஒண்சங்கு சக்கரமென்றும்* தாமரைத் தடங்கணென்றும்,*
குவளை ஒண்மலர்க்கண்கள் நீர்மல்க* நின்று நின்று குழுமே. 6. 5. 1

3388:

குழுமும் ஓசை விழவொலித்* தொலை வில்லி மங்கலம் கொண்டுபுக்கு, *
அழுத மென்மொழியாளை* நீர் உமக்கு ஆசை இன்றி அகற்றினீர், *
திமிர் கொண்டாலொத்து நிற்கும்* மற்றிவள் தேவ தேவ பிரானென்றே, *
நிமியும் வாயொடு கண்கள் நீர்மல்க* நெக்கொசிங்கு கரையுமே. 6. 5. 2

3389:

ஒரைகொள் பைம்பொழில் தண்பணைத்* தொலை வில்லி மங்கலம் கொண்டுபுக்கு, *
ஒரைகொளின் மொழியாளை* நீர் உமக்கு ஆசையின்றி அகற்றினீர், *
திரைகொள் பெளவத்து சேர்ச்ததும்* திசை ஞாலம் தாவி அளக்ததும்,*
ஒரைகள் மேய்த்ததுமே பிதற்றி* நெடுங்கண்ணிர்மல்க நிற்குமே. 6. 5. 3

3390:

நிற்கும் நான்மறை வானர் வாழ்* தொலை வில்லி மங்கலம் கண்டின், *
அறக மொன்றும் அறவுருள்* மலிச்தாள் கண்டர் இவள் அன்னைமீர், *
கற்கும் கல்வியெல்லாம்* கருங்கடல் வண்ணன் கண்ண பிரானென்றே, *
ஒற்கமொன்றுமிலள் உகங்துகங்து* உள்மகிழுங்கு குழையுமே. 6. 5. 4

3391:

குழையும் வாள்முகத்தேழையைத்* தொலை வில்லி மங்கலம் கொண்டுபுக்கு, *
இழைகொள் சோதிச் செந்தாமரைக் கண்பிரான்* இருந்தமைகாட்டினீர், *
மழை பெய்தாலொக்கும் கண்ண நீரினொடு* அன்று தொட்டும்மையாக்து, * இவள்
நுழையும் சிங்தையள் அன்னைமீர்!* தொழும் அத்திசையற்று நோக்கியே. 6. 5. 5

3392:

நோக்கும் பக்கமெல்லாம்* கரும்பொடு செங்கெலோங்கு செந்தாமரை, *
வாய்க்கும் தண்பொருநல்ஸ்* வடக்கரை வாஞ்தொலை வில்லி மங்கலம், *
நோக்குமேல் அத்திசையல்லால்ஸ் மறு நோக்கிலள் வைகல் நாள்தொழும், *
வாய்க்கொள் வாசகமும்* மணிவண்ணன் நாமமே இவள் அன்னைமீர்! 6. 5. 6

நாலாயிர திவ்ய ப்ரபந்தம் திருவாய் மொழி

3393:

அன்னையீர்! அணிமாமயில்* சிறு மானிவள் நம்மைக் கைவலிஞ்து,*
என்ன வார்த்தைதயும் கேட்குறள்* தொலை வில்லி மங்கலம் என்றல்லால்,*
முன்னம் நோற்ற விதிகொலோ* முகில் வண்ணன் மாயங்கொலோ,* அவன்
சின்னமும் திரு நாமமும்* இவள் வாயனகள் திருந்தவே. 6. 5. 7

3394:

திருந்து வேதமும் வேள்வியும்* திருமா மகளிரும் தாம்,* மலிச்திருந்து
வாழ்பொருநால்* வடக்கரை வண்டொலைவில்லி மங்கலம்,*
கருந்தடங்கண்ணிகை தொழுத* அஞ்னள் தொடங்கி இன்னள் தொறும்,*
இருந்திருந்து ‘அரவிச்த லோசனி!*’ என்றேன்றே நொந்திரங்குமே. 6. 5. 8

3395:

இரங்கி நாள்தொறும் வாய்வெர்தி * இவள் கண்ண சீர்கள் அலமர,*
மரங்களும் இரங்கும் வகை* மணிவண்ணவோ!‘ என்று சூவுமால்,*
தூரங்கம் வாய்பளிந்தான் உறை* தொலை வில்லி மங்கல மென்று,* தன்
கரங்கள் சூப்பித் தொழும்* அவ்வுர்த் திருநாமங் கற்றதற் பின்னையே. 6. 5. 9

3396:

பின்னை கொல் சிலமாமகள்கொல்?* திருமகள்கொல்? பிறங்திட்டாள்,*
என்னமாயங்கொலோ?* இவள் செடுமாலென்றே நின்று சூவுமால்,*
முன்னி வந்தவன் சின்றிருந்துறையும்* தொலைவில்லி மங்கலம்-
சென்னியால் வணங்கும்* அவ்வுர்த் திருநாமம்* கேட்பது சிஂததையே. 6. 5. 10

3397:##

சிஂததையாலும் சொல்லாலும் செய்கையினாலும்* தேவ பிரானையே,*
தங்தை தாயென்றடைந்த* வண்குருகூரவர் சடகோபன்சொல்,*
முங்தை ஆயிரத்துள் இவை* தொலை வில்லி மங்கலத்தைச் சொன்ன,*
செந்தமிழ்பத்தும் வல்லார்* அடிமை செய்வார் திருமாலுக்கே. 6. 5. 11

ஆரும் திருமொழி

3398:##

மாலுக்கு* வையம் அளங்த மனைற்கு,*
நீலக் கருடிற* மேக சியாயற்கு,*
கோலச் செந்தாமரைக்* கண்ணற்கு,*
என் கொங்கலரேலக் குழலி* இழந்தது சங்கே. 6. 6. 1

3399:

சங்கு வில் வாள் தண்டு* சக்கரக் கையற்கு,*
செங்கனி வாய்ச்* செய்ய தாமரை கண்ணற்கு,*
கொங்கலர் தண்ணாங் துழாய்* முடியானுக்கு,*
என்மங்கை இழந்தது* மாமை நிறே. 6. 6. 2

3400:

நிறங்கரியானுக்கு* நிடுலகுண்ட,*
திறம்கிளர் வாய்ச்* சிறுக் கள்வனவற்கு,*
கறங்கிய சக்கரக்* கையவனுக்கு,* என்
பிறங்கிருங் சூந்தல்* இழந்தது பீடே. 6. 6. 3

நாலாயிர திவ்ய ப்ரபந்தம் திருவாய் மொழி

3401:

பீடுடை நான்முகளைப்* படைத்தானுக்கு,*
மாடுடை வையம் அளக்த* மணைற்கு,*
நாடுடை மன்னர்க்குத்* தூதுசெல் நம்பிக்கு,* என்
பாடுடை அல்குல்* இழந்தது பண்பே. 6.6.4

3402:

பண்புடை வேதம்* பயந்த பரனுக்கு,*
மண்புரை வையம் இடங்த* வராகற்கு,*
தெண்புனல் பள்ளி* எம்கீவ பிரானுக்கு,* என்
கண்புனை கோதை* இழந்தது கறபே. 6.6.5

3403:

கற்பகக் காவன* நற்பல தோளற்கு,*
பொற்சுடர்க் குன்றன்ன* பூந்தன் முடியற்கு,*
நற்பல தாமரை* நான்மலர்க் கையற்கு,* என்
விற்புருவக்கொடி* தோற்று மெய்யே. 6.6.6

3404:

மெய்யமர் பல்கலன்* நன்கணித்தானுக்கு,*
பையரவின் அனைப்* பள்ளியினுனுக்கு,*
கையொடு கால்செய்ய* கண்ண பிரானுக்கு,* என்
தையல் இழந்தது* தன்னுடைச் சாயே. 6.6.7

3405:

சாயக் குருந்தம் ஒசித்த* தமியற்கு,*
மாயச் சகடம் உதைத்த* மணைற்கு,*
பேயைப் பினம்படப்* பாலுண் பிரானுக்கு,* என்
வாசக் குழலி* இழந்தது மாண்பே. 6.6.8

3406:

மாண்பமை கோலத்து* எம்மாயக் குறளற்கு,*
சேண்சுடர்க் குன்றன்ன* செஞ்சுடர் மூர்த்திக்கு,*
காண்பெருங் தோற்றத்து* எம்காகுத்த நம்பிக்கு,* என்
பூண்புனை மென்முலை* தோற்று பொற்பே. 6.6.9

3407:

பொற்பமை நின்முடிப்* பூந்தன் துழாயற்கு,*
மற்பொரு தோஞ்சை* மாயப் பிரானுக்கு,*
நிற்பன பல்லுருவாய்* நிற்கு மாயற்கு,* என்
கற்புடையாடி* இழந்தது கட்டே. 6.6.10

3408:##

கட்டெழில் சோலை* நல் வேங்கட வாணை,*
கட்டெழில் தென்குருசூர்ச்* சடகோபன்சொல்,*
கட்டெழில் ஆயிரத்து* இப்பத்தும் வல்லவர்,*
கட்டெழில் வானவர்* போகமுன்பாரே. 6.6.11

ஏழாம் திருமொழி

3409:##

உண்ணூஞ் சோறு பருகுஞர்* தின்னும் வெற்றிலையும் எல்லாம்
கண்ணன்,* எம்பெருமான் என்றென்றே* கண்கள் நிர்மல்கி,*

நாலாயிர திவ்ய ப்ரபந்தம் திருவாய் மொழி

மண்ணினுள் அவன்சீர்* வளம்மிக்கவனுர் வினவி,*
திண்ணமென் இளமான் புகுமூர்* திருக்கோளேர். 6. 7. 1

3410:
ஊரும் நாடும் உலகமும்* தன்னைப்போல், அவனுடைய*
பேரும் தார்களுமே பிதற்றக்க* கற்பு வானிடறி,*
சேரு நல் வளஞ்சேர்* பழனத் திருக்கோளூர்க்கே,*
போருங்கொல் உரையீர்* கொடியேனகொடி பூவைகளே! 6. 7. 2

3411:
பூவை பைங்கிளிகள்* பந்து தூதைதழும் புட்டில்கள்,*
யாவையும் திருமால்* திருநாமங்களே சூவியெழும்,* என்
பாவை போயினித்த* தண்பழனத் திருக்கோளூர்க்கே,*
கோவைவாய் துடிப்ப* மழைக் கண்ணொடு எனசெய்யுங்கொலோ? 6. 7. 3

3412:
கொல்லை என்பர்கொலோ* குணம் மிக்கனள் என்பர்கொலோ,*
சில்லைவாய்ப்பெண்டுகள்* அயற் சேரியுள்ளாரும் எல்லே,*
செல்வம் மல்கி அவன் கிடந்த* திருக்கோளூர்க்கே,*
மெல்லிடை நுடங்க* இளமான் செல்ல மேவினளே. 6. 7. 4

3413:
மேவி நைந்து நைந்து விளையாடலுருள்* என்சிறுத்-
தேவிபோய்,* இனித்தன் திருமால்* திருக்கோளூரில்,*
பூவியல் பொழிலும்* தட்டமும் அவன் கோயிலுங்கண்டு,*
ஆவியுள் குளிர* எங்ஙனே உகக்குங்கொல் இன்றே? 6. 7. 5

3414:
இன்று எனக்கு உதவாதகன்ற* இளமான் இனிப்போய்,*
தென்திசைத் திலதமனைய* திருக்கோளூர்க்கே சென்று,*
தூண் திருமால் திருக்கண்ணும்* செவ்வாயும் கண்டு,*
நின்று நின்று நையும்* பொடுங்கண்கள் பனிமல்கவே. 6. 7. 6

3415:
மல்குநிர் கண்ணொடு* மையலுற்ற மனத்தனளாய்,*
அல்லுஙன் பகலும்* பொடுமாலென்றமைத்து இனிப்போய்,*
செல்வம் மல்கி அவன்கிடந்த* திருக்கோளூர்க்கே,*
ஒல்கி ஒல்கி நடந்து* எங்ஙனே புகுங்கொல் ஒசிந்தே? 6. 7. 7

3416:
ஒசிந்த நுண்ணிடை மேல்* கையை வைத்து பொந்துபொந்து,*
கசிந்த பொடுங்சினளாய்க்க* கண்ண நீர்துஞ்சும்பச் செல்லுங்கொல்,*
ஒசிந்த ஒண்மலராள்* கொழுஙன் திருக்கோளூர்க்கே,*
கசிந்த பொடுங்சினளாய்க* எம்மை நித்த எம் காரிகையே? 6. 7. 8

3417:
காரியம் நல்லனகள்* அவை காணில் என் கண்ணனுக்கென்று,*
கரியாய் இருப்பாள் இதெல்லாம்* கிடக்க இனிப்போய்,*
சேரி பல்யழி தூயிரைப்பத்த* திருக்கோளூர்க்கே,*
நேரிழை நடந்தாள்* எம்மை ஒன்றும் நினைத்திலளே. 6. 7. 9

நாலாயிர திவ்ய ப்ரபந்தம் திருவாய் மொழி

3418:

நினைக்கிலேன் தெய்வங்காள்* நெடுங்கண் இளமான் இனிப்போய்,*
அனைத்துலகும் உடைய* அரவிஞ்த லோசனனை,*
தினைக்தனையும் விடாள்* அவன்சேர் திருக்கோளூர்க்கே,*
மனைக்கு வான்பழியும் நினையாள்* செல்ல வைத்தனனே. 6. 7. 10

3419:# #

வைத்த மாநிதியாம்* மதுகுதனையே அலற்றி,*
கொத்தலர் பொழில்குழ்* குருகூர்ச் சடகோபன் சொன்ன,*
பத்து நூற்றுள் இப்பத்து* அவன்சேர் திருக்கோளூர்க்கே,*
சித்தம் வைத்துரைப்பார்* திகழ் பொன்னுலகாள்வாரே. 6. 7. 11

எட்டாம் திருமொழி

3420:# #

பொன்னுலகாளீரோ?* புவனி முழுதாளீரோ?,*
நன்னலப் புள்ளினங்காள்!* வினையாட்டியேன் நானிரக்தேன்,*
முன்னுலகங்களெல்லாம் படைத்து* முகில்வன்னன்கணன்,*
என்னலங் கொண்டபிரான் தனக்கு* என் நிலைமையுரைத்தே? 6. 8. 1

3421:

மையமர்வாள் நெடுங்கண்* மங்கைமார் முன்பு எங்கையிருந்து,*
நெய்யமர் இன்னிசில்* நிச்சல் பாலோடு மேவிரோ,*
கையமர் சக்கரத்து* என் கனிவாய்ப் பெருமானைக் கண்டு*
மெய்யமர் காதல்சொல்லிக்* கிளிகாள்! விரைக்தோடி வந்தே? 6. 8. 2

3422:

ஒடிவங்து என்குழல்மேல்* ஒளிமாமலர் ஊதீரோ,*
கூடிய வண்டினங்காள்!* குருநாடுடை ஜவர்கட்காய்*
ஆடிய மாநெடுக்தேர்ப் படை* நிறெழ செற்றபிரான்,*
கூடிய தண்டுளவுமுண்ட* தூமதுவாய்கள்கொண்டே? 6. 8. 3

3423:

தூமதுவாய்கள் கொண்டுவெங்து* என்மூல்லைகள்மேல் தும்பிகாள்,*
ழூமது உண்ணச்செல்லில்* வினையேனிப் பொய்செய்தகண்று,*
மாமதுவார் தங்துழாய்முடி*வானவர் கோளைக்கண்டு,*
யாமிதுவோ தக்கவாறு என்னவேண்டும்* கண்டர் நூங்கட்கே. 6. 8. 4

3424:

நூங்கட்கு யானுரைக்கேன் வம்மின்*யான்வளர்த்த கிளிகாள்,*
வெங்கண் புள்ளிர்ந்துவங்து* வினையேன நெஞ்சம் கவர்க்த,*
செங்கண் கருமுகிலைச்* செய்யவாய்ச் செழுங் கற்பகத்தத,*
எங்குச் சென்றுகிலும் கண்டு* இதுவோ தக்கவாறு என்மினே. 6. 8. 5

3425:

என் மின்னுனால் மார்வன்*என்கரும்பெருமான் என்கண்ணன்,*
தன் மன்னு தீள்கழல்மேல்* தங்துழாய் நமக்கண்றிசல்கான்,*
கண்மின்களென்று உம்மையான்* கற்பியாவைத்த மாற்றம்சொல்லி,*
சென்மின்கள் தீவினையென்* வளர்த்த சிறுபுவைகளே! 6. 8. 6

3426:

ழவைகள் போல்திறத்தன்* புண்டரீகங்கள் போலும்கண்ணன்,*
யாவையும் யாவருமாய்* நின்றமாயன் என்னுழிபிரான்,*

நாலாயிர திவ்ய ப்ரபந்தம் திருவாய் மொழி

மாவைவல் வாய்பிளாந்து* மதுகுதற்கு என்மாற்றம்சொல்லி,*
பாவைகள்! தீர்க்கிற்றிரே* வினையாட்டியேன் பாசறவே. 6.8.7

3427:

பாசற வெய்தியின்னே* வினையேன் என்யூழி நைவேன்?,*
ஆசறு தூவிவெள்ளோக்குருகே!*அருள் செய்து ஒருநாள்,*
மாசறு நிலச்சடர்முடி* வானவர்க்கோனைக் கண்டு,*
ஏசறும் நூம்மையல்லால்* மறுநோக்கிலள் பேர்த்துமற்றே. 6.8.8

3428:

பேர்த்து மற்றேர் களைகண்* வினையாட்டியேன் நானெனான்றிலேன்,*
நீர்த்திரை மேலுலவி* இரைதேரும் புதாவினங்காள்,*
கார்த்திரள் மாழுகில்போல் கண்ணன்* வின்னவர் கோனைக்கண்டு,*
வார்த்தைகள் கொண்டாளி உரையீர்* வைகல் வங்திருந்தே. 6.8.9

3429:

வங்திருந்து உம்முடைய* மணிச்சேவலும் சிருமெல்லாம்,*
அந்தர மொன்றுமின்றி* அலர்மேலச் ஜயும் அன்னங்காள்,*
என்திருமார்வற்கு என்னை* இன்னுவாறு இவள் காண்மினென்று,*
மங்திரத்து ஒன்றுணர்த்தி உரையீர்*வைகல் மறுமாற்றங்களே. 6.8.10

3430:##

மாற்றங்கள் ஆய்க்குகொண்டு* மதுகுத பிரானடிமேல்,*
நாற்றங்கொள் பூம்பொழில்குழ்* குருகூர்ச் சடகோபன் சொன்ன,*
தோற்றங்கள் ஆயிரத்துள்* இவையுமொரு பத்தும்வல்லார்,*
ஊற்றின்கண் நுண்மணல்போல்* உருகாநிற்பர் நிராயே. 6.8.11

ஒன்பதாம் திருமொழி

3431:##

நிராய் நிலனுய்* தீயாய்க் காலாய் நெடுவானுய்,*
சீரார் சுடர்க்கள் இரண்டாய்ச்* சிவனுய் அயனுய்,*
கூரார் ஆழி வெண்சங்கேந்திக்* கொடியேன்பால்
வாராய்,* ஒருநாள் மண்ணும் விண்ணும் மகிழவே. 6.9.1

3432:

மண்ணும் விண்ணும் மகிழக்* குறளாய் வலங்காட்டி,*
மண்ணும் விண்ணும் கொண்ட* மாய அம்மானே,*
நண்ணி உனைஞான்* கண்டுகந்து கூத்தாட,*
நண்ணி ஒருநாள்* ஞாலத்தாடே நடவாயே. 6.9.2

3433:

ஞாலத் தூடே நடந்தும் நின்றும்* கிடந்திருந்தும்,*
சாலப் பலாநாள்* உகந்தோறு உயிர்கள் காப்பானே,*
கோலத் திருமா மகளோடு* உன்னைக் கூடாதே,*
சாலப் பலாநாள்* அடியேன் இன்னம் தளர்வேனே? 6.9.3

3434:

தளர்ந்தும் முறிந்தும்* சகட அசுர் உடல்வேரு,*
பிளாந்து வீயத்* திருக்காலாண்ட பெருமானே,*
கிளர்ந்து பிரமன் சிவன்* இந்திரன் விண்ணவர்குழி,*
விளங்க ஒருநாள்* காண வாராய் விண்மீதே. 6.9.4

நாலாயிர திவ்ய ப்ரபஞ்சம் திருவாய் மொழி

3435:

விண்மீதிருப்பாய்! மலைமேல் சிற்பாய்!* கடல்சேர்ப்பாய்,*
மண்மீதுழல்வாய்!* இவற்றுளைங்கும் மறைந்து உறைவாய்,*
என்மீதியன்ற புறவண்டத்தாய்!* எனதாவி,*
உண்மீதாடி* உருக்காட்டாதே ஒளிப்பாயோ? 6. 9. 5

3436:

பாயோர் அடிவைத்து அதன்கீழ்ப்பு* பரவை நிலமெல்லாம்-
தாய்,* ஓர் அடியால்பு* எல்லா உலகும் தடவங்கு-
மாயோன்,* உன்னைக் காண்பான்* வருங்கி எனைாளும்,*
தீயோடு உடஞ்சேர் மெழுகாய்* உலகில் திரிவேஞே? 6. 9. 6

3437:

உலகில் திரியும் கரும கதியாய்* உலகமாய்,*
உலகுக்கே ஓருயிருமானுய்* புறவண்டத்து, *
அலகில் பொலிஂது* திசை பத்தாய அருவேயோ,*
அலகில் பொலிஂது* அறிவிலேனுக்கு அருளாயே. 6. 9. 7

3438:

அறிவிலேனுக்கு அருளாய்* அறிவாருயிர் ஆனுய்,*
வெறிகொள் சோதி முர்த்தி!* அடியேன் செடுமாலே,*
கிறிசெய்து என்னப் புறத்திட்டு* இன்னம் கெடுப்பாயோ,*
பிறிதொன்றறியா அடியேன்* ஆவி திகைக்கவே? 6. 9. 8

3439:

ஆவி திகைக்க* ஜவர் குமைக்கும் சிற்றின்பம்,*
பாவியேனிப்பு* பல்சீ காட்டிப் படுப்பாயோ,*
தாவி வையம் கொண்ட* தடன் தாமரைகட்கே,*
கூவிக் கொள்ளும் காலம்* இன்னம் குறுகாதோ? 6. 9. 9

3440:

குறுகா னொ* இறுதி கூடா எனையுழி,*
சிறுகா பெருகா* அளவில் இன்பம் சேர்க்காலும்,*
மறுகால் இன்றி மாயோன்* உனக்கே யாளாகும்,*
சிறுகாலத்தை உறுமோ* அங்கோ தெரியிலே? 6. 9. 10

3441:##

தெரிதல் னினைதல்* என்னல் ஆகாத் திருமாலுக்கு,*
உரிய தொண்டர் தொண்டர்* தொண்டன் சடகோபன்,*
தெரியச் சொன்ன* ஓராயிரத்துள் இப்பத்தும்*
உரிய தொண்டராக்கும்* உலகம் உண்டாற்கே. 6. 9. 11

பத்தாம் திருமொழி

3442:##

உலகம் உண்ட பெருவாயா!* உலப்பில் கீர்த்தி அம்மானே,*
நிலவும் சுடர்குழி ஒளிமூர்த்தி!* கொடியாய்! அடியேன் ஆருமிரே,*
திலதம் உலகுக்காய் னின்ற* திருவேங்கடத்து எம் பெருமானே,*
குலதொல் அடியேன் உன்பாதம்* கூடுமாறு கூறுயே. 6. 10. 1

நாலாயிர திவ்ய ப்ரபந்தம் திருவாய் மொழி

3443:

கூறுய் நிறுய் திலனுகிக்க்* கொடுவல் அசரர் குலமெல்லாம்*
 சீரு எறியும் திருநேமி வலவா!* தெய்வக் கோமானே,*
 சேருர் சுனைத்தாமரை செங்தி மலரும்* திருவேங்கடத்தானே,*
 ஆரு அன்பில் அடியேன்* உன் அடிசேர் வணணம் அருளாயே. 6. 10. 2

3444:

வண்ண மருள்கொள் அணிமேக வண்ணு!* மாய அம்மானே,*
 எண்ணம் புகுந்து தித்திக்கும் அழுதே!* இமையோர் அதிபதியே,*
 தெண்ணல் அருவி மணிபொன் முக்தலைக்கும்* திருவேங்கடத்தானே,*
 அண்ணலே! உன் அடிசேர* அடியேற்கு ஆவா வென்னுயே! 6. 10. 3

3445:

ஆவா என்னது உலகத்தை அலைக்கும்* அசரர் வாணிமேல்,*
 தீவாய் வாளி மழைபொழிந்த சிலையா!* திருமாமகள் கேள்வா-
 தேவா* சரர்கள் முனிக்கணங்கள் விரும்பும்* திருவேங்கடத்தானே,*
 பூவார் கழல்கள் அருவினையேன்* பொருந்துமாறு புணராயே. 6. 10. 4

3446:

புணரா தின்ற மரமேழ்*அன்றெற்த ஒருவில் வலவாவோ,*
 புணரேய் தின்ற மரமிரண்டின்* நடுவே போன முதல்வாவோ,*
 தினரார் மேகம் எனக்களிறு சேரும்* திருவேங்கடத்தானே,*
 தினரார் சார்ங்கத்து உனபாதம்* சேர்வ தடியே னெங்காளே? 6. 10. 5

3447:

'எங்காளே நாம் மண்ணளங்த* இனைத் தாமரைகள் காண்பதற்கென்று,*
 எங்காளும் தின்று இமையோர்கள் ஏத்தி* இறைஞ்சி இனமினமாய்,*
 மெய்ந்கா மனத்தால் வழிபாடு செய்யும்* திருவேங்கடத்தானே,*
 மெய்ந்கான் எய்தி எங்காள்* உன் அடிக்கண் அடியேன் மேவுவதே? 6. 10. 6

3448:

அடியேன் மேவி அமர்கின்ற அழுதே!* இமையோர் அதிபதியே,*
 கொடியா அடிபுள் உடையானே!* கோலக் கனிவாய்ப் பெருமானே,*
 செடியார் வினைகள் தீர்மருங்கதே!* திருவேங்கடத்து எம்பெருமானே,*
 நொடியார் பொழுதும் உனபாதம்* காண கோலா தாற்றேனே. 6. 10. 7

3449:

நோலாதாற்றேன் உனபாதம்* காண வென்று நுண்ணுணர்வின்,*
 நீலார் கண்டத் தம்மானும்* திறைகான்முகனும் இங்கிரனும்,*
 சேலேய் கண்ணார் பலர்குழி விரும்பும்* திருவேங்கடத்தானே,*
 மாலாய் மயக்கி அடியேன்பால்* வந்தாய் போலே வாராயே. 6. 10. 8

3450:

வந்தாய் போலே வாராதாய்!* வாராதாய்போல் வருவானே,*
 செந்தாமரைக்கண் செங்கனிவாய்ப் நால்தோளமுதே! எனதுயிரே,*
 சிங்தா மணிகள் பகரல்லைப் பகல்செய்ப் திருவேங்கடத்தானே,*
 அந்தோ! அடியேன் உனபாதம்* அகலகில்லேன் இறையுமே. 6. 10. 9

நாலாயிர திவ்ய ப்ரபந்தம் திருவாய் மொழி

3451:##

அகல கில்லேன் இறையும் என்று*அலர்மேல் மங்கை உறைமார்பா,*
நிகரில் புகழாய்! உலகமுன்று உடையாய்!* என்னை ஆள்வானே,*
நிகரில் அமரர் முனிக்கணங்கள் விரும்பும்* திருவேங்கடத்தானே,*
புகல் ஒன்றில்லா அடியேன்* உன் அடிக்கீழ் அமர்ந்து புகுஞ்சேனே. 6. 10. 10

3452:##

அடிக்கீழ் அமர்ந்து புகுஞ்சு* அடியீர்! வாழ்மின் என்றென்றரூள் கொடுக்கும்*
படிக்கேழ் இல்லாப் பெருமானைப்* பழனக் குருகூர்ச் சடகோபன்,*
முடிப்பான் சொன்ன ஆயிரத்துத்* திருவேங்கடத்துக்கு இவைபத்தும்,*
பிடித்தார் பிடித்தார் வீற்றிருந்து* பெரிய வானுள் சிலாவுவரே. 6. 10. 11

நாலாயிர திவ்ய ப்ரபந்தம் திருவாய் மொழி

திருவாய்மொழி ஏழாம் பத்து

முதல் திருமொழி

3453:##

உண்ணிலாவிய ஜவரால் குமைதீற்றி* என்னை உன் பாது பங்கயம்,*
உண்ணிலா வகையே* நலிவான் இன்னும் என்னுகின்றுய்,*
என்னிலாப் பெருமாயனே! இமையோர்கள் ஏத்தும்* உலகம் மூன்றுடை,*
அண்ணலே! அழுதே! அப்பனே!* என்னை ஆள்வானே! (2) 7.1.1

3454:

என்னையானும் வன்கோ ஓரைந்திவைபெய்து* இராப்பகல் மோது வித்திட்டு,*
உன்னை நான் அனுகாவகை* செய்து போதி கண்டாய்,*
கண்ணலே! அழுதே! கார்முகில்வண்ணனே!*கடல் ஞாலம் காக்கின்ற,*
மின்னு கேமியினுய்!* வினையேனுடை வேதியனே! 7.1.2

3455:

வேதியா நிற்கும் ஜவரால்* வினையேனை மோதுவித்து,* உன் திருவடிச்
சாதியாவகை* நீ தடுத்து என்பெறுதியாந்தோ,*
ஆதியாகி அகவிடம்படைத்து* உண்டுமிழுந்து கடந்திடங்-
திட்ட,*சோதி நிள்முடியாய்!* தொண்டனேன் மதுகுதனனே! 7.1.3

3456:

குது நான் அறியாவகை* சமுற்றியோர் ஜவரைக் காட்டி,* உன்னடிப்போது-
நான் அனுகாவகை* செய்து போதி கண்டாய்,*
யாதும் யாவரும் இன்றி நின்னகம்பால் ஒடுக்கி*ஞாலின் தீவிலை,*
மீதுசேர்குழவி!* வினையேன் வினைதீர் மருந்தே! 7.1.4

3457:

தீர்மருந்தின்றி ஜூந்து கோயடும்* செக்கிலிட்டுத் தீரிக்கும் ஜவரை,*
நேர்மருங்குடைத்தாவடைத்து* நெக்கிழிப்பான் ஒக்கின்றுய்,*
ஆர்மருந்து இனியாகுவர்து?* அடலாழி ஏந்தி அசரர் வன்குலம்,*
வேர்மருங்கு அறுத்தாய்!* வின்னுளார் பெருமானேயோ! 7.1.5

3458:

வின்னுளார் பெருமாற்கு அடிமைசெய்வாரையும் செறும்* ஜம்புலனிவை,*
மண்ணுள் என்னைப் பெற்றுல்* என்செய்யாமற்று நியும்விட்டாலு?*
பண்ணுளாய்! கவி தன்னுளாய்!* பத்தியினுளாய்! பரம்சனே,* வங்கெதன்-
கண்ணுளாய்! நெஞ்சுளாய்!* சொல்லுளாய்! ஒன்று சொல்லாயே. 7.1.6

3459:

ஒன்று சொல்லி ஒருத்தினில் நிற்கிலாத* ஓரைவர் வன்கயவரை,*
என்றுயான் வெல்கிறபன்* உன் திருவருளில்லையேல்?*,
அன்று தேவர் அசரர் வாங்க* அலைகடல் அரவம் அளாவி,* ஓர்
குன்றம் வைத்த எந்தாய்!* கொடியேன் பருகு இன்னமுதே! 7.1.7

3460:

இன்னமுதெனத் தோன்றி* ஓரைவர் யாவரையும் மயக்க,* நீவைத்த-
முன்ன மாயமெல்லாம்* மூழ வேரரிந்து,* என்னையுன்-
சின்னமும் திருமூர்த்தியும்* சிங்கித் தேத்திக் கைதொழுவே அருள்
எனக்கு,*என்னம்மா! என்கண்ணு!* இமையோர்தம் குலமுதலே! 7.1.8

நாலாயிர திவ்ய ப்ரபந்தம் திருவாய் மொழி

3461:

குலமுதலடும் தீவினைக்க* கொடுவன் குழியினில் வீழ்க்கும் ஜவரை*
வலமுதல் கெடுக்கும்* வரமே தந்தருள் கண்டாய்,*
நிலமுதலினி எவ்வுலகுக்கும்* நிற்பன செல்வனவென,* பொருள்-
பல முதல் படைத்தாய்!* என் கண்ணு! என் பரஞ்சுடரே! 7.1.9

3462:

என்பரஞ் சுடரே! என்றுன்னை அலற்றி* உன் இனைத்தாமரைகட்கு,*
அன்புருகி நிற்கும்* அதுநிற்கச் சுமடு தந்தாய்,*
வன்பரங்கள் எடுத்து ஜவர்* திசைச்திசை வலித்தெற்றுகின்றனர் :*
முன்பரவை கடைந்து* அமுதம் கொண்ட முர்த்தியோ! 7.1.10

3463:##

கொண்ட முர்த்தி ஓர் முவராய்க்க* குணங்கள் படைத்தளித்துக் கெடுக்கும்,* அப்
புண்டரீகப் கொப்பழ்* புனற் பள்ளி அப்பனுக்கே,*தொண்டர்
தொண்டர் தொண்டர் தொண்டன்* சுடகோபன் சொல்லாயிரத்துள் இப்பத்தும்,*
கண்டு பாடவல்லார்* வினைபோம் கங்குலும் பகலே. (2) 7.1.11

இரண்டாம் திருமொழி

3464:##

கங்குலும் பகலும் கண் துயிலறியாள்* கண்ணீர் கைகளால் இறைக்கும்,*
சங்கு சக்கரங்களென்று கை கூப்பும்* தாமரைக் கண் என்றே தளரும்,*
எங்பனே தரிக்கேன் உன்னைவிட்டு என்னும்* இருசிலம் கை துழாவிருக்கும்,*
செங்கயல் பாய்ந்த திருவரங்கத்தாய்!* இவள்திறத்து என் செய்கின்றுயே? (2)

3465:

என் செய்கின்றுய் என் தாமரைக் கண்ணு! என்னும்* கண்ணீர்மல்க இருக்கும்,*
என் செய்கேன் ஏறிகிர்த் திருவரங்கத்தாய்? என்னும்* வெவ்வுயிர்த்துயிர உருகுமு: *
முன்செய்த வினையே! முகப்படாய் என்னும்* முகில்வண்ணு!தகுவதோ? என்னும்,*
முன்செய்து இவ்வுலகம் உண்டுமிழந்தளந்தாய்!* என்கொலோமுடிகின்றது இவட்கே?

3466:

வட்கிலன் இறையும் மணிவண்ணு! என்னும்* வானமே சோக்கும் மையாக்கும்,*
உட்குடை அசரர் உயிரெல்லாம் உண்ட* ஒருவனே! என்னும் உள்ளுருகும்,*
கட்கிலீ! உன்னைக் காணுமாறு அருளாய்* காகுத்தா! கண்ணனே! என்னும்,*
திட்கொடி மதிள்குழ் திருவரங்கத்தாய்!* இவள்திறத்து என் செய்திட்டாயே?

3467:

இட்டகால் இட்ட கைகளாய் இருக்கும்* எழுக்துலாய் மயங்கும் கை கூப்பும்,*
கட்டமே காதல்! என்று முர்ச்சிக்கும்* கடல்வண்ணு! கடியைகாண் என்னும்,*
வட்டவாய் சேமி வலங்கையா! என்னும்* வங்திடாய் என்றென்றே மயங்கும்,*
சிட்டனே! செழுநிர்த் திருவரங்கத்தாய்!* இவள்திறத்து என் சிந்தித்தாயே?

3468:

சிந்திக்கும் திசைக்கும் தேறும் கை கூப்பும்* திருவரங் கத்துள்ளாய்! என்னும்
வங்திக்கும்,* ஆங்கே மழைக் கண்ணீர் மல்க* வங்திடாய் என்றென்றே மயங்கும்,*
அங்திப்போது அவனை உடலிடந்தானே!* அலைகடல் கடைந்த ஆரமுதே,*
சந்தித்து உன் சரணம் சார்வதே வலித்த* தையலை மையல் செய்தானே!

நாலாயிர திவ்ய ப்ரபந்தம் திருவாய் மொழி

3469:

மையல்செய்து என்னை மனம்கவர்ந்தானே! என்னும்* மா மாயனே! என்னும்,* செய்யவாய் மணியே! என்னும்* தன் புனல்குழ் திருவரங்கத்துள்ளாய்! என்னும்,* வெய்யவாள் தன்டு சங்குசக்கரம் வில்லோங்தும்*விண்ணேர் முதல்! என்னும்,* பைகொள் பாம்பனையாய்! இவள் திறத்தருளாய்* பாவியேன் செயற்பாலதுவே.

3470:

பால துன்பங்கள் இன்பங்கள் படைத்தாய்!* பற்றிலார் பற்றநின்றுனே,* காலசக்கரத்தாய்! கடலிடங் கொண்ட* கடல்வண்ணை! கண்ணனே! என்னும்,* சேல்கொள் தண்புனல்குழ் திருவரங்கத்தாய்! என்னும்* என்தீர்த்தனே! என்னும்,* கோலமா மழைக்கண் பனிமல்க இருக்கும்* என்னுடைக் கோமளக் கொழுந்தே.

3471:

கொழுந்து வானவர்கட்கு என்னும்* குன்றேந்திக் கோடிரை காத்தவன்! என்னும்,* அழுங்கொழும் ஆவி அனலவெவ்வுயிர்க்கும்* அஞ்சன வண்ணனே! என்னும்,* எழுங்குமேல் கோக்கி இமைப்பிலள் இருக்கும்* எங்ஙனே கோக்குகேன்? என்னும்,* செழுங்கடம் புனல்குழ் திருவரங்கத்தாய்!* என்செய்கேன் என்திருமகட்கே? 7.2.8

3472:##

என்திருமகள் சேர்மார்வனே! என்னும்* என்னுடை ஆவியே! என்னும்,* சின்திரு எயிற்றுல் இடங்கு நீ கொண்ட* நிலமகள் கேள்வனே! என்னும்,* அன்றாருவேழும் தழுவி நீ கொண்ட* ஆய்மகள் அன்பனே! என்னும்,* தென் திருவரங்கம் கோயில்கொண்டானே!* தெளிகிலேன் முடிவு இவள்தனக்கே.

3473:

முடிவு இவள் தனக்கொன்றுகிலேன் என்னும்* முவலகாளியே! என்னும்,* கடிகமழ் கொன்றைச் சடையனே! என்னும்* நான்முகக் கடவுளே! என்னும்,* வடிவடை வானேர் தலைவனே! என்னும்* வண் திருவரங்கனே! என்னும்,* அடியடையாதாள போலிவள் அனுகி அடைந்தனள்* முகில்வண்ணன் அடியே.

3474:##

முகில்வண்ணன் அடியைஅடைந்து அருள் சூடி உய்க்கவன்* மொய்புனல் பொருஙல்,* துகில்வண்ணத்துராசிர்ச் சேர்ப்பன்* வண்பொழில்குழ் வண்குருகூர்ச் சடகோபன்,* முகில்வண்ணன் அடிமேல் சொன்னசொல்மாலை* ஆயிரத்து இப்பத்தும் வல்லார்,* முகில்வண்ண வானத்து இமையவர் சூழ இருப்பர்* பேரின்ப வெள்ளத்தே. (2)

முன்றும் திருமொழி

3475:##

வெளைாச் சுரிசங்கொடு ஆழி ஏந்தித்* தாமரைக் கண்ணனென் செஞ்சினாடே,* புளைாக் கடாகின்றவாற்றைக் காண்ற* என்சொல்லிச் சொல்லுகேன் அன்னைமீர்காள்,* வெளைாச் சுகமவன் வீற்றிருந்த* வேத ஒலியும் விழா ஒலியும்,* பிளைக் குழா விளையாட்டொலியும் அருத்* திருப்பேரயில் சேர்வன் நானே! (2)

3476:

நானக் கருங்குழல் தோழிமீர்காள்!* அன்னையர்காள்! அயல் சேரியீர்காள்*, நானித் தனிசெஞ்சம் காக்க மாட்டேன்* என்வசம் அன்றிதிராப்பகல்போய்,* தேன்மொய்த்த யும்பொழில் தண்பனைகுழ் * தென்திருப் பேரயில் வீற்றி ருந்த,* வானப்பிரான் மணிவண்ணன் கண்ணன்* செங்கனி வாயின் திறத்ததுவே. 7.3.2

3477:

செங்கனி வாயின் திறத்ததாயும்* செஞ்சடர் சின்முடித் தாழ்ந்ததாயும்,* சங்கொடு சக்கரம் கண்டுகந்தும்* தாமரைக் கண்களுக்கு அற்றுத் தீர்ந்தும்,*

நாலாயிர திவ்ய ப்ரபஞ்சம் திருவாய் மொழி

திங்களும் நானும் விழாவருது* தென்திருப்பேரையில் வீற்றிருந்த,*
நங்கள்பிரானுக்கென் னெஞ்சம் தோழி!* நானும் திரையும் இழங்ததுவே. 7.3.3

3478:

இழங்த எம்மாமை திறத்துப் போன* என்னெஞ்சினரும் அங்கே ஒழிந்தார்,*
உழங்து இனியாரைக் கொண்டெனுசாகோ?* ஒதக் கடலொலி போல* எங்கும்,
எழுங்தால் வேதத்தொலி னின்றேங்கு* தென்திருப்பேரையில் வீற்றிருந்த,*
முழங்கு சங்கக்கையன் மாயத்தாழ்ந்தேன்* அன்னையர்க்காள்! என்னை என்முனிக்தே?

3479:

முனிங்து சகடம் உதைத்து மாயப் பேய்முலையுண்டு* மருதிடைபோய்,*
கனிங்து விளவுக்கு கண்ணறிங்த* கண்ண பிரானுக்கென் பெண்மை தோற்றேன்,*
முனிங்தினி என்செய்தீர் அன்னைமீர்காள்!* முன்னியவன் வங்து வீற்றிருந்த,*
கனிங்த பொழில் திருப்பேரையிற்கே* காலம் பெறவென்னைக் காட்டுமினே.

3480:

காலம் பெறவென்னைக் காட்டுமின்கள்* காதல் கடலின் மிகப் பெரிதால்,*
நீல முகில்வண்ணத்து எம்பெருமான்* திற்குமுன்னே வக்தென் கைக்கும் எய்தான்,*
ஞாலத்தவன் வங்து வீற்றிருந்த* நான்மறையாளரும் வேள்வி ஒவா,*
கோலச் சொங்கொற்கள் கவரி வீசும்* கூடுபுனல் திருப்பேரையிற்கே. 7.3.6

3481:

பேரெயில் சூழ்கடல் தென்னிலங்கை* செற்றபிரான் வங்து வீற்றிருந்த,*
பேரையிற்கே புக்கென்செஞ்சம் நாடிப்* பேர்த்து வரவெங்கும் காண மாட்டேன்,*
ஆரை இனிங்குடையம் தோழி!* என்னெஞ்சம் சூவ வல்லாரும் இல்லை,*
ஆரை இனிக்கொண்டு என் சாதிக்கின்றது?* என்னெஞ்சம் கண்டதுவே கண்டேனே.

3482:

கண்டதுவே கொண்டெல்லாருங் சூடிக்* கார்க்கடல் வண்ணஞேடு எந்திறத்துக்
கொண்டு, *அலர் தூற்றிற்றது முதலாக்* கொண்டவென் காதல் உரைக்கில் தோழி,*
மண்தினி ஞாலமும் ஏழ்கடலும்* நீள்விசம்பும் கழியப் பெரிதால்,*
தெண்திரை சூழ்த்தவன் வீற்றிருந்த* தென்திருப்பேரையில் சேர்வன் சென்றே. 7.3.8

3483:

சேர்வன்சென்று என்னுடைத்தோழிமீர்காள்!*அன்னையர்க்காள்! என்னைத்தேற்ற வேண்டா,*
நீர்கள் உரைக்கின்றது என்னிதற்கு?* செஞ்சம் திறறவும் எனக்கிங்கில்லை,*
கார்வண்ணன் கார்க்கடல் ஞால முண்ட* கண்ண பிரான்வங்து வீற்றிருந்த,*
ஏர்வள ஒண்கழனிப் பழனத்து* தென்திருப்பேரையின் மாங்கரே. 7.3.9

3484:

நகரமும் நாடும் பிறவும் தேர்வேன்* நானென்னைக் கில்லையென் தோழி மீர்காள்,*
சிகரம் அணிசொடு மாடம் நீடு* தென்திருப் பேரையில் வீற்றிருந்த,*
மகா செடுங்குழைக் காதன் மாயன்* ஞாற்றுவரை அன்று மங்க ஞாற்ற,*
நிகரில் முகில்வண்ணன் சேமியான் *என் செஞ்சம் கவர்க்கெதனை ஊழியானே?

3485:##

ஊழிதோறாழி உருவம் பேரும் செய்கையும்* வேறவன் வையங் காக்கும்,*
ஆழிக்கிர் வண்ணை அச்சுதைன* அணிகுரு சூர்ச் சடகோபன் சொன்ன,*
கேழில் அந்தாதி ஓராயிரத்துள் *இவை திருப்பேரையில் மேய பத்தும்,*
ஆழியங்கையனை ஏத்த வல்லார்க் அவரடிமைத் திறத்து ஆழியாரே. (2) 7.3.11

நாலாயிர திவ்ய ப்ரபந்தம் திருவாய் மொழி

நான்காம் திருமொழி

3486:##

ஆழியெழச்சு* சங்கும் வில்லுமெழு,* திசை
வாழியெழது* தண்டும் வாளுமெழு,* அண்டம்
மோழையெழு* முடி பாதமெழு,* அப்பன்
ஊழியெழு* உலகம் கொண்டவாறே. (2) 7.4.1

3487:

ஆறு மலைக்கு* எதிர்ந்தோடும் ஒலி,* அர
ஷுறு சுலாய்* மலை தேய்க்கும் ஒலி,* கடல்
மாறு சுழன்று* அழைக்கின்ற ஒலி,* அப்பன்
சாறுபட* அழுதங்கொண்ட நான்றே. 7.4.2

3488:

நான்றிலெழு* மண்ணும் தானத்தவே,* பின்னும்
நான்றில ஏழு* மலை தானத்தவே,* பின்னும்
நான்றில ஏழு* கடல் தானத்தவே,* அப்பன்
ஊன்றி இடங்கு* எயிற்றில் கொண்ட நாளே. 7.4.3

3489:

நாளுமெழு* சில சிருமெழு* விண்ணும்
கோளுமெழு* ஏரி காலுமெழு,* மலை
தாளுமெழசு* சுடர் தானுமெழு,* அப்பன்
ஊளியெழு* உலகமுண்ட ஊனே. 7.4.4

3490:

ஊனுடை மல்லர்* ததர்ந்த ஒலி,* மன்னர்
ஆனுடை சேனை* நடுங்கும் ஒலி,* விண்ணுள்
ஏனுடைத் தேவர்* வெளிப்பட்ட ஒலி,* அப்பன்
கானுடைப் பாரதம்* கையறைப் போழ்தே. 7.4.5

3491:

போழ்து மெலிஞ்த* புன் செக்கரில்,* வாந்திசை
குழு மெழுங்கு* உதிரப்புனலா,* மலை
கீழது பிளங்த* சிங்கமொத்ததால்,* அப்பன்
ஆழ்துயர் செய்து* அசுரரைக் கொல்லுமாறே. 7.4.6

3492:

மாறு நிரைத்து* இரைக்கும் சரங்கள்,* இன
நாறு பிணம்* மலை போல் புரள,* கடல்
ஆறு மடுத்து* உதிரப்புனலா,* அப்பன்
நீறுபட* இலங்கை செற்ற நேரே. 7.4.7

3493:

நேர்ச்சரிஞ்தான்* கொடிக் கோழிகொண்டான்,* பின்னும்
நேர்ச்சரிஞ்தான்* ஏரியும் அனலோன்,* பின்னும்
நேர்ச்சரிஞ்தான்* முக்கண் மூர்த்திகண்டர்,* அப்பன்
நேர்ச்சரி வாணன்* திள்ளதோள் கொண்ட அன்றே. 7.4.8

3494:

அன்றுமண் நிரெரிகால்* விண் மலைமுதல்,*
அன்று சுடர்* இரண்டு பிறவும்,* பின்னும்

நாலாயிர திவ்ய ப்ரபந்தம் திருவாய் மொழி

அன்று மழை* உயிர் தேவும் மற்றும்,* அப்பன்
அன்று முதல்* உலகம் செய்ததுமே. 7. 4. 9

3495:

மேய்திரை கீழ்புக* மாபுரள,* சைன
வாய்திரை சீர்* பிளிறிச்சொரிய,* இன
ஆஞ்சிரை பாடி* அங்கேயொடுங்க,* அப்பன்
தீமழை காத்துக்க* குன்றும் எடுத்தானே. 7. 4. 10

3496:##

குன்றும் எடுத்தபிரான்* அடியாரோடும்,*
ஒன்றிசின்ற* சடகோபனுரைசெயல்,*
நன்றி புனைக்த* ஓராயிரத்துள் இவை*
வென்றி தரும்பத்தும்* மேவிக் கற்பார்க்கே. (2) 7. 4. 11

ஐந்தாம் திருமொழி

3497:##

கற்பார் இராம பிரானை அல்லால்* மற்றும் கற்பரோ?*,
புற்பா முதலாப்* புல்லெறும்பாதி ஒன்றின்றியே, *
நற்பால் அயோத்தியில் வாழும்* சராசரம் முற்றவும்,*
நற்பாலுக்கு உய்த்தனன்* நான்முக ஞர்பெற்ற நாட்டுளே. (2) 7. 5. 1

3498:

நாட்டில் பிறங்கவர்* நாரண்று ஆளன்றி யாவரோ,*
நாட்டில் பிறங்கு படாதன பட்டு* மனிசர்க்கா, *
நாட்டை நலியும் அரக்கரை* நாடித் தழங்கிட்டு,*
நாட்டை அளித்துய்யச் செய்து* நடந்தமை கேட்டுமே? 7. 5. 2

3499:

கேட்பார்கள் கேசவன் கீர்த்தியல்லால்*மற்றும் கேட்பரோ,*
கேட்பார் செவிகடு* கீழ்மை வசவுகளே வையும்,*
சேட்பால் பழம்பகைவன்* சிச பாலன்,* திருவடி
தாட்பால் அடைந்த* தன்மை அறிவாரை அறிச்துமே? 7. 5. 3

3500:

தன்மை அறிபவர்* தாம் அவற்கு ஆளன்றி யாவரோ,*
பன்மைப் படர்பொருள்* ஆதுமிலபாழி நெடுங்காலத்து, *
நன்மைப் புனல்பண்ணி* நான்முககளைப்பண்ணி, தன்னுள்ளே*
தொன்மை மயக்கிய தோற்றிய* சூழல்கள் சிக்தித்தே? 7. 5. 4

3501:

சூழல்கள் சிக்திக்கில்* மாயன் கழலன்றிச் சூழ்வரோ,*
ஆழப் பெரும்புனல்* தன்னுள் அழுந்திய ஞாலத்தை, *
தாழப் படாமல்*தன் பாலொரு கோட்டிடைத் தான்கொண்ட, *
கேழல் திருவருவாயிற்றுக்க* கேட்டும் உனர்ந்துமே? 7. 5. 5

3502:

கேட்டும் உனர்ந்தவர்* கேசவற்கு ஆளன்றி யாவரோ,*
வாட்டமிலா வண்கை* மாவலி வாதிக்க வாதிப்புண்டு,*
சட்டங்கொள் தேவர்கள்* சென்றிரங்தார்க்கு இடர் சிக்கிய,*
கோட்டங்கை வாமனஞுய்ச்* செய்த சூத்துகள் கண்டுமே? 7. 5. 6

நாலாயிர திவ்ய ப்ரபந்தம் திருவாய் மொழி

3503:

கண்டும் தெளிந்தும் கற்றுர்* கண்ணற்கு ஆளன்றி யாவரோ,*
வண்டுன் மலர்த்தொங்கல்* மார்க்கண்டேயனுக்கு வாழுநாள்*
இன்டைச் சடைமுடி* ஈசனுடன்கொண்டு உசாச்செல்ல,*
கொண்டங்குத் தன்னொடும் கொண்டு* உடன்சென்றது உனர்ந்துமே? 7.5.7

3504:

செல்ல உனர்ந்தவர்* செல்வன்தன் சீரன்றிக் கற்பரோ,*
எல்லை யிலாத பெருந்தவத்தால்* பல செய்மிறை,*
அல்லல் அமரரைச் செய்யும்* இரணியன் ஆகத்தை,*
மல்லல் அறியுருவாய்ச்* செய்த மாயம் அறிந்துமே? 7.5.8

3505:

மாயம் அறிபவர்* மாயவற்கு ஆளன்றி யாவரோ,*
தாயம் செறும் ஓரு நூற்றுவர் மங்க* ஓரைவர்க்காய்,*
தேசம் அறிய ஓர் சாரதியாய்ச் சென்று* சேனையை
நாசம் செய்திட்டு,* நடந்த நல் வார்த்தை அறிந்துமே? 7.5.9

3506:

வார்த்தை அறிபவர்* மாயவற்கு ஆளன்றி யாவரோ,*
போர்த்த பிறப்பொடு நோயோடு மூப்பொடு* இறப்பிவை
பேர்த்து, * பெருந்துன்பம் வேற நிக்கித்* தன் தாளின்கீழ்ச்
சேர்த்து, * அவன் செய்யும்* சேமத்தையெண்ணித் தெளிவுற்றே? (2) 7.5.10

3507:##

தெளிவற்று வீவின்றி* னின்றவர்க்கு இன்பக்கதிசெய்யும்,*
தெளிவற்ற கண்ணைன* தென்குருகூரச் சடகோபன்சொல்,*
தெளிவற்ற ஆயிரத்துள்* இவை பத்தும் வல்லாரவர்,*
தெளிவற்ற சீங்தையர்* பாமரு முவுலகத்துள்ளே. (2) 7.5.11

ஆரும் திருமொழி

3508:##

பாமரு முவுலகும் படைத்த* பற்ப நாபாவோ,*
பாமரு முவுலகும் அளங்த* பற்ப பாதாவோ,*
தாமரைக் கண்ணுவோ!* தனியேன் தனியாளாவோ,*
தாமரைக் கையாவோ!* உன்னை என்றுகொல் சேர்வதுவே? (2) 7.6.1

3509:

என்றுகொல் சேர்வது அஞ்சோ* அரன் நான்முகன் ஏத்தும்,* செய்ய
நின் திருப்பாதத்தை* யான்சிலம் னிரெரி கால்,* விண்ணுயிர்
என்றிவை தாம்முதலா* முற்றுமாய் னின்ற எஞ்தாயோ,*
குன்றெடுத்து ஆஞிரை மேய்த்து* அவை காத்த எங்குத்தாவோ! 7.6.2

3510:

காத்த எங்குத்தாவோ!* மலையேந்திக் கல்மாரி தன்னை,*
பூத்தன் துழாய்முடியாய்!* புனை கொன்றையஞ் செஞ்சடையாய்,*
வாய்த்த என் நான்முகனே!* வங்தென் ஆருயிர் நியானல்,*
ஏத்தரும் கீர்த்தியினைய்!* உன்னை எங்குத் தலைப்பெய்வனே? 7.6.3

நாலாயிர திவ்ய ப்ரபந்தம் திருவாய் மொழி

3511:

எங்குத் தலைப்பெய்வன் நான்?* எழில் மூவுலகும் நியே,*
அங்கு உயர் முக்கண்பிரான்* பிரம பெருமான் அவன்டி,*
வெங்கதீர் வச்சிரக் கை* இந்திரன் முதலாத் தெய்வம்,*
கொங்கலர் தண்ணாக் துழாய்முடி* என்னுடைக் கோவலனே! 7. 6. 4

3512:

என்னுடைக் கோவலனே!* என் பொல்லாக் கருமாணிக்கமே,*
உன்னுடை உந்தி மலர்* உலகம் அவைழுமின்றும் பரந்து,*
உன்னுடைச் சோதிவெள்ளத்து அகம்பால்* உன்னைக் கண்டுகொண்டிட்டு,*
என்னுடை ஆருயிரார்* எங்ஙனேகால் வங்தெய்துவரே? 7. 6. 5

3513:

வங்தெய்து மாற்றியேன்* மல்கு நிலச் சுடர்தழைப்ப,*
செஞ்சுடர்ச் சோதிகள் பூத்து* ஒரு மாணிக்கம் சேர்வதுபோல்,*
அக்தரமேல் செம்பட்டோடு* அடி உந்திகை மார்வுகண்வாய்,*
செஞ்சுடர்ச் சோதி விடவுறை* என்திரு மார்பனையே. 7. 6. 6

3514:

என்திரு மார்பன் தன்னை* என் மலைமகள் கூறன்தன்னை,*
என்றும் என்னுமகளை* அகம்பால்கொண்ட நான்முகளை,*
நின்ற சசிபதியை* நிலங்கீண்டு எயில் முன்றெறித்த,*
வென்று புலம்துரந்து* விசம்பாளியைக் காணேனே! 7. 6. 7

3515:

ஆளியைக் காண்பரியாய்* அரிகாண் நரியாய்,* அரக்கர்
ஊளையிட்டு அன்று இலங்கைகடந்து* பிலம்புக்கொளிப்ப,*
மீளியம் புள்ளைக்கடாய்* விறல் மாலியைக் கொன்று, * விண்ணும்
ஆளுயர் குன்றங்கள் செய்து* அடர்த்தானியும் காண்டுங்கொலோ? 7. 6. 8

3516:

காண்டுங்கொலோ நெஞ்சமே!* கடிய வினையே முயலும்,*
ஆண்திறல் மீளிமொய்ம்பின்* அரக்கர் குலத்தைத் தடிந்து,*
மீண்டும் அவன் தம்பிக்கே* விரி நீரிலங்கையருளி,*
ஆண்டு தன் சோதிபுக்க* அமரர் அரியேற்றினையே? 7. 6. 9

3517:

ஏற்றரும் வைகுந்தத்தை* அருளும் நமக்கு,* ஆயர்குலத்து
காற்றிளம் பிள்ளையான்றுய்ப்புக்கு* மாயங்களே இயற்றி,*
கூற்றியல் கஞ்சனைக் கொன்று* ஜவர்க்காய் அக்கொடுஞ்சேனதடிந்து,*
ஆற்றல் மிக்கான் பெரிய* பரஞ்சோதி புக்க அரியே. 7. 6. 10

3518:#

புக்க அரியுருவாய்* அவுண்ணுடல் கீண்டுகந்து,*
சக்கரச் செல்வன்தன்னைக்* குருசூர்ச் சடகோபன் சொன்ன,*
மிக்க ஓராயிரத்துள்* இவைபத்தும் வல்லார் அவரை,*
தொக்குப் பல்லாண்டிசைத்துக்* கவரி செய்வர் ஏழையரே. (2) 7. 6. 11

ஏழாம் திருமொழி

3519:#

ஏழையர் ஆவியுண்ணும்* இனைக் கூற்றங்கொலோ அறியேன்,*
ஆழியுங் கண்ணபிரான்* திருக்கண்கள் கொலோ அறியேன்,*

நாலாயிர திவ்ய ப்ரபஞ்சம் திருவாய் மொழி

குழவும் தாமரை நாண்மலர் போல்வங்கு தோன்றும்கண்டர்,*
தோழியர்காள்! அன்னைமீர!* என்செய்கேன் துயராட்டியேனே? (2) 7.7.1

3520:

ஆட்டியும் தூற்றியும் சின்று*அன்னைமீர் என்னை சிர்கலிச்தென்?*
மாட்டுயர் கற்பகத்தின்*வல்லியோ கொழுங்தோ?அறியேன்,*
சட்டிய வெண்ணென்றான்*திருமுக்கு எனதாவியுள்ளே,*
மாட்டிய வல்விளக்கின்* சுடராய்சிற்கும் வாலியதே. 7.7.2

3521:

வாலியதோர் கனிகொல்* வினையாட்டியேன் வல்வினைகொல்,*
கோலம் திரள்பவளக்* கொழுங்துண்டங்கொலோ அறியேன்,*
நீல கெட்டுமுகில்போல்* திருமேனி அம்மான் தொண்டைவாய்,*
ஏலும் திசையுளைல்லாம்*வாங்கு தோன்றும் என்னின்னுயிர்க்கே. 7.7.3

3522:

இன்னுயிர்க்கு ஏழையர்மேல்வளையும் தீணை சிலவிற்கொல்,*
மன்னிய சீர்மதனன்* கருப்புச் சிலை கொல்,*மதனன்
தன்னுயிர்த் தாதை*கண்ணபெருமான் புருவமனவேயே,*
என்னுயிர் மேலனவாய்* அடுகின்றன என்று சின்றே. 7.7.4

3523:

என்று சின்றேதிகழும்* செய்ய வீங்கூர் வெண்மின்னுக்கொல்,*
அன்றி என்றுவியடும்* அனி முத்தங்கொலோ அறியேன்,*
குன்றும் எடுத்தபிரான்* முறுவல் எனதாவியடும்*,
ஒன்றும் அறிகின்றிலேன்* அன்னைமீர்! எனக்கு உய்விடமே. 7.7.5

3524:

உய்விடம் ஏழையர்க்கும்* அசுரர்க்கும் அரக்கர்கட்கும்*
எவ்விடம்? என்றிலங்கி*மகரம் தழைக்கும் தளிர்கொல்,*
பைவிடப் பாம்பனையான்* திருக்குண்டலக் காதுகளே?*
கைவிடல் ஒன்றுமின்றி* அடுகின்றன காண்மின்களே. 7.7.6

3525:

காண்மின்கள் அன்னையர்காள்!*என்று காட்டும் வகையறியேன்,*
நாள்மன்னு வெண்திங்கள் கொல்!* நயந்தார்கட்கு சச்சிலைகொல்,*
சேண்மன்னு நால்தடங்கோள்* பெருமான்தன் திருநுதலே?*,*
கோள்மன்னி ஆவியடும்*கொடியேன் உயிர் கோளிழைத்தே. 7.7.7

3526:

கோளிழைத் தாமரையும்* கொடியும் பவளமும் வில்லும்,*
கோளிழைத்தன் முத்தமும்* தளிரும் குளிர்வான் பிறையும்,*
கோளிழையாவுடைய* கொழுஞ்சோதி வட்டங்கொல்,* கண்ணன்,
கோளிழை வான் முகமாய்க்* கொடியேன் உயிர் கொள்கின்றதே? 7.7.8

3527:

கொள்கின்ற கோளிருளைச்* சுகிர்க்திட்ட கொழுஞ்சருளின்,*
உள்கொண்ட சீல நன்னால் தழைகொல்?*அன்று மாயன் குழல்,*
விள்கின்ற பூந்தன்துழாய்* விறரானுற வக்கு என்னுயிரை,*
கள்கின்றவாறு அறியீர* அன்னைமீர்! கழறுசிற்றிரே. 7.7.9

நாலாயிர திவ்ய ப்ரபந்தம் திருவாய் மொழி

3528:

நிற்றி முற்றத்துள் என்று* செரித்த கையராய்*
என்னைச்சுர்றியும் குழ்ந்தும்* வைதிர்ச்சடர்ச் சோதி மணிசிறமாய்,*
முற்ற இம்மூவுலகும்* விருகின்ற சுடர்முடிக்கே*,
ஒற்றுமைக் கொண்டது உள்ளம்* அன்னைமீர்! நசையென் நுங்கட்கே? 7.7.10

3529:##

கட்கரிய பிரமன் சிவன்* இந்திரன் என்றிவர்க்கும்,*
கட்கரிய கண்ணைக்க* குருகூர்ச் சடகோபன் சொன்ன,*
உட்குடை ஆயிரத்துள்* இவையுமொரு பத்தும்வல்லார்,*
உட்குடை வானவரோடு* உடனுய் என்றும் மாயாரே. (2) 7.7.11

எட்டாம் திருமொழி

3530:##

மாயா! வாமனனே!* மதுகுதா! நியருளாய்,*
தீயாய் நீராய் சிலஞுய்* விசம்பாய்க் காலாய்,*
தாயாய் தங்கதயாய்* மக்களாய் மற்றுமாய் முற்றுமாய்,*
நியாய் நின்றவாறு* இவை என்ன நியாயங்களே! (2) 7.8.1

3531:

அங்கண் மலர்த்தண் துழாய்முடி* அச்சுதனே! அருளாய்,*
திங்களும் ஞாயிறுமாய்ச்* செழும்பல் சுடராய் இருளாய்,*
பொங்கு பொழிமழையாய்ப்* புகழாய் பழியாய்ப் பின்னும்சி,
வெங்கண் வெங்கூற்றமுமாய்* இவை என்ன விசித்திரமே! 7.8.2

3532:

சித்திரத் தேர்வலவா!* திருச்சக்கரத்தாய்! அருளாய்,*
எத்தனையோருகழும்* அவையாய் அவற்றுள் இயலும்,*
ஒத்தவொன் பல்பொருள்கள்* உலப்பில்லன வாய்வியவாய்,*
வித்தகத்தாய் நிற்றி நீ* இவை என்ன விடமங்களே! 7.8.3

3533:

கள்ளவிழ் தாமரைக்கண்* கண்ணனே! எனக்கொன்றுளாய்,*
உள்ளதும் இல்லதுமாய்* உலப்பில்லன வாய்வியவாய்,*
வெள்ளத் தடங்கடலுள்*விட நாகனை மேல்மருவி,*
உள்ளப்பல் யோகுசெய்தி* இவை என்ன உபாயங்களே! 7.8.4

3534:

பாசங்கள் நீக்கி* என்னை உனக்கே அறக் கொண்டிட்டு, *நீ
வாச மலர்த்தண் துழாய்முடி* மாயவனே! அருளாய்,*
காயமும் சீவனுமாய்க்* கழிவாய்ப் பிறப்பாய்ப் பின்னும்சி,*
மாயங்கள் செய்துவைத்தி* இவையென்ன மயக்குக்களே! 7.8.5

3535:

மயக்கா! வாமனனே!* மதியாம் வண்ணம் ஒன்றுளாய்,*
அயர்ப்பாய்த் தேற்றமுமாய்* அழலாய்க் குளிராய்வியவாய்,*
வியப்பாய் வெள்ளிகளாய்* விலையாய்ப் பயனுய்ப் பின்னும்சி,*
துயக்காய் நின்றவாறு* இவை என்ன துயரங்களே! 7.8.6

நாலாயிர திவ்ய ப்ரபஞ்சம் திருவாய் மொழி

3536:

துயரங்கள் செய்யுங்கண்ண! *சுடர் நின்முடியாய் அருளாய்,*
துயரம் செய் மானங்களாய் *மதனகி உகவைகளாய்,*
துயரம் செய் காமங்களாய்த் *துலையாய் நிலையாய்,*
துயரங்கள் செய்துவைத்தி* இவையென்ன சுண்டாயங்களே. 7.8.7

3537:

என்னச்சுண்டாயங்களால்* நின்றிட்டாய் என்னையாளும்கண்ண, *
இன்னதோர் தன்மையை என்று* உன்னையாவர்க்கும் தேற்றியை, *
முன்னிய மூவுலகும்* அவையாய் அவற்றைப்படைத்து, *
பின்னும் உள்ளாய்! புறத்தாய்*! இவை என்ன இயற்கைகளே! 7.8.8

3538:

என்ன இயற்கைகளால்* எங்களே நின்றிட்டாய் என்கண்ண, *
துன்னு கரசரணம் முதலாக* எல்லாவறுப்பும்*
உன்னு சுவையெயாளி* ஊறொலி நாற்றம் முற்றுமநியே, *
உன்னை உணரவுறில்* உலப்பில்லை நுணுக்கங்களே. 7.8.9

3539:

இல்லை நுணுக்கங்களே* இதனில் பிறிதென்னும் வண்ணம்*
தொல்லை நன்னாலில் சொன்ன* உருவும் அருவும் நியே: *
அல்லித் துழாயலங்கல்* அனிமார்ப! என அச்சுதனே, *
வல்லதோர் வண்ணம்சொன்னல்* அதுவே உனக்கு ஆம்வண்ணமே. 7.8.10

3540:##

ஆம்வண்ணம் இன்னதொன்றென்று* அறிவதறிய அறியை, *
ஆம்வண்ணத்தால்* குருகூர்ச் சடகோபன் அறிச்துரைத்து*
ஆம்வண்ண ஒன்தமிழ்கள்* இவை ஆயிரத்துள் இப்பத்தும், *
ஆம்வண்ணத்தால் உரைப்பார* அமைந்தார் தமக்கென்றைக்குமே. (2) 7.8.11

ஒன்பதாம் திருமொழி

3541:##

என்றைக்கும் என்னை* உய்யக்கொண்டு போகிய, *
அன்றைக்கன்றென்னத்* தன்னுக்கி என்னால் தன்னை, *
இன்தமிழ் பாடிய ஈசனை* ஆதியாய்—
நின்ற என் சோதியை, * என் சொல்லி நிற்பனே? (2) 7.9.1

3542:

என்சொல்லி நிற்பன்* என் இன்னுயிரின் ஒன்றுய்,*
என்சொல்லால் யான்சொன்ன* இன்கவி யென்பித்து, *
தன்சொல்லால் தான்தன்னைக்* கீர்த்தித்த மாயன், *என்
முன்சொல்லும்* மூவுருவாம் முதல்வனே. 7.9.2

3543:

ஆம்முதல்வன் இவெனன்று*தன் தேற்றி, *என்
நாமுதல் வந்து புகுந்து* எல்லின்கவி, *
தாமுதல் பத்தர்க்குத்* தான்தன்னைச் சொன்ன, *என்
வாய்முதல் அப்பனை* என்று மறப்பனே? 7.9.3

நாலாயிர திவ்ய ப்ரபஞ்சம் திருவாய் மொழி

3544:

அப்பனை என்று மறப்பன்* என்னகியே,*
தப்புதலின்றித்* தனைக் கவி தான்சொல்லி,*
ஒப்பிலாத் தவினையேன* உய்யக்கொண்டு*
செப்பமே செய்து* திரிகின்ற சீர்கண்டே? 7. 9. 4

3545:

சீர்கண்டு கொண்டு* திருந்து நல்லின்கவி,*
நேற்பட யான்சொல்லும்* நிர்மை இலாமையில்,*
ஏர்விலா என்னைத்* தன்னுக்கி என்னுல் தன்னை,*
பார்பரவின்கவி* பாடும் பரமரே. 7. 9. 5

3546:

இன்கவி பாடும்* பரம கவிகளால்,*
தன்கவி தான் தன்னை* பாடுவியாது இன்று*
நன்கு வந்து என்னுடனுக்கி* என்னுல் தன்னை,*
வன்கவி பாடும்* என் வைகுந்த நாதனே. 7. 9. 6

3547:

வைகுந்த நாதன்*என வல்லினை மாய்ச்தறச்,*
செய்குந்தன் தன்னை* என்னுக்கி என்னுல்தன்னை,*
வைகுந்தனுகப்* புகழு வண் தீங்கவி,*
செய்குந்தன் தன்னை* என்னை சிங்தித்தார்வனே! 7. 9. 7

3548:

ஆர்வனே ஆழியங்கை* எம்பிரான்புகழ்,*
பார்வின்சீர் முற்றும்* கலங்து பருகிலும்,*
ஏர்விலா என்னைத்* தன்னுக்கி என்னுல் தன்னை,*
சீர்பெற இன்கவி* சொன்ன திறத்துக்கே? 7. 9. 8

3549:

திறத்துக்கே துப்பரவாம்* திருமாலின்சீர்,*
இறப்பு எதிர்காலம்* பருகிலும் ஆர்வனே,*
மறப்பிலா என்னைத்* தன்னுக்கி என்னுல் தன்னை,*
உறப்பல இன்கவி* சொன்ன உதவிக்கே? 7. 9. 9

3560:

உதவிக் கைம்மாறு* என்னுயிர் என்ன உற்றெண்ணில்,*
அதுவும் மற்றுங்கவன்* தன்னது என்னுல் தன்னை,*
பதவிய இன்கவி* பாடிய அப்பனுக்கு,*
எதுவும் ஒன்றுமில்லை* செய்வது இங்குமங்கே. 7. 9. 10

3551:##

இங்கும் அங்கும்* திருமாலன்றி இன்மைகண்டு,*
அங்ஙனே வண்குருசூர்ச்* சடகோபன்,*
இங்ஙனே சொன்ன* ஓராயிரத்து இப்பத்தும்,*
எங்ஙனே சொல்லினும்* இன்பம் பயக்குமே. (2) 7. 9. 11

பத்தாம் திருமொழி

3552:##

இன்பம் பயக்க எழில்மலர் மாதரும்* தானும் இவ்வேழுலகை,*
இன்பம் பயக்க இனிதூடன் வீற்றிருந்து* ஆள்கின்ற எங்கள்பிரான்,*

நாலாயிர திவ்ய ப்ரபஞ்சம் திருவாய் மொழி

அன்புற்று அமர்ச்துறைகின்ற* அணிபொழில் சூழ் திருவாறுன்விளை,*
அன்புற்று அமர்ச்து வலம்செய்து* கைதொழும் நாள்களும் ஆகுங்கொலோ! (2)

3553:

ஆகுங்கொல் ஜெயமான்றின்றி* அகலிடம் முற்றவும் ஈரடியே*
ஆகும் பரிசு நிமிர்ச்த* திருக்குறள் அப்பன் அமர்ச்துறையும்,*
மாகம் திகழ்கொடி மாடங்கள் நீடு* மதிள்திருவாறுன்விளை,*
மாகங்த சீர்கொண்டு தூவி வலஞ்செய்து* கைதொழ சூடுங்கொலோ! 7.10.2

3554:

சூடுங்கொல் வைகலும்* கோவிச்தனை மதுகுதனைக் கோளரியை,*
ஆடும் பறவை மிசைக்கண்டு* கைதொழுதன்றி அவனுறையும்,*
பாடும் பெரும்புகழ் நான்மறை வேள்வி * ஜங்து ஆறங்கம் பன்னினர்வாழ்,*
நீடு பொழில் திருவாறன் விளைதொழ* வாய்க்குங்கொல் சிச்சலுமே! 7.10.3

3555:

வாய்க்குங்கொல் சிச்சலும்* எப்பொழுதும் மனத்து ஈங்கு சினைக்கப்பெற*
வாய்க்கும் கரும்பும் பெருஞ்செக்கெனவும்*வயல்குழ் திருவாறுன்விளை,*
வாய்க்கும் பெரும்புகழ் மூவுலகீசன்* வட மதுறைப் பிறங்த,*
வாய்க்கும் மணிசிறக் கண்ணபிரான் தன்* மலரடிப் போதுகளே. 7.10.4

3556:

மலரடிப் போதுகள் என்னெஞ்சத்து எப்பொழுதும்*இருத்தி வணங்க,*
பலரடியார் முன்பருளிய* பாம்பனையப்பன் அமர்ச்துறையும்,*
மலரில் மணிசெடு மாடங்கள் நீடு* மதிள்திருவாறன் விளை,*
உலகம் மலிபுகழ் பாட* நம்மேல் விலை ஒன்றும் சில்லாகெடுமே. 7.10.5

3557:

ஒன்றும் சில்லா கெடும் முற்றவும்* தீவிலை உள்ளித் தொழுமின் தொண்டர்,*
அன்றங்கமர் வென்றுருப்பினி நங்கை* அணி செடுங்தோள்புணர்ச்தான்,*
என்றும் எப்போதும் என்னெஞ்சம் துதிப்ப* உள்ளே இருக்கின்றபிரான்,*
நின்ற அணி திருவாறன் விளையென்னும்* சிள் நகரமதுவே. 7.10.6

3558:

நீணகர மதுவே மலர்ச் சோலைகள் சூழ்*திருவாறுன்விளை,*
நீணகரத்துறைகின்றபிரான்* செடுமால் கண்ணன் விண்ணவர்கோன்*
வாண புரம்புக்கு முக்கட்பிரானை தொலைய* வெம்போர்கள்செய்து,*
வாணைன ஆயிரங்தோள் துணித்தான்* சரணன்றி மற்றொன்றிலமே. 7.10.7

3559:

அன்றிமற்றொன்றிலம் நின்சரணே! என்று* அகலிரும் பொய்கையின்வாய்,*
நின்றுதன் சிள் கழலேத்திய* ஆனையின் செஞ்சிடர் தீர்த்தபிரான்,*
சென்றங்கு இனிதுறைகின்ற* செழும்பொழில் சூழ் திருவாறுன்விளை,*
ஒன்றி வலஞ்செய்ய ஒன்றுமோ?* தீவிலை உள்ளத்தின் சார்வல்லவே. 7.10.8

3560:

தீவிலை உள்ளத்தின் சார்வல்லவாகித்* தெளிவிசும்பேறவுற்றுல்,*
நாவினுள்ளும் உள்ளத் துள்ளும்* அமைக்த தொழிலினுள்ளும் நவின்று,*
யாவரும் வங்கும் பொழில்*திருவாறன் விளையத்தனை,*
மேவி வலஞ்செய்து கைதொழக் சூடுங்கொல்* என்னுமென் சிங்தனையே. 7.10.9

நாலாயிர திவ்ய ப்ரபந்தம் திருவாய் மொழி

3561:

சிங்கத மற்றொன்றின் திறத்தது அல்லாத்தன்மை* தேவ பிரான்றியும்,*
சிங்கதையினால் செய்வதான்றியாதன* மாயங்கள் ஒன்றுமில்லை,*
சிங்கதையினால் சொல்லினால் செய்கையால்* நிலத் தேவர் குழுவணங்கும்,*
சிங்கத மகிழ் திருவாறன் விளையுறை* தீர்த்தனுக்கு அற்றபின்னே. 7.10.10

3562:##

தீர்த்தனுக்கு அற்றபின்* மற்றேர் சரணில்லை என்றெண்ணி,* தீர்த்தனுக்கே
தீர்த்த மனத்தனஞகிச்ச* செழுங் குருகூர்ச் சடகோபன் சொன்ன,*
தீர்த்தங்கள் ஆயிரத்துள்* இவை பக்தும் வல்லார்களை,* தேவர்வைகல்
தீர்த்தங்களேயென்று பூசித்து நல்கி உரைப்பர்* தம் தேவியர்க்கே. (2) 7.10.11

நாலாயிர திவ்ய ப்ரபந்தம் திருவாய் மொழி

திருவாய்மொழி எட்டாம் பத்து

முதல் திருமொழி

3563:##

தேவிமார் ஆவார் திருமகள்பூமிக்ரவமற்றமர் ஆட்செய்வார்*
மேவிய உலகம் முன்றவைஅட்சிக்வேண்டுவேண்டு உருவம்தின் உருவம்*
பாவியேன் தன்னை அடுகின்ற கமலக்கண்ணதோர்* பவளவாய் மணியே*
ஆவியே! அழுதே! அலைகடல் கடைந்த அப்பனே! *காணுமாறு அருளாய். 8.1.1

3564:

காணுமாறுருளாய் என்றென்றே கலங்கிக்க* கண்ணதீர் அலமர*
வினையேன் பேணுமாறெல்லாம் பேணி* தின்பெயரே பிதற்றுமாறு அருள் எனக்கு அஞ்தோ*
காணுமாறு அருளாய் காகுத்தா! கண்ண! * தொண்டனேன் கற்பகக்கனியே*
பேணுவார் அழுதே! பெரிய தண்புனல்குழ்* பெருஷிலம் எடுத்த பேராளா! 8.1.2

3565:

எடுத்தபேராளன் நாஞ்தகோபன்தன்* இன்னுயிர்ச் சிறுவனே*
அசோதைக்கு அடுத்த பேரின்பக் குலவிளங்களிறே* அடியனேன் பெரிய அம்மானே*
கடுத்தபோர் அவனன் உடல் இருபிளவாக்க* கையுகிர் ஆண்ட எங்கடலே,*
அடுத்ததோர் உருவாய் இன்று நீ வாராய்* எங்ஙனம் தேறுவர் உமரே? 8.1.3

3566:

உமருகந்துகந்த உருவம்தின்உருவமாகி* உஞ்தனக்கு அன்பர் ஆனார்*
அவர் உகந்தமர்ந்த செய்கை உன்மாயை* அறிவொன்றும் சங்கிப்பன் வினையேன்*
அமரதுபண்ணி அகலிடம்புடைசூழ்* அடுபடை அவித்த அம்மானே*
அமரதும் அழுதே! அசர்கள் நஞ்சே* என்னுடை ஆருமிரேயோ! 8.1.4

3567:

ஆருமிரேயோ! அகலிடம்முழுதும்* படைத்திடந்து உண்டு உமிழ்ந்தளங்த*
பேருமிரேயோ! பெரியதீர் படைத்து* அங்குறைந்து அது கடைந்தடைத்து உடைத்த*
சீரியரேயோ! மனிசர்க்குத்தேவர்போல* தேவர்க்கும்தேவாவோ*
ஓருமிரேயோ! உலகங்கட்கு எல்லாம்* உன்னை நான் எங்கு வந்துறுகோ? 8.1.5

3568:

எங்குவந்துறுகோ என்னையாள்வானே* ஏழ்லகங்களும் நியே*
அங்கவர்க்கமைத்த தெய்வமும்நியே* அவற்றவை கருமழும் நியே*
பொங்கியபுறம்பால் பொருளுளவேலும்* அவையுமோ நீ இன்னையானுல்*
மங்கிய அருவாம் நேர்ப்பமும் நியே* வான்புலம் இறந்ததும் நியே. 8.1.6

3569:

இறந்ததும் நியே எதிர்ந்ததும் நியே* நிகழ்வதோ நீ இன்னையானுல்*
சிறந்தானின் தன்மை அதுவிதுவுதுவென்று* அறிவொன்றும் சங்கிப்பன்வினையேன்*
கறந்தபால் நெய்யே! நெய்யின் சுவையே!* கடலின் உளஅழுதமே*
அழுதில்பிறந்த இன்சுவையே! சுவையதுபயனே!* பின்னைதோள் மணங்தபேராயா!

3570:

மணங்தபேராயா! மாயத்தால்முழுதும்* வல்வினையேன ஈர்க்கின்ற*
குணங்களை உடையாய்! அசர்ர் வன்கையர்கூற்றமே!* கொடிய புள்ளுயர்த்தாய்*
பணங்களாயிரமும் உடைய பைந்நாகப்பள்ளியாய்!* பாற்கடல் சேர்ப்பா*
வணங்குமாறு அறியேன்! மனமும் வாசகமும்* செய்கையும் யானும் நீதானே.

நாலாயிர திவ்ய ப்ரபந்தம் திருவாய் மொழி

3571:

யானும் சிதானே யாவதோமெய்யே* அருஙரகவையும் சீ ஆனல்*
வானுயர் இன்பம் எய்தில்என்* மற்றை நரகமே எய்தில்என்? எனிலும்,*
யானும் சிதானுய் தெளிதொறும், நன்றும் அஞ்சவன்* நரகம் நான்அடைதல்*
வானுயர்இன்பம் மன்னிவீற்றிருங்தாய்* அருளுசின் தாள்களைனக்கே. 8.1.9

3572:

தாள்களை எனக்கே தலைத்தலை சிறப்பத்தாங்த* பேருதவிக்கைம்மாரு*
தோள்களை ஆரத்தமுவி என்னுயிரை* அறவிலை செய்தனன் சோதி,
தோள்கள் ஆயிரத்தாய்! முடிகள் ஆயிரத்தாய்* துணைமலர்க் கண்கள் ஆயிரத்தாய்*
தாள்கள் ஆயிரத்தாய்! பேர்கள் ஆயிரத்தாய்* தமியனேன் பெரிய அப்பனே! 8.1.10

3573:##

பெரிய அப்பனைப் பிரமன் அப்பனை* உருத்திரன் அப்பனை*
முனிவர்க்குரிய அப்பனை அமரர் அப்பனை* உலகுக்கோர் தனியப்பன் தன்னை*
பெரியவன்குருகூர் வண்சடகோபன்* பேணின ஆயிரத்துள்ளும்*
உரியசொல்மாலை இவையும்பத்திவற்றல்* உய்யலாம் தொண்டர்! நங்கட்கே.

இரண்டாம் திருமொழி

3574:##

நங்கள் வரிவளையாய் அங்காளோ* நம்முடை ஏதலர் முன்பு நாணி*
நுங்கட்கு யான்னுன்று உரைக்கும்மாற்றம்* கோக்குகின்றேன் எங்கும் காணமாட்டேன்*
சங்கம் சரிச்தன சாயிழந்தேன்* தடமுலை பொன்னிறமாய்த் தளர்ச்தேன்*
வெங்கண் பறவையின் பாகன் எங்கோன்* வேங்கடவாணைன வேண்டிச்சென்றே. (2)

3575:

வேண்டிச்சென்று ஒன்று பெறுகிற்பாரில்* என்னுடைத்தோழியர் நுங்கட்கேலும்*
ஈண்டிதுரைக்கும்படியை அந்தோ* காண்கின்றிலேன் இடராட்டியேன் நான்*
காண்தகுதாமரைக் கண்ணன் கள்வன்* விண்ணவர்கோன் நங்கள்கோனைக் கண்டால்*
ஈண்டியசங்கும் நிறைவும்கொள்வான்* எத்தனைகாலம் இளைக்கின்றேனே! 8.2.2

3576:

காலம் இளைக்கில் அல்லால் வினையேன் நான் இளைக்கின்றிலன்* கண்டு கொண்மின்*
ஞாலம் அறியப் யழிசுமங்தேன்* நன்னுதலவர்! இனி நாணித்தான்னன்*
நிலமலர் செடுஞ்சோதிகுழிச்த* சின்டமுகில்வண்ணன் கண்ணன் கொண்ட*
கோலவளையொடு மாமைகொள்வான்* எத்தனைகாலமும் கூடச்சென்றே? 8.2.3

3577:

கூடச்சென்றேன் இனி என்கொடுக்கேன?* கோல்வளை செஞ்சத் தொடக்கம் எல்லாம்*
பாடற்றொழிய இழங்குவைகல்* பல்வளையார்முன் பரிசமிசுந்தேன்*
மாடக்கொடிமதின் தென்குளங்தை* வண்குடபால் சின்ற மாயக்கூத்தன்*
ஆடல்பறவை உயர்த்தவெல்போர்* ஆழிவலவினை ஆதரித்தே. 8.2.4

3578:

ஆழிவலவினை ஆதரிப்பும்* ஆங்கவன் நம்மில் வரவும் எல்லாம்*
தோழியர்காள்! நம்முடையமேதான?* சொல்லுவதோ இங்கு அரியதுதான்*
ஐழிதோழாழி ஒருவனுக* நன்குணர்வார்க்கும் உணரலாகா*
குழலுடைய சுடர்கொளாதித்த* தொல்லையஞ்சோதி சினைக்குங்காலே. 8.2.5

நாலாயிர திவ்ய ப்ரபந்தம் திருவாய் மொழி

3579:

தொல்லையஞ்சோதி னினக்குங்கால்ஸ் என் சொல்லளவன்று இமேயோர் தமக்கும்* எல்லையிலாதன கூழ்ப்புச்செய்யும்* அத்திறம் னிற்க எம்மாமைகொண்டான்ஸ்* அல்லிமலர்த் தன்துழாயும் தாரான்ஸ்* ஆர்க்கு இடுகோ இனிப்புசல் சொல்லீர்ஸ்* வல்லிவளவயல்குழ் குடங்கதை* மாமலர்க்கண் வளர்க்கின்றமாலே. 8.2.6

3580:

மாலரிகேசவன் நாரணன்ஸ் சீமாதவன் கோவிச்தன் வைகுந்தன்' என்றென்று* ஓலமிட என்னைப் பண்ணிவிட்டிட்டு* ஒன்றும் உருவும் சுவடும்காட்டான்ஸ்* ஏலமலர் குழல் அன்னைமீர்காள்ஸ்!* என்னுடைத் தோழியர்க்காள்! என்செய்கேன்ஸ்?* காலம்பலசென்றும் காணபதாணை* உங்களோடு எங்கள் இடையில்லையே. 8.2.7

3581:

இடையில்லையான் வளர்த்தகிளிகாள்ஸ் பூவைகள்காள்!குபில்காள்!மயில்காள்* உடையாகம்மாமையும் சங்கும் செஞ்சும்* ஒன்றும் ஒழியவொட்டாது கொண்டான்ஸ்* அடையும் வைகுந்தமும் பாற்கடலும்* அஞ்சனவெற்பும் அவைஞனிய* கடையறப்பாசங்கள் விட்டபின்னைஅன்றி* அவன் அவை காணகொடானே. 8.2.8

3582:

காண்கொடுப்பானல்லன் ஆர்க்கும் தன்னை* கைசெயப்பாலதோர் மாயங்தன்னால்ஸ்* மாண்குறள் கோலவடிவுகாட்டி* மண்ணும் விண்ணும் னிறைய மலர்க்கத* சேண்கூர்த்தோள்கள் பலதழைத்த* தேவபிராற்கு என் னிறைவினேடு* நாண்கொடுத்தேன் இனி என்கொடுக்கேன்ஸ் என்னுடை நன்னுதல் நங்கைமீர்காள்.

3583:

என்னுடை நன்னுதல் நங்கைமீர்காள்!* யான் இனிசெய்வதென்? என் செஞ்சுனன்னை* சின்னிடையேன் அல்லேன்' என்றுநிங்கி* சேமியும் சங்கும் இருகைக்கொண்டு* பன்னெடுஞ்சுழிச்சுடர் ஞாயிற்றோடு* பான்மதி ஏந்தி ஓர்க்கோலநிலை* நன்னெடுங்குன்றும் வருவதொப்பான்ஸ் நான்மலர்ப் பாதம் அடைந்ததுவே. 8.2.10

3584:##

பாதம் அடைவதன் பாசத்தாலே* மற்றவன்பாசங்கள் முற்றவிட்டு* கோதில்புகழிக்கண்ணன் தன்னடிமேல்ஸ் வன்குருங்கூர்ச் சடகோபன்சொன்ன* தீதில் அந்தாதியோர் ஆயிரத்துள்ஸ் இவையுமோர் பத்து இசையோடும் வல்லார்ஸ்* ஆதுமோர் தீதிலராகி* அங்குமிழுங்கும் எல்லாம் அமைவார்கள் தாமே. (2)

முன்றும் திருமொழி

3585:##

அங்கும் இங்கும்* வானவர் தானவர்* யாவரும் எங்கும் இனையைன்று* உன்னைஅறியகிலாதுஅலற்றி* அப்கம்சேரும்* பூமகள் மன்மகள் ஆய்மகள்* சங்குசக்கரக் கையவன் என்பர்* சரணமே. (2)8.3.1

3586:

சரணமாகிய* நான்மறை நூல்களும் சாராதே* மரணம் தோற்றம்* வான்பினி முப்பென்றிவை மாய்த்தோம்* கரணப்பல்படை* பற்றறவோடும் கனலாழி* அரணத்தின் படையேந்திய* ஈசற்கு ஆளாயே. 8.3.2

3587:

ஆளும் ஆளார் ஆழியும்* சங்கும் சுமப்பார்தாம்* வாளும் வீல்லும் கொண்டு* பின் செல்வார் மற்றில்லை*

நாலாயிர திவ்ய ப்ரபஞ்சம் திருவாய் மொழி

தானும் தோனும்* கைகளையாரத் தொழுக்காணேன்*
நானும் நானும் நாடுவன்* அடியேன் ஞாலத்தே. 8. 3. 3

3588:

ஞாலம் போனகம்பற்றி* ஓர்முற்று உருவாகி*
ஆலம்பேரிலை* அன்னவசஞ்செய்யும் அம்மானே*
காலம்பேர்வதுஒர்* காரிருள் ஊழி ஒத்துளதால்*
உன்கோலங்காரெழில்* காணலுற்று ஆழும் கொடியேற்கே. 8. 3. 4

3589:

கொடியார்மாடக்* கோனுரகத்தும் புளிங்குடியும்*
மடியாதின்னே* நீதுயில்மேவி மகிழ்ச்ததுதான்*
அடியார் அல்லல்தவிர்த்த* அசைவோ?அன்றேல்*
இப்படிதான் சின்டுதாவிய* அசைவோ?பணியாயே. 8. 3. 5

3590:

பணியா அமரர்* பணிவும் பண்பும் தாமேயாம்*
அணியார் ஆழியும்* சங்கழும் ஏந்தும் அவர் காண்மின்*
தணியா வெங்கோய்* உலகில் தவிர்ப்பான்*
திருநில மணியார்மேனியோடு* என்மனம் சூழவருவாரே. 8. 3. 6

3591:

வருவார் செல்வார்* வண்பரிசாரத்து இருந்த*
என்திருவாழ்மார்வற்கு* என்திறம் சொல்லார் செய்வதுளன்*
உருவார் சக்கரம்* சங்குசமஞ்சு இங்குஉம்மோடு*
ஒருபாடுழல்வான்* ஓரடியானும் உளனென்றே. 8. 3. 7

3592:

என்றேல் என்னை* உன்னரார்க்கோலத்திருந்த அடிக்கீழ்*
நின்றே ஆட்செய்ய* தீகொண்டருள் நினைப்பதுதான்*
குன்றேழ் பாரேழ்* சூழ்கடல்ஞாலம் முழுவேழும்*
நின்றே தாவிய* நிளகழல் ஆழித் திருமாலே! 8. 3. 8

3593:

திருமால் நான்முகன்* செஞ்சடையான் என்றுஇவர்கள்*
எம்பெருமான் தன்மையை* யார் அறிகிற்பார் பேசியென்*
ஒருமாழுதல்வா!* ஊழிப்பிரான் என்னை ஆளுடை*
கருமாமேனியன்!என்பன்* என்காதல் கலக்கவே. 8. 3. 9

3594:

கலக்கம் இல்லா* நல்தவழுனிவர் கரைகண்டோர்*
துளக்கம் இல்லா* வானவர் எல்லாம் தொழுவார்கள்*
மலக்கம் எய்த* மாகடல்தன்னைக் கடைந்தானை*
உலக்க நாம் புகழ்கிற்பது* என்செய்வது உரையிரே. 8. 3. 10

3595:##

உரையா வெங்கோய்தவிர* அருள் நிள்முடியானை*
வரையார்மாட* மன்னு குருகூர்ச் சடகோபன்*
உரையேய் சொல்தொடை* ஓராயிரத்துள் இப்பத்தும்*
நிரையே வல்லார்* நிடு உலகத்துப் பிறவாரே. (2) 8. 3. 11

நாலாயிர திவ்ய ப்ரபந்தம் திருவாய் மொழி

நான்காம் திருமொழி

3596:##

வார்கடா அருவி யானை மாமலையின்* மருப்பினைக் குவடிறுத்துருட்டி*
ஐர்கொள் திண்பாகன் உயிர் செகுத்து* அரங்கின் மல்லரக்கொன்று சூழ்பரண்மேல்*
போர்கடா அரசர் புறக்கிட* மாடமீசைக் கருஞ்சனைத் தகர்த்த*
சீர்கொள்சிற்றுயன் திருச்செங்குன்றூரில்* திருச்சிற்றுறு எங்கள் செல்சார்வே. (2)

3597:

எங்கள் செல்சார்வு யாழுடைஅழுதம்* இமையவர் அப்பன் என்அப்பன்*
பொங்குழிவுலகும் படைத்தனித்தழிக்கும்* பொருங்துழிவுருவம் எம்அருவன்*
செங்கயல் உகரும் தேம்பளைபுடைகுழ்* திருச்செங்குன்றூர் திருச்சிற்றுறு-
அங்கு அமர்க்கின்ற* ஆதியான் அல்லால்* யாவர்மற்றுன்அமர் துணையே? 8. 4. 2

3598:

என்னமர்பெருமான் இமையவர்பெருமான்* இருநிலம் இடந்த எம்பெருமான்*
முன்னெல்வினைகள் முழுதுடன்மாள* என்னைஆள்கின்ற எம்பெருமான்*
தென்திசைக்கு அணிகொள் திருச்செங்குன்றூரில்* திருச்சிற்று ஆற்றங்கரைபால்-
நின்றனம்பெருமான்* அடியல்லால் சரண் நினைப்பிலும்* பிறிதில்லை எனக்கே.

3599:

பிறிதில்லை எனக்குப் பெரியழிவுலகும்* நிறையப்பேர் உருவமாய் நிமிர்ந்த*
குறியமாண் எம்மான் குரைகடல்கடைந்த* கோலமாணிக்கம் என்எம்மான்*
செறிகுலைவாழைக்கமுகு தெங்கனிகுழ்* திருச்செங்குன்றூர் திருச்சிற்றுறுஅறிய*
மெய்ம்மையே நின்ற எம்பெருமான்* அடியினை அல்லதோர் அரணே. 8. 4. 4

3600:

அல்லதோர் அரணும் அவனில் வேறுஇல்லை* அது பொருளாகிலும்*
அவனை அல்லது என்ஆவி அமர்ந்தனைகில்லாது* ஆதலால் அவன் உறைகின்ற*
நல்ல நான்மறையோர் வெள்வியுள்ளமடுத்த* நறும்புகை விசம்பொளி மறைக்கும்*
நல்ல தீள்மாடத் திருச்செங்குன்றூரில்* திருச்சிற்றுறு எனக்கு நல்அரணே. 8. 4. 5

3601:

எனக்கு நல்அரணை எனதுஆருயிரை* இமையவர் தங்கைத்தாய் தன்னை*
தனக்கும் தன் தன்மை அறிவிரியானைத்* தடங்கடல்பள்ளி அம்மானை*
மனக்கொள்சீர் மூவாயிரவர்* வண்சிவனும் அயனும்தானும் ஒப்பார்வாழ்*
கனக்கொள் தின்மாடத் திருச்செங்குன்றூரில்* திருச்சிற்றுறு அதனுள்கண்டேனே.

3602:

திருச்செங்குன்றூரில் திருச்சிற்றுறு அதனுள்கண்ட* அத்திருவடி என்றும்*
திருச்செய்ய கமலக்கண்ணும்* செல்வாயும் செல்வடியும் செய்யகையும்*
திருச்செய்யகமல உந்தியும்* செய்யகமல மார்பும் செய்யவுடையும்*
திருச்செய்யமுடியும் ஆரமும்படையும்* திகழ என் சிங்கையுளானே. 8. 4. 7

3603:

திகழ என்சிங்கைதூள் இருங்கானைச்* செழுநிலத்தேவர் நான்மறையோர்*
திசை கைகூப்பி ஏத்தும* திருச்செங்குன்றூரில் திருச்சிற்றுறங்கரையானை*
புகர்கொள்வானவர்கள் புகலிடந்தனை* அசர்வங்கையர் வெங்கற்றை*
புகழுமாறு அறியேன் பொருங்து மூவுலகும்* படைப்பொடு கெடுப்புக்காப்பவனே! 8. 4. 8

நாலாயிர திவ்ய ப்ரபந்தம் திருவாய் மொழி

3604:

படைப்பொடு கெடுப்புக் காப்பவன்* பிரமபரம்பரன் சிவபெருமான் அவனே* இடைப்புக்கோர் உருவும் ஒழிவில்லைஅவனே* புகழ்வில்லையாவையும் தானே* கொடைப்பெரும்புகழார் இனையர் தன்னஞர்* சூறியவிச்சையோடு ஒழுக்கம்* நடைப்பலி இயற்கைத் திருச்செங்குன்றாரில்* திருச்சிற்றுறுஅமர்ந்த நாதனே.

3605:

அமர்ந்த நாதனை அவர்அவராகி* அவர்க்கருள் அருளும் அம்மானை* அமர்ந்ததண்பழனத் திருச்செங்குன்றாரில்* திருச்சிற்றுற்றங்கரையானை* அமர்ந்தசீர்மூவாயிரவர் வேதியர்கள்* தம்பதி அவனிதேவர் வாழ்வு* அமர்ந்தமாயோனை முக்கணம்மானை* நான்முகனை அமர்ந்தேனே. 8. 4. 10

3606:##

தேனைங்பாலைக் கன்னலைஅழுதைத்த* திருந்துலகுண்ட அம்மானை* வானான்முகனை மலர்ந்ததண்கொப்புழ்* மலர்மிசைப் படைத்தமாயோனை* கோனை வண்குருகூர் வண்சடகோபன்* சொன்ன ஆயிரத்துள் இப்பத்தும்* வானின்மீதேற்றி அருள்செய்துழுடிக்கும்* பிறவிமாமாயக் கூத்தினேயே. 8. 4. 11

ஜுங்தாம் திருமொழி

3607:##

மாயக்கூத்தா!வாமனு!*வினயேன்கண்ணு! கண்கைகால்* தூயசெய்ய மலர்களாச்*சோதிச்செவ்வாய் முகிழதா* சாயல்சாமத் திருமேனி* தண்பாசடையா* தாமரைஞ் வாசத்தம்போல் வருவானே!*ஒருநாள் காண வாராயே.(2) 8. 5. 1

3608:

'காணவாராய்' என்றென்று* கண்ணும்வாயும் துவர்ந்து* அடியேன் நானி நன்னட்டு அலமந்தால்*இரங்கி ஒருநாள் நிஅந்தோ* காணவாராய் கருநாயிறுதிக்கும்*கருமாணிக்கா* நாள்கல்மலைபோல் சுடர்ச்சோதி* முடிசேர் சென்னி அம்மானே! 8. 5. 2

3609:

'முடிசேர் சென்னி அம்மா!*நின்மொய்யுந்தாமத் தண்துழாய்* கடிசேர் கண்ணிப் பெருமானே!* என்றென்று ஏங்கி அழுதக்கால்* படிசேர்மகரக் குழைகளும்*பவளவாயும் நால்தோரும்* துடிசேர் இடையும் அமைந்தது ஓர்* தூஞர் முகில்போல் தோன்றுயே. 8. 5. 3

3610:

தூஞர் முகில்போல் தோன்றும்* நின்சுடர்க்கொள் வடிவும் கனிவாயும்* தேநிர்க்கமலக் கண்களும்* வாந்து என்சிங்தை நிறைந்தவா* மாஞிரவெள்ளிமலை தன்மேல்* வண்கார் நில முகில்போல* தூஞர்க்கடலுள் துயில்வானே!* எந்தாய்! சொல்லமாட்டேனே. 8. 5. 4

3611:

சொல்லமாட்டேன் அடியேன்* உன்துளங்குசோதித் திருப்பாதம்* எல்லையில் சீரிள ஞாயிறு* இரண்டுபோல் என்னுள்ளவா!* அல்லல் என்னும் இருள்சேர்தற்கு* உபாயம் என்னே?ஆழிகுழ்* மல்லல் ஞால முழுதுண்ட * மாஞிர்க் கொண்டல் வண்ணனே! 8. 5. 5

நாலாயிர திவ்ய ப்ரபந்தம் திருவாய் மொழி

3612:

'கொண்டல் வண்ண! குடக்குத்தா!* வினையேன் கண்ண! கண்ண! என்அண்டவாணை! ' என்றுளன்னை* ஆளக் கூப்பிட்டழைத்தக்கால்* விண்தன்மேல்தான் மண்மேல்தான்* விரிசிர்க் கடல்தான் மற்றுத்தான்* தொண்டனேன் உன்கழல்காண* ஒருநாள்வந்து தோன்றுயே. 8. 5. 6

3613:

வந்து தோன்றுயன்றேல்* உன்வையம்தாய மலரடிக்கீழ்* முங்கி வந்து யான்சிற்ப* முகப்பே கூவிப் பணிகொள்ளாய்* செக்தண்கமலக் கண்கைகால்* சிவந்தவாயோர் கருநாயிறு* அந்தம் இல்லாக் கதிர்பரப்பி* அலர்க்ததொக்கும் அம்மானே! 8. 5. 7

3614:

ஒக்கும் அம்மான் உருவமென்று* உள்ளம் குழழங்கு நாணுஞம்* தொக்க மேகப் பல்குழாங்கள்* காணுங்தோறும் தொலைவன்சான்* தக்க ஜவர் தமக்காய்அன்று* ஈரைம்பதின்மர் தாளசாய* புக்கங்கலதேர்த் தனிப்பாகா!* வாராய் இதுவோ பொருத்தமே? 8. 5. 8

3615:

'இதுவோ பொருத்தம் மின்னழிப் படையாய்!* ஏறும் இருஞ்சிறைப்புள்* அதுவே கொடியா உயர்த்தானே! * என்றென்று ஏங்கி அழுதக்கால்* எதுவேயாகக் கருதுங்கொல்* இம்மாஞாலம் பொறைதிர்ப்பான்* மதுவார் சோலை* உத்தர மதுரைப் பிறக்க மாயனே? 8. 5. 9

3616:

பிறந்தமாயா! பாரதம்பொருத்தமாயா!* சியின்னே* சிறந்தகால் தீங்ர்வான்* மண்பிறவுமாய பெருமானே* கறந்த பாலுள் நெய்யேபோல்* இவற்றுளைங்கும் கண்டுகொள்* இறங்கு சின்ற பெருமாயா!* உன்னை எங்கே காண்கேனே? 8. 5. 10

3617:# #

'எங்கேகாண்கேன் ஈன்துழாய் அம்மான்தன்னை* யான?' என்றென்று* அங்கே தாழ்ந்த சொற்களால்* அந்தன் குருகூர்ச் சடகோபன்* செங்கேழ் சொன்ன ஆயிரத்துமள்* இவையும் பத்தும் வல்லார்கள்* இங்கே காண இப்பிறப்பே மகிழ்வர்* எல்லியும் காலையே. (2) 8. 5. 11

ஆரும் திருமொழி

3618:# #

எல்லியும் காலையும்* தன்னை நினைக்தெழு* நல்ல அருள்கள்* நமக்கேதந்து அருள்செய்வான்* அல்லியாக் தன்னாந்துழாய்* முடிஅப்பனுர்* செல்வர்கள் வாழும்* திருக்கடித் தானமே. (2) 8. 6. 1

3619:

திருக்கடித் தானமும்* என்னுடைச் சிக்தையும்* ஒருக்கடுத்துஉள்ளே* உறையும்பிரான் கண்டர்* செருக்கடுத்துஅன்று* திகைத்த அரக்கரை* உருக்கெடவாளி* பொழிக்க ஒருவனே. 8. 6. 2

3620:

ஒருவர் இருவர் ஓர்* மூவரென நின்று* உருவுகரந்து* உள்ளுங்தோறும் தித்திப்பான்*

நாலாயிர திவ்ய ப்ரபந்தம் திருவாய் மொழி

திருவமர் மார்வன்* திருக்கடித்தானத்தை*
மருவியறைகின்ற* மாயப்பிரானே. 8. 6. 3

3621:

மாயப்பிரான்* எனவல்வினை மாய்ந்தற*
நேசத்தினுல் செஞ்சம்* நாடு குடிகொண்டான்*
தேசத்தமரர்* திருக்கடித்தானத்தை*
வாசப்பொழில்மன்னு* கோயில்கொண்டானே. 8. 6. 4

3622:

கோயில் கொண்டான்தன்* திருக்கடித் தானத்தை*
கோயில்கொண்டான்* அதனேடும் என்னெஞ்சகம்*
கோயில்கொள்* தெய்வமெல்லாம் தொழி*
வைகுந்தம் கோயில்கொண்ட* குடக்குத்த அம்மானே. 8. 6. 5

3623:

சுத்தஅம்மான்* கொடியேனிடர் முற்றவும்*
மாய்த்தஅம்மான்* மதுகுத வம்மானுறை*
பூத்தபொழில்தன்* திருக்கடித் தானத்தை*
ஏத்தாலில்லா* குறிக்கொண்டமின் இடரே. 8. 6. 6

3624:

கொண்டமின் இடர்கெட* உள்ளத்துக் கோவிச்தன்*
மண்வின் முழுதும்* அளக்தலுண்தாமரை*
மண்ணவர் தாம்தொழி* வானவர் தாம்வந்து*
நன்னு திருக்கடித்தான நகரே. 8. 6. 7

3625:

தான நகர்கள்* தலைச்சிறங்து எங்கெங்கும்*
வானின் நிலம்கடல்* முற்றும் எம்மாயற்கே*
ஆனவிடத்தும் என் செஞ்சும்*
திருக்கடித்தான நகரும்* தனதாயப் பதியே. 8. 6. 8

3626:

தாயப்பதிகள்* தலைச்சிறங்து எங்கெங்கும்*
மாயத்தினுல் மன்னி* வீற்றிருந்தானுறை*
தேசத்தமரர்* திருக்கடித்தானத்துள்*
ஆய்ர்க்கதிபதி* அற்புதன்தானே. 8. 6. 9

3627:##

அற்புதன் நாராயணன்* அரி வாமனன்*
நிற்பது மேவி* இருப்பது என்செஞ்சகம்*
நற்புகழ் வேதியர்* நான்மறை நின்றதிர்*
கற்பகச் சோலைத்* திருக்கடித் தானமே. 8. 6. 10

3628:##

சோலை திருக்கடித்தானத்து* உறைதிருமாலை*
மதின்குருகூர்ச்* சட்கோபன் சொல்*
பாலோடு அமுதன்ன* ஆயிரத்து இப்பத்தும்*
மேலை வைகுந்தத்து* இருத்தும் வியங்கே. (2) 8. 6. 11

நாலாயிர திவ்ய ப்ரபந்தம் திருவாய் மொழி

எழாம் திருமொழி

3629:##

இருத்தும் வியக்து என்னைத்* தன் பொன்னடிக்கீழ் என்று*
அருத்தித்து எனத்தோர்* பலாள் அழைத்தேற்கு*
பொருத்தமுடை* வாமனந்தான் புகுந்து*
என்தன் கருத்தையுற* வீற்றிருந்தான் கண்டுகொண்டே. (2)

8.7.1

3630:

இருந்தான் கண்டுகொண்டு* எனதுஏழை நெஞ்சானும்*
திருந்தாத ஓரைவரைத்* தேய்க்தறமன்னி*
பெருந்தான் களிற்றுக்கு* அருள்செய்த பெருமான்*
தருந்தான் அருள்தான்* இனியான் அறியேனே. 8.7.2

3631:

அருள்தான் இனியான் அறியேன்* அவன்என்னுள்*
இருள்தான்அற* வீற்றிருந்தான் இதுவல்லால*
பொருள் தானெனனின்* முவலகும் பொருள்ல*
மருள்தான் ஈதோ?* மாயமயக்கு மயக்கே. 8.7.3

3632:

மாயமயக்கு மயக்கான்* என்னை வஞ்சித்து*
ஆயன் அமர்க்கு* அரியே எனதம்மான்*
தூய சுடர்ச்சோதி* தனதென்னுள் வைத்தான்*
தேசம் திகழும்* தனதிருவருள் செய்தே. 8.7.4

3633:

திகழும்தன் திருவருள் செய்து* உலகத்தார்-
புகழும் புகழ்* தானதுகாட்டித தந்து*என்னுள்-
திகழும்* மணிக்குன்றமொன்றே ஒத்துங்கின்றன*
புகழும் புகழ்* மற்றெனக்கும் ஓர்பொருளே? 8.7.5

3634:

பொருள்மற்றெனக்கும் ஓர்பொருள்தன்னில்* சீர்க்கத் தருமேல்*
பின்னையார்க்குஅவன்* தன்னைக் கொடுக்கும்?*
கருமானிக்கக் குன்றத்துத்* தாமரைபோல்*
திருமார்பு கால்கண்கை* செவ்வாய் உந்தியானே. 8.7.6

3635:

செவ்வாயுக்தி* வெண்பல் சுடர்க்குழை தன்னேடு*
எவ்வாய்ச் சுடரும்* தம்மில்முன்வளாய்க் கொள்ள*
செவ்வாய் முறுவலோடு* எனதுள்ளத்துஇருந்த*
அவ்வாயன்றி* யான் அறியேன் மற்றருளே. 8.7.7

3636:

அறியேன் மற்றருள்* என்னையானும் பிரானுர்*
வெறிதே அருள்செய்வர்* செய்வார்கட்கு உகங்து*
சிறியேனுடைச்* சிக்கதையுள் முவலகும்*
தன்நெறியா வயிற்றில்கொண்டு* நின்றொழிந்தாரே. 8.7.8

நாலாயிர திவ்ய ப்ரபந்தம் திருவாய் மொழி

3637:

வயிற்றில் கொண்டு* னின்றொழிங்தாரும் யவரும்*
வயிற்றில் கொண்டு* னின்று ஒருமீவுலகும்*
தம் வயிற்றில் கொண்டு* னின்றவண்ணம் னின்றமாலை*
வயிற்றில் கொண்டு* மன்னவைத்தேன் மதியாலே. 8. 7. 9

3638:

வைத்தேன் மதியால்* எனதுள்ளத்தகத்தே*
எய்த்தே ஒழிவேனல்லேன்* என்றும் எப்பொதும்*
மொய்த்தேய்திரை* மோது தண்பாற் கடலுளால்*
பைத்தேய் சுடர்ப்பாம்பளை* நம்பரனையே. 8. 7. 10

3639:##

சுடர்ப்பாம்பளை நம்பரனைத்* திருமாலை*
அடிச்சேர்வகை* வண்குருகூர்ச் சடகோபன்*
முடிப்பான் சொன்னவாயிரத்து* இப்பத்தும் சன்மம்விட*
தேய்த்தற ஞாக்கும்* தனகண்கள் சிவங்தே. (2) 8. 7. 11

எட்டாம் திருமொழி

3640:##

கண்கள் சிவங்து பெரியவாய்* வாயும் சிவங்து கனிக்து*
உள்ளே வெண்பல் இலகு சுடரிலகு* விலகு மகர குண்டலத்தன்*
கொண்டல் வண்ணன் சுடர்முடியன்* நான்கு தோளன் குனிசார்ப்கள்*
ஒண் சங்கதை வாளாழியான்* ஒருவன் அடியேன் உள்ளானே. (2) 8. 8. 1

3641:

அடியேனுள்ளான் உடலுள்ளான்* அண்டத்தகத்தான் புறத்துள்ளான்*
படியேமிது என்றுரைக்கலாம் படியன்* அல்லன் பரம்பரன்*
கடிசேர் நாற்றத்துள்ளாலை* இன்பத் துன்பக் கழிகேர்மை*
ஒடியா இன்பப் பெருமையோன்* உனர்விலும்பர் ஒருவனே. 8. 8. 2

3652:

உனர்விலும்பர் ஒருவனை* அவனது அருளால் உறல்பொருட்டு*
என்உனர்வினுள்ளே இருத்தினேன்* அதுவும் அவனது இன்னருளே*
உனர்வும் உயிரும் உடம்பும்* மற்ற உலப்பிலனவும் பழுதேயாம்*
உனர்வைப் பெறவுர்க்திறவேறி* யானும் தானுய் ஒழிங்தானே. 8. 8. 3

3643:

யானும் தானுய் ஒழிங்தானை* யாதும் யவர்க்கும் முன்னேனை*
தானும் சிவனும் பிரமனுமாகிப்* பனைத்த தனிமுதலை*
தேனும் பாலும் கண்ணலும்* அமுதுமாகித் தித்தித்து*
என் ஊனில் உயிரில் உனர்வினில்* னின்ற ஒன்றை உனர்க்தேனே. 8. 8. 4

3644:

னின்ற ஒன்றை உனர்க்தேனுக்கு* அதனுள் சேர்மை அதுவிதுவென்று*
ஒன்றும் ஒருவர்க்கு உனரலாகாது* உனர்க்தும் மேலும் காண்பரிது*
சென்று சென்று பரம்பரமாய்* யாதுமின்றித் தேய்த்தற்று*
நன்று தீதென்று அறிவரிதாய்* நன்றுய் ஞானம் கடந்ததே. 8. 8. 5

நாலாயிர திவ்ய ப்ரபந்தம் திருவாய் மொழி

3645:

ஒன்றுய் ஞானம் கடந்துபோய்* நல்லூங்திரியம் எல்லாம் ஈர்த்து*
ஒன்றுய்க் கிடங்க அரும்பெரும்பாழ்* உலப்பில் அதனை உணர்ந்துணர்ந்து*
சென்றங்கு இன்ப துன்பங்கள்* செற்றுக் களைந்து பசையற்றுல்*
அன்றே அப்போதேவீடு* அதுவே வீடு வீடாமே. 8.8.6

3646:

அதுவே வீடு வீடு பேற்று* இன்பங்தானும் அதுதேறி*
எதுவே தானும் பற்றின்றி* யாது மிலிகளாகிற்கிள்*
அதுவே வீடு வீடு பேற்று* இன்பங்தானும் அதுதேறுது*
'எதுவே வீடு ஏது இன்பம்?'என்று* எய்த்தார் எய்த்தார் எய்த்தாரே. 8.8.7

3647:

எய்த்தார் எய்த்தார் எய்த்தாரென்று* இல்லத்தாரும் புறத்தாரும்-
மொய்த்து* ஆங்கல் அறிமுயங்கத்து* தாம்போகும் போது*
உன்மத்தர்போல் பித்தேயேறி அநராகம் பொழியும்போது* எம் பெம்மானேடு-
ஒத்தேசென்று* அங்குள்ளம்கூடகு* கூடிற்றுகில் நல்லுறைப்பே. 8.8.8

3648:

கூடிற்றுகில் நல்லுறைப்புக்* கூடாமையைக் கூடினால்*
ஆடல் பறவை உயர்கொடி* எம்மாயன் ஆவதது அதுவே*
வீடைப் பண்ணி ஒருபரிசே* எதிர்வும் சிகழ்வும் கழிவுமாய்*
ஷட்ட் திரியும் யோகிகளும்* உளருமில்லை அல்லரே. 8.8.9

3649:

உளருமில்லை அல்லராய்* உளராயில்லை ஆகியே*
உளரெம்மொருவர் அவர்வங்கு* என்உளத்துள்ளே உறைகின்றுர்*
வளரும் பிறையும் தேய்பிறையும்போல்* அசைவும் ஆக்கமும்*
வளரும் சுடரும் இருஞும்போல்* தெருஞும் மருஞும் மாய்த்தோமே. 8.8.10

3650:##

தெருஞும் மருஞும் மாய்த்துத்* தன்திருங்து செம்பொற் கழலடிக்கீழ்*
அருளியிருத்தும் அம்மானும்* அயனும் சிவனும்*
திருமாலால் அருளப்பட்ட சுடகோபன்* ஓராயிரத்துள் இப்பத்தால்*
அருளி அடிக்கீழ் இருத்தும்* நம்மண்ணல் கருமாணிக்கமே. (2) 8.8.11

இன்பதாம் திருமொழி

3651:##

கருமாணிக்க மலைமேல்* மணித்தடங்தாமரைக் காடுகள்போல்*
திருமார்வு வாய்கண்கை* உங்திகாலுடை ஆடைகள் செய்யபிரான்*
திருமால் எம்மான் செழுந்வயல்* குட்டாநாட்டுத் திருப்புலியூர்*
அருமாயன் பேரன்றிப் பேச்சிலள்* அன்னையீர் இதற்கு என்செய்கேனே. (2)

3652:

அன்னையீர் இதற்கு என்செய்கேன்?* அனிமேருவின் மீதுலவும்*
துன்னுகுழ் சுடர் ஞாயிறும்* அன்றியும் பல்சுடர்களும்போல்*
மின்னு நிள்முடியாரம் பல்கலன்* தானுடை எம்பெருமான்*
புன்னையம் பொழில்குழ்* திருப்புலியூர் புகழும்தீவனே. 8.9.2

3653:

புகழும் இவள்ளின்று இராப்பகல்* பொருஞ்க்கடல் தீப்பட்டு*
எங்கும்தகழுமெரியோடு செல்வதொப்பச்* செழுங்கதிராழிமுதல்*

நாலாயிர திவ்ய ப்ரபந்தம் திருவாய் மொழி

புகழும் பொருப்படை ஏந்திப்கு போர்புக்கு அசரரைப் பொன்றுவித்தான்கு
திகழு மணிசெடு மாட்செடு திருப்புலியுர் வளமே. 8. 9. 3

3654:

ஐர்வளங்கிளர் சோலையும்* கரும்பும் பெருஞ்சொங்கெலும் சூழ்ந்து*
ஏர் வளங்கிளர் தண்பனைக்கு* குட்டாட்டுத் திருப்புலியுர்*
சீர்வளங்கிளர் மூவுலகுண்டுமிழு* தேவபிரான்*
பேர்வளங்கிளர்க்கதன்றிப் பேச்சிலள்* இன்று இப்புனையிடையே. 8. 9. 4

3655:

புனையிடைகள் அணிவும் ஆடையடையும்* புதுக்கணிப்பும்*
நினையும் நீர்மையதன்று இவட்குஇது* நின்று நினைக்கப்புக்கால்*
சுனையினுள் தடங்தாமரை மலரும்* தண் திருப்புலியுர்*
முளைவன் மூவுலகாளி* அப்பன் திருவருள் முழகினளே. 8. 9. 5

3656:

திருவருள் மூழ்கி வைகலும்* செழுநிர்சிறக் கண்ணபிரான்*
திருவருள்களும் சேர்க்கதமைக்கு* அடையாளம் திருந்தவள்*
திருவருள் அருளால் அவன்* சென்று சேர்த்தன் திருப்புலியுர்*
திருவருள் கழுகொண் பழத்தது* மெல்லியல் செவ்விதமே. 8. 9. 6

3657:

மெல்லிலைச் செல்வவன் கொடியுல்க* வீங்கிளாந்தாள்கழுகின்*
மல்லிலை மடல்வாழை* ஈங்கனி சூழ்ந்து மனம்கமழுங்து*
புல்லிலைத் தெங்கினுடு* கால் உலவும்தன் திருப்புலியுர்*
மல்லலம் செல்வக் கண்ணன் தாள்அடைந்தாள்* இம் மடவரலே. 8. 9. 7

3658:

மடவரல் அண்ணமீர்கட்கு* என்சொல்லிச் சொல்லுகேன்? மல்லைச்செல்வ*
வடமொழி மறைவாணர்* வேள்வியுள் செய்யழல்வான் புகைபோய்*
திடவிசம்பில் அமர்நாட்டை மறைக்கும்* தண் திருப்புலியுர்*
படவரவைணயான் தன்சாமம் அல்லால்* பரவாள் இவளே. 8. 9. 8

3659:

பரவாள் இவள் நின்று இராப்பகல்* பனிநிர்சிறக் கண்ணபிரான்*
விரவாரிசை மறை வேதியரொலி* வேலையின் நின்றொலிப்ப*
கரவார் தடங்தொறும் தாமரைக்கயம்* தீவிகை நின்றலரும்*
புரவார் கழிகள் சூழ* திருப்புலியுர்ப் புகழன்றிமற்றே. 8. 9. 9

3660:

அன்றி மற்றேர் உபாயமென்று* இவளாந்தன் துழாய்கமழுதல்*
குன்றமாமணி மாடமாளிகைக்கு* கோலக் குழாங்கள் மல்கி*
தென்திசைத் திலதம்புரைக்கு* குட்டாட்டுத் திருப்புலியுர்*
நின்ற மாயப்பிரான் திருவருளாம்* இவள் நேர்ப்பட்டதே. 8. 9. 10

3661:##

நேர்ப்பட்ட நிறை மூவுலகுக்கும்* நாயகன் தன்னடிமை*
நேர்ப்பட்ட தொண்டர் தொண்டர் தொண்டர்* தொண்டன் சடகோபன் சொல்*
நேர்ப்பட்ட தமிழ்மாலை* ஆயிரத்துள் இவை பத்தும் நேர்ப்பட்டார்*
அவர் நேர்ப்பட்டார்* செடுமாற்கு அடிமை செய்யவே. (2)8. 9. 11

நாலாயிர திவ்ய ப்ரபஞ்சம் திருவாய் மொழி

பத்தாம் திருமொழி

3662:##

நெடுமாற்கடிமை செய்வேன்போல்ஸ் அவனை கருத வஞ்சித்து*
தடுமாற்றற் தீக்கதிகள்ஸ் முற்றும் தவிர்ந்த சதிர்சினைக்தால்ஸ்
கொடுமாவினையேன் அவன்டியார் அடியே* கூடும் இதுவல்லால்ஸ்
விடுமாறென்பதென்? அந்தோ!* வியன் மூவுலகு பெற்றினுமே? (2) 8.10.1

3663:

வியன் மூவுலகு பெற்றினும்போய்க்ஸ் தானே தானே ஆனாலும்*
புயல் மேகம்போல் திருமேனியம்மான்ஸ் புனையுங் கழலடிக்கீழ்ஸ்*
சயமே அடிமை தலைநின்றுர்* திருந்ததாள் வணங்கிக*
இம்மையே பயனே இன்பம் யான்பெற்றது* உறுமோ பாவியேனுக்கே? 8.10.2

3664:

உறுமோ பாவியேனுக்கு* இவ்வுலகம் மூன்றும் உடன்னிறைய*
சிறுமாமேனி சிமிரத்து* எனசெந்தாமரைக்கண் திருக்குறளன்*
நறுமாவிரைநான் மலரடிக்கீழ்ப்ஸ் புகுதல் அன்றி அவன்டியார்*
சிறுமா மனிசராய் என்னைஆண்டார்* இங்கே திரியவே. 8.10.3

3665:

இங்கே திரிந்தேற்கு இழக்குற்றென்!* இருமாநிலம் முன்னுண்டுமிழ்ந்த*
செங்கோலத்த பவளவாய்ச்ஸ் செந்தாமரைக்கண் என்னம்மான்ஸ்*
பொங்கேழ் புகழ்கள் வாயவாய்ப்ஸ் புலன்கொள் வடிவு என்மனத்ததாய்ஸ்
அங்கேய் மலர்கள் கையவாய்ஸ் வழிபட்டோட அருளிலே? 8.10.4

3666:

வழிபட்டோட அருள்பெற்று* மாயன் கோல மலரடிக்கீழ்ஸ்*
சுநிபட்டோடும் சுடர்ச்சோதி வெள்ளத்து* இன்புற்றுஇருந்தாலும்*
இழிபட்டோடும் உடலினில்பிறந்து* தஞ்சீர் யான்கற்று*
மொழிபட்டோடும் கவியமுதம்* நுகர்ச்சி உறுமோ முழுதுமே? 8.10.5

3667:

நுகர்ச்சி உறுமோ மூவுலகின்ஸ் வீடு பேறு தன்கேழில்ஸ்*
புகர்ச்செசம்முகத்த களிற்ட்ட* பொன்னுழிக்கை என்னம்மான்ஸ்*
நிகர்ச் செம்பாக்கி ஏறிவிழிகள்ஸ் நீண்ட அசரர் உமிரெல்லாம்*
தகர்த்துண்டுழலும் புட்பாகன்ஸ் பெரிய தனிமாப் புகழே? 8.10.6

3668:

தனிமாப் புகழே எஞ்ஞான்றும்* சிற்கும் படியாத் தான்தோன்றி*
முனிமாப் பிரம முதல்வித்தாய்* உலகம் மூன்றும் முளைப்பித்து*
தனிமாத் தெய்வத் தளிரடிக்கீழ்ப்ஸ் புகுதல் அன்றி அவன்டியார்*
நனிமாக் கலவி இன்பமே* நாளும் வாய்க்க நங்கட்கே. 8.10.7

3669:

நாளும் வாய்க்க நங்கட்கு* நளிர்நிர்க் கடலைப் படைத்து*
தன்தாளும் தோளும் முடிகளும்* சமன் இலாத் பலபரப்பி*
நீஞும் படர்பூங் கற்பகக்காவும்* சிறைபன்னுயிற்றின்ஸ்*
கோளுமுடைய மனிமலைபோல்ஸ் கிடந்தான் தமர்கள் கூட்டமே. 8.10.8

நாலாயிர திவ்ய ப்ரபந்தம் திருவாய் மொழி

3670:

தமர்கள் கூட்ட வல்வினையை* நாசன் செய்யும் சதிர்முர்த்தி*
அமர்கொள் ஆழி சங்குவாள்* வில்தண்டாதி பல்படையன்*
குமரன் கோல ஜங்கஜைவேள்தாகை* கோதில் அடியார்தம்*
தமர்கள் தமர்களாம்* சதிரே வாய்க்க தமியேற்கே. 8.10.9

3671:

வாய்க்க தமியேற்கு* ஊழிதோறுாழி ஊழி*மாகாயாம்–
பூக்கொள் மேனி நான்குதோள்* பொன்னுழிக்கை என்னம்மான்*
நீக்கமில்லா அடியார்தம்* அடியார் அடியார் அடியார் எங்கோக்கள்*
அவர்க்கே குடிகளாய்ச் செல்லும்* நல்ல கோட்பாடே. 8.10.10

3672:##

நல்ல கோட்பாட்டு உலகங்கள்* முன்றினுள்ளும் தான்சிறைந்த*
அல்லிக் கமலக் கண்ணைன* அந்தன் குருகூர்ச் சடகோபன்*
சொல்லப் பட்ட ஆயிரத்துள்* இவையும் பக்தும் வல்லார்கள்*
நல்ல பதத்தால் மனவாழ்வர்* கொண்ட பெண்டிர் மக்களே. (2)8.10.11

நாலாயிர திவ்ய ப்ரபந்தம் திருவாய் மொழி

திருவாய்மொழி ஒன்பதாம் பத்து

முதல் திருமொழி

3673:##

கொண்ட பெண்டிர் மக்களுற்றுர்* சுற்றத்தவர் பிறரும்*
கண்டதோடு பட்டதல்லால்* காதல்மற்றுயாதுமில்லை*
என்திசையும் கீழும்மேலும்* முற்றவும் உண்டிரான்*
தொண்டரோமாய் உய்யல்லால்* இல்லைகண்டர் துஜினயே. (2) 9.1.1

3674:

துஜினயும் சார்வமாகுவார்போல்* சுற்றத்தவர்பிறரும்*
அனையவந்த ஆக்கமுண்டேல்* அட்டைகள்போல் சுவைப்பர்*
கஜினயோன்றுலே ஏழ்மாரமும் எது* எம்கார்முகிலை*
புஜினயென்றுயியப் போகல்லால்* இல்லைகண்டர்பொருளே. 9.1.2

3675:

பொருள்கையுண்டாய்ச் செல்லக்காணில்* போற்றியென்றேற்றுஏழுவர்*
இருள்கொள்துப்பத் தின்மைகாணில்* என்னே! என்பாருமில்லை*
மருள்கொள்செய்கை அசுரர்மங்க* வடமதுரைப் பிறங்தாற்கு*
அருள்கொள் ஆளாய் உய்யல்லால்* இல்லைகண்டர்அரணே. 9.1.3

3676:

அரணமாவர் அற்றகாலைக்கு* என்றென்று அமைக்கப்பட்டார்*
இரணம்கொண்ட தெப்பராவர்* இன்றியிட்டாலும் அஃதே*
வருணித்தென்னே?* வடமதுரைப்பிறங்தவன் வண்புகழே*
சரணென்றுயியப் போகிலல்லால்* இல்லைகண்டர் சதிரே. 9.1.4

3677:

சதுரமென்று தம்மைத்தாமே* சம்மதித்து இன்மொழியார்*
மதுரபோகம் துற்றவரே* வைகிமற்றொன்றுஉறுவர்*
அதிர்கொள்செய்கை அசுரர்மங்க* வடமதுரைப்பிறங்தாற்கு*
எதிர்கொள்ஆளாய் உய்யல்லால்* இல்லைகண்டர் இன்பமே. 9.1.5

3678:

இல்லைகண்டர் இன்பம் அஞ்தோ!* உள்ளது நினையாதே*
தொல்லையார்கள் எத்தனைவர்* தோன்றிக் கழிந்தொழித்தார்?*
மல்லை முதூர்* வடமதுரைப்பிறங்தவன் வண்புகழே*
சொல்லிசூட்டுப் போகல்லால்* மற்றொன்றில்லைச்சுருக்கே. 9.1.6

3679:

மற்றொன்றில்லை சுருங்கச்சொன்னேம்* மாநிலத்தெவ்வுயிர்க்கும்*
சிற்றவேண்டா சிங்திப்பேயமையும்* கண்டர்கள் அஞ்தோ!*
குற்றமன்றுங்கள் பெற்றத்தாயன்* வடமதுரைப்பிறங்தான்*
குற்றமில்சீர் கற்றுவைகல்* வாழ்தல்கண்டர்குணமே. 9.1.7

3680:

வாழ்தல்கண்டர் குணமிது அஞ்தோ!* மாயவன் அடிபரவி*
போழ்துபோக உள்ளகிற்கும்* புனமையிலாதவர்க்கு*
வாழ்துஜையா* வடமதுரைப்பிறங்தவன் வண்புகழே*
வீழ்துஜையாய்ப் போமிதனில்* யாதுமில்லைமிக்கதே. 9.1.8

நாலாயிர திவ்ய ப்ரபந்தம் திருவாய் மொழி

3681:

யாதுமில்லை மிக்கதனில்கு* என்றென்று அதுகருதி*
காதுசெய்வான் சூதைசெய்து* கடைமுறை வாழ்கையும்போம்*
மாதுகிலின் கொடிக்கொள்மாடு* வடமதுரைப்பிறங்து*
தாதுசேர்தாள் கண்ணன் அல்லால்கு* இல்லை கண்டர் சரணே. 9.1.9

3682:

கண்ணன் அல்லால் இல்லைகண்டர்* சரண்அதுநிற்கவங்து*
மண்ணின் பாரம் நீக்குதற்கே* வடமதுரைப்பிறங்தான்*
திண்ணமாநும் உடைமை உண்டேல்கு* அவனடி சேர்த்துயும்மினே*
எண்ணவேண்டா நும்மதாதும்* அவனன்றிமற்றில்லையே. 9.1.10

3683:##

ஆதுமில்லை மற்றவனில்கு* என்றதுவே துணிச்து*
தாதுசேர்தோள் கண்ணனை* குருகூர்ச்சடகோபன்சொன்ன*
தீதிலாத ஒண்டமிழ்கள்கு* இவைஆயிரத்துள் இப்பத்தும்*
ஒதவல்லபிராக்கள்கு* நம்மையாளுடையார்கள் பண்டே. (2) 9.1.11

இரண்டாம் திருமொழி

3684:##

பண்டைநாளே சின்திருவருஞும்* பங்கயத்தாள் திருவருஞும் கொண்டு*
நின்கோயில் சீய்த்துப் பல்படிகால்கு* குடிகுடிவழிவங்து ஆட்செய்யும்*
தொண்டரோர்க்கருளிச் சோதிவாய்திறங்து* உன்தாமரைக்கண்களால் நோக்காய்*
தெண்திரைப் பொருஙல் தண்பளைகுழந்து* திருப்புளிங்குடிக் கிடந்தானே! (2)

3685:

குடிக்கிடந்து ஆக்கஞ்செய்து* சின்தீர்த்த அடிமைக் குற்றேவல்செய்து*
உன்பொன் அடிக்கடவாகே வழிவருகின்ற* அடியரோர்க்கு அருளி*
நீஞ்ருநாள் படிக்களவாக நிமிர்த்த* நின்பாத பங்கயமே தலைக்கணியாய்*
கொடிக்கொள் பொன்மதிள்குழ குளிர்வயல்சோலைத்து* திருப்புளிங்குடிக்கிடந்தானே.

3686:

கிடந்தாள் கிடந்தாய் எத்தனை காலம்கிடத்தி* உன்திருவுடம்புஅசைய*
தொடர்ந்து குற்றேவல்செய்து தொல்லடிமை வழிவரும்* தொண்டரோர்க்கு அருளி*
தடங்கொள் தாமரைக்கண்விழித்து* சீனமூந்து உன்தாமரை மங்கையும்சீயும்*
இடங்கொள் முவலகும் தொழ இருந்தருளாய்* திருப்புளிங்குடிக்கிடந்தானே!

3687:

புளிங்குடிக்கிடந்து வரகுணமங்கையிருந்து* வைகுந்தத்துள் நின்று*
தெளிச்தன்சிச்தை அகங்கழியாதே* என்னையாள்வாய் எனக்கருளி*
நளிச்தசீருலகம் மூன்றுடன்வியப்ப* நாங்கள்கூத்தாடி நின்றுர்ப்ப*
பளிங்குநீர் முகிலின்பவளம்போல்கு* கனிவாய்சிவப்பாடி காணவாராயே. 9.2.4

3688:

பவளம்போல் கனிவாய்சிவப்ப சிகாணவங்து* நின்பல்நிலா முத்தம்*
தவழ்க்கத்திர்முறுவல்செய்து* சின்திருக்கண் தாமரைதயாய்க நின்றருளாய்,*
பவளங்படர்க்கீழ்ச் சங்குறைபொருஙல்கு* தண்திருப்புளிங்குடிக்கிடந்தாய்*
கவளமாகளிற்றின் இடர்கெடத்தடத்துக்கு* காய்சினப்பறவையூர்ந்தானே! 9.2.5

நாலாயிர திவ்ய ப்ரபந்தம் திருவாய் மொழி

3689:

காய்சினப்பறவையூர்க்து* பொன்மலையின் மீமிசைக் கார்முகில்போல்*
மாசினமாலி மாலிமானென்று* அங்குஅவர் படக்கனன்று முன்னின்ற*
காய்சினவேக்தே! கதிர்முடியானே!* கலிவைல் திருப்புளிங்குடியாய்*
காய்சினவாழி சங்குவாள் வில்தண்டேக்தி* எம்மிடர்கடிவானே! 9. 2. 6

3690:

எம்மிடர்க்கடிந்து இங்கு என்னையாள்வானே!* இமையவர்தமக்கு மாங்கனையாய்*
செம்மடல்மலரும் தாமரைப்பழனத்து* தண்திருப்புளிங்குடிக்கிடந்தாய்*
நம்முடையடியர் கவ்வைகண்டுகங்து* நாம்களித்து உளாலம்கூர*
இம்மடவுலகர்காண சீஞ்சுருாள்* இருங்திடாய் எங்கள்கண் முகப்பே. 9. 2. 7

3691:

எங்கள்கண்முகப்பே உலகர்களெல்லாம்* இனையடி தொழுதெழுந்திறைஞ்சி*
தங்களன்பாரத் தமதுசொல்வலத்தால்* தலைதலைச் சிறந்தபூசிப்ப*
திங்கள்சேர்மாடத் திருப்புளிங்குடியாய்!* திருவைகுங்கத்துள்ளாய்! தேவா*
இங்கண் மாஞாலத்திதனுஞும் ஒருாள்* இருங்திடாய் வீற்றிடங்கொண்டே. 9. 2. 8

3692:

வீற்றிடங்கொண்டு வியன்கொள்மாஞாலத்து* இதனுஞும் இருங்திடாய்*
அடியோம்போற்றி ஓவாதே கண்ணினை குளிர* புதுமலராகத்தைப்பருக*
சேற்றிலவாளை செங்கெலுாடுகஞும்* செழும்பனைத் திருப்புளிங்குடியாய்*
கூற்றமாய்அசரர் குலமுதலரிக்து* கொடுவினைப்படைகள் வல்லானே! 9. 2. 9

3693:

கொடுவினைப்படைகள் வல்லையாய்* அமரர்க்குஇடர்கெட, அசரர்கட்கிடர்செய்*
கடுவினைஞ்சே! என்னுடைஅமுதே* கலிவைல் திருப்புளிங்குடியாய்*
வடிவினையிலலா மலர்மகள்* மற்றைசிலமகள் பிடிக்கும்மெல்லடியை*
கொடுவினையேனும் பிடிக்கஞ்சுருாள்* கூவுதல்வருதல் செய்யாயே. 9. 2. 10

3694:##

'கூவுதல்வருதல் செய்திடாய்'என்று* குரைகடல் கடைந்தவன் தன்னை*
மேவிசன்கமர்ந்த வியன்புனல்பொருால்* வழுதிகாடன் சடகோபன்*
நாவியல்பாடல்ஆயிரத்துள்ஞும்* இவையுமோர் பத்தும் வல்லார்கள்*
ஓவுதலின்றிலகம் முன்றளங்தான்* அடிமீனை உள்ளத்தோர்வாரே. (2) 9. 2. 11

முன்றும் திருமொழி

3695:##

ஓராயிரமாய்* உலகேழ்அளிக்கும்*
பேராயிரம்கொண்டதுஜர்* பீடுடையன்*
காராயின* காளங்மேனியினன்*
நாராயணன்* நங்கள்பிரான் அவனே. (2) 9. 3. 1

3696:

அவனேஅகல்ஞாலம்* படைத்திடந்தான்*
அவனேஅ:துஉண்டுஉமிழ்ந்தான்* அளங்தான்*
அவனேஅவனும்* அவனும் அவனும்*
அவனே மற்றெல்லாமும் *அறிங்தனமே. 9. 3. 2

நாலாயிர திவ்ய ப்ரபந்தம் திருவாய் மொழி

3697:

அறிந்தனவேத* அரும்பொருள்நூல்கள்*
 அறிந்தனகொள்க* அரும்பொருள்ஆதல்*
 அறிந்தனர்எல்லாம்* அரியைவணங்கி*
 அறிந்தனர்* நோய்கள்அறுக்கும்மருங்தே. 9. 3. 3

3698:

மருங்தேநங்கள்* போக மகிழ்ச்சிக்கென்று*
 பெருங்தேவர் குழாங்கள்* பிதற்றும்பிரான்*
 கருங்தேவன்எம்மான்* கண்ணன்வின்னுலகம்*
 தரும்தேவனை* சோரேல்கண்டாய்மனமே! 9. 3. 4

3699:

மனமே! உன்னை* வல்வினையேன்றீரங்து*
 கனமேசொல்லினேன்* இதுசோரேல்கண்டாய்*
 புனமேவிய* பூந்தாந்துழாய் அலங்கல்*
 இனமேதுமிலானை* அடைவதுமே. 9. 3. 5

3700:

அடைவதும் அணியார்* மலர்மங்கைதோள்*
 மிடைவதும்* அசரர்க்குவெம்போர்களே*
 கடைவதும்* கடலுளமுதம்*
 என்மனம் டைவதும்* அவற்கேழேருங்காகவே. 9. 3. 6

3701:##

ஆகம்சேர்* நரசிங்கமதாகி*
 ஓர் ஆகம்வள்ளுக்கிரால்* பிளக்தானுறை*
 மாகவைவகுங்தம்* காண்பதற்கு*
 என்மனம்ரகம்என்னும்* இராப்பகலின்றியே. 9. 3. 7

3702:

இன்றிப்போக* இருவினையும்கெடுத்து*
 ஒன்றியாக்கைபுகாமை* உய்யக்கொள்வான்*
 சின்றவேங்கடம்* சிள்ளிலத்துஉள்ளது,
 சென்றுதேவர்கள்* கைதொழுவார்களே. 9. 3. 8

3703:

தொழுதுமாமலர்* சீர்சுடர்தூபம்கொண்டு*
 எழுதுமென்னும் இது* மிகையாதலில்*
 பழுதில்தொல்புகழ்ப்ப* பாம்பனைப்பளியாய்*
 தழுவுமாறுஅறியேன்* உனதாள்களே. 9. 3. 9

3704:

தாளதாமரையான்* உனதுஉந்தியான்*
 வாள்கொள் சிள்மமுவாளி* உன்ஆகத்தான்*
 ஆளராய்த்தொழுவாரும்* அமரர்கள்*
 நானும் என்புகழ்கோ* உனசீலமே? 9. 3. 10

3705:##

சீலமெல்லையிலான்* அடிமேல்*
 அணிகோலால்சீ* குருகூர்ச்சடகோபன்*

நாலாயிர திவ்ய ப்ரபஞ்சம் திருவாய் மொழி

சொல்மாலையாயிரத்துள்ள இவை பத்தினின்பாலர்க்கு
வைகுந்தமேறுதல் பான்மையே. (2) 9. 3. 11

நான்காம் திருமொழி

3706:##

மையார்கருங்கண்ணி* கமல மலர்மேல்செய்யாள்*
திருமார்வினில்சேர்* திருமாலே*
வெய்யார்சுடராழி* சுரிசங்கமேஞ்சும்கையா*
உன்னைக்காணக்கு* கருதும் என்கண்ணே. 9. 4. 1

3707:

கண்ணேஉனைக்கு* காணக்கருதி*
என்னெஞ்சுமன்னைகொண்ட* சீங்தையதாய் தின்றியம்பும்*
விண்ணேர் முனிவர்க்கு என்றும்* காண்பரியாயை*
நண்ணது ஒழியேன் என்று* நான் அழைப்பனே. 9. 4. 2

3708:

அழைக்கின்ற அடிநாயேன்* சாய்கூழை வாலால்*
குழைக்கின்றது போல* என்னுள்ளம் குழையும்*
மழைக்கு அன்றுகுன்றம் எடுத்து* ஆடிரைகாத்தாய்,
பிழைக்கின்றதருளென்று* பேதுறுவனே. 9. 4. 3

3709:

உறுவது இதுவென்று* உனக்கு ஆட்பட்டு*
நின்கண்பெறுவது எதுகொலென்று* பேதையேன் செஞ்சும்*
மறுகல்செய்யும்* வானவர் தானவர்க்கு என்றும்*
அறிவதரிய* அரியாய அம்மானே! 9. 4. 4

3710:

அரியாய அம்மானை* அமரர் பிரானை*
பெரியானைப்* பிரமனை முன்படைத்தானை*
வரிவாள் அரவின்அனைப்* பள்ளிகொள்கின்ற*
கரியாங்கழல் காணக்கு* கருதும் கருத்தே. 9. 4. 5

3711:

கருத்தே உன்னைக்கு* காணக்கருதி*
என்னெஞ்சத்து இருத்தாக இருத்தினேன்* தேவர்கட்கெல்லாம்*
விருத்தா விளங்கும் சுடர்ச்சோதி* உயரத்தொருத்தா*
உன்னையுள்ளும்* என்னுள்ளம் உகந்தே. 9. 4. 6

3712:

உகந்தேஉனை* உள்ளும் என்னுள்ளத்து*
அகம்பால் அகந்தான் அமர்ந்தே* இடங்கொண்ட அமலா*
மிகுந்தானவன் மார்வகலம்* இருக்கு நகந்தாய்*
நரசிங்கமதாய உருவே! 9. 4. 7

3713:

உருவாகிய* ஆறுசமயங்கட்கெல்லாம்*
பொருவாகி தின்றுன்* அவன் எல்லாப்பொருட்கும்*
அருவாகிய ஆதியைத்* தேவர்கட்கெல்லாம்*
கருவாகிய கண்ணைக்கு* கண்டுகொண்டேனே. 9. 4. 8

நாலாயிர திவ்ய ப்ரபஞ்சம் திருவாய் மொழி

3714:

கண்டுகொண்டு* என்கண்ணினை ஆரக்களித்து*
பண்டைவினையாயின* பற்றேடறுத்து*
தொண்டர்க்கு அமுதுண்ணச்* சொன்மாலைகள் சொன்னேன்*
அண்டத்தமர் பெருமான்!* அடியேனே. 9. 4. 9

3715:

அடியான் இவனென்று* எனக்காரருள்செய்யும் கெடியானை*
நிறைபுகழ் அஞ்சிறைப்பு புள்ளின் கொடியானை*
குன்றுமல்ல* உலகமளக்த அடியானை*
அடைந்து அடியேன்* உய்க்தவாறே. 9. 4. 10

3716:##

ஆருமதயானை* அடர்த்தவன்தனை*
சேருர்வயல்ஸ* தென்குருகூர்ச் சடகோபன்*
நூற்றொன்ன* ஓராயிரத்துள் இப்பத்தும்*
ஏற்றதரும்* வானவர்தம் இன்னுயிர்க்கே. (2) 9. 4. 11

ஜுங்தாம் திருமொழி

3717:##

இன்னுயிர்ச்சேவலும் நிரும் சூவிக்கொண்டு*இங்கு எத்தனை*
என்னுயிர் கோவ மிழற்றேன்மின்* குமில் பேடைகாள்*
என்னுயிர்க் கண்ணபிரானை* நீர் வரக்கூவுகில்ர்*
என்னுயிர் சூவிக்கொடுப்பார்க்கும்* இத்தனை வேண்டுமோ? (2) 9. 5. 1

3718:

இத்தனை வேண்டுவதன்றந்தோ!* அன்றில் பேடைகாள்*
எத்தனை நிரும் நும்சேவலும்* கரைந்தேங்குதிர்க்*
வித்தகன் கோவிந்தன்* மெய்யனல்லன் ஒருவர்க்கும்*
அத்தனையாம் இனி* என்றிர் அவன்கையதே. 9. 5. 2

3719:

அவன்கையதே எனதாருயிர்* அன்றில் பேடைகாள்*
எவன்சொல்லி நீர்குடைந்தாடுதிர்க் புடைகுழவே*
தவம்செய்தில்லா* வினையாட்டியேன் உயிர் இங்குண்டோ*
எவம்சொல்லி நிற்றும்* நும்ஏங்கு சூக்குரல் கேட்டுமே. 9. 5. 3

3720:

சூக்குரல்கேட்டும்* நம்கண்ணன் மாயன் வெளிப்படான்*
மேற்கிளை கொள்ளேன்மின்* நிரும் நும்சேவலும் கோழிகாள்*
வாக்கும்மனமும்* கருமமும் நமக்காங்கதே*
ஆக்கையும் ஆவியும்* அந்தரம் நின்றுழலுமே. 9. 5. 4

3721:

அந்தரம் நின்றுழல்கின்ற* யானுடைப் பூவைகாள்*
நுங்திரத்தேது மிடையில்லை* குழறேன்மினே*
இங்திரஞாலங்கள் காட்டி*இவ்வேழுலகும் கொண்ட*
நம் திருமார்பன்* நம்மாவி உண்ண நன்கெண்ணினை. 9. 5. 5

நாலாயிர திவ்ய ப்ரபஞ்சம் திருவாய் மொழி

3722:

நன்கெண்ணி நான்வளர்த்த* சிறுகிளிப்பைத்தே*
 இன்குரால் சி மிழிற்றேல்* என்னுருயிர்க் காகுத்தன்*
 நின்செய்ய வாயொக்கும் வாயன்* கண்ணங்கை காலினன்*
 நின்பசஞ்சாம சிறத்தன்* கூட்டுண்டு நிங்கினை. 9. 5. 6

3723:

கூட்டுண்டு நிங்கிய* கோலத்தாமரை கண்செவ்வாய்*
 வாட்டமில்ளன் கருமாணிக்கம்* கண்ணன் மாயன்போல்*
 கோட்டிய வில்லொடு* மின்னு மேகக்குழாங்கள்காள்*
 காட்டேன்மின் நும்முரு* என்னுயிர்க்கு அதுகாலனே. 9. 5. 7

3724:

உயிர்க்கது காலனென்று* உம்மை யானிரங்தேற்கு*
 நீர் குயில் பைதல்காள்* கண்ணன் நாமமே குழறிக்கொன்றீர்*
 தயிர்ப்பழஞ்சோற்றொடு* பாலடிசிலும் தங்கு*
 சொல்பயிற்றிய நலவளமுட்டினீர்* பண்புடையீரே! 9. 5. 8

3725:

பண்புடை வண்டொடு தும்பிகாள்* பண்மிழற்றேன்மின்*
 புண்புரை வேல்கொடு* குத்தாலொக்கும் நும்புன்குரல்
 தண்பெருநீர்த் தடங்தாமரை* மலர்ந்தாலொக்கும் கண்பெருங்கண்ணன்*
 நம்மாவியுண்டெழ நண்ணினை. 9. 5. 9

3726:

எழுந்ணி நாமும்* நம்வானாடடேநேடு ஒன்றினேம்*
 யழன நன்சாரைக் குழாங்கள்காள்* பயின்றென்னினி*
 இழைகல்லவாக்கையும்* பையவே புயக்கற்றது*
 தழைகல்ல இன்பம் தலைப்பெய்து* எங்கும் தழைக்கவே. 9. 5. 10

3727:##

இன்பம் தலைப்பெய்து எங்கும் தழைத்த* பல்லுாழிக்கு*
 தண்புகழேத்தத்* தனக்கருள் செய்தமாயனை*
 தென்குருகூர்ச் சடகோபன்* சொல்லாயிரத்துள் இவை*
 ஒன்பதோடு ஒன்றுக்கும்* முவுலகும் உருகுமே. (2) 9. 5. 11

ஆரும் திருமொழி

3728:##

உருகுமால் செஞ்சம்* உயிரின் பரமன்றி*
 பெருகுமால் வேடகையும்* என்செய்கேன் தொண்டனேன்*
 தெருவெல்லாம் காவிகமழ்* திருக்காட்கரை*
 மருவிய மாயன்தன்* மாயம் நினைதொறே. (2) 9. 6. 1

3729:

நினைதொறும் சொல்லுங்கொறும்* செஞ்சு இடிந்துகும்*
 வினைகொள்சீர் பாடிலும்* வேமெனதாருயிர்*
 சுனைகொள் பூஞ்சோலைத்* தென்காட்கரையென்பா*
 நினைகிலேன் நான்உனக்கு* ஆட்செய்யும் நீர்மையே. 9. 6. 2

நாலாயிர திவ்ய ப்ரபஞ்சம் திருவாய் மொழி

3730:

நீர்மையால் பொன்றசம்ப் புகுங்து*
 என்னை ஈர்மைசெய்து* என்னுயிராய் என்னுயிர் உண்டான்*
 சீர்மல்குசோலைத்* தென்காட்கரையென்னப்பன்*
 கார்முகில் வண்ணன்தன்* கள்வம் அறிகிலேன். 9. 6. 3

3731:

அறிகிலேன் தன்னுள்* அனைத்துலகும் நிற்க,*
 பொறிமையால் தானும்* அவற்றுள் நிற்கும் பிரான்*
 வெறிகம்போலைத்* தென்காட்கரை என்னப்பன்*
 சிறியவென்னாருயிருண்ட* திருவருளே. 9. 6. 4

3732:

திருவருள் செய்பவன்போல* என்னுள்புகுங்து*
 உருவமும் ஆருயிரும்* உடனே உண்டான்*
 திருவளர்சோலைத்* தென்காட்கரையென்னப்பன்*
 கருவளர்மேனி* எம்கண்ணன் கள்வங்களே. 9. 6. 5

3733:

என்கண்ணன் கள்வம்* எனக்குச் செம்மாய்சிற்கும்*
 அங்கண்ணன் உண்ட* என்னாருயிர்க்கோதுஇது*
 புங்கண்மை எய்திப்* புலம்பி இராப்பகல்*
 எங்கண்ணன் என்று* அவன்காட்கரையேத்துமே. 9. 6. 6

3734:

காட்கரையேத்தும்* அதனுள் கண்ணேன்னும்*
 வேட்கை நோய்கூர* நினைக்து கரைங்துகும்*
 ஆட்கொள் வானொத்து* என்னாருயிருண்ட மாயனால்*
 கோட்குறைப்பட்டது* என்னாருயிர் கோஞ்னடே. 9. 6. 7

3735:

கோஞ்னடான் அன்றிவங்து* என்னுயிர் தானுண்டான்*
 நாஞ்சாள்வங்து* என்னை முற்றவும் தானுண்டான்*
 காளநிர்மேகத்* தென்காட்கரை என்னப்பற்கு*
 ஆளன்றேபட்டது* என்ஆருயிர் பட்டதே. 9. 6. 8

3736:

ஆருயிர் பட்டது* எனதுயிர் பட்டது*
 பேரிதழ் தாமரைக்கண்* கனிவாயதோர்*
 காரொழில் மேகத்* தென்காட்கரை கோயில்கொள்,
 சீரெழில் நால்தடங்தோள்* தெய்வ வாரிக்கே. 9. 6. 9

3737:

வாரிக்கொண்டு* உன்னைவிழுங்குவன் காணில்'என்று*
 ஆர்வற்ற என்னை ஒழிய* என்னின் முன்னம்பாரித்து*
 தான்னன்னை* முற்றப் பருகினுன்*
 காரொக்கும்* காட்கரைப்பன் கடியனே. 9. 6. 10

3738:##

கடியனைய்க் கருஞ்சைனக்* கொன்றபிரான் தன்னை*
 கொடிமதிள் தென்குருகூர்ச்* சடகோபன்சொல்*

நாலாயிர திவ்ய ப்ரபந்தம் திருவாய் மொழி

வடிவமையாயிரத்து* இப்பத்தினால் சன்மம்-
முடிவெய்தி* நாசங்கண்டர்கள் எங்கானலே. (2) 9. 6. 11

எழாம் திருமொழி

3739:##

எங்கானல் அகங்கழிவாய்* இரை தேர்ந்திங்கு இனிதமரும்*
செங்கால மடாநாராய்!* திருமூழிக்களத்து உறையும்*
கொங்கார் பூந்துழாய்முடி* என்குடக்கூத்தர்க்கு என்தூதாய்*
நூப்கால்கள் என்தலைமேல்* கெழுமிரோ நூமரோடே. (2) 9. 7. 1

3740:

நுமரோடும் பிரியாதே* நிரும் நும் சேவலுமாய்*
அமர்காதல் குருகினங்காள்! அனி மூழிக்களத்து உறையும்*
எமராலும் பழிப்புண்டு* இங்கு என்தம்மால் இழிப்புண்டு*
தமரோடங்கு உறைவார்க்குத்* தக்கிலமே!கேள்ளரே. 9. 7. 2

3741:

தக்கிலமே கேள்கள்* தடம்புனல்வாய் இரைதேரும்*
கொக்கினங்காள்!குருகினங்காள்!* குளிர் மூழிக்களத்து உறையும்*
செக்கமலத்தலர் போலும்* கண்கைகால் செங்கனிவாய்*
அக்கமலத்திலபோலும்* திருமேனி அடிகளுக்கே. 9. 7. 3

3742:

திருமேனி அடிகளுக்கு* தீவினையேன் விடுதூதாய்*
திருமூழிக்களம் என்னும்* செழுாகர்வாய் அனிமுகில்காள்*
திருமேனி அவட்கருளீர்* என்றக்கால் உம்மைத்தன்*
திருமேனி ஒளியகற்றித்* தெளிவிசம்பு கடியுமே? 9. 7. 4

3743:

தெளிவிசம்பு கடிதோடித்* தீவினைத்து மின்னிலகும்*
ஒளிமுகில்காள்!* திருமூழிக்களத்துறையும் ஒண்சுர்க்கு*
தெளிவிசம்பு திருநாடாத்* தீவினையேன் மனத்துறையும்*
துளிவார்கட்குழலார்க்கு* என்தூதுரைத்தல் செப்புமினே. 9. 7. 5

3744:

தூதுரைத்தல் செப்புமின்கள்* தூமொழியாய் வண்டினங்காள்*
போதிரைத்து மதுநுகரும்* பொழில் மூழிக்களத்துறையும்*
மாதரைத்தம் மார்வகத்தே* வைத்தார்க்கு என்வாய்மாற்றம்*
தூதுரைத்தல் செப்புதிரேல்* சுடர்வளையும் கலையுமே. 9. 7. 6

3745:

சுடர்வளையும் கலையும்கொண்டு* அருவினையேன் தோன்துறங்த*
படர்புகழான்* திருமூழிக்களத்துறையும் பங்கயக்கண்*
சுடர்ப்வள வாயினக்கண்டு* ஒருங்காள் ஓர்த்தாய்மாற்றம்*
படர்பொழில்வாய்க் குருகினங்காள்!* எனக்கு ஒன்று பணியீரே. 9. 7. 7

3746:

எனக்கொன்று பணியீர்கள்* இரும்பொழில்வாய் இரைதேர்ந்து*
மனக்கின்பம் படமேவும்* வண்டினங்காள்!தும்பிகாள்*
கனக்கொள் திண்மதின்புடைகுழ்* திருமூழிக் களத்துறையும்*
புனல்கொள் காயாமேனிப்* பூந்துழாய் முடியார்க்கே. 9. 7. 8

நாலாயிர திவ்ய ப்ரபஞ்சம் திருவாய் மொழி

3747:

ழங்குழாய் முடியார்க்குப்ப* பொன்னைழி கையாருக்கு*
 ஏங்குஞ்சிர் இளங்குருகே!* திருமுழிக்களத்தார்க்கு*
 ஏங்குபூண் முலைப்பயங்கு* என்னினைமலர்க்கண் சிர்ததும்ப*
 தாம்தம்மைக் கொண்டகல்தல்* தகவன்றென்று உரையீரே. 9.7.9

3748:

தகவன்றென்று உரையீர்கள்* தடம்புனல்வாய் இரைதேர்ந்து*
 மிகவின்பம் படமேவும்* மென்னடைய அன்னங்காள்*
 மிகமேனி மெலிவெய்தி* மேகலையும் ஈடுமிங்கு*
 என்அகமேனி ஒழியாமே* திருமுழிக் களத்தார்க்கே. 9.7.10

3749:##

ஒழிவின்றி திருமுழிக்களத்துறையும்* ஒண்சுடறை*
 ஒழிவில்லா அணிமுலைக்க* கிளிமொழியாள் அலற்றியசொல்*
 வழுவில்லா வண்குருசூர்* சடகோபன வாய்த்துரைத்த*
 அழிவில்லா ஆயிரத்து இப்பத்தும்* நோய் அறுக்குமே. (2) 9.7.11

எட்டாம் திருமொழி

3750:##

அறுக்கும் வினையாயின* ஆகத்து அவனை*
 சிறுத்தும் மனத்துஞ்சிய* சிஂதையினர்க்கு*
 வெறித்தண்மலர் சோலைகள்சுழி* திருநாவாய்*
 குறுக்கும்வகை உண்டுகொலை* கொடியேற்கே? (2) 9.8.1

3751:

கொடியேறிடைக்* கோகனகத்தவள் கேள்வன்*
 வடிவேல் தடங்கண்* மடப்பின்னை மணுளன்*
 நெடியானுறை சோலைகள்சுழி* திருநாவாய்*
 அடியேன் அனுகப்பெறுாள்* எவைகொலை! 9.8.2

3752:

'எவைகொல் அனுகப் பெறுாள்?'* என்று எப்போதும்*
 கவையில் மனமின்றிக்* கண்ணீர்கள் கலுழிவன்*
 நவையில் திருநாரணன்சேர்* திருநாவாய்*
 அவையுள் புகலாவதுஞர்* நாள் அறியேனே. 9.8.3

3753:

நாளேல் அறியேன்* எனக்குளனை*
 நானும்மீளா அடிமை* பணி செய்யப் புகுந்தேன்*
 நிளார்மலர் சோலைகள்சுழி* திருநாவாய்*
 வாளேய் தடங்கண்* மடப்பின்னை மணுளா! 9.8.4

3754:

மணுளன் மலர்மங்கைக்கும்* மன் மடங்தைக்கும்*
 கண்ணைன் உலகத்துமிர்* தேவர்கட்கெல்லாம்*
 விண்ணுளன் விரும்பியுறையும்* திருநாவாய்*
 கண்ணூரக் களிக்கின்றது* இங்குளன்று கொல்கண்டே? 9.8.5

நாலாயிர திவ்ய ப்ரபஞ்சம் திருவாய் மொழி

3755:

கண்டே களிக்கின்றது* இங்கென்று கொல்கண்கள்*
தொண்டேஉனக்காய் ஒழிக்தேன்* துரிசின்றி*
வண்டார்மலர் சோலைகள்குழி* திருநாவாய்*
கொண்டே உறைகின்ற* எங்கோவலர்கோவே! 9. 8. 6

3756:

கோவாகிய* மாவலியை திலங்கொண்டாய்*
தேவாசரம் செற்றவனே!* திருமாலே*
நாவாயுறைகின்ற* என்னாரணாம்பீ*
'ஆவா அடியான* இவன்'என்று அருளாயே. 9. 8. 7

3757:

அருளாது ஒழிவாய்* அருள்செய்து*
அடியேனப்பொருளாக்கி* உன்பொன்னடிக்கீழ்ப் புகவைப்பாய்*
மருளேயின்றி* உன்னை என்னெஞ்சத்திருத்தும்*
தெருளேதரு* தென்திருநாவாய் என்தேவே! 9. 8. 8

3758:

தேவர் முனிவர்க்குளன்றும்* காண்டற்கரியன்*
ஸ்ரூவர் முதல்வன்* ஒருமூலகாளி*
தேவன் விரும்பியுறையும்* திருநாவாய்*
யாவர் அணுகப்பெறுவார்* இனியங்தோ! 9. 8. 9

3759:

அங்தோ! அணுகப்பெறுநாள்* என்றுளப்போதும்*
சிங்கதை கலங்கித்* திருமால் என்றுஅழைப்பன்*
கொந்தார்மலர் சோலைகள்குழி* திருநாவாய்*
வங்தே உறைகின்ற* எம்மா மணிவண்ண! 9. 8. 10

3760:##

வண்ணம் மணிமாட* நன்னவாய் உள்ளான*
திண்ணம் மதிள்* தென்குருகூர்ச் சடகோபன்*
பண்ணூர் தமிழ்* ஆயிரத்து இப்பத்தும்வல்லார்*
மண்ணெண்டு* மணம்கமழ்வர் மல்லிகையே. (2) 9. 8. 11

ஒன்பதாம் திருமொழி

3761:##

மல்லிகைகமழ் தென்றல் ஈருமாலோ!*
வண்குறிஞ்சி இசைதவருமாலோ*
செல்கதிர் மாலையும் மயக்குமாலோ!*
செக்கர்கன் மேகங்கள் சிதைக்குமாலோ*
அல்லியாக் தாமரைக் கண்ணன் எம்மான்*
ஆயர்கள்ஏறு அரியேறு எம்மாயோன்*
புல்லிய முலைகளும் தோறும் கொண்டு*
புகலிடம் அறிகிலம் தமியமாலோ! (2) 9. 9. 1

3762:

புகலிடம் அறிகிலம் தமியமாலோ!
புலம்புறு மணிதென்றல் ஆம்பலாலோ*
பகலடுமாலைவண் சாஞ்தமாலோ!*

நாலாயிர திவ்ய ப்ரபந்தம் திருவாய் மொழி

பஞ்சமம் மூல்லைத்தண் வாடையாலோ*
 அகலிடம் படைத்திடங்கு உண்டுமிழ்ந்து-
 அளக்து* எங்கும் அளிக்கின்ற ஆயன்மாயோன*
 இகலிடத்து அசர்கள் சூற்றும் வாரான்*
 இனியிருங்கு என்னுயிர் காக்குமாறென? 9. 9. 2

3763:
 இனியிருங்கு என்னுயிர் காக்குமாறென*
 இணைமுலை நமுக நுண்ணிடை நுடங்க*
 துணியிருங்கலவி செய்து ஆகம்தோய்ந்து*
 துறங்கெதம்மை இட்டகல் கண்ணகள்வன்*
 தனியிளாஞ்சிங்கம் எம்மாயன்வாரான*
 தாமரைக்கண்ணும் செவ்வாயும்*
 சிலப் பனியிருங்குழல்களும் நான்கு தோனும்*
 பாவியேன் மனத்தே நின்றீருமாலோ! 9. 9. 3

3764:
 பாவியேன் மனத்தே நின்றீருமாலோ!*
 வாடை தண்வாடை வெவ்வாடையாலோ*
 மேவுதண்மதியம் வெம்மதியமாலோ!*
 மென்மலர்ப்பள்ளி வெம்பள்ளியாலோ*
 தூவியம் புள்ளுடைத் தெய்வ வண்டுதுதைந்த*
 எம்பெண்மையம் பூவிதாலோ*
 ஆவியிம் பரமல் வகைகளாலோ!*
 யாழுடை செஞ்சமும் துணையன்றுலோ! 9. 9. 4

3765:
 யாழுடை செஞ்சமும் துணையன்றுலோ!*
 ஆ புகும்மாலையும் ஆகின்றுலோ,*
 யாழுடை ஆயன்தன் மனம் கல்லாலோ!*
 அவனுடைத் தீங்குழல் சருமாலோ*
 யாழுடை துணையன்றும் தோழிமாரும்*
 எம்மின் முன்அவனுக்கு மாய்வராலோ*
 யாழுடை ஆருயிர் காக்குமாறென?
 அவனுடை அருள் பெறும்போது அரிதே. 9. 9. 5

3766:
 அவனுடைஅருள் பெறும்போது அரிதால்*
 அவ்வருள்அல்லன அருஙேம் அல்ல*
 அவனருள் பெறுமளவு ஆவிசில்லாது*
 அடுபகல் மாலையும் செஞ்சம் காணேன்*
 சிவனொடு பிரமன் வண் திருமடங்தை*
 சேர்த்திருவாகம் எம்மாவியிரும்*
 எவம் இனிப்புகுமிடம்? எவன் செய்கேனே?
 ஆருக்கென் சொல்லுகேன் அன்னைமீர்காள்! 9. 9. 6

3767:
 ஆருக்கென் சொல்லுகேன் அன்னைமீர்காள்!*
 ஆருயிர் அளவுஅன்று இக்கூர்த்தண்வாடை*
 காரோக்கும்மேனி நங்கண்ணன் கள்வம்*
 கவர்க்க அத்தனிசெஞ்சம் அவன்கண் அஃதே*
 சிருற்றுகிற் புகையாழ்நரம்பு*

நாலாயிர திவ்ய ப்ரபஞ்சம் திருவாய் மொழி

பஞ்சமம்தன் பசஞ்சாங்குணங்கு*
 போருற்றவாடைதன் மல்லிகைப்பூப்ப*
 புதுமணம்முகங்குகொண்டு எறியுமாலோ! 9. 9. 7

3768:
 புதுமணம் முகங்குகொண்டு எறியுமாலோ!*
 பொங்கிளவாடை புன்செக்கராலோ*
 அதுமணங்குதகன்றாண் கண்ணன்கள்வம்*
 கண்ணனிற் கொடிது இனியதனிலும்பர்*
 மதுமண மல்லிகை மந்தக்கோவை*
 வண்பசஞ்சாங்தினில் பஞ்சமம்வைத்து*
 அதுமணங்கு இன்னருள் ஆய்ச்சியர்க்கே*
 ஊதும் அத்தீங்குழற்கே உய்யேன்கான்! 9. 9. 8

3769:
 ஊதும் அத்தீங்குழற்கே உய்யேன்கான்!*
 அதுமொழிங்திடை இடைத்தன் செய்கோலத்*
 தூதுசெய் கண்கள் கொண்டொன்று பேசித்*
 தூமொழி இசைகள் கொண்டு ஒன்றுநோக்கி*
 பேதுறு முகம்செய்து நொக்குநொக்கு*
 பேதைநெஞ்சறவறப் பாடும்பாட்டை*
 யாதுமொன்று அறிகிலம் அம்மஅம்ம!*
 மாலையும்வங்தது மாயன்வாரான். 9. 9. 9

3770:
 மாலையும்வங்தது மாயன்வாரான்*
 மாமணிபுலம்ப வல்லேறுணங்கு*
 கோல நன்சாகுகள் உகளுமாலோ!
 கொடியென குழல்களும் குழறுமாலோ*
 வாலெளி வளர்மூல்லை கருமுகைகள்*
 மல்லிகை அலம்பி வண்டாலுமாலோ*
 வேலையும் விசம்பில் விண்டலறுமாலோ!*
 என்சொல்லி உய்வன் இங்கு அவனைவிட்டே? 9. 9. 10

3771:# #
 அவனைவிட்டகன்று உயிர் ஆற்றகில்லா*
 அனியிழைஆய்ச்சியர் மாலைப்பூசல்*
 அவனைவிட்டு அகல்வதற்கே இரங்கி*
 அனிகுருசூர் சடகோபன்மாறன்*
 அவனியுண்டு உமிழ்ந்தவன் மேலுரைத்து*
 ஆயிரத்துள் இவை பத்தும்கொண்டு*
 அவனியுள் அலற்றிசின்று உய்ம்மின் தொண்டர்!*
 அச்சொன்ன மாலை நண்ணித்தொழுதே! (2) 9. 9. 11

பத்தாம் திருமொழி

3772:# #
 மாலைகண்ணித்* தொழுதெழுமினே வினைகெட*
 காலைமாலை* கமலமலர் இட்டு நீர்*
 வேலைமோதும் மதிள்குழ்* திருக்கண்ணபுரத்து*
 ஆலின்மேலால் அமர்க்தான்* அடிழைகளே. (2) 9. 10. 1

நாலாயிர திவ்ய ப்ரபந்தம் திருவாய் மொழி

3773:

கள்ளவிழும் மலர்இட்டு* நீர்திறைஞ்சுமின்*
நள்ளிசேஞும் வயல்குழி* கிடங்கின்புடை*
வெள்ளியேயங்த மதிள்குழி* திருக்கண்ணபுரம் உள்ளி*
நாஞும்தொழுது எழுமினே தொண்டரே! 9. 10. 2

3774:

தொண்டர் நூங்தம்* துயர்ப்போகங்கீர் ஏகமாய்*
விண்டுவாடாமலர்இட்டு* நீர்திறைஞ்சுமின்*
வண்டுபாடும் பொழில்குழி* திருக்கண்ணபுரத்து அண்டவாணன்*
அமரர்பெருமானையே. 9. 10. 3

3775:

மானைநோக்கி* மடப்பின்னைதன் கேள்வனை*
தேனைவாடாமலர்இட்டு* நீர்திறைஞ்சுமின்*
வானைஉங்தும் மதிள்குழி* திருக்கண்ணபுரம்*
தான்நயங்த பெருமான்* சரணமாகுமே. 9. 10. 4

3776:

சரணமாகும்* தனதாள் அடைந்தார்க்கெல்லாம்*
மரணமானால்* வைகுங்தம் கொடுக்கும்பிரான்*
அரணமைங்த மதிள்குழி* திருக்கண்ணபுரம் தரணியாளன்*
தனதன்பர்க்கு அன்பாகுமே. 9. 10. 5

3777:

அன்பனுகும்* தனதாள் அடைந்தார்க்கெல்லாம்*
செம்பொன்ஆகத்து* அவணன்உடல் கீண்டவன்,
நன்பொன்றயங்த மதிள்குழி* திருக்கண்ணபுரத்து அன்பன்*
நாஞும் தன* மெய்யர்க்கு மெய்யனே. 9. 10. 6

3778:

மெய்யனுகும்* விரும்பித் தொழுவார்க்கெல்லாம்*
பொய்யனுகும்* புறமே தொழுவார்க்கெல்லாம்*
செய்யில்வாளையுகளும்* திருக்கண்ணபுரத்து ஐயன்*
ஆகத்தலைப்பார்கட்கு அனியனே. 9. 10. 7

3779:

அனியனுகும்* தனதாள் அடைந்தார்க்கெல்லாம்*
பினியும்சாரா* பிறவிகெடுத்தாஞும்*
மணிபொன் ஏய்துமதிள்குழி* திருக்கண்ணபுரம் பணிமின்*
நாஞும் பரமேட்டிதன் பாதமே. 9. 10. 8

3780:

பாதம்சாஞும்* பணியத் தணியும்பிணி*
ஏதம்சாரா* எனக்கேல் இனியென்குறை?*
வேதாவாவர் விரும்பும்* திருக்கண்ணபுரத்து ஆதியானை*
அடைந்தார்க்கு அல்லல் இல்லையே. 9. 10. 9

3781:

இல்லை அல்லல்* எனக்கேல்இனி என்குறை?,
அல்லிமாதர் அமரும்* திருமார்பினன்*

நாலாயிர திவ்ய ப்ரபந்தம் திருவாய் மொழி

கல்லில் ஏய்க்த மதிள்குழ்* திருக்கண்ணபுரம் சொல்ல*

நாளும் துயர் பாடுசாராவே. 9.10.10

3782:##

பாடுசாரா* வினைபற்றற வேண்டுவீர்*

மாடஞ்சு* குருகூர்ச்சடகோபன்*

சொல் பாடலானதுமிழ்* ஆயிரத்துள் இப்பத்தும்-

பாடியாடி* பணிமின் அவன் தாள்களே. (2) 9.10.11

நாலாயிர திவ்ய ப்ரபந்தம் திருவாய் மொழி

திருவாய்மொழி பத்தாம் பத்து

முதல் திருமொழி

3783:##

தாள தாமரைத்து தடமணி வயல் திருமோகூர்*
நானும் மேவி நன்கமர்ந்து னின்று* அசரரைத் தகர்க்கும்*
தோனும் நான்குடைச்சு சரிகுழல் கமலக்கண் கனிவாய்*
காள மேகத்தை அன்றி* மற்றொன்றிலம் கதியே. (2) 10.1.1

3784:

இலங்கதி மற்றொன்று எம்மைக்கும்* ஈந்தன் துழாயின்*
அலங்கலங்கண்ணி* ஆயிரம் பேருடை அம்மான்*
நலங்கொள் நான்மறை வாணர்கள் வாழ்* திருமோகூர்*
நலங்கழல் அவன் அடிசிழல்* தடமன்றி யாமே. 10.1.2

3785:

அன்றியாம் ஒரு புகலிடம்* இலம் என்றென்று அலற்றி*
நின்று நான்முகன் அரனொடு* தேவர்கள் நாட*
வென்று இம்மிவுலகளித்து உழல்வான்* திருமோகூர்*
நன்று நாம் இனி நனுகுதும்* நமதிடர் கெடவே. 10.1.3

3786:

இடர்கெட எம்மைப் போந்தளியாய்* என்றென்று ஏத்தி*
சுடர்கொள் சோதியைத்து தேவரும் முனிவரும் தொடர*
படர்கொள் பாம்பனைப்* பள்ளிகொள்வான் திருமோகூர்*
இடர் கெடவடி யரவுதும்* தொண்டர்! வம்மினே. 10.1.4

3787:

தொண்டர்! வம்மின்* நம்சுடரோளி ஒருதனி முதல்வன்*
அண்ட மூவுலகு அளங்தவன்* அணி திருமோகூர்*
எண் திசையும் ஈந்கரும்பொடு* பெருஞ்செங்நெல் விளைய*
கொண்ட கோயிலை வலஞ்செய்து* இங்கு ஆடுதும் சூத்தே. 10.1.5

3888:

சூத்தன் கோவலன்* குதற்று வல்லசுரர்கள் சூற்றும்*
ஏத்தும் நங்கட்கும்* அமரர்க்கும் முனிவர்க்கும் இன்பன்*
வாய்த்த தண்பனை வளவயல்குழ்* திருமோகூர்-
ஆத்தன்* தாமரை அடியன்றி* மற்றிலம் அரணே. 10.1.6

3789:

மற்றிலம் அரண்* வான்பெரும் பாழ்தனி முதலா*
சுற்றும் நீர்ப்படைத்து* அதன்வழித் தொல்முனி முதலா*
முற்றும் தேவரோடு* உலகுசெய்வான் திருமோகூர்*
சுற்றிநாம் வலஞ்செய்ய* நம் துயர்கெடும் கடிதே. 10.1.7

3790:

துயர்கெடும் கடிதடைந்து வந்து* அடியவர் தொழுமின்*
உயர்கொள் சோலை* ஒண்தட மணியொளி திருமோகூர்*
பெயர்கள் ஆயிரமுடைய* வல்லரக்கர் புக்கமுந்து*
தயாதன் பெற்ற* மரதக மணித் தடத்தினயே. 10.1.8

நாலாயிர திவ்ய ப்ரபந்தம் திருவாய் மொழி

3791:

மனித் தடத்தடி மலர்க்கண்கள்* பவளச் செவ்வாய்*
அணிக்கொள் நாஸ்தடங்கோள்* தெய்வம் அசரரை என்றும்*
துணிக்கும் வல்லரட்டன்* உறைபொழில் திருமோகூர்*
நனித்து நம்முடை நல்லரண்* நாம் அடைந்தனமே. 10. 1. 9

3792:

நாமடைந்த நல்லரண்* நமக்கென்று நல்லமரர்*
தீமை செய்யும் வல்லசுரரை* அஞ்சிச் சென்றடைந்தால்*
காமரூபங் கொண்டு* எழுந்தளிப்பான் திருமோகூர்*
நாமமே நவின்று எண்ணுமின்* ஏத்துமின் நமர்காள்! 10. 1. 10.

3793:##

ஏத்துமின் நமர்காள்* என்றுதான் குடமாடு-
கூத்தனை* குருகூர்ச் சடகோபன் குற்றேவல்கள்*
வாய்த்த ஆயிரத்துள் இவை* வண் திருமோகூர்க்கு*
ஈத்த பத்திவை ஏத்த வல்லார்க்கு* இடர் கெடுமே. (2) 10. 1. 11

இரண்டாம் திருமொழி

3794:##

கெடும் இடராயவெல்லாம்* கேசவா வென்ன* நாளும்-
கொடுவினை செய்யும்* கூற்றின் தமர்களும் குறுக்கில்லார்*
விடமுடை அரவில்பள்ளி* விரும்பினுன் சுரும்பலற்றும்*
தடமுடை வயல்* அனந்தபுரங்கர்ப் புகுதுமின்றே. (2) 10. 2. 1

3795:

இன்றுபோய்ப் புகுதிராகில்* எழுமையும் ஏதம் சாரா*
குன்றுநேர் மாடமாடே* குருந்துசேர் செருந்திபுன்னை*
மன்றலர் பொழில்* அனந்தபுரங்கர் மாயனாமம்*
ஒன்றுமோர் ஆயிரமாம்* உள்ளுவார்க்கு உம்பருரே. 10. 2. 2

3796:

ஊரும்புட் கொடியும் அஃதே* உலகெல்லாம் உண்டுமிழ்ந்தான்*
சேரும் தண்ணனந்தபுரம்* சிக்கெனப் புகுதிராகில்*
தீரும்நோய் வினைகளெல்லாம்* திண்ணாம் அறியச்சொன்னேம்*
பேரும் ஓராயிரத்துள்* ஒன்றுநீர் பேசுமினே. 10. 2. 3

3797:

பேசுமின் கூசமின்றிப்* பெரியார் வேலைகுழ்ந்து*
வாசமே கமமும் சோலை* வயலனியனந்தபுரம்*
சேசஞ்செய்து உறைகின்றுனை* செந்திமையால் மலர்கள்தூவி*
பூசனை செய்கின்றுர்கள்* புண்ணியம் செய்தவாறே. 10. 2. 4

3798:

புண்ணியம் செய்து* நல்ல புன்லொடு மலர்கள்தூவி*
எண்ணுமின் எந்தைநாமம்* இப்பிறப்பறுக்கும் அப்பால்*
திண்ணம்நாம் அறியச்சொன்னேம்* செறிபொழில் அனந்தபுரத்து*
அண்ணலார் கமலபாதம்* அனுகுவார் அமரராவார். 10. 2. 5

நாலாயிர திவ்ய ப்ரபந்தம் திருவாய் மொழி

3799:

அமரராய்த் திரிகின்றுர்கட்கு* ஆதிசேர் அனந்தபுரத்து*
அமர்கோன் அர்ச்சிக்கின்று* அங்ககப்பணி செய்வர்வின்னேர்*
நமர்களோ! சொல்லக்கேணமின்* நாமும்போய் நனுகவேண்டும்*
குமரனுர் தாதை* துன்பம் துடைத்த கோவிஞ்தனுரே. 10. 2. 6

3800:

துடைத்த கோவிஞ்தனுரே* உலகுயிர் தேவும்மற்றும்*
படைத்த எம்பரமமுரத்திதி* பாம்பனைப் பள்ளிகொண்டான்*
மடைத்தலை வாளைபாயும்* வயலனியனந்தபுரம்*
கடைத்தலை சீய்க்கப்பெற்றுல்* கடுவினை களையலாமே. 10. 2. 7

3801:

கடுவினை களையலாகும்* காமனைப் பயங்தகாளை*
இடவகை கொண்டதென்பர்* எழிலனியனந்தபுரம்*
படமுடையரவில் பள்ளி* பயின்றவன் பாதம்காண*
நடமினே நமர்களுள்ளீர்!* நாம் உமக்கறியச் சொன்னேம். 10. 2. 8

3802:

நாம் உமக்கு அறியச்சொன்ன* நாள்களும் நனியவான*
சேமம் நன்குடைத்துக்கண்டர்* செறிபொழிலனந்தபுரம்*
தூமால் விரைமலர்கள்* துவளர ஆய்ந்துகொண்டு*
வாமனன் அடிக்கென்று ஏத்த* மாயங்தறும் வினைகள்தாமே. 10. 2. 9

3803:

மாய்ந்தறும் வினைகள்தாமே* மாதவா என்ன* நாளும்-
ஏய்ந்தபொன் மதின்* அனந்தபுர நகரெந்தைக்கென்று*
சாங்கெதாடு விளக்கம்தூபம்* தாமரை மலர்கள்கல்ல*
ஆய்ந்துகொண்டு ஏத்தவல்லார்* அந்தமில் புகழினுரே. 10. 2. 10.

3804:##

அந்தமில் புகழ்* அனந்தபுர நகர் ஆதிதன்னை*
கொங்கலைப் பொழில்* குருகூர் மாறன் சொல்லாயிரத்துள்*
ஜங்திடீஞ்டு ஜங்தும்வல்லார்* அனைவர்போய் அமருலகில்*
பைங்தொடி மடங்தையர்தம்* வேய்மரு தோளினையே. (2) 10. 2. 11

மூன்றும் திருமொழி

3805:

வேய்மரு தோளினை மெலிய மாலோ!*
மெலிவும்என் தனிமையும் யாதும் கோக்கா*
காமரு குயில்களும் கூவ மாலோ!*
கணமயில் அவைகலந்து ஆலு மாலோ*
ஆமருவின நிரை மேய்க்க சிபோக்கு*
ஓருபகல் ஆயிரம் ஊழியாலோ*
தாமரைக் கணகள்கொண்டு ஈர்தி யாலோ!*
தகவிலை தகவிலையே சீ கண்ண! (2) 10. 3. 1

3806:

தகவிலை தகவிலையே சீ கண்ண!*
தடமுலை புணர் தொறும் புணர்ச்சிக்காரா*

நாலாயிர திவ்ய ப்ரபந்தம் திருவாய் மொழி

சகவெள்ளம் விசம்பிறந்து அறிவை முழ்க்கச்-
 குழந்து* அதுகனவென தீங்கி யாங்கே*
 அகவுயிர் அகமகந்தோறும் உள்புக்கு*
 ஆவியின் பரமல்ல வேட்கை அந்தோ*
 மிகமிக இனி உன்னைப் பிரிவையாமால்*
 வீவ நின் பசுநிரை மேய்க்கப் போக்கே.

10. 3. 2

3807:

வீவன்னின் பசுநிரை மேய்க்கப் போக்கு*
 வெவ்வுயிர் கொண்டு எனதாவி வேமால்*
 யாவரும் துஜையில்லை யான் இருந்து*
 உன்அஞ்சன மேனியை ஆட்டம் காணேன்*
 போவதன்று ஒருபகல் நியகன்றுல்*
 பொருக்கயற் கண்ணினை தீரும் தில்லா*
 சாவது இவ்வாய்க்குலத் தாய்ச்சியோமாய்ப் பிறந்து*
 இத் தொழுத்தையோம் தனிமை தானே. 10. 3. 3

3808:

தொழுத்தையோம் தனிமையும் துஜை பிரிந்தார்-
 துயரமும்* நினைக்கிலை கோவிந்தா* நின்-
 தொழுத்தனிற் பசுக்களையே விரும்பித்*
 துறந்து எம்மையிட்டு அவை மேய்க்கப் போதி*
 பழுத்த நல்லமுதின் இன்சாற்று வெள்ளம்*
 பாவியேன் மனமகந்தோறும் உள்புக்கு-
 அழுத்த* நின் செங்கனி வாயின் கள்வப்பணிமொழி*
 நினைதொறும் ஆவிவேமால். 10. 3. 4

3809:

பணிமொழி நினைதொறும் ஆவி வேமால்*
 பகல்நிரை மேய்க்கிய போய கண்ணு!*
 பின்யியிழ் மல்லிகை வாடை தூவப்*
 பெருமத மாலையும் வந்தின் றலோ!*
 மணிமிகு மார்வினின் மூல்லைப் போது*
 என்வனமுலை கமழ்வித்து உன்வாயமுதம்தந்து*
 அணிமிகு தாமரைக் கையை அந்தோ!*
 அடிச்சியோம் தலைமிசை நீஅணியாய். 10. 3. 5

3810:

அடிச்சியோம் தலைமிசை நீஅணியாய்*
 ஆழியங் கண்ணு! உன் கோலப் பாதம்*
 பிடித்தது நடு உனக்கு அறிவையரும் பலர்
 அதுநிற்க எம் பெண்மை ஆற்றேம்*
 வடித்தடங் கண்ணினை தீரும் தில்லா*
 மனமும்தில்லா எமக்கு அது தன்னுலே*
 வெடிப்புதின் பசுநிரை மேய்க்கப் போக்கு*
 வேம் எமதுயிர் அழல் மெழுகிலுக்கே. 10. 3. 6

3811:

வேம் எமதுயிர் அழல் மெழுகிலுக்கு*
 வெள்வளை மேககளை கழினறு வீழ*
 தூமலர்க் கண்ணினை முத்தம் சோரத்*
 துஜைமுலை பயக்து என தோள்கள் வாட*

நாலாயிர திவ்ய ப்ரபஞ்சம் திருவாய் மொழி

மாமணி வண்ணு! உன்செங்கமல வண்ணு*
 மென் மலரடி நோவ சிபோய்*
 ஆமகிழ்ந்து உகந்தவை மேய்க்கின்று உன்னேடு*
 அசுரர்கள் தலைப்பெய்யில் எவன்கொல் ஆங்கே? 10. 3. 7

3812:
 அசுரர்கள் தலைப்பெய்யில் எவன்கொல் ஆங்கென்று*
 ஆழம் என்னருமிர் ஆன்பின் போகேல்*
 கசிகையும் வேட்கையும் உள்கலங்து*
 கலவியும் நலியும் என்கை கழியேல்*
 வசிசெய் உன் தாமரைக் கண்ணும் வாயும்*
 கைகளும் பீதக உடையும் காட்டி*
 ஒசிசெய் நுண்ணிடையிள வாய்ச்சியர்*
 சியுகக்கும் நல்லவரொடும் உழிதராயே. 10. 3. 8

3813:
 உகக்கு நல்லவரொடும் உழிதங்து*
 உந்தன் திருவள்ளம் இடர்கெடுங்தோறும்* நாங்கள்-
 வியக்க இன்புறுதும் எம்பெண்மை யாற்றேறும்*
 எம்பெருமான்! பசு மேய்க்கப் போகேல்*
 மிகப்பல அசுரர்கள் வேண்டுருவங் கொண்டு*
 சின்று உழிதருவர் கஞ்ச னேவ*
 அகப்படில் அவரொடும் சின்னொடு ஆங்கே*
 அவத்தங்கள் விளையும் என்சொற்கொள் அங்தோ! 10. 3. 9

3814:
 அவத்தங்கள் விளையும் என்சொற்கொளங்தோ!*
 அசுரர்கள் வங்கையர் கஞ்சனேவ*
 தவத்தவர் மறுக சின்று உழிதருவர்*
 தனிமையும் பெரிது உனக்கு இராமைனயும்-
 உவர்த்தலை* உடன்திரி கிலையும் என்றென்று-
 ஊடுற* என்னுடை ஆவி வேமால்*
 திவத்திலும் பசுநிறை மேய்ப்பு உவத்தி*
 செங்கனி வாயெங்கள் ஆயர் தேவே! 10. 3. 10.

3815:##
 செங்கனி வாயெங்கள் ஆயர் தேவு*
 அத்திருவடி திருவடி மேல்* பொருால்-
 சங்கனி துறைவன் வண்தென் குருகூர்*
 வண்சட கோபன் சொல்லாயிரத்துள்*
 மங்கையர் ஆய்ச்சியர் ஆய்ந்த மாலை*
 அவனொடும் பிரிவதற்கு இரங்கி* தையல்-
 அங்கவன் பசுநிறை மேய்ப் பொழிப்பான்-
 உரைத்தன* இவையும் பத்து அவற்றின் சார்வே. (2) 10. 3. 11

நான்காம் திருமொழி

3816:##
 சார்வே தவரெகறிக்குத்* தாமோதரன் தாள்கள்*
 கார்மேக வண்ணன்* கமல நயனத்தன்*
 நீர்வானம் மண்ணரி காலாய்* சின்ற கேமியான்*
 பேர் வானவர்கள்* பிதற்றும் பெருமையனே. (2) 10. 4. 1

நாலாயிர திவ்ய ப்ரபஞ்சம் திருவாய் மொழி

3817:

பெருமையனே வானத்து இமையோர்க்கும்* காண்டற்-
கருமையனே* ஆகத்தனை யாதார்க்கு* என்றும்-
திருமெய் உரைகின்ற* செங்கண்மால்* நாளும்-
இருமை வினைகடிஞ்சு* இங்கு என்னையாள்கின்றன. 10. 4. 2

3818:

ஆள்கின்றன் ஆழியான்* ஆரால் குறைவுடையம்?*
மீள்கின்றதில்லைப்* பிறவித் துயர்கடிஞ்தோம்*
வாள்கெண்டை ஒண்கண்* மடப்பின்னை தன்கேள்வன்*
தாள்கண்டு கொண்டு* என் தலைமேல் புனைஞ்தேன. 10. 4. 3

3819:

தலைமேல் புனைஞ்தேன்* சரணங்கள்* ஆலின-
இலைமேல் துயின்றன்* இமையோர் வணங்க*
மலைமேல்தான் நின்று* என்மனத்துள் இருந்தானை*
நிலைபேர்க்கலாகாமை* சிச்சித்திருந்தேன. 10. 4. 4

3820:

சிச்சித்திருந்தேன்* என்னெஞ்சம் கழியாமை*
கைச்சக்கரத்தண்ணல்* கள்வம் பெரிதுடையன்*
மெச்சப்படான் பிறர்க்கு* மெய்போலும் பொய்வல்லன்*
நச்சப்படும் நமக்கு* நாகத் தலையானே. 10. 4. 5

3821:

நாகத் தலையானை* நாள்தோறும் ஞானத்தால்*
ஆகத்தனைப் பார்க்கு* அருள்செய்யும் அம்மானை*
மாகத்து இளமதியம்* சேரும் சடையானை*
பாகத்து வைத்தான் தன்* பாதம் பணிஞ்தேன. 10. 4. 6

3822:

பணிசெஞ்சே! நாளும்* பரம பரம்பரைன்*
பினினூன்றும் சாரா* பிறவி கெடுத்தாளும்*
மணிசின்ற சோதி* மதுகுதன் என்னம்மான்*
அணிசின்ற செம்பொன்* அடலாழி யானே. 10. 4. 7

3823:

ஆழியான் ஆழி* அமர்க்கும் அப்பாலான்*
ஊழியான் ஊழி படைத்தான்* திரைமேய்த்தான்*
பாழியாங் தோளால்* வரையெடுத்தான் பாதங்கள்*
வாழி என்னெஞ்சே!* மறவாது வாழ்கண்டாய். 10. 4. 8

3824:

கண்டேன் கமல மலர்ப்பாதம்* காண்டலுமே*
விண்டே யொழிந்த* வினையாயின வெல்லாம்*
தொண்டேசெய்து என்றும்* தொழுது வழியொழுக*
பண்டே பரமன் பணித்த* பணிவகையே. 10. 4. 9

3825:

வகையால் மனமொன்றி* மாதவைன* நாளும்-
புகையால் விளக்கால்* புதுமலரால் நிரால்*

நாலாயிர திவ்ய ப்ரபஞ்சம் திருவாய் மொழி

திசைதோறு அமர்கள்* சென்று இறைஞ்ச னின்ற*
தகையான் சரணம்* தமர்கட்குழர் பற்றே. 10. 4. 10.

3826:##
பற்றென்று பற்றிப்* பரம பரம்பரனை*
மல்திண்ணதோள் மாலை* வழுதி வளாடன்*
சொல் தொடையங்தாதி* ஓராயிரத்துள் இப்பத்தும்*
கற்றுர்க்கு ஓர்பற்றுகும்* கண்ணன் கழலினையே. (2) 10. 4. 11

ஜங்தாம் திருமொழி

3827:##
கண்ணன் கழலினை* நண்ணும் மனமுடையீர்*
எண்ணும் திருநாமம்* திண்ணம் நாரணமே. (2) 10. 5. 1

3828:
நாரணன் எம்மான்* பாரணங்காளன்*
வாரணம் தொலைத்த* காரணன் தானே. 10. 5. 2

3829:
தானே உலகெல்லாம்* தானே படைத்திடங்து*
தானே உண்டுமிழங்து* தானே ஆள்வானே. 10. 5. 3

3830:
ஆள்வான் ஆழிந்தீர்* கோள்வாய் அரவைணயான்*
தாள்வாய் மலரிட்டு* நாள்வாய் நாட்ரே. 10. 5. 4

3831:
நாடர் நாள்தோறும்* வாடா மலர்கொண்டு*
பாடர் அவன்காமம்* வீடே பெறலாமே. 10. 5. 5

3832:##
மேயான் வேங்கடம்* காயா மலர்வன்னன்*
பேயார் முலையுண்ட* வாயான் மாதவனே. (2) 10. 5. 6

3833:
மாதவன் என்றென்று* ஓத வல்லீரேல்*
தீதொன்றும் அடையா* ஏதம் சாராவே. 10. 5. 7

3834:
சாரா ஏதங்கள்* சிரார் முகில்வன்னன்*
பேர் ஆர் ஓதுவார்* ஆரார் அமர்ரே. 10. 5. 8

3835:
அமர்க்கு அரியானை* தமர்கட்கு எளியானை*
அமரத் தொழுவார்கட்கு* அமரா வினைகளே. 10. 5. 9

3836:
வினைவல் இருளென்னும்* முனைகள் வெநுவிப்போம்*
களை என் மலரிட்டு* சினைமின் நெடுயானே. 10. 5. 10.

நாலாயிர திவ்ய ப்ரபஞ்சம் திருவாய் மொழி

3837:##

நெடியான் அருள் குடும்* படியான் சடகோபன்*
நொடி ஆழிரத்திப்பத்து* அடியார்க்கு அருள் பேறே. (2) 10. 5. 11

ஆறும் திருமொழி

3838:##

அருள்பெறுவார் அடியார் தம் *அடியனேற்கு* ஆழியான்-
அருள்தருவான் அமைகின்றுன்* அதுங்மது விதிவகையே*
இருள்தருமா ஞாலத்துள்* இனிப்பிறவி யான்வேண்டேன்*
மருளொழி நீமடெஞ்சே!* வாட்டாற்றுன் அடிவணங்கே. (2) 10. 6. 1

3839:

வாட்டாற்றுன் அடிவணங்கி* மாஞாலப் பிறப்பறுப்பான்*
கேட்டாயே மட்செஞ்சே!* கேசவன் எம் பெருமானை*
பாட்டாய பலபாடிப்* பழவினைகள் பற்றறுத்து*
நாட்டாரோடு இயல்வொழிக்கு* நாரணனை நண்ணினமே. 10. 6. 2

3840:

நண்ணினம் நாரயணனை* நாமங்கள் பலசொல்லி*
மண்ணுலகில் வளம்மிக்க* வாட்டாற்றுன் வஞ்சுழின்று*
விண்ணுலகம் தருவானுய்* விரைகின்றுன் விதிவகையே*
எண்ணின வாருகா* இக்கருமங்கள் என்னெஞ்சே! 10. 6. 3

3841:

என்னெஞ்சத்து உள்ளிருந்து *இங்கு இருந்தமிழ்நாலிவைமொழிக்கு*
வன்னெஞ்சத் திரணியனை* மார்விடந்த வாட்டாற்றுன்*
மண்ணஞ்சப் பாரதத்துப்* பாண்டவர்க்காப் படை தொட்டான்*
நல்செஞ்சே! நம்பெருமான்* நமக்கு அருள்தான் செய்வானே. 10. 6. 4

3842:

வானேற வழிதங்க* வாட்டாற்றுன் பணிவகையே*
நான்ஏறப் பெறுகின்றேன்* நரகத்தை நகுசெஞ்சே*
தேனேறு மலரத்துளவம்* திகழ்பாதன்* செழும்பறவை-
தானேறித் திரிவான்தன்* தாளினை எந்தலைமேலே. 10. 6. 5

3843:

தலைமேல் தாளினைகள்* தாமரைக்கண் என்னம்மான்*
நிலைபேரான் என்செஞ்சத்து* எப்பொழுதும் எம்பெருமான்*
மலைமாடத்து அரவனைமேல்* வாட்டாற்றுன் மதமிக்க*
கொலையானை மருப்பொசித்தான்* குரைகழல்கள் குறுகினமே. 10. 6. 6

3844:

குரைகழல்கள் குறுகினம்* நம் கோவிந்தன் குடிகொண்டான்*
திரைகுழுவ கடல்புடைகுழு* தென்னட்டுத் திலதமனன்*
வரைகுழுவ மணிமாட* வாட்டாற்றுன் மலரடிமேல்*
விரைகுழுவ நறுங்துளவம்* மெய்க்கின்று கமழுமே. 10. 6. 7

3845:

மெய்க்கின்று கமழ்துளவ* விரையேறு திருமுடியன்*
கைங்கின்ற சக்கரத்தன்* கருதுமிடம் பொருதுபுனல்*

நாலாயிர திவ்ய ப்ரபந்தம் திருவாய் மொழி

மைங்கின்ற வரைபோலும்* திருவுருவ வாட்டாற்றுற்கு*
எங்கன்றி செய்தேனு* என்னெஞ்சில் திகழவதுவே? 10. 6. 8

3846:

திகழ்கின்ற திருமார்பில்* திருமங்கை தன்னேடும்*
திகழ்கின்ற திருமாலார்* சேர்விடம்தன் வாட்டாறு*
புகழ்கின்ற புள்ளுத்தி* போரரக்கர் குலம்கெடுத்தான்*
இகழ்வின்றி என்னெஞ்சத்து* எப்பொழுதும் பிரியானே. 10. 6. 9

3847:

பிரியாதுஆட் செய்யென்று* பிறப்பறுத்து ஆள் அறக்கொண்டான்*
அறியாகி இரணியைன* ஆகங்கீண்டான் அன்று*
பெரியார்க்கு ஆட்பட்டக்கால்* பெறுதபயன் பெறுமாறு*
வரிவாள் வாயரவைணமேல்* வாட்டாற்றுன் காட்டினனே. 10. 6. 10.

3848:##

காட்டித்தன் களைகழல்கள்* கடுநரகம் புகலொழித்த*
வாட்டாற்று எம்பெருமானை* வளங்குருகூர்ச் சடகோபன்*
பாட்டாய தமிழ்மாலை* ஆயிரத்துள் இப்பத்தும்-
கேட்டு* ஆரார் வானவர்கள்* செவிக்கினிய செஞ்சொல்லே. (2) 10. 6. 11

ஏழாம் திருமொழி

3849:##

செஞ்சொற் கவிகாள்! உயிர்காத்தாட் செய்மின்* திருமாலிருஞ்சோலை*
வஞ்சக் கள்வன் மாமாயன்* மாயக் கவியாய் வந்து* என்-
செஞ்சும் உயிரும் உள்கலங்து* நின்றுர் அறியா வண்ணம்* என்-
செஞ்சும் உயிரும் அவையுண்டு* தானே யாகி நிறைந்தானே. (2) 10. 7. 1

3850:

தானே ஆகி நிறைந்து* எல்லாவுலகும் உயிரும் தானேயாய்*
தானே யானென்பானுகித்* தன்னைத் தானே துதித்து* எனக்குத்-
தேனே பாலே கண்ணலே அழுதே* திருமாலிருஞ்சோலை*
கோனே யாகி நின்றொழிச்தான்* என்னை முற்றும் உயிருண்டே. 10. 7. 2

3851:

என்னை முற்றும் உயிருண்டு* என் மாயவாக்கை இதனுள்புக்கு*
என்னை முற்றும் தானேயாய்* நின்ற மாய அம்மான் சேர்*
தென்னன் திருமாலிருஞ்சோலைத்* திசைகை கூப்பிச் சேர்க்கதயான்*
இன்னும் போவேனே கொலோ!* என்கொல் அம்மான் திருவருளே? 10. 7. 3

3852:

என்கொல் அம்மான் திருவருள்கள்?* உலகும் உயிரும் தானேயாய்*
நன்கென்னுடலம் கைவிடான்* ஞாலத் தூடே நடந்துழக்கி*
தென்கொள் திசைக்குத் திலதமாய் நின்ற* திருமாலிருஞ்சோலை*
நங்கள் குன்றும் கைவிடான்* நன்னை அசரர் நலியவே. 10. 7. 4

3853:

நன்னை அசரர் நலிவெய்த* நல்ல அமரர் பொலிவெய்த*
என்னைதனகள் என்னும்* நன்முனிவர் இன்பம் தலைசிறப்ப*
பண்ணைர் பாடலின் கவிகள்* யானைய்த் தன்னைத் தான்பாடி*
தென்னு வென்னும் என்னம்மான்* திருமாலிருஞ்சோலையானே. 10. 7. 5

நாலாயிர திவ்ய ப்ரபஞ்சம் திருவாய் மொழி

3854:

திருமாலிருஞ்சோலை யானேயாகிச்க* செழு ஸ்ரீவுலகும்* தன்-
ஒருமா வயிற்றினுள்ளே வைத்து* ஊழி ஊழி தலையளிக்கும்*
திருமால்என்னை ஆருமால்* சிவனும் பிரமனும்காணது*
அருமால் எத்தி அடிபரவ* அருளை ஈந்த அம்மானே. 10. 7. 6

3855:

அருளை ஈ என்னம்மானே! என்னும்* முக்கண் அம்மானும்*
தெருள்கொள் பிரமனம்மானும்* தேவர் கோனும் கேவரும்*
இருள்கள் கடியும் முனிவரும்* ஏத்தும் அம்மான் திருமலை*
மருள்கள் கடியும் மணிமலை* திருமாலிருஞ்சோலை மலையே. 10. 7. 7

3856:# #

திருமாலிருஞ்சோலை மலையே* திருப்பாற் கடலே என்தலையே*
திருமால்வைகுந்தமே* தன் திருவேங்கடமே எனதுடலே*
அருமாமாயத்து எனதுமிரே* மனமே வாக்கே கருமேமே*
ஒருமா சொடியும் பிரியான்* என் ஊழி முதல்வன் ஒருவனே. (2) 10. 7. 8

3857:

ஊழி முதல்வன் ஒருவனேயென்னும்* ஒருவன் உலகெல்லாம்*
ஊழி தோறும் தன்னுள்ளே படைத்து* காத்துக் கெடுத்துழலும்*
ஆழி வண்ணன் என்னம்மான்* அந்தன் திருமாலிருஞ்சோலை*
வாழி மனமே கைவிடேல்* உடலும் உயிரும் மங்கவொட்டே. 10. 7. 9

3858:

மங்க வொட்டு உன் மாமாயை* திருமாலிருஞ்சோலைமேயை*
நங்கள் கோனே! யானேநியாகி* என்னை அளித்தானே*
பொங்கைகம் புலனும் பொறியைத்தும்* கருமேந்திரியம் ஜம்பூதம்*
இங்கு இவ்வுயிரேய் பிரகிருதி* மானுங்கார மனங்களே. 10. 7. 10.

3859:# #

மானுங்கார மனம்கெட* ஜவர் வன்கையர் மங்க*
தானுங்கார மாய்ப்புக்குத்* தானே தானே யானுனை*
தேங்க காரப் பொழில்குருகூர்* சடகோபன் சொல்லாயிரத்துள்*
மானுங்காரத்திவை பத்தும்* திருமாலிரும் சோலைமலைக்கே. (2) 10. 7. 11

எட்டாம் திருமொழி

3860:# #

திருமாலிருஞ்சோலை மலை* என்றேன் என்ன*
திருமால்வாஞ்சு* என்னெஞ்சு திரையப் புகுந்தான்*
குருமா மணியுங்கு புனல்* பொன்னித் தென்பால்*
திருமால்சென்று சேர்விடம்* தென் திருப்பேரே. (2) 10. 8. 1

3861:

பேரே உறைகின்ற பிரான்* இன்று வங்து*
பேரேனன்று* என்னெஞ்சு திரையப் புகுந்தான்*
காரேழ் கடலேழ்* மலையேழ் உலகுண்டும்*
ஆராவயிற்றுனை* அடங்கப் பிடித்தேனே. 10. 8. 2

நாலாயிர திவ்ய ப்ரபஞ்சம் திருவாய் மொழி

3862:

பிடித்தேன் பிறவி கெடுத்தேன்* பினிசாரேன்*
மடித்தேன் மனைவாழ்க்கையுள்* நிற்பதோர் மாயையை*
கொடிக் கோபுரமாடங்கள்குழ்* திருப்பேரான்*
அடிச்சேர்வது எனக்கு* எனிதாயின வாறே. 10. 8. 3

3863:

எனிதாயினவாறென்று* என்கண்கள் களிப்ப*
களிதாகிய சிங்தையன்யக்க* களிக்கின்றேன்*
களிதாவிய சோலைகள்குழ்* திருப்பேரான்*
தெனிதாகிய* சேண்விசம்பு தருவானே. 10. 8. 4

3864:

வானே தருவான்* எனக்கா என்னேடுஷ்டி*
ஊனேய் குரம்பை* இதனுள் புகுங்து* இன்று-
தானே தடுமாற்ற* வினைகள் தவிர்த்தான்*
தேனேய் பொழில்* தென்திருப்பேர் நகரானே. 10. 8. 5

3865:

திருப்பேர் நகரான்* திருமாலிருஞ்சோலை*
பொருப்பே உறைகின்றபிரான்* இன்றுவங்து*
இருப்பேன் என்று* என்னெஞ்சு நிறையப் புகுங்தான்*
விருப்பே பெற்று* அழுதமுண்டு களித்தேனே. 10. 8. 6

3866:

உண்டு களித்தேற்கு* உம்பர்என் குறை* மேலைத்-
தொண்டு களித்து* அங்கி தொழும் சொல்லுப் பெற்றேன்*
வண்டு களிக்கும் பொழில்குழ்* திருப்பேரான்*
கண்டு களிப்பக்* கண்ணுள்ளின்று அகலானே. 10. 8. 7

3867:

கண்ணுள் சின்று அகலான்* கருத்தின்கண் பெரியன்*
எண்ணில்நுண் பொருள்* ஏழிசையின் சுவைதானே*
வண்ணாடன் மணிமாடங்கள்குழ்* திருப்பேரான்*
திண்ணம் என்மனத்துப்* புகுங்தான் செறிங்துஇன்றே. 10. 8. 8

3868:

இன்று என்னைப் பொருளாக்கித்* தன்னை என்னுள் வைத்தான்*
அன்று என்னைப் புறம்போகப்ப* புனர்த்தது என் செய்வான்?*
குன்றென்னத் திகழ்மாடங்கள்குழ்* திருப்பேரான்*
ஒன்று எனக்கருள்செய்ய* உணரத்தலுற்றேனே. 10. 8. 9

3869:##

உற்றேன் உகந்து பணிசெய்து* உனபாதம்-
பெற்றேன்* ஈதே இன்னம்* வேண்டுவது எந்தாய்*
கற்றுர் மறைவாணர்கள்வாழ்* திருப்பேராற்கு*
அற்றுர் அடியார் தமக்கு* அல்லல் நில்லாவே. (2) 10. 8. 10.

3870:##

நில்லா அல்லல்* சிள்வயல்குழ் திருப்பேர்மேல்*
நல்லார் பலர்வாழ்* குருகூர்ச் சடகோபன்*

நாலாயிர திவ்ய ப்ரபந்தம் திருவாய் மொழி

சொல்லார் தமிழ்* ஆயிரத்துள் இவைபத்தும்-
வல்லார்* தொண்டராள்வது* சூழ்பொன் விசம்பே. (2) 10. 8. 11

ஒன்பதாம் திருமொழி

3871:##
சூழ்விசம் பணிமுகில்* தூரியம் முழக்கின*
ஆழ்கடல் அலைதிரை* கையெடுத்து ஆடின*
எழ்பொழிலும்* வளமேங்திய என்னப்பன்*
வாழ்புகழ் நாரணன்* தமரைக் கண்டுகந்தே. (2) 10. 9. 1

3872:
நாரணன் தமரைக் கண்டுகந்து* நல்சீர்முகில்*
பூரண பொற்குடம்* பூரித்தது உயர்விண்ணில்*
நீணி கடல்கள்* நின்றுரத்தன* செடுவரைத்-
தோரணம் நிரைத்து* எங்கும் தொழுதனருலகே. 10. 9. 2

3873:
தொழுதனர் உலகர்கள்* தூபால் மலர்மழை-
பொழிவனர்* பூழியன்று அளங்தவன் தமர்முன்னே*
எழுமினென்று இருமருங்கிசைத்தனர்* முனிவர்கள்*
வழியிது வைகுந்தற்கு என்று* வந்து எதிரே. 10. 9. 3

3874:
எதிரெதிர் இமையவர்* இருப்பிடம் வகுத்தனர்*
கதிரவரவரவர்* கைங்கிரை காட்டினர்*
அதிர்குரல் முரசங்கள்* அலைகடல் முழக்கொத்த*
மதுவிரி துழாய்முடி* மாதவன் தமர்க்கே. 10. 9. 4

3875:
மாதவன் தமிரென்று* வாசலில் வானவர்*
போதுமின் எமதிடம்* புகுதுக வென்றலும்*
கீதங்கள் பாடினர்* கின்னரர் கெநுடர்கள்*
வேதால் வாயவர்* வேள்வியுள் மடுத்தே. 10. 9. 5

3876:
வேள்வியுள் மடுத்தலும்* விரைகமழ் நறும்புகை*
காளங்கள் வலம்புரி* கலங்துளங்கும் இசைத்தனர்*
ஆஞ்சின்கள் வானகம்* ஆழியான் தமர் என்று*
வாளோன் கண்மடங்தையர்* வாழ்த்தினர் மகிழ்ந்தே. 10. 9. 6

3877:
மடங்தையர் வாழ்த்தலும்* மருதரும் வசக்கரும்*
தொடர்ந்து எங்கும்* தோத்திரம் சொல்லினர்* தொடுகடல்-
கிடங்த எங்கேசவன்* கிளரோளி மணிமுடி*
குடங்தை எங்கோவலன்* குடியடி யார்க்கே. 10. 9. 7

3878:
குடியடியார் இவர்* கோவிந்தன் தனக்கென்று*
முடியுடை வானவர்* முறைமுறை எதிர்கொள்ள*
கொடியனி செடுமதின்* கோபுரம் குறுகினர்*
வடிவுடை மாதவன்* வைகுந்தம் புகவே. 10. 9. 8

நாலாயிர திவ்ய ப்ரபந்தம் திருவாய் மொழி

3879:

வைகுந்தம் புகுதலும்* வாசலில் வானவர்*
வைகுந்தன் தமர்மர்* எமதிடம் புகுதென்று*
வைகுந்தத்து அமரரும்* முனிவரும் வியந்தனர்*
வைகுந்தம் புகுவது* மண்ணவர் விதியே. 10. 9. 9

3880:

விதிவகை புகுந்தனரென்று* நல்வேதியர்*
பதியினில் பாந்கினில்* பாதங்கள் கழுவினர்*
நிதியும் நற்சண்ணமும்* நிறைகுட விளக்கழும்*
மதிமுக மடங்தையர்* ஏந்தினர் வங்தே. 10. 9. 10.

3881:##

வங்தவர் எதிர்கொள்ள* மாமணி மண்டபத்து*
அக்தமில் பேரின்பத்து* அடியரோடு இருந்தமை*
கொந்தலர் பொழில்* குருசுர்ச்சடகோபன்* சொல்-
சங்தங்களாயிரத்து* இவைவல்லார் முனிவரே. 10. 9. 11

பத்தாம் திருமொழி

3882:##

முனியே!நான்முகனே!* முக்கண்ணப்பா* என்பொல்லாக்-
கனிவாய்த்* தாமரைக்கண் கருமாணிக்கமே என்கள்வா!*
தனியேனுருயிரே!* எந்தலை மிசையாய் வாக்திட்டு*
இனிகான் போகலொட்டேன்* ஒன்றும்மாயஞ் செய்யேல் என்னியே. (2)

3883:

மாயம்செய்யேல் என்னை* உன்திருமார்வத்து மாலைங்கை*
வாசம்செய் பூங்குழலாள்* திருவாணை நின்றைன கண்டாய்*
நேசம்செய்து உன்னேடு என்னை* உயிர் வேறின்றி ஒன்றுகவே*
கூசஞ்செய்யாது கொண்டாய்* என்னைக்கவிக் கொள்ளாய் வங்தங்தோ!

3884:

கூவிக்கொள்ளாய் வங்தங்தோ!* என்பொல்லாக் கருமாணிக்கமே!*
ஆவிக்குஜர் பற்றுக்கொம்பு* சின்னலால் அறிகின்றி லேன்யான்*
மேவித்தொழும் பிரமன் சிவன்* இந்திரன் ஆதிக்கெல்லாம்*
நாவிக் கமல முதற்கிழங்கே!* உம்பர் அந்ததுவே. 10. 10. 3

3885:

உம்பரந்தன் பாழேயோ!* அதனுள்மிசை சியேயோ*
அம்பர நற்சோதி!* அதனுள் பிரமன் அரன் சீ*
உம்பரும் யாதவரும் படைத்து* முனிவன் அவன்சீ*
எம்பரம் சாதிக்கலுற்று* என்னைப்போர விட்டிட்டாயே. 10. 10. 4

3886:

போரவிட்டிட்டு என்னை* சிபுறம்போக்கலுற்றுல்* பின்னையான்-
ஆரைக்கொண்டு எத்தையாக்தோ!* எனதென்பதென்? யானென்பதென்?*
தீர இரும்புண்ட நிரதுபோல* என்ஆருயிரை-
ஆரப்பருக* எனக்கு ஆராவமுதானுயே. 10. 10. 5

நாலாயிர திவ்ய ப்ரபஞ்சம் திருவாய் மொழி

3887:

எனக்கு ஆராவமுதாய்* எனதாவியை இன்னுயிரை*
 மனக்காராமை மன்னி உண்டிட்டாய்* இனியுண்டொழியாய்*
 புனக்காயாநிறத்து* புண்டரீக்கக்கண் செங்கனிவாய்*
 உனக்கேற்கும் கோலமலர்ப்பாவைக்கு* அன்பா! என்அன்பேயோ! 10.10.6

3888:##

கோல மலர்ப்பாவைக்கு அன்பாகிய* என் அன்பேயோ*
 நிலவரை இரண்டு பிறைகவ்வி* நிமிர்ந்த தொப்ப*
 கோல வராகமொன்றுய்* நிலம்கோட்டிடைக் கொண்ட எந்தாய்*
 நிலக் கடல்கடைந்தாய்!* உன்னைப்பெற்று இனிப் போக்குவனே? (2)

3889:

பெற்றினிப் போக்குவனே* உன்னை என் தனிப்பேருயிரை*
 உற்ற இருவினையாய்* உயிராய்ப் பயனுய் அவையாய்*
 முற்றஇும் மூவுலகும்* பெருங்தூருய்த் தூற்றில்புக்கு*
 முற்றக் கரங்தொளித்தாய்!* என்முதல் தனிவித்தேயோ! 10.10.8

3890:

முதல்தனி வித்தேயோ!* முழுமூவுலகாதிக் கெல்லாம்*
 முதல்தனி உன்னையுன்னை* எனைநாள் வங்கு கூடுவன்நான்?*
 முதல்தனி அங்குமிங்கும்* முழுமுற்றுறுவாழ் பாழாய்*
 முதல்தனி சூழ்ந்த கன்றுழங்குயர்ந்த* முடிவில்யோ! 10.10.9

3891:##

சூழ்ந்த கன்றுழங்குயர்ந்த* முடிவில் பெரும் பாழேயோ*
 சூழ்ந்ததனில் பெரிய* பரான் மலர்ச்சோதீயோ*
 சூழ்ந்ததனில் பெரிய* சுடர்ஞான இன்பமேயோ!*
 சூழ்ந்ததனில் பெரிய* என் அவாவறச் சூழ்ந்தாயே! (2) 10.10.10.

3892:##

அவாவறச் சூழ்* அரியை அயனை அரைன அலற்றி*
 அவாவற்று வீடுபெற்ற* குருகூர்ச் சடகோபன் சொன்ன*
 அவாவில் அந்தாதிகளால்* இவையாயிரமும்* முடிந்த-
 அவாவில் அந்தாதி இப்பத்து அறிந்தார்* பிறந்தார் உயர்ந்தே. (2) 10.10.11

நம்மாழ்வார் திருவடிகளே சரணம்
 திருவாய்மொழி சிறைவுற்றது. ஆக பாகுரம் 1102.